


# யாழ்ப்பாணச் சரித்திரம்

முதலியார்  
செ. இராசநாயகம்

( HISTORY OF JAFFNA )  
C. RASANAYAGAM



# **HISTORY OF JAFFNA**

# யாழ்ப்பாணச் சுரித்திரம்

முதலியார்  
செ. இராசநாயகம்

HISTORY OF  
JAFFNA

# யாழ்ப்பாணச் சரித்திரம்

முதலியார்  
செ. இராசநாயகம்

## HISTORY OF JAFFNA

(C.RASANAYGAM)



ஏசியன் எடுக்கேஷனல் சார்வீஸஸ்  
புதுதில்லி ★ சென்னை ★ 2003

## ASIAN EDUCATIONAL SERVICES

\* 31, HAUZ KHAS VILLAGE, NEW DELHI - 110016  
 Tel : 26560187, 26568594 Fax : 011-26494946, 26855499  
 e-mail : asian\_jj@vsnl.com / aes\_publications@yahoo.co.in

\* 5, SRIPURAM FIRST STREET, MADRAS - 600 014,  
 Tel : 28115040 Fax : 044-28111291  
 e-mail : asianeds@md3.vsnl.net.in

[www.asianeds.com](http://www.asianeds.com)

## உள்ளடை.

பக்கம்.

1. முன்னுரை	i
2. அணிந்துரை	viii
3. முகலாம் அதிகாரம்: நாகர் காலம்	1
4. இரண்டாம் அதிகாரம்: கலிங்கர் காலம் ...	27
5. மூன்றாம் அதிகாரம்: ஆரியச்சக்கரவர்க்கிள்கள் காலம்	46
6. நான்காம் அதிகாரம்: ஆரிய வரசர் இறுதிகாலம்	87
7. ஐந்தாம் அதிகாரம்: போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்	127
8. ஆறாம் அதிகாரம்: ஒல்லாந்தர் காலம்.	163
9. அதுபந்தம். ...	233
10. இந்தாலுக்கு ஆகாரமாக எடுத்துக்கொண்ட மேற்கோள் தால்கள்	256
11. பிழைத்திருத்தம் ...	265

Price : Rs. 195 (PB)  
 SL Rs. 365 (Special Price for Sri Lanka only)  
 First Published: 1933  
 AES First Reprint : New Delhi, 1986  
 AES Sixth Reprint : New Delhi, 2003  
 ISBN : 81-206-1373-2

Published by J. Jetley  
 for ASIAN EDUCATIONAL SERVICES  
 31, Hauz Khas Village, New Delhi - 110 016.  
 Processed by AES Publications Pvt. Ltd., New Delhi-110 016  
 Printed at Chaudhary Offset Process, DELHI - 110 051



## முன் நுரை

— ஒன்று —

இவ்வகையிடத்தே எத்தேசத்திலும், எச்சாந்தியாருக்கும் இன்றியமையாத தொன்றுகளிலிருந்துவருங் கொள்கைகள் மூன்று. அவைகள், சமயம், பாலை, சாதியெணப்படும். இவைகளுள் ஒவ்வொன்றினை ஒவ்வோர் காரணம்பற்றி அதன்தன்மீதானிகள் அதனதன் உண்மைப் பிறப்புக்களையும் தோற்றுக்களையும் நிலையிட்டு வருகின்றனர். இவைகளுக்கு ஆகாரமாகவிருப்பது அவ்வகையே சரித்திரமென்பது எவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதொன்றுக்கும். இம்முறையில் எமதுயாழிப்பாண நாட்டின் பூர்வ சரித்திரங்களை அறிய யாழிப்பாணச் சகோதர சகோதரிகள் பேரவாவுடன் முற்பட்டிமூலாரைன் பது திண்ணைம். இவ்விழைவு காரணமாக, எம்மால் சிலவாண் குகளுக்கு மூன் ஆங்கில மொழியில் “Ancient Jaffna” (புராதன யாழிப்பாணம்) என்னும் ஆராய்ச்சி நூலொன்று வெளியிடப்பட்டது. அது சரித்திர ஸ்ராதாரக்திம்கு இன்றியமைபாத உண்மைக் கூறுபாடுகளை முறையில்லை கூறும் அவ்வகையால் ஆசிரியர்களால் இயற்றப்பட்ட பிறமொழி நூல்களின் காலத்துக்களைக் கருதுகிறது. இக்கமிழ்நூல் அவ்வாணில் நூலைக் கடித்து யாழிப்பாணமாக்கி இடங்களில் அரசினர் நிலையங்களிலுள்ள புத்தகங்களுக்கொண்டும் யாக்கப்பட்டது.

சரித்திர வாராய்ச்சியென்றும் இருளாடங்க வனக்கிடி, புதுது ஒன்றுடனேன்றெலுவ்வாது மாறுபட்டுச் செல்லும் நால்களென்னும் வழிகளில் அலைத்து, சுருடி, யுக்கி, அஜுபஷி என்றுக்குப் பெருந்துமாறு உண்மைச் சரித்தென் னும் அரசனாக குவீயல்களைக் குறைவில் யாராய்க்குத் தூண்டு வெளியேயெடுத்து வருஞ் சிரமம் இனைத்தெனக் கூறுக் காத்ததன்று. அதை இத்தொழிலில் ஈடுபட்டுமூக்கும் அறவுடைப் பெருமக்களோ அறவர். இதுசிற்க:

இற்றைக்கு 200 வருடங்களுக்குமுன் துவக்கம் இல்லையாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதவேண்டுமென்னும் ஆசையால் முற்பட்டு நின்றேர் பலராவர். கி. பி. 1736 ல் இங்கிருங்க ஒல்லாங்க கம்மங்கோரின் கேள்விப்படி மாதகலில் வத்து மயில்வாகனப் புலவர் என்பவர், அக்காலத்திருங்க கேள்வி யுரையின் வழிவழிச் சங்கதிகளைக் கொண்டும், கைலாயமாலை, வையாபாடல், பராசுகோரன் உலா, இராசமுறையென்னும் நூல்களின் ஆகாரங்களைக் கொண்டும், யாழ்ப்பாண வைபவ மாலையென்னும் நூலைக் கத்திய ரூபமாக வரைந்து வெளியிட்டனர். கைலாய மாலையைத் திரு: த. கைலாயபிள்ளையவர்கள் இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன் அச்சிட்டு வெளியாக்கினர்; வையாபாடலைத் திரு: J. W. அருட்டிரகாசமவர்கள் வெளியிட்டுள்ளார். பராசுகோரன் உலாவும் இராசமுறையும் எப்புண்ணியவாளிடத்துள்ளதோ, இன்னும் வெளிவந்தபாடில்லை. அச்சேறியிருக்கும் வையா பாடலும், செய்யுண்டையிலுள்ள, சொற் சவையிலும் மிகவுங் தாழ்ந்த வகுப்பிலிருப்பதால், இயற்றமிழ்ப் பண்டிதரொருவராற் செய்யப்பட்டதெனத் துணிதற்கிடமில்லை. அன்றியும், அதிற் பறங்கியரைப் பற்றியும், நல்லூர் வில்லவாய முதலியாரைப்பற்றியுஞ் சொல்லியிருப்பதால் அதனைப் பிற்காலத்தே யொருவர் ஆக்கியதென்றும், மயில்வாகனப் புலவருக்கு ஆகாரமான நூல் இஃதல்லவென்றுங் தெரிகிறது. இருப்பின், அந்தாலிலிருந்து எவ்வகைப் பொருளேனும் வைபவ மாலையில் நுழைத்திருக்கும். அவ்வாற்லாமையே யதன் காலத்தை வலியுறுத்தச் சான்றுகின்றது.

வைபவ மாலை யெழுதி 142 வருடங்களுக்குப் பின் தெல்லிப்பளைப் போதனு சக்தி வித்தியாசாலைக் கமிழாசியராகவிருங்க திரு: ஜோன் ஆசிரியர் அவர்கள் அவ் வைபவ மாலையையே பெரிதும் பின்பற்றிச் சென்று, அதிலுள்ள சிற்கில் சரிதங்களை மாற்றியும், சிற்கிலவற்றைத் திருத்தியும், யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை வெளியிட்டனர். இஃதன்றித், திரு: ஆ. முத்துத்தப்பிள்ளை யென்னும் அந்தார் சரித்திரங்களை முன்னின்னுக்கியும், விகாரப்பாட்டினைத் தழுவியும், மனோரச்

சியஞ் செய்தும், 1912 ல் ஒரு யாழ்ப்பாணச் சரித்திரத்தை வெளியிட்டனர். அதன்பின் தமிழரசர் காலத்தை வைபவமாலைப்படியும், வண: ஞானப்பிரகாச சுவாமியவர்கள் ஆராய்ச்சியட்டெழுதி யுகவிப் போர்த்துக்கேயர், ஒல்லாங்காதியோர் சாலங்களையுஞ் சேர்த்து “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” யென வொரு நூல் 1918 ல் வசாவிளான் திரு: க. வேலுப்பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டது. இதில் யாழ்ப்பாணவாசிகளின் பரம்பரை விளக்கமே நிறைக்கொள்ளிருவதால் மாணவர்களுக்கு உபயோகாரித்துக்கணக்கண்டு, பள்ளிக்கூடங்களுக்குப் பிரயோசனபாருப்பொருட்டு, ஒரு யாழ்ப்பாணச் சரித்திரத்தை யெழுதக் கொட்டங்கிய காலையில், முன்னுள்ள சரித்திரங்களுக்கு முரண்பட வனேக சங்கதிகள் புதியனவாய்ப் வெளிவந்தபடியால், உண்மைச் சரித்திரம் இஃத்தெனத் துணிந்து நிறுவப்பட்டுன், எமக்கெட்டிய வாராய்ச்சிப் பொருட் பயன்களை உலகினர்க் களித்து, அவைகளைப்பற்றி அன்னவர் கொள்ளும் அபிப்பிராயங்களை யற்றித்தின்னரே, உண்மைச் சரித்திரம் வெளிப்படுத்தவேண்டுமென அவான், அவ்வாராய்ச்சிகளைத் திரட்டி, ஓர் ஆராய்ச்சி நூலாக வாங்கிலத்திலெழுதிப், “புராதன யாழ்ப்பாணம்” (Ancient Jaffna) எனப் பெயரிட்டு, கி. பி. 1926-ல் வெளியிட்டனம். வெளியிட்டு ஆறு வருடங்கள் சென்றும் எத்துறையிலேனும் மாறுகொண்டு ஐயப்பராதின்றி யொருகலைதுணிந்தாரிலர்; மாறுகொண்டோர் மிகச் சிலரே.

சரித்திர வாராய்ச்சித் துறையில் நெடிது சென்றுகேர்ந்த வண: ஞானப்பிரகாச சுவாமியவர்கள், எமது ஆராய்ச்சி முடிபுகளை அதிகமாகத் தழுவியும், கிலவற்றில் மாறுபட்டும், “யாழ்ப்பாண வைபவ விமர்சனம்” என்னும் நூலைக் கி. பி. 1928 ல் வெளியிட்டனர். தமது பிதாவினால் எழுதி முன்னர் வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரத்தின் முற்பகுதியை மூன்றும் பதிப்பாக 1930 ல் வெளியிட்ட திரு: தானியேல் ஜோன் வைக்தியர் அவர்கள், எமது நூற் கொள்கைகளை நிறுவுதற்குப் பயன்பட்ட பிற சான்றுகளுடன் ஒருங்கு வைத்துத் துணிந்து ஏதுவின் முடித்தலின்றி, எமது நிருபணங்களிற் பலதை

யேற்றுக் கூடுமென்றாலும் மாறுபடுமிடங்களில் தங்கையின் கற்றே யுஷிபெற்றதெனக் காரணம் காட்டாது வாலா கூறி, ஆங்கிலத்தில் மறுப்புவரையான்று எழுதிச் சேர்த் துக், கற்போர் பணக்காகக் கலக்கக்கூடில்லி திட்டிருக்கின்றார். கி. பி. 1932 ல் வெளிவந்த “தண்ணீரைக் கணக்காயன் பள்ளு” என்னும் நாலில் யாழிப்பாணக் குடியேற்ற வாராய்ச்சியுட் புகுந்த தெல்லிப்பளை திரு: வ. குமாரசுவாமியவர்கள் அது பற்றி யான் வெளியிட்ட ஆராய்ச்சி எண்ணங்களை மறுக்க விரும்பி யெழுந்தது நுழைப்புவாவாங் திறனுடைக்காயினும், கொழுதொம்பற்ற கொடிபோல் மறுப்புவா யூசலாடி யோர் உறுதியைப் பயங்கிலது. இம் மறுப்புவர்களால் உண்மைச் சரி தம் யாதோவெனக் காண அவாவற்றிருந்த எமக்கு யாது பய ஜூம் விளைங்கில்.

சுரித்தே வாராய்ச்சி செய்பவர்கள் ஒரு நிகழ்ச்சியை உண்மையெனத் தமிழத் தாட்ட நிகழும்போது, பல வேதுக்கள் கொண்டும், அகச் சான்று புறச் சான்றுகள் கொண்டும் நிலை நாட்டுவர். “இன்னதல்ல திதுவென மொழிதல்” அன்றேற் “பிறதான் முடிந்தது தானுடம்படுதல்”, இவ்விரண்டிலொன்றே உண்மை காண்பவர் திண்மையை நிலையாம். இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாமெனக் கூறுவதில் யாது பயன்? பேற்கோ விண்ணி ஒன்றைச் சாதிப்பது நூல்வழக்கொடுப்பா; அது தம் மனத்தொடு பட்டதுவே. கர்னபரம்பரையாய் வந்தவைகளையும் நாழும் நம் முன்னேற்றும் உண்மையென நம்பியிருந்தவைகளை வும் ஒருங்கே யழித்து விடலாமா வெனப் புலப் புவது சரித்திர வாராய்ச்சி பேற்றுக்கொள்ளு; வசகுமல்ல. தற்கால வாராய்ச்சி மற்றுஞ்சுகளால் காணப்பட்டதாலும் காணப்படுகின்றனவுமாகிய சாசனங்கு சின்னம் முகவியவைகளால் எத்தனையோ அடிப்பட்ட தடிப்பேற்றிய கொள்கைகள் மாற்றப்படைத்து தேற்றமுறுவதைச் சிறந்த வறிஞர் உரைகளைப் பேற்றுவரும் வெளியிடுகளிற் காணலாம். எவ்வளவோ காலாய் எத்தனையோ நூல்களைத் துருவியாய்ந்து பல திறுச்சியாய்க் காட்டிக் கர்னபரம்பரைக் கதை பண்மைக் கூற்றுக்களின் நுண்பொருளிலேதனத் தெரித்து விறுவி,

அவைகளை யெழுதிய வக்கால வாசியர்கள் எனம் போனவர் து சிருட்டிச்துத் துரும்பைத் தூணுக்கியும், ஒன்றை மற்றொன் முக்கியும் எழுதி வைத்தார்களென்று, அவர்களது உண்மையொடுப்பாத கற்றுக்களை மறுத்து, இஃது பிழையெனக் காட்டினேம். எமது காட்டுக்களை யெடுத்துப் பிழையென்னாஞ் சொல்லை மாத்தோஞ் சொல்ல ஆவல்கொண்ட சிலர், “பிழை பிழை” யென்றும் “நகைப்புக்குக் காரணம்” என்றும் கூறி முடித்தார்களேயன்றிப்

“பிற்கொடு படாஅன்றங்மதங் கொள்ளல்  
ஒருக்கலீ துணிதல் எடுத்துக் காட்டல்

இன்ன கல்ல திதுவென மொழிகல்” என்னும் இவற்றில் எதுமொன்றைக் கடைப்பிடித்து நிலைநாட்டினார்கள். அவ்வாறு நிலைநாட்டியிருப்பாராயின், சரித்திர ஒவகத்திற்குப் பூட்கலா வர்த்தக்ஞத யொப்பாரன்றோ?

யாழ்ப்பான வைவப மாலையிலுள்ள தவறுகளையும், பின் வந்த நூலாசிரியர்களுடைய மாறுபாடுகளையும், எமது முந்திய வாங்கில் வாராய்ச்சி நூலில் எடுத்துக்காட்டி மறக்கு, உண் மையில் தென சிறுவியிருக்கின்றேம். ஆனாலும் அவைகளில் முக்கியமான சிலவற்றை இந்துஸ்தலும் ஆராய்ந்து தெளிவது நன்மை பயப்படுத்துவதற்கே மனக் கொண்டு அவைகளை அது பந்தமாக அனைத்திருக்கின்றேம்.

இந்தாலில் முதல் மூன்று அதிகாரங்களும் அதிகமாய் எமது ஆங்கில வாராய்ச்சித்துலைப் பின்பற்றியே வெழுதப்பட்டன. நான் காம், ஜிந்தாம் அதிகாரங்களாகிய போர்த்துக்கேபர் காலர் வண: ஞானப்பிரகாசகவாமி யவர்கள் ஆராப்பித்தமுதி யிருப்பவைச் சப் பின்பற்றினும், சிறப்பாக ஆங்கிலத்தில் மொழியெயர்த்திருக்கும் போர்த்துக்கேயதால்கள் யாவுற்றறையும் ஆராய்ந்து, உண்மையோடு பட்டத்தையே தெளிந்திருக்கிறீர்கள் தேம். ஆறும் அதிகாரமாகிய நூல்லாந்தர்காலம் அவ்வக்கால யாழிப்பாணக் கும்மங்கோர்கள் எழுதிய அறிக்கைக்கப்பக்திரயக்களையும், அவர்கள் அட்சிக்காலத்தைப்பற்றிப் பிறவாசிரியர்கள் எழுதியிருக்கும் ஆங்

கீல நால்களையும் ஆராய்ந்தே எழுதினேன். ஆகாரமில்லாமல் எப்பொருளையுங் துணிந்து கூறினேமல்லேம். ஆங்கிலேயர் காலச்சரித்திரம் இன்னுமாராய்ச்சித்துறையில் சென்றுகொண்டிருப்பதால், அஃது முடிவுற்றாயின் நூலை யச்சேற்றி வெளியிடற்குக் காலம்மிகத்தாழ்க்குமென வேண்ணியும், பிறசிலையாமைகளை பெண்ணியும் எழுதிமுடிந்தவரையில் சேர்த்திருக்கின்றோம். எந்த சிய வாங்கிலேயர்காலத்தைத் தனிநூலாகவேனும், இதை இரண்டாம் பதிப்பு வேண்டப்படின் அத்துடனேனும் அச்சிடுதற்கு மதித்துள்ளேம்.

முன்கூறியபடி சரித்திர வாராய்ச்சித்துறையி லீடுபட்டுழைக்கும் பெருமக்கட்கே ஆராய்ச்சியின் திட்புதுட்பங்களும், உழைப்பினிடரும், களைப்பினின்னலுங் தெரியும். யாழ்ப்பாணச் சரித்திரம் என்னுமின்றால் இத்துடன் பூரண நிலையைப்பெற்று விட்டதெனச் சொல்லத்துணியேம். ஆனாலோருதுணவு மாத்திரமுண்டு; காலஞ் செல்லச்செல்ல ஆராய்ச்சி வல்லுனரால் தருவியாராய்ந்து வெளியிடப்படுஞ் சரித்திரங்களுக்கு இஃதோர் துண்டுகோலாகவிருந்து, சரித்திரவுலகிற்குப் பெருவிருந்தனித்து மகிழ்விக்குமென்பதொன்று கொண்டேயாம். அத்துடன் இயற்கையான முக்குணவசத்தின் முறையிற்றுமின்துரைத் தனவும், சிற்றற்றினாற் செப்பிய பிழையும், தெற்றிறன விளங்கித் தெனிந்தறிவடைய வுற்றதோர்வழியாகு மெனப் பின்னு மெண்ணிமகிழ்கின்றும். இதனால் அன்பர்கள் எம்மை மிகமுமாட்டார்களென்ற நம்பிக்கை பின்னெருபால் மகிழ்வூட்டுகின்றது. “குற்றமே தெரிவார் குறுமாமுனி சொற்ற பாவினுமோர் குறை சொல்வார்.”

“வாரம்பட்டுழித் தீயவு நல்லவாம்  
தீரக்காய்ந்துழி நல்லவுங் தீயவாம்.”

இங்நூலைத்தானிலெழுதுகித் திருத்தமுறவுகவிய பேராதனை திரு: க. வேற்றிளையவர்களுக்கவி மறக்கற்பாலதன்று. எழுதுப்பிழை சொற்பிழைகளின்து திருத்தமுறவுகவிய பண்டிகரவே. மகாவிங்கசிவம் அவர்கள் உதவி நினைவுக்குந்தகைத்தே.

இன் உடனிருங்தெழுதியும், வசனப்பிழை இலக்கணப்பிழை முகவியவற்றைத் திருத்தியும், அச்சப்பிரதியைப் பலமுறை ஏப்புதோக்கியுங் திருத்தியும் பேருபகாரம் புரிந்த பண்டிகர் வண்ணினை நெ. வை. செல்லையா அவர்களுக்குப் பலமுறையும் உன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இன்னும் தங்கள் அரியகாலத்தையும் நேரத்தையுஞ் செலவு செய்து தேக்கிரமத்தையும்பாராது உதவி புரிந்த மேற்கூறிய மூவருக்கும் எமது மனமார்க்க நன்றி கூறுகல் பின்னுமொருமுறை உரித்தாகின்றது.

செ. இராசநாயகம்.

யாழ்ப்பாணம்,

25-2-1933.

யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரித்  
தலைவராகிய திரு. சு. நடேசபிள்ளை, B. A., B. L.,  
அவர்கள் எழுதி உதவிய

## அணி ந் து வை ர.

தேச வரலாற்றுச் செய்திகளை முறையாகவும் தொடர்ச்சி யாகவும் பழைய காலத்தில் பரத கண்டத்தினர் எழுத்தில்லை என்று மேற்கீசை நாட்டுச் சரித்திர விற்பன்னர்கள் பொதுப் படக்கூறுவதுண்டு. ஆனால் இக்கூற்று இலங்கையைப்பற்றிய அளவிற் பொருத்தமற்றது. அநேக நாற்றுண்டுகளாக மகா வமிசம் என்ற சரித்திர நால் தொடர்ச்சியாக இலங்கையில் எழுதப்பட்டு இந்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சிக்கு இப்பொழுது பெரிதும் துணையாயுள்ளது. உலகத்திலேயுள்ள தொன்மையான சரித்திர நால்களில் மகாவமிசம் தலைசிறந்தது என்று கூறுதலும் மிகையாகாது. ஆயினும் இத்தகைய நாலைப் பெற்றுள்ள இலங்கைநாட்டினரில் மிகச் சிலரே தம் நாட்டின் சரித்திரத்தை நன்குணர்வார்கள். எழுகடலுக்கப்பாலுள்ள பிற நாடுகளின் சரித்திரப்படலங்களை அறிந்த மேதாவிகள் பலருடைய மனதில் தமது சொந்த நாட்டின் சரித்திரம் அந்தகாரப் படலமாகவே காணப்படுகின்றது. இங்குள்ள கல்விமுறை வகுக்கவர்களின் கவனக்குறைவாலே இப்பரிதாப நிலை நேர்க்குள்ளது. ஆனால் இக்குறையை நீக்குத்தஞ்சை சில முயற்சிகள் இப்பொழுது செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடங்களில் இலங்கைச் சரித்திரத்தைப் பாடமாக வைத்துக் கற்பித்தல் இம்முயற்சிகளுள் முக்கியமானதாகும். இது நன்கு நிறைவேற்றகற்று இளஞ்சிறைகளும் இலங்கைச்சரித்திரத்தை எளிதில் அறிந்துகொள்ளத்தக்க சரித்திரப் புக்கங்கள் இன்றியமையாது வேண்டற்பாலனவாம். சரித்திர ஆராய்ச்சித்துறையில் உழைக்கும் அறிஞர்களே இத்தகைய புக்கங்களை எழுதி உதவுதல்குரியர்.

இலங்கைச் சரித்திரத்தை ஆராய்ச்கறிந்த விற்பன்னர்களின் முதலையிலுள்ள திரு. இராசநாயக முதலியாவர்கள் இப்பணியை ஏற்று நடத்திற்கு எவ்வாறுலும் தகுதியுடையவர்கள்.

அவர்களது திறனை இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் ஆராய்ச்சி வல்லுநர் வியந்து பாராட்டியுள்ளார்கள். தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றுக்கூட மனிமேகலையிற் கூறப்பட்ட மனிபல்வம் என்று திலை யாழ்ப்பாணத்துடன் இயைத்துக்காட்டி, புறானாலும் முதலிய சங்கதால்களிற் குறிக்கப்பட்ட தொண்டை மாண் இளந்திரையன் என்ற மன்னன் மனிபல்வவுத்து நாககள் விகையின்பால் சேர்மு அரசனுக்குத் தோன்றிய புத்திரன் என்றும், அக்காரணம்பற்றி அவ்விளந்திரையன் வமிசத்தினர் பல்லவர் என்ற நாமம் தரித்தனர் என்றும் திரு: முதலியாவர்கள் தக்க ஆகாங்களுடன் வெளியிட்ட ஆராய்ச்சி தென்னிந்தியா தக்க ஆகாங்களுடன் வெளியிட்ட ஆராய்ச்சி தென்னிந்தியா தக்க ஆகாங்களில் சரித்துக்கூப் பெரிதும் துணையாயிற்று. பல்லவராய்ச்சியாளர் மயங்கிக் கூறிய அசம்பாவிதக் கொள்கையை ஆகந்திப் பல்லவர்கள் சோழர் மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே பெயன்று திரு: முதலியாவர்கள் தெளிவாக நாட்டிய கட்டுகை அவர்கள் து புகழைச் சரித்திர ஆராய்ச்சித்துறையில் என்றும் கிளைகிறுத்தும் பெற்றியதாகும். சிலப்பதிகாரத்திற் கூறிய கயவாகு மன்னன் இலங்கையில் ஆயிரத்தெண்ணாலும் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த முதற் கயவாகு என்று விளக்கிக் கூட்டிய கொரவ பொன். குமாரசவாமி அவர்கள் தமிழகச் சரித்துக்குச் செய்த நன்றியைப்போல் திரு. இராசநாயக முதலியாவர்களது ஆராய்ச்சியும் தமிழ்மக்களால் எஞ்சூன்றும் போற்றற்பாலதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் திரு. முதலியாவர்கள் புராதன யாழ்ப்பாணம் என்ற பெயற்றுடன் ஒரு நாலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். சென்னைச் சர்வகலாசாலையில் இந்திய நாட்டுச் சரித்திரப் பேராசிரியப்பதி வகித்திருந்தவரும், தமிழகச் சரித்துக்காகப் பெருந் தொண்டு செய்து வருபவருமான திரு. கிருஷ்ண சுவாமி ஜயங்காவர்கள் அந்தாலைப் புகழ்ந்திருத்தவே அதன் சிறப்பை விளக்கும். ஆனால் அது ஆராய்ச்சி நால் வகையைச் சேர்ந்தது. அதில் திரு. முதலியாவர்கள் யாழ்ப்பாணத்

யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரித்  
தலைவராகிய திரு. சு. நடேசபிள்ளை, B. A., B. L.,  
அவர்கள் எழுதி உச்சிய

## அ. வீ. ந் து. வை. ர.

தேச வரலாற்றுச் செய்திகளை முறையாகவும் தொடர்ச்சி யாகவும் பழைய காலத்தில் பரத கண்டத்தினர் எழுதவில்லை என்று மேற்றிசை நாட்டுச் சரித்திர விற்பனைர்கள் பொதுப் படக்குறவுதுண்டு. ஆனால் இக்கூற்று இலங்கையைப்பற்றிய அளவிற் பொருத்தமற்றது. அநேக நூற்றுண்டுகளாக மகா வமிசம் என்ற சரித்திரால் தொடர்ச்சியாக இலங்கையில் எழுதப்பட்டு இந்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சிக்கு இப்பொழுது பெரிதும் துணையாயுள்ளது. உலகத்திலேயுள்ள தொன்மையான சரித்திர நூல்களில் மகாவமிசம் தலைசிறந்தது என்று கூறுதலும் மிகையாகாது. ஆயினும் இத்தகைய நூலைப் பெற்றுள்ள இலங்கைகாட்டினரில் மிகச் சிலரே தம் நாட்டின் சரித்திரத்தை நன்குணர்வார்கள். எழுகடலுக்கப்பாலுள்ள பிற நாடுகளின் சரித்திரப்படலங்களை அறிந்த மேதானிகள் பலருடைய பணதில் தமது சொந்த நாட்டின் சரித்திரம் அந்தகாரப் படலமாகவே காணப்படுகின்றது. இங்குள்ள கல்விமுறை வகுக்கவர்களின் கவனக் குறைவாலே இப்பரிதாப நிலை நேர்க்குறைஞ்சும் ஆனால் இக்குறையை நீக்குத்தற்குச் சில முயற்சிகள் இப்பொழுது செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடங்களில் இலங்கைச் சரித்திரத்தைப் பாடமாக வைத்துக் கற்பித்தல் இம்முயற்சிகளுள் முக்கியமானதாகும். இது நன்கு திறநோக்குவதற்கு இளங்கிறார்களும் இலங்கைச் சரித்திரத்தை எனினில் அறிந்துகொள்ளத்தக்க சரித்திரப் புத்தகங்கள் இன்றியப்பொழாது வேண்டற்பாலன வாம். சரித்திர ஆராய்ச்சிக்குறையில் உழைக்கும் அறிஞர்களே இத்தகைய புத்தகங்களை எழுதி உதவுகிற்குரியர்.

இலங்கைச் சரித்திரத்தை ஆராய்க்கறிந்த விற்பனைர்களின் முதலணியிலுள்ள திரு. இராசநாயக முதலீயாரவர்கள் இப்பணியை ஏற்று நடத்தற்கு எவ்வாற்றுவதும் தருதியடையவர்கள்.

அவர்களது திறனை இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் ஆராய்ச்சி வல்லுநர் வியந்து பாராட்டியுள்ளார்கள். தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றுகிய மனிமேகலையிற் கூறப்பட்ட மனி பல்லவம் என்றதையொழுப்பாணத்துடன் இயைத்துக்காட்டி, புறநானாறு முதலிய சங்கநூல்களிற் குறிக்கப்பட்ட தொண்டை மான் இளங்திரையன் என்ற மன்னன் மனிபல்லவத்து நாககண் னிகையின்பால் சேர்மு அசாதுக்குக் தோன்றிய புத்திரன் என்றும், அக்காரணம்பற்றி அவ்வினாந்திரையன் வமிசத்தினர் பல்லவர் என்ற நாமம் தரித்தனர் என்றும் திரு. முதலீயாரவர்கள் தக்க ஆகாரங்களுடன் வெளியிட்ட ஆராய்ச்சி தென்னிந்தியாவின் ஓர்வீக சரித்துக்குப் பெரிதும் துணையாயிற்று. பல்லவ அரசர்கள் பாரசீக தேசத்தினின்று வந்தவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர் மயங்கிக் கூறிய அசம்பாவிதக் கொள்கையை அகற்றிப் பல்லவர்கள் சோழர் மரபைச் சார்ந்த தமிழ் அரசர் களே யென்று திரு. முதலீயாரவர்கள் தெளிவாக நாட்டிய கட்டுடைய அவர்களது புகழைச் சரித்திர ஆராய்ச்சித்துறையில் என்றும் சிலைதிருத்தும் பெற்றியதாகும். சிலப்பதிகாரத்திற் கூறிய கயவாகு மன்னன் இலங்கையில் ஆயிரத்தெண்ணாறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த முகற் கயவாகு என்று விளக்கிக் காட்டிய கெளரவ பொன். குமாரசுவாமி அவர்கள் தமிழகச் சரித்துக்குச் செய்த நன்றியைப்போல் திரு. இராசநாயக முதலீயாரவர்களுது ஆராய்ச்சியும் தமிழ்மக்களால் எஞ்ஞான்றும் போற்றற்பாலதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் திரு. முதலீயாரவர்கள் புராதன யாழ்ப்பாணம் என்ற பெயரூடன் ஒரு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். சென்னைச் சர்வவலாசாலையில் இந்திய நாட்டுச் சரித்திரப் பேராசிரியப்பதவி வகித்திருந்தவரும், தமிழகச் சரித்துக்கு துக்காகப் பெருங் தொண்டு செய்து வருபவருமான திரு. கிருஷ்ண சுவாமி ஜயங்காரவர்கள் அந்தாலைப் புகழ்ந்திருக்கலே அதன் சிறப்பை விளக்கும். ஆனால் அது ஆராய்ச்சி தால் வகையைச் சேர்ந்தது. அதில் திரு. முதலீயாரவர்கள் யாழ்ப்பாணத்

தின் சரித்திரத்தைத் தொடர்பு முறையிற் கூறுமல், தாம் கொண்டசில ஆராய்ச்சி முடிபுகளை விரிவாகவிளக்கிச் சொல்கள் ரூர்கள். இக்காரணம் பற்றியும், ஆங்கில மொழி அறியாதாரர்க்கு அந்தால் பயன்படாதாகைபாலும், திரு. முதலியாரவர்கள் தமிழில் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதும் கடனை மேற்கொண்டு இப்பொழுது அதனை விறைவேற்றியுள்ளார்கள்.

ஈண்டு அவர்கள் தந்துள்ள யாழ்ப்பாணச் சரித்திரம் பல சிறப்புகள் அமையப் பெற்றிருக்கின்றது. ஏறக்குறைய இரு நூறு வருடங்களுக்கு முன் மயில்வாகனப் புலவர் யாத்த யாழ்ப்பாண வைபவ மாலையைப் பெரும்பாலும் தழுவிச் சமீபகாலத் தில் சில சரித்திரநால்கள் தமிழில் எழுதப்பட்டிருப்பினும், அவை ஆராய்ச்சி முறையில் எழுதப்படாமையால் அதிகமாகப் பயன்படவில்லை. ஆராய்ச்சி முறையில் எழுதப்பட்ட ஒரு சில நால்கள் யாழ்ப்பாணச் சரித்திரம் முழுவகையும் விரிவாக விளக்கின்றில்லை. இங்குமின்றித் திரு: முதலியாரவர்களது நால் யாழ்ப்பாணச் சரித்திரத்தைப் பூர்வ காலங் தொட்டு ஆங்கிலர் ஆட்சிக் காலம் வரையில் தொடர்பாக ஆய்வு கூறுகின்றது. இலங்கையின் சிரோபாகமாகவும் தமிழகத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் மூன்ஸ யாழ்ப்பாண நாட்டின் பூர்வீக வரலாற்றைத் திரு. முதலியாரவர்கள் சிங்கள மக்களின் சரித்திரத்தோடும் தென்னிந்தியத் தமிழரின் சரித்திரத்தோடும் இயைத்து மகாவமிசம் முதலிய சிங்கள நால்களையும் சோழபாண்டியரது கல்வெட்டுச் சாதனங்களையும், வைபவமாலையாதிக் கர்ணபாப்பரைச் சரித்திரங்களுடன் ஆதாரமாகக் கொண்டு முறைப்படுத்தி விளக்கியிருக்கிறார்கள்; போர்த்துக்கேயர் ஆட்சியைப் பற்றியும் ஒல்லாந்தர் ஆட்சியைப் பற்றியும் அவ்விருசாதிச் சரித்திரகாரர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளை ஆய்வு அச்சரித்தோப் பகுதியை முடித்துள்ளார்கள். இவ் யாழ்ப்பாணச் சரித்திர நாலில் திரு: முதலியாரவர்கள் பழைய தமிழரது வரணிபச் சிறப்பைச் சங்க இவக்கியங்களைக் கொண்டும், யவனர்கள் எழுதிய சில நால்களைக் கொண்டும் விளக்கியிருப்பதோடு, யாழ்ப்பாணத் தமிழ் மக-

கள் காலகந்தியில் அடைந்த மாறுகல்களையும் ஆங்காங்குக் குறிப்பிட்டுள்ளார்கள். விரிவாக ஆராய வேண்டிய சில சரித்திரக் குறிப்புகள் அதுபஞ்சத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வநுபஞ்சத்தில் திரு. முதலியாரவர்கள் பிற ஆராய்ச்சியாளர் கொள்கைகளை மறுக்குத் தமது கொள்கைகளின் வலிமையைச் சாதிக்க முயன்றிருக்கிறார்கள்.

இந்தாலே ஈழமண்டலத் தமிழர்கள் மாத்திரமன்றி எனைய தமிழ்மக்களும் படித்தல் அவசியமென ஈண்டு யான் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன். போர்த்துக்கேயர் வருதர்க்குமுன் இலங்கை முழுவதும் யாழ்ப்பாணச்சுதா ஆரிய சக்கரவர்த்தி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தமை ஈழ மண்டலத் தமிழ்மக்களாலு வெற்றிப் பாட்டை விளக்குவதாகும். யாழ்ப்பாணச் சரித்திரம் தமிழகச் சரித்துக்கு ஒரு பிரதான அங்கம் என்று கூறுகிற் அமையும். இவ் யாழ்ப்பாணச் சரித்திரத்தைப் பள்ளிக்கூடங்களிற் பயிலும் மாணவர்களும் எளிதில் அறிந்து பயன் பெறுமாறு திரு: முதலியாரவர்கள் இலகுவான நடையில் எழுதி விருப்பதை யான் மிகவும் பாராட்டுகின்றேன்.

#### ச. நடேசபிள்ளை.

# யாழ்ப்பாணச் சரித்திரம்.

## முதலாம் அதிகாரம்.

நாகர் காலம்.

இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னெலூரு காலத்தில், அதாவது கிறீஸ்துவங்கு அநேக வாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாக்கிருந்தது. மேற்கேநாகதீவும், மணிநாகதீவும், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கப்பட்டபெருந்தீவும், கழக்கே ஏருமைமுல்லைத்தீவு, ஏருமைதீவு என்றுபெயர் பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலங்தோறும் பூகம்பங்களினும், பிரளயங்களினும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றூயிருந்த பெருந்தீவுகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. † காரைதீவு, வேலனை, மண்ணடதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினுதீவு, செடுந்தீவு முதலிய

† சரித்திராலத்துக்குன்னே, அஃதாவது கி. மு. மூன்றாம் நூற்றுண்டிலே திண்ணீண் என்னும் காவரசன் கல்யாணியில் அரசாண்ட காலத்தில் சம்பவித்த கடற்கோளினால் இலங்கையின் மேற்குக்கரையில் ஒரு பெரும்பாகம் கடல்வாய்ப்பட்டபோது இத்தீவும் பிரிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னும் இருமூறைகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும்பாகங்கள் கடல்வாய்ப்பட்டன, கி. பி. 150 அளவிலும் காவி ரிப்பூம்பட்டினம் அழிந்ததும் ஒரு கடற்கோளினாலென்க.

( 2 )

தீவுகளும், வலிகாமமும் அப்பொருந்தீவுகத்தின்பகு திகளேயாம். அவ்வாறே கீழ்க்கே ஒன்றாக விருந்த சிறுதீவும், களப்புக்கடலால் வடமாரட்சி, தென்பாட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரித் தீவுகளும், வலிகாமமும் அப்பொருந்தீவுகத்தின்பகு திகளேயாம். அவ்வாறே கீழ்க்கே ஒன்றாக விருந்த சிறுதீவும், களப்புக்கடலால் வடமாரட்சி, தென்பாட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரித் தீவுகளும், வலிகாமமும் அப்பொருந்தீவுகத்தின்பகு திகளேயாம்.

களப்புக் கடல்

பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக் கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக் குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும், மேலைத்தேசங்களிலும், சீனம்முதலிய கீழைத்தேசங்களிலும் மிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழி யாகவும், சோளாகம் வாடைக்காற்றுக்கள் தொடக்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன.

நிலப்பண்பு இத்தீவுகள் வடபக்கத்திலே முருகைக்கற் பூச்சிகளினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளினாலும், தென்பக்கத்திலே சோளாகக்காற்றினால் முகிற் படலங்கள் போலக் கொண்டுவரப்படும் மணவினாலும், வரவா உயர்ந்தும், அகன்றும் வருகின்றன. வங்காளக் குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளால், யானையிறவுக் கடலின் கீழ்முகம் தூர்ந்து, மேடுபட்டு, இப்போது யாழிப்பாணம் குடாநாடாய்விட்டது. யாழிப்பாணம், முன்னிருந்து சொற்பாகங்கள்தவிர, மிகுதியானங்கில் முருகைக்கற்பாரின் மேலே. யாழிப்பாணத்தின் வடகடற்கரையில் நிலத்தினிறம் கடலுட்பாடும் பல அருவிகளினால் இது துணியப்படும்.

கீரிமலை

இவ்வருவிகளில் மிகவும் முக்கியமானது கீரிமலை மில் உள்ளது. இவ்வருவி புராதனகாலந்தொட்டு மிகவும் பரிசுத்த தீர்த்தமாகக் கொண்டாடப்படுகின்றது.

( 3 )

நாகுலம் எனும் இதன்பழைய நாமம் + நகுலமேன மருவிப் பின்தமிழில் கீரிமலையென்றுயிற்று (நகுலம் =கீரி). அன்றியும், நகுலமூனி யென்னும் முனிவர் தவஞ்செய்து, முன்னென்றுசாபத்தாற் பெற்ற கீரிமுகம் மாறப் பெற்ற தலமெனவும் ஐதீகமுண்டு.

இத்தீவின் ஒருபகுதி சிங்களத்தில் வலிகம என் யாழிப்பாண அங், தமிழில் அப்பொருளையேயுடைய மணற்பும், டை தீஸ மணற்றி, மணலூர் என்றால் சிலகாலங்களில் வழங்கப்பட்டதென அறியலாம். இத்தீவுகளிலும், இலங் நாகர் தடி கைபின் மேற்பாகத்திலும், சரித்திரகாலத்துக்கு முங் யேற்றும் தீயே நாகர் என்னும் ஒரு சாதியார் குடியேற்றியிருந்தத் தார்கள். இத்தீவுகளுக்கு இப்போது கக்காரோடை ரோடை யென்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானி யாகவிருந்தது.

கிறீஸ்துவுக்கு 1500 வருடங்களுக்குமுன் வட அருசிகளை இந்தியாவிலிருந்து அரசாண்ட பாண்டவர்களில் ஒரு தீர்த்தயாத் வனுகிய அருச்சனன், தீர்த்த யாத்திரை காரணமாகத் தீரை திவ்விய தீர்த்த சேஷ்திரமான நகுலமலையைக் கொண்ட இம்மணிபுத்திற்கு வந்தான் என்பதும், அங்கே

+ “நாகுலம் நாம சம்சுத்தம் அஸ்தி ஸதானம் மகிதலே” என்பது கீரிமலையைப்பற்றிச் சூத சம்ஹிதையிற் கண்ட கலோகம். ‘நாகுலம்’ ‘நகுலம்’ என்மாறிமுங்கிய காலத்தில், பண்டைவுமக்கப்படி கட்டிவைத்த நகுலமூனியின் கதை பிற்காலத்தில் உண்மையென ஏற்கப்பட்டது. இதுபோலவே மாருதப்பிர வல்லிக்குக் குதிரைமுகமிருந்ததெனவும், அம்முகம் அவன் பாம்பொன்றைக்கொண்டு ஒருமுனிவருடையகழுத் தில் மாலையாகப் போட்டுச் சிரித்தபடியால், அம்முனிவரின் சாபத்தால் உண்டானதெனவும், பின் அம்முனிவர் சொன்ன படி கீரிமலையில் ஸ்வாஞ்சு செய்து சாபங்கினால் எனவங்களத யோன்று உருக்கொண்டுள்ளமுக்கது. இவ்விதக்கதைகள் ஊர்களுக்கும் மரங்களுக்கும், பறவைகளுக்கும், பூக்களுக்கும் புனைக்கு பாலிக்கும் வழக்கம் கீழைத்தேசங்கள் எங்கும் இருக்கின்றன.

பொரு பூங்காவனத்தில் தனியே உலாவிய சித்திராக் கதை யென்னும் நாககண்ணிகையைக் கண்டு காதல் கொண்டு அவனை மணந்தான் என்பதும், அவனுக்குப் பிறக்க சித்திரவாகன் அரசனுயிருந்தபோது, அஸ்வ மேதயாகஞ் செய்வதற்காகத் திக்கு விஜயஞ் செய்து தன் தகப்பனுகிய அருச்சனைச் செயித்தான் என்பதும், அவனுடைய கொடிகள் சிங்கக் கொடியும் † பனிக்கொடியுமென்பதும், மகாபாரதத்தால் அறியலாம். ஆகையால், அக்காலத்தில் இவ்வியாழ்ப்பாண மாகிய மணிபுரத்தில் வசித்த நாகர் சீர்திருத்தமுடைய வர்கள் என்பதும், இங்கே அரசாண்ட நாகவரசன் புத்திரி, ஆரிய வரசகுமாரனுகிய அருச்சனன் மனதைக் கவரவல்ல வனப்புஞ் சீரும் உடையவளாயிருந்தாள் என்பதும் ஒருகலீ.

நாகர் மங்கோவிய வகுப்பைச் சேர்ந்த திபெத் தோவர்ம (Thibeto-Burman) குலத்தவர்களென்றும், கி. மு. 4000 ஆண்டுகட்டு முன்னரே, மத்திய ஆசியா வினின்றும் இந்தியாவின் வடகிழக்குக்கணவாய் வழியாக வந்து, இந்தியாவிற் குடியேறியவர்களென்றும், அவர்களுடைய தட்டை முக்கும், மஞ்சள்நிறமும் சிறுகண்களும், உயர்ந்தகண்ன எலும்புகளும், அற்பமீசை தாடிகளும், அதற்கு அத்தாட்சிகளென்றும், “இந்து சரித்திரம்” என்னும் தூவில், ஏ. கே. மாசும் தார் (A. K. Masmudar) என்னும் சரித்திர ஆராப்ஸ்சி வல்லவர் எழுதியிருக்கின்றார். அவர்கள் ஆரியருடைய குடியேற்றம் அதிகரிக்கக் கூடன்னித்தியா விலும் இலங்கையிலுங் குடியேற்றனர்கள். கிறிஸ்து வுக்குச் சிலவருடங்களுக்கு முன் மாதோட்டக்கரை

† பிற்காலத்தில் மணிபுரமாகிய யாழ்ப்பாணத்தில் அரசாண்ட நாகவரசனின் சந்ததியார் இலங்கைச் சிங்கள வரசாகிய பின்னும் தம்முன்னேர் பாவித்த சிங்கக் கொடியையே கையாண்டுவந்தார்கள்.

ஷயச் சேர்ந்த ஜம்புலஸ் என்னும் ரோமதேசத் தழைமை யொருவன் அவ்விடத்தில் வசித்த நாகரைக் கலையிலும், புருஷத்திலும், தாடையிலும் மாத்திரம் மயிருள்ளவர்கள் என்று விவரித்திருப்பதும், அவர்கள் மங்கோவிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும்.

இலங்கையின் மத்தியிலுங் தெற்கினும் வசித்த இயக்கர் இயக்கர், என்னுஞ் சாதியாரும் புராதன காலத்திலே இமயமலைக் கணவாய் வழிகளால், ஆரியருக்குமுன், மத்திய ஆசியாவிலிருந்து வந்த “பூக்கி” என்னும் மஞ்சள் நிற மங்கோவியரே என்றும், அவர்களும் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பக்கத்திற்கும் இலங்கைக்கு மேகினார்களென் வேட்டும், “1800 வருடங்களுக்கு முந்திய தமிழர்” என்னும் நூலில் திரு: கணக்கைப்பின்னை அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இப்போது இலங்கையின் தென் கிழக்குக் காடுகளில் வசிக்கும் வேடர் அற்பமீசை தாடியடையவர்களென அறிவுகால், அவர்கள், நாக, இயக்க குலத்தவர்களின் வழித்தோன்றல்கள் என்றே ஊக்கவேண்டும். கி. பி. 400க்கும் 414க்கு மிடையில் வேடர் இலங்கைக்கு வந்த பாஹுயன் என்னுஞ் சீனப் பிரயா வழக்கம் வரி, அக்காலத்தில் இலங்கைவாசிகளுக்குள்ளே பரவியிருந்ததென்று குறித்துப்போந்த பண்டமாற்ற வழக்கம், இக்காலத்துால் இலங்கைவேடருக்குள் இருப்பதே, அதனைவலியுறுத்தும்.

இவ்விருகுலத்தவர்களும் தீராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களென்று ஒருசிலரும், தீராவிடருக்கும் ஆரியருக்கும் முந்திய பூர்வத் தனிக்குடிகளென்று பிறகாராராரும் வேறு வேறு காரணங்கள் காட்டிக் கூறுவர்.

பேரித்தகாசங்களாகிய இராமாயணத்திலும் மகா இதிகாசத் பாரதத்திலும், இயக்கர் நாகர் என்னும் மிருகுலத்தவர் கூற்று

களைப்பற்றிப் பரக்கக் கூறியிருத்தலைக் காணலாம். நாகர் இயக்க அவ்விதிகாசங்கள் எழுதிய காலத்தில் நாகரை மனித சுபாவமுடைய சுற்பங்களாகவும், இரக்கரைப்பேய்க் கணங்களோடு அடுத்த இராகுஷ்சராகவும் பாவித்ததாக வரையப்பட்டிருக்கின்றது. அதனைப்பின்பற்றி மானுடத்திலையும் பாம்பினுடையான் கொண்டவர்களாகவும், பாம்பின் படங்களைப்போன்ற களையணி உடையவர்களாகவும் நாகரைச் சித்திரித்தது போலவே, சிங்கள் இன்றும் நடந்தும்பேய்க் கூத்துக்களில் நடித்துக்காட்டும் பாவஜைபோல விகாரரூபமும் வக்கிரதந்தங்களும் உடையவராக இயக்கரையும் பழைய சுவர் ஒவியங்களிலும் கற்சித்திரங்களிலும் காட்டியிருப்பது சரித்திர ஆராய்ச்சியில் நினைவு கூரும் பகுதியிலொன்றும்.

**மாந்தையில் அரசாண்ட நாகர் மற்பந்தம்** அயோக்தி அரசனுகியு, இராமஞ்சு கொல்லப் பட்ட இராவனைதியர் இயக்குலத்தைச் சேர்ந்தவர்களே. இராமாயணகாலத்தில், இலங்கையின் வடமேற்குக் கரையிலே யுள்ளதும், இப்போது மாதோட்டமென்ற நழைக்கப்படுவதுமான மாந்தை என்னும் நகரத்தில், நாகர் வகுப்பைச் சேர்ந்த ஒவிய குலத்தவரும், தேவசிற்பியாகிய விஸ்வகர்மாவின் வம்ஶத்தவருமாகிய கம்மியர் அரசாண்டு வந்தார்கள். இலங்கையை அரசாண்ட இயக்கவரசனுகிய இராவனைன்தேவி மண்டோதாரியும், அவன் சிறியத்தையாகிய குபேரன் தேவி சித்திரரேகையும், இம்மாந்தைகர்களில் அரசுசெய்த சேவகம் மியரின் கண்ணிகைகளே. முருகக்கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட அசர்கோனுகிய சூரபன்மனுடையதேவி பதுமகோமணையும் இம்மாந்தைகரத்தவரே. சூரபேரணிடத்திருந்தபுட்பகவிமானமும், இராவனன் சீவைக்கவர்த்துவைத்துச்சென்ற ஆகாயலுர்தியும், இம்மாந்தைகரின் கம்மியராற் செய்யப்பட்டனவே. மாந்தையில் அரசாண்ட கம்மிய அரசர்கள் பெருஞ்செல்வமும் சீர்த்தியும் பொருந்தினவர்களாயிடும் சீர்த்திரக்கூடும், அவர்களாசியற் பெருமையும் புரைதல்வர் சிறப்பும் கூலி அறைபுந்தரத்தோ! மாந்தையில் வாழுந்த ஒவியகுலத்தார்செய்த சித்திரத் தொழிலினுலேயே ஒவியம் என் அனுசொல் தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றது. பிற காலத்தில் மாந்தையிலிருந்து சித்துண்டுபோன சிறப்புகளும் ஒவியருமாகிய நாகர்குலத்தவர்கள் செய்த கைச்சித்திரங்களாகிய கற்கிலைகளுங் குகைஞியங்களும் இன்றும் மேலைத் தேசத்தவர்களாற் புகழ்ந்து கொண்டாடப் படுவனவாய் இந்தியாவிலும் இலங்கையிலும் பல ஆடங்களிற் காணப்படுகின்றன.

பன்னெடுங்காலமாகப் பீனீசியர் என்னும் எழி இலங்கையிலேயே செய்த சேவகங்களின் இந்தியா இலங்கையுடன் கப்பல் ஃ மேலைத் தேச உறவு

+ சீனப் பிரயாணியாகிய ஹியூன் திளங் (Hiouen Thsang) எழுதிய நாலிலும், அரபிக்கதைகளிலும், மாந்தைப்பள் என்னும் நாலிலும் காணலாம்.

+ புறானூறு - 39, சிலப்பதிகாரம் - வாழததுக்காதை-அம்மானைவரி; பழமொழி - 49, சிறபானுற்றப்படை - 81-82. கலிங்கத்துப்பரணி - ராஜபாரம்பரியம் - 17. மேற்கறியால்களின் அடிகளைக்கொண்டு அறியலாம்.

மார்க்கார வாணிபம் கடத்திவங்கர்கள். விலீவிய நுலில், “ஓவிர்தேசத்திலிருந்து பொன்னும், வெள்ளி யுங், தங்கமுங், குரங்குங், தோகையும், கொண்டுவ ரப்படும்” என்று சொல்லப்பட்ட ஓவிர்தேசம் ஓவியரா கிய நாகர் வாழுந்த மாநகையே. எபிரேய மொழி யில் தங்கத்துக்கும் குரங்குக்கும் அகிலுக்கும் மயி லுக்கும் பாளிக்கப்படுஞ் சொற்கள் இபம், கபி, அகில் தோகை என்னுங் தமிழ்ச்சொற்களே. அதுபோ வலவே அரிசி, இஞ்சிவேர், கறுவா என்னும் பண்டங்க ணையும், அவற்றின் தமிழ்ச்சொற்களையும் கிரேக்கர் இலங்கையினின் மூங் கொண்டுபோர்கள்.

ஜியரல்லாத மறுநாகர் வகுப்பைச் சேர்க்க அரசர்கள் கதிரமலையாகிய கந்தரோடையிலும், எருமையூடு ரென்றழைக்கப்பட்ட எருமை முல்லைத்தீவிலும், குதிரைப்பலையிலுமிருஞ் தரசாண்டுவந்தார்கள். அல்லியுரசானியும், எழினியும், பிட்டங்கொற்றனும், குமண்ணும் குதிரைப்பலையிலும், ஆங்கைத் தூகனமிகி, நல்லியக்கோடன், வில்லியாதன் என்பார் மாங்கையிலும், எருமையூரன் எருமை முல்லைத்தீவிலும் இருந்து அரசாண்டுமை பண்டைக் கமிழிலக்கியங்களால்வரியலாம்.

சாக்கிய புத்ததேவர் தமது சீவன காலத்தில் இவங்கைக்கு முழுமுறைவந்தனரென மகாவம்மிசத்தி லும், அதில் இரண்டாம்முறை, மணிபல்வமென்று தமிழ் நால்களிலும் நாகதீவுமென்று சிங்கள இதிகாசங்களிலும் கூறப்படுகின்ற இச்தீவிலேயிறங்கி, இரு நாகவராசர்களது பினாக்கைப்போக்கி, அவர்கள் தத்தமக்கு யுரிமையாக்கவேண்டிப் போர்புரிந்த மணித்தலிசீமர்ந்து, மூன்றுகோடி நாகர்களுக்குக் கூட தனதுதரு மத்தைப் போகித்தனரென, மணிமேகக்கீலிலும், பகா

வம்மிசத்திலுக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மணித்தலிச் பிற்காலத்தில் இந்தியாவினின்றும் இலங்கையினின்றுஞ் செல்லும் பல்லூயிர யாத்திரிகர்களுக்கு வணக்கத்துக்கேற்ற தூயபொருளாக மதிக்கப்பட்டது.

இலங்கைச் சரித்திரம், கவிஞக்தேசத்திலிருந்து இங் விஜயன் குவந்திறங்கிய விஜய ராஜன் காலத்திலிருந்தே தொடங் வருகை கிய தாகக் கணிக்கப்படும். கி. மு. 543-ம் வருடத் தில் புத்த தேவர் சிர்வாணதசையடைந்த நாளில் விஜயன் இலங்கையிலிருங்கின்றெனா மகாவும்மிசங் கூறி ஆம், அந்காட்கு நூறு ஆண்டுகட்குப் பின்னரே அவன் வந்திருக்கலாமென்று துணியப்படும். கவிஞக்தேசத் திலே, சிங்கபுரத்தையரசாண்ட சிங்கவாகு என்பான், தனது புக்திரன் விஜயனது தீயொழுக்கங்காரணமாக, அவனையுந் தோழர் எழுநாற்றுவரையும் மூன்று கப்பல் களிலேற்றித்தன் நாட்டினின்றுங் தூத்திவிட்டான். விஜயகுமாரன் ஏற்வந்த மரக்கலம் தாமிரபர்ணியென முன்னென்றாலத்திலைழுக்கப்பட்ட இலங்கையின்வட மேற்குப் பகுதியிலோரிடத்திலும், மற்றையிருக்கப்பல் களிலொன்று நக்கவாரத்திலாங்தரத்திலும், மற்றென்று மகிளத்திலும் அல்லது மகிளத்திலுமென்னுமிடத்திலும் சென்றடைந்தனவென மகாவும்மிசத்திற் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் விஜயன் ஏற்வந்தமரக்கலம், இப்பொழுதுமாதோட்டம் என்றழைக்கப்படும் மாங்கையிலோ, அன்றித்திருத்தம்பலை என்னும் பெயரூள்ள இடத்தையிடைய கோமலையிலோ, வந்தடைந்திருத்தன் வேண்டும் என்பது எமது துணிபு. எனினும், பிற்காலிய விடத்திலிருங்கியபடியாற்றுன், “கத்தையை யில் வசித்த நாகவராசனுடன் நட்புக்கொண்டு, இலங்

† இத்துணிபிள் காரணத்தை எழுது (Ancient Jaffna) என்றும் நாலில் காணக

( 10 )

ஈகபிற் பலவிடங்களிலும் கிளமாய்க்கிடந்த கோயில் களைப் புதுப்பித்தும் புதிய ஆலயங்களைக் கட்டுவித்தும் வந்தான்” என்னுங் கர்ன் பரம்பரைக்கதை மயில்வாகனைப் புவரால் தமது யாழிப்பாண வைபவமாலையில் கொள்ளப்பட்டிருக்கின்றது. முன்றுவது மாக்கலஞ் சேர்ந்தவிடம் மகிழ்வெமென்று பிழையாகவரையப் பட்டது. அது மகிழ்வெமாகிய எருமைத்தீவாக விருக்க வேண்டும். அவ்விடத்திலிறங்கிய கலிங்கர் தாங்கள் சிங்கைதகர் விட்டுவந்த நகராகிய சிங்கபுரத்தின்பெயரை அவ்விடத்துக்கிட்டுவழங்கி வந்த படியாற்றுன், பிற்காலத்திலே அங்கர் யாழிப்பாணத்தின் இராசதானியாய் வந்தபின், சிங்கைகர் என்னும் பெயராலழைக்கப்பட்டது. இப்பெருகர் அழிந்து மணலால் மூடப்பட்டிருக்குமிடத்தைப் பறுத்தித்துறைக்குத் தெற்கே வல்லி புரக்கோயிலுக் கணிமையில் இன்றுங் காணவார்.

**நாகர் இயக்கின்சமயம்** விஜய குமாரன் வருவதற்குமுன் இலங்கையிலிருந்த நாகரும் இயக்கருஞ் சைவசமயிகளாயிருந்தும், இயக்க அரசனுகிய இராவணன் செவபக்தனையிருந்தும், இயக்கர்களுக்குள் பைசாசவணக்கமேயதீகிரித்திருந்தது. இக்காரணத்தால் இயக்கன் என்னும் பதம் சிங்களத்தில் பைசாசம் என்னும்பொருளைக் கொண்டது. விஜயகுமாரனு மவனுடன் வந்த கனிச விஜயன் சேய்த ஆலயப்பள்ளி கர்களுஞ் சைவசமயிகளே. அதனுண்ணாலே விஜயன் இலங்கையின் வடகரையிற் கிரிமலைச்சாலிலே பிற்காலத்தினரால் நகுவேச்சரமென வழக்கப்பட்ட திருத்தம்பலேச்சரம் என்னுஞ் சைவாலயத்தையும், தென்கரையிலுள்ள தெய்வத்துறையிலே சந்திரசேகரன் கோயிலையும், சிழக்கே தம்பலகாமத்திலே திருக்கோணசர் கோயிலையும், கதிர்காமமாகிய கதிரமலையிலே முருகவேனுக்கோராலயத்தையுங் கட்டுவித்துமன்றி, மாதோட்டத்திற் கிளமாயிருந்த திருக்கேதீள்வரர்

( 11 )

கோயிற் திருப்பணியையுங் திருத்தமுறந்த செய்வித்தான். திருக்கேதீச்சரமும் சலாபத்திலுள்ள முன்னீச்சரமும் விஜயதுக்கு முன் உள்ள புராதன ஆலயங்கள். இராவண சம்மாரத்தின் பின் இராம பிரான் முன்னீச்சரத்திற்றங்கி அங்குறையும் பெருமானை வணங்கிச் சென்றனரென ஓர் ஐதிகமுண்டு.

விஜயன், இவ்வாலயங்களைக் கட்டும் நோக்கமாகச் விஜயன் சென்ற காலத்திற்குன், இயக்கக்குலக்கொடியாகிய குமணம் வேணியைச் சந்தித்து, அவளைமணங்து, அவள் துணை கொண்டு இயக்கவரசனை வென்று, தம்மன்னுடெவன் னுமிடத்தை இராசதானியாக்கி, இயக்கர்களுக்கு அரசனையினுன். பின் குவேணியை வெறுத்து, அவளையும் அவள் வயிற்றிற்றிற்றுத் திருக்கும் தைக்கதைகளையும் விலக்கிவிட்டு, யாழிப்பாணத்துக்கதைரமலையிலரசாண்டநாகவரசன் மகளை மணங்கான். குலனும் நலனுக்கு தெரியாத இவ்வியக்கர்கோனுக்குப் பாண்டியன் தன் மகளை மணம்முடிப்பித்தான் என்னும் சிங்கள இதிகாசக் கூற்று நம்புந்தகைமைத்தன்று. இதற்குப் பின் இலங்கையை அரசாண்ட பெரும்புகழ் படைத்த வென்றிசேர் வேந்தரும் பாண்டியனிடத்திற் பெண் எடுத்தாரில்லை! ஆனால் கதிரமலையிலும் கழனியிலும் வசித்த நாகர்குலக்கலப்பே அதிகரித்துவந்தது. விஜய ஆக்குப்பின் சில்லாண்டுகட்குள் இலங்கையரசர்கள், சிங்கக்குலம் நீங்க, நாகர்குலத்தவரானார்கள்.

அக்காலத்தில், இலங்கையில் வசித்த நாகரும் பாடை இயக்கரும் “எலு” வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கப்படும் “ஸழு” வென்றும் சிறைவற்றபாடையே பேசி வந்தார்கள். அதனால் இலங்கைக்கு “ஸழம்” என்றும், “ஸழமண்டலம்” என்றும் பெயர் உண்டாயது. “ஸழம்” “சீழம்” என்மருவிச், “சிறைமும்” “சிங்களம்” என்மாறியது. “சீழம்” என்னும் பெயரிலிருந்தே

“சீழும்தீப்” “சேரண்டிப்” என்னும் அரசிய நாமங்களும், “சிலாங்” “சிலோன்” என்னும் மேலைத்தேயத்தவரிட்ட பெயர்களும் வந்தன. “சிறு” வென்னும் பாலிபாஸைச் சொல் “சிங்கம்” என்னும் பொருளை யுடையதானபடியால், “சிறும்” சிங்களமாகமருவியது அதிசயமல்ல. விஜயன் மிருகேந்திரனுகிய ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலானபடியால், அவன் வழித்தோன்றினாலும் சிங்களவர் என்றழைக்கப் பட்டார்கள் என்னும் மகாவும்மிசக்கற்று உண்மையுமின்றிச் சிங்களசாதியாருக்கோர் பெருமையுங் தாத வெற்றுரையாதல் காண்க.

அதாரா  
புரி

விஜயனுக்குப்பின்னரசாண்ட அவன் குலத்தோன்றலாகிய பாண்டுவாசனுக்கு, மகதநாட்டிலிருந்து கொண்டுவந்த பெண்ணுடன் வந்த அரசிளங்குமாரில் ஒருவனுகிய அதுராதன் என்பான், அதுராத புரத்தை இராசதானியாக்கினான். அவ்விடத்தையே பிற்காலத்தரசர்களும் இராசதானியாக்கியரசாண்டார்கள். அதுராதபுரத்தரசர்கள் யாழிப்பானத்துக் கதிரமலையரசர்களுடன் நட்புரிமைகொண்டு சிளங்கிய தோடு மணவரிமையும் படைத்து வந்தார்கள். தேவந்ம்பியதீஸ்வரின் அன்னையும் மூத்தசிவ என்பவனின் இல்லக்கிழுத்தியுமாகிய பெண் கதிரமலை நாகரவிசத்துதித்தவனே. “தில்லன்” “நாகன்” என்னும் நாகவுமிசப் பெயர்கள், அக்காரணம்பற்றியே மூத்தசிவனின் பிள்ளைகளுக் கிடப்பட்டன.

நாக்ரிதூப்  
போய்கள்

இலங்கையிற் புத்த சமயம் வட இந்தியாவிலே மகதநாட்டை அரசாண்ட அசோகனும் இலங்கைவேந்தனுகிய கேவநம்பியதீஸ் எனும் ஒரேகாலத்தவர்களே. புத்தசமயத்தை உலக மெங்கும் பரப்பவேண்டி அசோகன் செய்த பிரயக்தனங்களோ பல. அவன், சமயத்தினுண்மைகளைப் போதிப்பதற்காகப் பலபிக்குகளை நான்கு பக்கத்திலு

மூளை தேசங்களுக்கனுப்பினான். பிரபலபிக்குவா மழிந்தன் பிருந்த அவன்மகன் மஹிந்தனென்போன் இவங்கை க்குவந்து, தேவநம்பியதீஸ்வரையும், அவன் குடுப்பத் தையும், அவன்மந்திரி பிரதானிகளையும், சுடிசனங்களையும் புத்தமதத்தினராக்கியதுமன்றி, அவர்களில் னோகரைப் பிக்குகளாக்கியும் விட்டான். பெண்களி ஹமனேகர் பிக்குணிகளாகவேண்டுமென்னும் ஆசையுடையவனும், அப்படிச் செய்விக்குமதிகாரம் தனக்கில்லாமைகண்டு, அரசனிடஞ் சொல்லி அசோக னுக்குத்தானுபத்திய மனுப்ப வேண்டினான். தில்லன் அதற்கணக்கத், தன் பிரதானி ஒருவனைப் பலதியவியங்களுடனானுப்பி, அசோகனின் கட்டை வேண்டியது மன்றிப், புத்ததேவர்க்கிழிருந்து ஞானஷலியைப்பெற மேலே தண்ணிழல்பரப்பி நின்ற வெள்ளரசின் களைகளில் ஒன்றும், தன் தேசத்துப் பெண்களிற் சிலரைப் பிக்குணிகளாக்குவதற்கு அதிகாரமுடைய ஒருபிக்குணி யையும் அனுப்பிவைக்குப்படி வேண்டினான். அவ்வே வெள்ளரசு எண்டுகோருக்கிணங்கி, வெள்ளரசின்கிளையொன்றைப் பாவுபொற்கலத்திலமைத்துப், புத்தபிக்குணியாயிருந்த தன் மகள் சங்கமித்தா என்பவனைப் பரிவாரங்களுடனும் அனுப்பினான். அவர்கள் ஏற்வந்த கப்பல்கள் யாழிப் பாணத்து வடக்கரையிலே இப்பொழுது சம்புத்தறை துறையெனப்படுஞ் சம்புக்கோவளத்தில் வந்திறங்கின. அவர்களின் வரவேற்புக்காகத் தேவநம்பியதீஸ்வரும் தன்பிரிவாத்துடன் வந்து, பாளையமடித்து, “சமூத்தாசனசாலை” என்னுங் கட்டிடமும்மைப்பித்துக் காத்திருந்தான். அவன், அவர்கள் வந்திறங்கியபின், ஸ்தூக்கொண்டாடிக் கோலாகலத்துடன் கதிரபலைவந்து, பூத்தி அங்குத்தங்கிப், பின் பூத்திரிவழியாகப் புறப்பட்டுப் பதினான்காம்காள் அதுராதபுரமடைந்தான். அக்காலத்தரசர்கள் உலாப்போங்காலத்துப், பந்திட்டுக்

( 14 )

தோரணமமைத்துப், பூக்களினுலவங்காரன் செய்து அவர்களைவரவேற்குமிடப் இது வாதலால், இது முன் பூதுக்கி என்னும் பெயருடையதாய்ப், வின் பூக்கி யாய்விட்டது.

இன்னும் அன்றை, அதுராதபுரத்தில் நாட்டப் பட்ட வெள்ளரசின் வித்துக்களிலங்குறித் தெழுந்த முதலெட்டுக் கிளைகளுள் ஒன்றைச் சம்புகோவளத் தில் நாட்டினான். அதுவுமன்றிக் கடற்கரையில் ஒரு தாதுகற்பமும் அதற்கு அணிமையில் இப்போது திஸ்ஸ மஞ்சவையென வழங்கப்படு மிடத்தில், திஸ்ஸமகா விகாரையென்னும் புத்த பள்ளியுங் கட்டுவித்தான். களிபுரத்துப் பருளா யென்னுமிடத்தில் மிகவும் முதிர்க் கெள்ளரசும் புராதனக் கேணி யொன்றும் இப்பொழுதுமிருக்கின்றன. கடற்கரையிலே கோதுமஞ்சவையெனப்படும் பேரத்திலேயிலும், அழிந்து போன கட்டிடங்களின் கற்களும் ஓடுகளும் ஆங்காங்குச் சிதறிக்கிடக்கக் காணலாம். கடற் கரையிலிருந்து திஸ்ஸமஞ்சவைக்கு வந்த அகன்றவீசி இப்போது உபயோகமின்றியிருப்பதையும், அவ்விடத்திருந்து மாதகலுக்கடாக, இராசமுருக்கடிமருந்காக, மாகையைப் பிடிட்டிக் கணித்தாய்க், கதிரமலைக்கு வழிபோன அடையாளங்களையும் இன்றுங் காணலாம். தேவநர்பிய திஸ்ஸன் கதிரமலையாகிய கந்தரோடையில் “பாசினுவிகாரை” என்னுங்கோயிலையுங் கட்டினான். கதிரமலையாகரும் புத்தசமயிகளாய் அனேக புத்தபள்ளிகளையும், பிக்குகள் பிக்குணிகள் வசிக்கும் மடங்களையும், தாதுகர்ப்பங்களையுங் கட்டுவித்தார்கள். அதிந்துகிடக்குங் கட்டிடங்களின் அடையாளங்களாலும், கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் கற்றாண்களினுலும், பரவிக்கிடக்கும் ஓடுகளின் துண்டுகளினுலும், கதிரப்பள்ளி யென்னுமிப் பழையநகர் மிகவும்விசாலமானதும்,

( 15 )

அழுகிய விதிகளையும் மாடமாளிகைகள் கூட்கோ நாக இராச புரங்களையுமையதுமாய்க், கண்ணைக்கவுரும் வனப்பு நானிகள் வாய்ந்ததாயிருந்திருக்கவேண்டுமென ஊகிக்கலாம்.

அதுராதபுரத்தரசர்களின் ஆணைவலிமிக்க காலத் துக்காம் திறைகட்டியும், அவர் வளிகுறைந்தனான்று சுய அதிகாரத்தோடும் கதிரமலையாசர்கள் அரசபுரிந்து வந்தார்கள். அதுராதபுரத்திலுங் கதிரமலையிலுமன்றி மேற்கே கழுனியிலும், தெற்கே திஸ்ஸமகாருமையிலும், கிழக்கே கொட்டியாரத்துக் கணித்தான் கிரிநுவ ரையிலும், மாத்தளைக்கு வடக்கே லேன்தொறை என்னுமிடத்திலும் நாக இராசதானிகளிருந்தன. இவ் வாசர்கள் சம்பந்தங்களும் கலந்து செய்துவந்தனர். அதுராதபுரத்திலே கலிங்கவாசர்களும் விஜயனிலிருந்து ஐந்து தலைமுறைகளுக்குள் அற்றுப்போக, கலிங்கரும் நாகரும் கலந்த மிசிரகுலத்தரசர்களே அதன்பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைகளில் அதுராதபுரத்தை வெற்றிகொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனால் தமிழ்க்குடிகளும் மிலங்கையிற் குடியேறின. நாகரும் இயக்கரும் கலிங்கரும் தமிழருங்கலங்கே சிங்களர் ஆயினார்கள். இலங்கைக்கு ஒசனங்களைச் சிங்களர் என்னும் பெயரால் வழங்கத் தொடங்கிப்பதுதொட்டு நாகர், இபக்கர், கலிங்கர் என்னும் நாயங்கள் வழக்கிறந்தன.

சமுபாலை, வடதிந்தியாவிலிருந்து வந்த புத்த சிங்களப் பௌவதைப் பற்றிய பாலி நால்களின் பாலைக்கலப் பாலும், தமிழ்ப்பாலைக் கலப்பாலுாக, கிறீஸ்துவுக் குப்பின் ஆயிரம்வருடங்களுக்குள், இலக்கணாவரம்பு வாய்ந்த சிங்களபாலையாயிற்று. யாழிப்பாணத்திலே முற்காலத்திருந்த நாகர், சிங்களபாலைக்குக் காயா செய் சமுபாலை பேசிவந்தபடியாற்றுன், யாழிப்பாணத்திலுள்ள சில ஊர்களுக்கு காணிகளும் மின்றாஞ்சிக்கள்

புத்தபள்ளி  
கள்

பறுளைய்

காஷியலை

சிங்களரின்  
தோற்றம்

சிங்களநாய்  
முடைய  
ஒட்டிகள்

சிங்களப்பெயருடையனவாயிருக்கின்றன. அப்பெயர்கள் விஜயன் வரவுக்குமுன்னரே இடப்பட்டன வென்பதற்குச் சந்தேகமேயில்லை. கதிரகொடை என்னுஞ் சிங்களப்பெயர், தமிழிற் கதிரமலைன்றும், பின் பறங்கிக்காரர் காலத்திற் கந்தர்குடை என்றும், ஒல் வாந்தர் காலத்திற் கந்தரோடை என்றும் ஓடைக்கு நிச்சி என்றுக் திரிந்து வருவதாயிற்று.

துல்கி  
தலப்பு

இரண்டாம் நூற்றுண்டுத் தொடக்கத்தில் அதுராத்புரத்தின், முன்னர் வாசற்காரனுயிருந்து பின் னர் அரசனுன் சுபனென்பவனின்மகளை மணந்த வங்கானிக்குதில்லைனின்பிதா வாசவன் என்பேரன், வடக்கே (யாழிப்பாணம்) இருந்து வந்த இலம்ப கன்னனென்று மகாவம்மிசங் கூறும். இலம்பகன் னர் என்னும்பதம், தோனிலே தட்டுங் காதணிகளை யுடையவரென்றும் பொருளைத் தருதலால், அக்காலத்தில் கதிரமலை யரசர் தமிழருடன் கலந்து விட்டனரென்பதும், அப்பெயர் இழிபாக இடப்பட்ட சென்பதுந் தோற்றும்.

காலாலனின்  
இலங்கை  
வெற்றி

இக்கில்லன் காலத்திலே சோழவரசனுகிய கரி காலன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து வெற்றி கொண்டு, புக்கசமயிகளினுற் போற்றப்பட்ட புக்க கமண்டலத்தைக் கைக்கொண்டதுமன்றிப், பன்னீராயிரஞ் சனங்களையுஞ் சிறைப்படுத்தி அவர்களைக் காவிரி யாற்றுக்கரையிலே தான் கட்டுவித்த அனைக்கட்டில் வேலைசெய்யும்படி விட்டான். இக்கில்லன் மகனை கைய கயவாகு பழிக்குப்பழி தேடுவோன் வேண்டிச் சோழாட்டிற்குப் படையெழுந்து போய், சோழனை வென்று, தன்னாட்டுச் சிறையினர் தொகையினிறு மடங்கு சனங்களைச் சிறையாக்கி, அவர்களை இலக்கையின் பலபாகங்களிலுங் குடியேற்றினான்.

யாவாது  
பழிவாங்கிள  
ஈழை

சேரன் செங்குட்டுவன் தன் தலைகராயிய வஞ் கண்ணகித் தீவிலே கண்ணகிக்குக் கோயிலமைக்கு விழாச் பாடு செய்த காலத்திலே, கயவாகுவையும் வரவழைப்பித் திருந்தபடியால், ஆங்குச் சென்ற கயவாகு கண்ணகித்தெய்வத்தின் அற்புதங்களைக்கண்டு, இலங்கைக்கு வந்தவுடன், அக்கண்ணகித்தெய்வ வணக்கத்தை உண்டாக்கிப் பெருவிழாச் செய்தான். யாழிப்பாணத்தில் முதலாவதாகக் கண்ணகிக்குக் கோயிலமைத்த விடம் அங்கணாக்கட்டவை எனப்படும் (அங்கண=அம்மன்). சிங்களாட்டில் பத்தினிதெய்யோ எனவணங் பத்தினி கப்படும் தெய்வம் அக்கண்ணகியே, அங்கணாக்கட்ட தெய்யே வைப்புவலினருகே பன்னெடுங்காலமாக சிறைதும், ஒல்லாந்தர்காலத்து யாஜீயால் உடைக்கப்பட்டதும், டக்டர் பவுல் பிரிஸ் அவர்களினுல் சின்னட்சுமுன் கண்டெடுக்கப்பட்ட பாதக்களையும் தலையையுடையதும்பரிய கற்சிலை அக்கயவாகுவின் சிலைஞ ஊகிக் கலாம். கயவாகுவுக்குப்பின் அவன் மாமனும் யாழிப்பாணவரசனுமாகிய மகல்லக்காகன் இலங்கைக்கு இலங்கை அரசனுயினான். அதன்பின் கதிரமலையிலரச் செய்த யரசர்நாகர் வர்கள் இலங்கை அரசர்களுக்குப் பணிக்கேயிருந்தார் துலமானது கள்.

மகல்லக்க நாகனுக்கு முன்னே பின்னே வளைவன் என்னும் நாகவரசன் கதிரமலையிலரச் புரியுங்காலத்தில், சில்லிவளவுன் என்னுஞ் சோழவரசன், யாக்கிரை காரணமாக மணிபலவுக்கிற்கு வந்து, நாகவரசன் மகளாகிய பேலிவளை என்பவள் மேற் காக்குதோண்டு, முன்னால் அருச்சனான் நாககளானியொருத்தியை மணந்தபிரகாரம் அவளை மணந்து, ஒர் ஆண்மகவைப்பெற்றுன். பேலிவளை தான்பெற்ற மகனைக்கம்பளச்செட்டியென்னும் வணிகனிடங்கொடுத்து, அவன்தங்கதயிட்டு சேர்க்கும்படி கையடையாக்ககருத்தாள். அச்செட்டியேற்றிப் போந்த கப்பல் காற்றி

சோழி-நாக்கலப்பு

ஞாலடிப்பட்டுக் கரையிலேற்றப்பட்டு உடைந்து பிள்ளை யுந்தவறிப்போனபடியால்,

“கெடுகலமாக்கள் புதல்வனைக்கெடுத்தது வடிவேற்கின்னி மன்னனுக்குரைப்ப மன்னவன் மகனுக்குற்றது பொருள் என்மனியிழுங்க நாகம்போன்ற கானலுங் கடலுங் கரையுங்தேர்வழி”,

**தொண்டைக்கொடியாற் சுற்றப்பட்டுக் கரையிலிருங்க புதல்வனைக் கண்டெடுத்துத், தொண்டைமான் இள ந்திரையன் எனப்பெயர்வகித்துத், தக்கபருவத்திலே தனசரசரிமையிலொருபகுதியை அவனுக்குக் கொடுத்துக், காஞ்சிபுரம் என்னும் நகரிலிருங்கரசானும் படிவ வைக்தான். அவனாசாண்டபூமி தொண்டை மண்டலம் எனப்பெயர்பெற்றது. இளந்திரையனுக்குப்பின் அரசாண்ட அவன் குலத்தவர்கள், அவனுடைய தாயின் தேசமாகிய மனிபல்வத்தை விளங்க வைக்கும்படி, பல்லவரென்னுங் குலப்பெயரை வழுங்கிச், சோழ, பாண்டிய, ஆந்திர, கலிங்க, ஸழுதேசங்களை வெற்றி கொண்டு, கீர்த்திப்பிரதாபத்துடன் ஏழுநாறு ஆண்டுகளுக்குமேல் அரசாண்டிருங்கார்கள். யாழுப்பாணமும் அவர்கள் கொற்றைக் குடைக்கீழடங்கியிருந்ததென்பதற்கு அங்கே வழங்கும் பல்லவராயன் கட்டு என்னும் ஊர்ப்பெயரும், நன்னி முகவிய ஆட்பெயரும், போத்தாயர் என்னுங் தெய்வப்பெயருஞ்சான்றுகளாகும்.**

**கீஸ்துவுக்குமுன் ஒரு நாளுண்டு தொடக்கம் பின் நாளூருண்டுகள் வரைக்கும், மேலைத்தேசவாசிகளாகிய கிரேக்கரும் ரோமரும் இந்தியா இலங்கைமுதலை கீழூத்தேசங்களுடன் முக்கியமான வியாபாரங்கெய்துவங்தார்கள். கிரேக்க ரோமதேசங்களிலிருந்துவரும் வர்த்தகர்கள் எகிப்திலே ஆலெக்ஸாந்திரிப்**

நகருக்குக் கப்பல் மார்க்கமாகவங்து, எகிப்திற் கூடாக நட்டைகளிலிவர்ந்து பிரயாணங்கிசெய்து, செங்கடலின் வடகரையிலேயிருக்கும் பெரிகபிசி என்னுங் துறை முகத்தைச்சேர்ந்து, அதிலிருந்து வங்கமேற்க, கடற்கரையோரமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வருவது வழுக்கமாயிருந்தது. அபியர்களே இம்மார்க்கமாய், கிரேக்கருக்கு முன் வரத்தொடங்கியவர்கள். மன்னரிலும் மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அபியரால் கொண்டுவரப்பட்டனவே.

கீஸ்துவுக்குப்பின் 50 ம் ஆண்டிலே அன்னியப்புளொக்காமயஸ் என்னும் ரோமநகரான் ஏறிவங்கமரக் ரோமதே கலம் காற்றினால் அடிப்பட்டு அராபியாவிலிருந்துசமுக் கீதுக்குத் தொலி பத்தியை விரிந்து சோர்ந்தது. அவன் குதிரைமலையிலிருந்து கதிரைமலைபோய், தன்தே சுத்தின் பெருமையைப்பற்றியும் அரசனின் மக்கது வக்கதைப் பற்றியும், அவனுடன் செய்யக்கூடிய வியாபாரத்தின்பல்லைப் பற்றியும் புகழ்ந்துகூறக், கந்திரமலையாசனும் மகிழுந்து தன் அதிகாரியாகியவோர் ஆராச்சியாரை அவனுடன் ரோமதேசத்தரசனிடம் தானுபத்தியமாகவனுப்பினான்.

அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பொழுதுவுக்கமாகக் கொண்டு வங்காளக்குடாக் கடலுக்கூடாய்க் கீழூத்தேசங்களுக்குப் போகும் துறைமுகங்களாக்களங்களும், சினதேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக் கூடாகப் போக்குவரவுசெய்வதுண்டு. அக்கடலிலே இப்போது பூக்கள் எனப்படும் குதுக்கியும், கல்முனை எனப்படும் தலக்கோடியும், நாவாந்துறையும், துறைமுகங்களாக விருந்தன. நாவாந்துறையிலிருந்து சுங்கடம் என்னுங் தொண்டைகளிலே, முற்காலத்தில் ஆழ்க்குமகன்றுமிருந்து வழுக்கியாறு வழியே கதிரையிலிருந்து வியாபாரப் பண்

உங்களேற்றிச் செல்வதுண்டு. யாழ்ப்பாணத்திலுள்ள எவாந்துறைக்கு இப்பொழுதுஞ் சங்கடநாவாந் துறை என்னும் பெயர் வழங்குவது நோக்கத்தகும். கதிரமலையே பறதேசவியாபாரங்களுக்கும் மத்திய ஸ்தானமாயிருந்தது. துகிலும், மிளகும், முத்தும், பொன்னும், அகிலும், அரிசியும், கறுவாழும், இஞ் சியும், கூவாக்கற்களும், சங்கும் இலங்கையிலிருந்து பிறதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களாகும். பொன்செய்பாவையும், வயிரமும், அம்பரும், கர்ப்புரமும், பட்டும், சந்தனமும் பிறதேசங்களிலிருந்து இங்கே வந்தன.

**காநகத் தோழிலும் பருத்தி விளைவும்** மாந்தைப்பகுதியிலும் யாழ்ப்பாணத்திலும் பருத்தி திஆதிகமாக வினைவிக்கப் பட்டபடியால், துளியுமதிகமாக கெப்யப்பட்டது. “நோக்குநமை கல்லாநுண் மைய பூக்களின், தரவுரியன்னவுறுவை”, “காம்புசொ வித்தனன்வுறுவை”, “ஆவியன்ன அவிர்நாற் கலிங்கம்”, “புகைவிரித்தனன் பொங்குதுகில்”, “கண்ணு மூகல்லா நுண்ணாற்கையினை வண்ண அறுவை”, “பாம்புபயந்தனன் வடிவின் காம்பின் கணமூபடுசொலி பின் இழைமணிவாரா ஒண்டுங்களிங்கம்”, என்று புவர்களாற் பலபடப்புகழப்பட்டமிகவும் மென்மையான ஆடைகள் நுண்ணிய நாலால்கெப்யப்பட்டன. ரேமதேசக்துப் பெண்கள் இக்துகில்களுக்கு மிகவும் விருப்புடையவர்களாயிருந்தபடியால், இக்துணியாபாரம் மேலைக்கேசங்களுடன் சிறப்பாக நடந்தது. நாற்று எஞ்சிய பருத்தி பிறதேசங்களுக்குப் பிற்றுமதி செய்யப்பட்டது. அக்காரணம்பற்றியே

\* பொருங்ராற்றுப்படை - 82 - 83, சிறபானுற்றுப்படை - 236, பெரும்பானுற்றுப்படை - 469. புநானூறு - 348, 398, மக்னிமேகலை - 34ம் காதை - 52 - 53. மேற்கூறிய அல்களின் அடிகளைக்கொண்டு அறியலாம். \*

யாழ்ப்பாணத்து வடக்கைத் துறைமுகக்கீக்குப் பருத்தித்துறை யென்னும் பெயரிடப்பட்டது. ஆங் பருத்தித் துறை கிலேய வரசாட்சி தொடங்கிய பின்னரும் மன்னார்ப் பகுதியிற் பருத்திச்செய்கை ஓர் ஜோப்பியனின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டதானால், அக்கா வத்துப் பருத்திச்செய்கையின் பெருக்கம் எத்துணையளவாயிருந்திருக்குமென்பதை ஒருவாறு ஊக்கதறியலாம். நால்தூற்கும் இராட்டினங்களும் ஒவ்வொரு வீட்டிலும் மிருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறதேசங்களுக்குப் பருத்தியுங் துகிலும் ஏற்றுமதிசெய்த விந்தாடு, இப்போது தனக்குவேண்டிய புடைவைக்காகப் பிறதேசங்களை நோக்கிக்கை கூப்பி நிற்பது தற்கால நயினாகரீகத்தின் கெடுகாலப் பயனென்றே சொல்லவேண்டியது! அக்காலத்தில் பொன்னணிகளுடன் சங்குநகைகளும் பெரும்பாலும் அணியப்பட்டு வந்தன. பின்னுட்களில் சங்குநகைகள் புரக்கணித்தொதுக்கப்பட்டபடியால், நாற்றுக்கணக்கான கைக்கொடுவிலாளர் சீவங்ம் செப்பும் வருவாயற்றனர்.

மகல்வக்காகனின் மகனுசூப கனிட்டத்தின்ஸ் யாழ்ப்பாரன் பவன் (கி. பி. 165-193) அதராதபுரத்திலரச் செய்தகாலத்தில், கதிரமலையிலிருந்த பெரிய பள்ளி புத்த ஜூலியன் கட்டிடத்தைக் கிருத்தியமைத்தான். வொறுபிக்கத்தின்ஸ் காலத்தில் (கி. பி. 215-237), அவர்மக்திரியாகிய முகநாகன் எஃபவன், சுஸிபுரத்தில் தின்ஸ்விகாரையைச் சுற்றி ஒருமதில் கட்டுவித்தான். அரசனும் கண்ணகிக்கோட்டத்திற்கு திராசரிச் செலவுக்கு வேண்டிய பொருள் விடுத்ததுமான்றி, காக்திவதுணை தின்ஸ்மகாவிகாரை யென்னும் பள்ளி களைச்சுற்றி மதில்களுங் கட்டுவித்தான். வொறுபித்தின்ஸனின் தும்பிராகிய அபயதாகன் எஃபவன்,

தனது தமையன் தேவியுடன் தான் கூடாவொழுக் கம் புரிந்து வெளிப்பட்டமையால் பயந்து, வல்லு வெட்டித்துறைக்குப்போய், அங்குகப்பலேறி இந்தியா சென்று, கமிழ்ச்சேனையொன்றைக் கிரட்டிப், பின் இலங்கைக்கு வந்து, தமையனை வெற்றிகொண்டு, எட்டுவெருடமரசாண்டான்.

இஸ்பக்குங்களை

அதுராதபுரத்திலரசாண்ட நாகவரசர்களிற் பின் எவ்வளவுகிய விசயன் என்பவனைக்கொன்று யாழ்ப்பா ணாத்திலிருந்து வந்த இலம்பக்கண்ணராகிப் சங்கக் திஸ்லன், சங்கபோதி, கோதபயன் என்னும் மூவரும் ஒருவர்களின்னென்றாக அரசாண்டார்கள். சங்கக் திஸ்லன் என்பவன் (கி. பி. 248-252) சம்புப்பழும் தின்பக்காக, பாசினைத்தொகிய யாழ்ப்பாணத்திற்குக் கனது அந்தப்புரப் பெண்களுடனும் மந்திரிப்பதானிக் கூட்டுறவும் போகும் வழக்கமுண்டு. அவன் அங்குச் செல்லுக்காலமெல்லாம், அவனுக்குப்பங்கர் அமைச்சு உபசாரம் செய்யவேண்டிய குடிகள், அப்படி நெடுநா ஞம் செய்ய ஆற்றுக்கவராய்ப் பழங்களிலே நஞ்சுட்டிவைக்க அவனுண்டிறந்தான். அவனுக்குப்பின் வந்த ஸ்ரீசங்கபோதி யென்பவனைக், கோதபயன் யாழ்ப்பாணத்திலிருந்து சேனையொன்றுடன் வந்து தூரத்திலிட்டு அரசுபுரிந்தான். ஸ்ரீசங்கபோதி வியாங்கொடைக்கு அணிமையிலுள்ள ஒரு பள்ளியிலோ வித்திருந்தான். கோதபயனே அவன் தலையைக் கொய்து வருபவனுக்கு ஆயிரம்பொன் பரிசுகொடுப்பதாகப் பிரசித்திந்தி செப்திருந்தான். இதையற்ற கயவனென்றால் சங்கபோதியிடத்திற்குச் சென்ற அங்புபாராட்டி, உண்டியுகவப்பெற்றுப், பின்தியாக்கு கேட்டான். உடனே சங்கபோதி, கோதபயன் விளம்பரப்படி விளையைப்பெறுகவெனச் சொல்லித், தனது உடைவாளாற் சிரக்கைக்கொய்து கொடுத்தான். ஸ்ரீசங்கபோதி தனக்கு தூருண்டுக்கு

ஸ்ரீ சங்கபோதியும் தமையும்

முன் குதிரைமலையிலிருந்து குமண்ணுடையதுவான்ற ரண்மையைப் பின்பற்றினாலேற நினைக்கீவேண்டிக் கிடக்கின்றது.

சகவருடம் 358 க்குச் சரியான கி. பி. 136-ல் துளக்கோருளக்கோட்டன் என்னும் ஓர் இந்திப்பவரசன் திருக்கட்டண்டிருப்போன்றே, கோணேசர்மலைக்குச் சென்று, கோணேசர் கோபி ஷீப் பெருப்பிக்குப் புதுக்குவிக்கு, அதேக் மாணியங்களைக் கோயிலுக்குச் சாதனஞ்செய்து, தம்பலகாமாயல் கீலங்களுக்குநீர்ப்பாய்ச்சும்பொருட்டுக் கந்தளாய் என்னும் பெருங்குளத்தையுக் கட்டுவிக்கான். அக்காலத்தில் அதுராதபுரத்தில் அரசாண்ட பாண்டு என்னுங் தமிழரசன், சைவசமயிகளின் வேண்டுகோருக்கிளைங்கி, புண்ணிய தீர்த்த ஸ்தலமாகிய கிரிமலைக்கணித்தாயுள்ளீர் விடங்களில் மீனபிடிக்குக் கருவாடாக உலர்த்தும் முக்குவர்களை அவ்விடங்களினின் ஹங் தூரத்திலிடும்படி, யாழ்ப்பாணம் போயிருந்தான். அவனுற்றாததப்பட்ட முக்குவக்குடிகள் மட்டக்கள்பட்டுக்கு அணித்தாயுள்ள இலங்கையின் கிழக்குக்குக் கீழ்க்குத்தையிற் குடியேற்றனர்கள். அவர்களின் பிரதானிக காயில் முக்களைக் கூடுமான், சேந்தன் என்பவர்களின் பெயர் துவர் துடிகள் உள்ளான்துறை, சேந்தன்களாம் என்னுமிடப்பெயர்களோடு சேர்ந்து வழுங்கப்படுகின்றன. ஸ்ரீக்கோட்டனின் பிரசித்தனங்களைப்பற்றிக் கேள்வியுற்றா பாண்டுவின் மணை, குளக்கோட்டனை அவணிருக்கும் தூரத்திலிடும்படி மந்திரியை அனுப்பினால். பார்த்திரி ஸ்ரீக்கோட்டனின் வேலைகளைப்பார்த்து அதிகரிக்குவனுய்க், அவன்சேனையைக் கண்டுபெற்று, அவணைப்புகழ்ந்து ஸ்ரீபுனின்.

† குமண்ணைப்பாடிய பெருங்கித்தியனுர் தகடுர்க்கைவாறு அபியமான் கெடுமானஞ்சி காலத்தவராக்கயாலும், அங்கேழுமானுசியையும் கேசக்கை செங்குட்டுவையும் பரனர் பாடியிருப்பதாலும், செங்குட்டுவை முதலாங் கயவாகு காலத்தவானாகயும், குமண்ணைக் கயவாகு காலத்தவை.

வன்னியர்  
அதிகாரம்

குளக்கோட்டனே திருக்கோணேசர் கோயி ஹக்கு அதிகாரிகளாக வன்னியர்களைக்கொண்டுவந்து நியமித்தான் என்பது சம்பொன்னுக்கூற்றேயாம். பிற்காலத்தில் சோழ பாண்டிய சேனைகளுடன் வந்த போர் வீராகிய வன்னியர் சிலர் இலங்கையிலே தங்கிக்கோயிலத்தொகத்தைக் கைப்பற்றியதுமன்றி, மன்னுர்முதல் திருக்கோணமலைவரையும், யானையிறவு முதல் காட்டுத்தம்பளைவரையும் ஓரங்கதேசத்தின் அதிகாரிகளாயுஞ் சிற்றாசர்களாயுமிருந்தார்கள். யாழுப் பாணத்தாசரின்துஞ் சிங்களவரசரின்தும் அதிகாரங்கள் குறைந்தாலத்திற்குஞ் இப்பகுதிகளிலரசரியை வகுத்தார்கள். வன்னியரின் ஆட்சிக்குள்ளிருந்தபடியால் அக்தேசம் வன்னி நாடெனப்பட்டது.

ஸ்ரீநாகன்  
தோல்வி

இரண்டாம் அக்கிரபோதி அரசன் கதிரமலையில் ஒரு புத்தபள்ளி கட்டுவித்தான். சிலமேகவண்ணை காலத்திலே (கி. பி. 614-623) கதிரமலையரசனுகிய ஸ்ரீநாகன் என்பவன் இந்தியாவில் பல்லவரைசனுகிய சிங்கவிஷ்ணுவினுடைய உதவிகொண்டு அவன் சேனைகளுடன்வந்து சிங்களவரசனையெழுதித்தான். அப்போரில் அவன் உயிரிழுந்ததுமல்லாயால், அவன் படையிரதாமும் பிடிக்கப்பட்டுப் புத்தபள்ளிகளுக்குச்சிறைகளாகவுமனுப்பப்பட்டார்கள். தான் ஒருகாலத்தும் இலங்கைக்குப் படையெடாதிருந்தும், சிங்களவரசனை வென்றாகக் காசாக்குடித் தாமிரசாசனத்தில் சிங்கவிஷ்ணுவால் வரையப்பட்டது இப்போரைக் குறித்தேயாம்.

அங்களவர்கள் உட்பட பகவனினைத்து தமிழ்ச்சேனைகளினுதவிகொண்டு அவர்களையும் தமிழ்களையும் ஒருவரோடாருவர் இகலீப் போர்ப்புரியலாயிடுவின் உயர் நார். இருபகுதியாரின் சேனைகளையுங் காப்பாற்றப்பட்டுக்கப்பள்ளிகளின் பொருள்களெல்லாங் கவரப்பட்டது.

தன் என்றாலும், சின்னளில் சிங்களவரசருடைய மந்திரி பிரதானிகள் தமிழரானதுமன்றி, அதிகாரத்திலுக் தமிழர் மேற்பட்டார்கள்.

இரண்டாங்காசியப்பன் (கி. பி. 652 - 661) இருந்தபின் அரசெப்திய தப்புவன் (கி. பி. 661-664) தமிழ்திகாரிகளை நிக்கத்தொடங்கிபொழுது, டாத்தோப் திஸ்ஸனின் மருகனுகிய ஆக்தாத்தன் என்பவன் இந்தியாவுக்குப்போய்த், தமிழ்ச்சேனையுடன் வந்திறங்க, இலங்கையிலுள்ள தமிழரெல்லோரும் அவனுடன்சேர்ந்து, அரசரியமைய அவனுக்குக்கொடுத்து, இரண்டாம் டாத்தோபதிஸ்ஸன் என மகுடஞ்சுட்டினர்கள். பின்னுஞ் சிலகாலத்தில் பொன்னரையொகிய புலத்திகரத்தில் முதல் அரண்மனைவு குத்த நான்காம் அக்கிரபோதியரசனிறந்தபின், பொத்தக்குட்டன் என்னும் தமிழ்ப்பிரதானியின் அதிகாரம் மேற்பட்டபடியால், இரு சிங்களவரசர்களுக்கு முடிகுட்டி, அவரை ஒருவர்பின் ஒருவராகப் பெயரளவில் மாத்திரம் அரசர்களாகவைத்துத், தானேயரசு செய்துவந்தான்.

இரண்டாங் காசியப்பன் மகனுகிய மாணவர்மன் என்போன், சிங்களவரசர்களுக்குப் பயந்து சில மாணவர்கள் காலம் யாழுப்பாணத்தில் மறைந்திருந்து, பின் இந்தி ஸ்ரீ இலங்கையெசன்று, பல்லவ அரசனுகிய முதலாம் நாசிக்கவர் மனுக்குக்கீழ் உத்தியோகத்தமர்ந்து, அதிகாரியாயிருந்தான். இவன் நாசிங்கவர்மனின் படைத்தலைவு னுயிருந்த சிறுத்தொண்டருடன் “தண்டுபோய் வடபுலத்து வாதாயித் தொன்னகரந்துகளாக”ப் பொருத கன் வீரத்தைக் காட்டியபடியால், பல்லவ வரசனும் இவனுக்கு இருமுறை சேனைகளுக்கவி இலங்கை அரசனை வெல்லும்படி அனுப்பினான். இரண்டாம் முறையில், யாழுப்பாணத் துறைமுகமொன்றி

விறங்கி, அத்தேசத்தை வெற்றிகொண்டு, அதுராது  
புருஞ் சென்று, இரண்டாம் ஆத்தாத்தலையும் அவ  
தூடலுதயிக்கு வந்த பொத்தக்குட்டனையும் வென்று,  
கி. பி. 668-ல் இலங்கையரசனுயினுன். பல்லவர்க்  
ஞக்கபைந்து சிற்றரசர்களாயிருந்த முத்தரையர் குல  
த்தவனுக்கிய பெரும்பிடுகு முத்தரையன் வைரன்  
மாறன் என்போன், மணலூரை வெற்றிகொண்ட  
தெனச் செதுக்கிய கற்சாசனமொன்று செந்தலோ  
யென்றும் ஊரிலிருக்கின்றது. † அம்மாறன் மாண  
வர்மனுக்குக் கொடுத்த பல்லவசேனைக் கசிபதியாய்  
வந்து, மணலூராகிய யாழ்ப்பாணத்தை வெற்றி  
கொண்டதை அச்சாசனங் குறிக்கும்.

“பேஷ்

†புண்ணளைந்து கையும்பால் போர்மணலூர் வென்றதே  
மண்ணளைந்த சீர் மாறன் வான்”

எனச்சாசனத்திற் கண்டது.

### இரண்டாம் அதிகாரம்.

#### கலிங்கர் காலம்

கி. பி. நாலர்ம் நூற்றுண்டு தொடக்கம் எட  
்டாம் நூற்றுண்டு முடியும் வரையுமிருந்த யாழ்ப் புடையிட்ட  
பாணத்தரசர், சிலகாலங்களிற் றனியரசாயுஞ் சில  
காலங்களில் அதுராதபுரத்தரசர்களுக்கு அடங்கிய  
மரசாண்டார்களென்பதும், முன்நாகராயிருந்து பின்  
சிங்களவரசரான மிசெரகுலத்தைச் சேர்ந்தவர்களென்  
பதும், நாடெங்குங் கிலமாய் ஜிளங்கும் புத்தபள்ளி  
களின்சான்றால் அவர்கள் புக்தசமயத்தைச் சேர்ந்த  
வர்களென்பதும் அறியக்கிடப்பதன்றி, அவர்கள் பெ  
யர்களாதல், அவர்கள் அரசாட்சிசெய்த காலத்துண்  
டான விசேட ஊர்ச்சம்பவங்களாதல் தெரியவில்லை.  
முறைக்குமுறை பல்லவ அரசர்களாலடிக்கப்பட்டு,  
அவர்களுக்குத் திறையுங்கொடுத்துவந்தவர்களாகவும்  
ஊகிக்கலாம். எட்டாம் நூற்றுண்டிலே பஜ்லவர்வளி  
யும் அதுராதபுரத்துச் சிங்களவரசர் வலியுங் குன்றின  
படியால், அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கவனியாது  
விட்டார்கள் போலும்! யாழ்ப்பாணத்திலும் சிற்றர  
சர்கள், சக்தியற்றே அன்றி வழித்தோன்றல்களில்  
லாமலோ, அவர்கள் சந்ததி தலைகரட்டாதடங்கன.

இதையற்ற கலிங்கவரசன் உக்கிரசிங்கன் என் உக்கிரசிங்  
போன், கி.பி. 785-ல் கதரமணையிலிருந்த மணித்தவிசை கள்  
வேளவி, அதிலிருந்து இலங்கையின் வடபாகத்தை  
அரசு செய்துவந்தான். அவன் விஜயராசனின் வமி  
சத்தைச் சேர்ந்தவனென்றும், வடதேசத்திலிருந்து  
பெரும்படையுடன் வந்தரன் என்றும் வைபவமாலை

குறும். ஆனால் அவன் களிங்க தேசத்திருந்து வந்த வண்ணுனே, அல்லது கதிரமலையின் விவரங்களை இலகுவில்லைய்க்கூடியதும், ஜிஜுயராசனுடன் வந்த களிங்கர் சூழ்யேற்றியதுமான அன்னிய சிங்கபுரத்தலைவனே என்று தெரியவில்லை. அவன் சின்னட்களுக்குள் கதிரமலையை விடுத்துச் சிங்கைக்கரைத் தன் இராசதானியாக்கியதே, பின்தியதை உண்மையென ஒருவாறு நிலை நிறுத்தும்.

**மாருதப்பிரவல்லிவாசன்டாலோ** அவன் கதிரமலையிலிருந்தாசாண்ட காலத்தில், மாருதப்பிரவல்லி என்னுமோர் அரசகன்னிகை இந்தியாவிலென்று பகுதியினின்றுந் தன் பரிவாரங்களுடன், தீர்த்தயாத்திரை காரணமாகக் கிரிபலைக்கு வந்து, குமாரத்திபள்ளுமென்னுமிடற்கிற் பாளையமடித்துக், கிரிமலையில் கீராடிக்கொண்டு, தன் பாளையத்துக் கணித்தாய்க் கந்தவேஞ்செகாருகோயில் எடுப்பித்தான். அப்படியிருக்கும்பொழுது உக்கிரகிங்கன் அவன்மேற்கொண்ட சாதனினாலோ, அல்லது தன்னரச குடும்பத்தைப் பெருமைப்படுத்தும் நோக்கத்தினாலோ, ஓரிரு அவன் கூடாரத்துட்புகுந்து, அவளைப்பலவுக்கமாகக் கூட்க கதிரமலைக்கு எடுத்துச்சென்று, அவளைமணந்தான். அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி, உக்கிரசிங்கன், மாவிட்டபுரத்தில் அவளால் தொடக்கிய கந்தவேள்கோட்டத்தைக் கட்டிமுடிப்பித்து, இந்தியாவிலிருந்து அக்கோயிலுக்கு வேண்டிய விக்கிரகங்களையும் பூசைசெய்யக் கில்லைவாழுந்தனர்குடியில் பெரியமனத்துள்ளார் என்னும் விப்பரையைமழுப்பித்து, ஆனிஹாசத்து உத்கராநாவிகேயன் நாளில் கொடியேற்று விழாவையுஞ் செய்வித்தான். முன் புத்தசமயிகள் காயா யாத்தினரசெய்வதற்காகச் கப்பலேறந் துறையாகவிருந்த காயாத்துறை, அவ்வது காசாத்துறை என்பது, காங்கேயன் என்னும் நாப-

புடைய கந்தவேள் சிலை வங்கிறங்கியபின்னர் காங்கேயன்துறை யென மாற்றுமுங்குவதாயிற்று. பெரிய மனத்துள்ளாரின் சந்ததியாரே இன்றும் மாவிட்டபுரக் கந்தவேள் ஆலய சொந்தக்காரராயும் அருச்சகர்களாயுமிருக்கின்றார்கள்.

இதற்குச்சிலகாலத்திற்குப்பின், உக்கிரசிங்கன், சிங்கைத்தகாகவரசர்களுக்கு அநேகவாயிரவாண்டுகளாகக் கூட்கீராசதானிக்காரகவிருந்த கதிரமலையைவிட்டுச் சிங்கபுராக்கிய யானது சிங்கைக்கரைத் தன் இராசதானியாகவுக்கு தலைக்காரக வஞ்ச செய்தான். தன்னினத்தவர்களுஞ் சனத்தவர்களுமாகிய கலீங்கர் அவ்விடத்திற்கு சூழ்யேற்றியிருந்தபடியாலும், கடற்கரைத்துறைமுகமாகவிருந்தபடியாலும், தான் சிவவழிபாடுடையவனுணபடியாலும், புக்கபள்ளிகள் திறைத்திருந்தகதிரமலையிலுஞ் சிங்கைக்கரே கிறக்கதென சினைத்தான்போலும். அவ்விடத்தில் அவனரச செய்யுங்காலத்தில், நரசிங்கன் என்னும் ஓர் ஆண்மகவும் செண்பகவதி என்னும் ஓர் பெண்மகவும் பிறங்காரர்கள். மகளை இளவரசனாக்கினான். உக்கிரசிங்கன் இறந்தவுடன் இள வரசனுகியாகன் ஜெயதுங்கபராசிங்கன் என்னும் நாமத்துடன் அரசாண்டார்.

அவன் அரசியற்றும் நாளிலே யாழிப்பாடி என்னும் பாளாகுலத்தானானாலும், பரிசில் பெறுவான் வேண்டியாழிப்பாளாகுலத்தானாலும் விளக்கம்

‘சிங்கை நகர்’ என்னும் பெயரை மயில்வாகஸப் புலவரோ, அருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, ‘செங்கடக்கர்’ என்று வைப்பவமாலையில் மாற்றிவிட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் ‘செங்கடக நகர்’ என்னும் நகர் கணவிலும் அறியப்படாத தொன்று என்பதை அவர் அறியார் போலும். செங்கடக்கர், செங்காடன் நகர் என வானாக்குறம் ஜோன் கவுத்தியர் அந்தகர், ஒன்றற்கொன்று திரிப்படைதற்குச் சிறைஞு சம்பந்தமில்லாத சிங்கைக்காரி, கல்லூராகிப் பிஸ் கண்டியாவதற்கு அவர் கூற்றோ ஆதாரம் போலும்.

தி அரசனவைக்களம்புக்கு, யாழ்வாசித்து, அதன் மாட்டுத் தனக்குள்ள பேராற்றலைக் காட்டினான். அரசனும் அவ்வியாழினின்றும் எழுந்த கீத விண்பக்கிலீ பெட்டுத், தன்கேசுத்துத் தென்கோடியிலிருந்ததும், இப்போது கரையூர், பாசையூரென்றமூக்கப்படுவது மாகிய மணல்மேட்டைப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப்பாடியு முவகையுடனேற்றுக், தன்னார்சென்று, தன்குலத்தார்களாகிய சிலபாணர்களைக் கொணர்ந்து, மேட்டைத் திருத்திக்குடியேற்றினான். அவனும் அவன்குலத்தாருாக் குடியேறிய இடம் யாழ்ப்பாணம் என்றமூக்கப்பட்டது. பாணரிற்சிலபிரினர் மீன் பிடிக்குஞ் தொழிலுடையவர்களானபடியால், ஆங்குக் குடியேறியவர்களுமத்தொழிலைபே செய்துவாக்கார்கள். நெய்தல் நிலமாக்கள் வசித்தபடியால் இக்கிராமங்களுக்கு யாழ்ப்பாணப்பட்டினம் என்னும் பெயர் இடப்பட்டது. அவ்விடம், மின்னிலில் இறதேசப்பிரயாணிகளின் கப்பல்கள்கட்டுந்துறையாகி, யாழ்ப்பாணத்துறை, யாழ்ப்பாணப்பட்டினத்துறை, பட்டினத்துறை என்ற பெயர்களாலமூக்கப்பட்டு, அப்பெயர் மின்பறங்கிக்காரர் கட்டிய கரிக்காகி, ஈற்றில் குடாநாடு முழுவதற்குமிரித்தாய்விட்டது.

கி. பி. 823 தொடக்கம் 843 வரை இலங்கையிலரசாண்ட முசலாம் சேனன்காலத்தில், சின்னமனுராதாமிரசாசனத்திற் கூறப்பட்டவனும், இராசஸ்திமம் துக்குப்பின் மதுரையையாண்டவனுமாகிய வருணன் என்னும் பாண்டியன், இலங்கைக்குப்படையெடுத்துவாங்குதலை, சிங்கைகளில் ஜெயதுங்களை வென்று.

† உதயேச்விரம் தாமிரசாசனத்தில் குறிக்கப்பட்டவனும், திருப்புறம்பயம் ஏறிக்கவனுமாகிய வருணன் இவனே. (தன்னிக்கிய சாசனங்கள் 2ம் வலியும், 3ம் பகுதி, 76ம் சாசனம்.)

தன்னுணைக்குள்ளாக்கி, பொலன்னறவையைப் பாழாக்கி, புத்தபள்ளியிலிருந்த தங்கவிக்கிரகங்களையும், புத்தனின் பிசநாபாத்திரத்தையும், ஐயபேரிகையையும் எடுத்து நகரத்தைக்கொள்ளிகொண்டும், சேனனிடம் திறைபெற்றுஞ் சென்றுன்.

இறையனார் அகப்பொருளில் உதாரணமாக மாணிக்க எடுத்தாளப்பட்டிருக்குங் கோவைதுற்கெச்சய்யுள் ஒன்றேயும் நில், † மணற்றியைவென்றவனுக்கச் சொல்லப்பட்டிருக்கும் பாண்டியன், இவ்வரகுணனேயென்பதும், மாணிக்கவாசக சுவாமிகள் திருக்கோவையாரிற் புகழ்ந்துபாடியிருக்கும் வரதுணருா மிஹேன் என்பதும், அதனால் மணிவாசகப்பெருமான் இவ்வரகுணன் காலத்தவரே என்பதுஞ் சில ஆராச்சியாளர் கூற்று. எனினும் பல்லாவரம் சுவாமி வேதாசலம்பிள்ளை அவர்கள் பலதிற நியாயங்கள் காட்டி மாணிக்கவாசக சுவாமிகள் கி. பி. மூன்றும் நூற்றுண்டுள்ளவரென்று நிறுவியிருக்கின்றார். சுவாமிகள் எக்காலத்தவராயினுஞ்சரி, அவர் ஞானேபதேசம் பெற்ற பெருந்துறை மாதோட்டமே. † சம்பந்தசுவாமிகளும் சுந்

† “மின்னேராள்முத்த வெண்மணன்மேல் விரைநாயு புஞ்சோப் பொன்னேர் புதமவர்த்தாய்ப் பொதிவண்டு முரன்ற புல்லாமன்னேராழிய மணற்றிவென்றுஞ் கன்னிவார்த்துறைவாய்த் தன்னேரிலாத தகைத்தின்றி யான்கண்ட தாழ்பாழிலே.

52ம் பக்கம்

5 மன்னவன் தெழுமை மேற்செல்லுமாயினு மாலரியே ரண்னவன்றேர் புறத்தல்கல் செல்லாது வருகுணாஞ் [லா] தென்னவனேத்து சிற்றம் பலத்தான் மற்றைத் தேவர்க்கெல் முன்னவன் மூவலன்னுளுமற்றேர் தெய்வமுன்னலனே.

செய்யுச் 306

‡ ‘மாதோட்டம்’ என்னும் பெயர் ‘மாதோட்ட’ வென்னாஞ் சிங்காப்பெயர்திரித் தமிழ் வடிவமே. மா=பெயர், தோட்ட=துறை.

தாழூர்த்தி சுவாமிகளும் இத்தலத்தை மாதோட்டமெனக் கூறியிருப்பினும், மாணிக்கவாசக சுவாமிகள் மாதோட்டம் எனப்பெயர்த்தரும் பெருந்துறை என்று அருங்தமிழ் மொழியால் கூறியிருக்கின்றார். தேவாரத்தில், “வங்கம்மலிகின்ற கடல் மாதோட்டநன்னகர்” எனவும், பின்கீயர், கிரேக்கர், ரோமர் முதலிய மேலீத் தேசவனிகிரின் கப்பல்களுக்கு உறைவிடமெனவும், இந்திய அரசர்களுக்கு வேண்டிய அரசிய, பாரசிய குதிரைகளைப் பெருந்தொகையிலிருக்கப்படும் புகழும் விந்த துறை எனவும், இம்மாதோட்டம் பொலிந்து விளங்கியிருக்கவும், இவைக்கமைப்புறக்கணித்து, மாணிக்கவாசகவாமிகள் ஞானத்தீக்கைபெற்ற பெருந்துறை இந்தியாவின் கரையிலென்றே சிலசாரார் கூறுவர்.

ஒன்பதாம் நாற்றுண்டுக்கு முன்னரே மாதோட்டக்கரை மண்ணிறைந்து, துறைமுகமாம் உபயோகம் ஒழிந்து வந்தபடியாலும், ஊராத்துறையாகிய “கலா” என்னும்துறையே அக்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கியதாலும், மாணிக்கவாசகவாமிகள் காலமும் அதற்குமுங்கியேயிருக்கவேண்டுமென்பது ஒருதலை.

**யாழிப்பாண வாரின் கோள்கை படிஷை**

வரகுணனுற் ஜெயதுங்கவரசன் கொல்லப்பட்டமையாற்போலும், அவனுக்குப்பின் அரசாண்ட அவன்சங்ததியாரின் பெயர்கள் தெரியாது, யாழிப்பாணதுக்கு அரசனென்னும் பட்டங் கட்டிவைக்கதுமான்றிப், “பொன்பற்றியூர் பாண்டிமழவு” என்போன் இந்தியாசென்று சோழவரசகுமராஜையோ, பாண்டியவரசகுமராஜையோ கொணர்ந்து, அவனுக்குக் கூழங்கைச் க்கரவர்த்தி எனப்பெயரிட்டு, நல்லாரில் முடியுஞ்சுட்டி வைத்தான் என்னும் புரட்டுக்கைத்தன்ய பாஞ்சு சரித்திராசிரியர்கள் கட்டியிட்டார்கள்.

கி. பி. ஒன்பதாம் நாற்றுண்டுமத்திதோடக்கம் பதின்மூன்றும் நாற்றுண்டுவரையும், ஜெயதுங்கவர

சன் சந்ததியாரே சிங்கைக்கரி லரசாண்டு வந்தும், உக்கிரீதிங் அவர்கள் இலங்கைச்சிங்களவரசருக்குக் கீழ்ப்பட்டோ ஸ்வழித் தோள்றல் கள் குறையாடிய சோழ, பாண்டியவரசர்களுக்குப் பணிந் தோ விருங்தார்களென்று துணியலாம். ஆனால் சோழ வரசர் ஆட்சியின்பின் அவர்களுட் சிலரின் பெயர்கள் ஆங்காங்குச் சிங்கள சரித்திரத்திற் கேட்கப்படுகின்றன.

இலங்கை அரசனுகிய ஐந்தாங்கப்புலன் காலத் சோழவாதில் (கி. பி. 917-929) பாண்டியனாருவன், சோழ சர்படை மூக்காற்றுனுயத் தண்டேசம்விட்டு இலங்கையரசனி யேபேபு டஞ்சரணாடந்தான். அவனுக்குப் படைத்துணைபுரி யச்சேனை கூட்டுங்காலச்து, இலங்கையிலே உட்பகை உண்டாக்கிக் கலகக் கொடங்கியபடியால், பாண்டியன் தன்முடியையும் அரசாலுப்பையும், இலங்கையில் விட்டு மதுரைக்குக் கிரும்பினான். ஆனால் மூன்றாம் உதயன் காலத்தில் (கி.பி. 941-949) பாண்டியன் விட்டுச் சென்ற மனிமுடியும் உடுப்புங் கவர்தல் வேண்டிச், சோழபராங்தகன் படையெழுத்து இலங்கைக்குவந்து, சிங்கைக்கர் அரசனைக் கொன்றும், சிங்களவரசனைப் புறங்களும், மனிமுடியைக்

கைக்கொள்ளமுடியவில்லை. இவனுடைய இலங்கை வெற்றியைப் பற்றி “சோழவரசனின் கோபத்தை வாரிநீர்தணிக்கறுடியாமல் அவன் ஆயுதங்களாலுடலழிந்த சிங்கனவரசன் பெண்கள் வாரியிறைத்தகண்ணீரே தணிந்தது”, என்று முதலாம் இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் சாசனம் கூறும்.

அப்போரில் சிங்கள வரசனுகிய முன்றும் உதயன் கொல்லப்படாதபடியால் அதில் உடலழிந்தவன், சோழப்படை ஊடறுத்துச் சென்ற யாழிப்பாணத்தாசனுயிருக்கல் வேண்டும். கி. பி. 945 ல் தடங்க இந்த யுக்கத்திற்குப் பின், பராந்தகன் “மது சௌயுமிழுங் தொண்ட” என்னும் பட்டத்தையுங் கொண்டான். இவன் புதுவிக்குள்ளார்த்துக்கருகில் ஒரு கரகர உண்டாக்கி பூரி உத்தமசோழனைச் சோழிற் ஹரசனுக்கிப்போயினான்.

பராந்தகதுக்குப் பின் வந்த முதலாம் இராஜ முதலாம் ராஜன் என்னுஞ் சோழவரசன், நாலாம் மகிஞ்தன் ராஜராஜன் காலத்திலே, அதாவது கி. பி. 995ல், இலங்கைமேற் வெற்றி படையெடுத்து, மகிஞ்தனை அவன் இராசதானியாகிய பொலன்னருவையிலிருந்துதுரத்தி, “பொருகடலீழுத்த ரைசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியும், முன்னவர் பக்கல் தென்னவர்வைத்த சுந்த முடியும் இந்திரனுரமுங்” கவர்ந்து சென்றான்.

முகலாம் இராஜேந்திரதேவன், கி. பி. சோழரை 1014ல் இலங்கையை வெற்றிகொண்டு, மகிஞ்தனையு காஷிபதி மவன் மனைவிமக்களையுஞ் சிறைப்படுத்தி, இலங்கை தீயம் யைச் சோழமண்டலத்தினென்றாக்குதியாக்கி, மும்முடிச்

<sup>†</sup> இப்பதலீக்குளம் முதலாம் பராக்கிரமவாகுவின் காலத்தில் பெருப்பித்தங்கட்டப்பட்ட பராக்கிரம சாகரம் ஆகும். அது வடமத்திய மாகாணத்தில், முஸ்லைத்தீவக்குக் கெற்றுக்கொடுக்கும் கொக்குளாய்வாலிக்கு மேற்கேயுமுள்ளது.

சோழன்டலமென்று இலக்கைக்குப் பெயர்வகித்து, பொலன்னறவையைச் சோழ இராசதானியாக்கி, அதன் பெயரையும் ஐனானுதபுரம் அல்லது ஐனானு மங்கலம் எனப்பெயர் மாற்றி, ஒருஷ்றரசனை அவிடத்திருத்திச் சென்றுள்ளது.

இலக்கையின் வடபக்கம் கி. பி. 941ல் சோழன் டலத்திலோருபகுதியாயது. கி. பி. 1012ல் முழுதிலக்கையும் சோழமண்டலத்திற்குச் சேர்த்தது. கி. பி. 1070ல் முதலாக குலோத்துங்கன் சோழவரசத்திலே நம் வரையும், இலக்கை சோழவரசரின் ஆட்சிக்குள் டங்கியிருத்தது. சோழர் இலக்கையை யரசாண்டகாலம் 126 ஆண்டுகள் என்பது. சிங்கைகாரர் அரசர்களும் சோழப்பிரதானிகளானார்கள். அவர்களிருந்து பகுதியில் சேம்பியன் கும் செங்கியன்பற்று எனப்பெயிடப்பட்டது. மாப்ரதிபேய தோட்டத்திற்கு இராஜராஜபுரம் என்றும், கேதீச்சர ஸிக்கானம் மென்னுஞ் சிவாலயத்திற்கு இராஜராஜேஸ்வரமென்றும் பெயர்கள் மாற்றப்பட்டன. பொலன்னறவை, மாதோட்டம், பதவினன்னுமிடங்களில் சோழவரசர்கள் சிவாலயங்களைக்கட்டினார்கள். வானவன் மாதே வி ஈஸ்வரம் என்னும் இராஜராஜன் தேவி பெயரால் கிடைக்கப்பட்ட சிவாலயம் பொலன்னறவையிலிருந்து கடைப்பட்ட சிவாலயங்களுள்ளன. சோழவரசர்கள், வரியற விடுதற்கும் வழக்குவிளாக்கத்திற்கும், சிரப்பாய்ச்சல் ஒழுங்குகள் கவனிப்பதற்கும், கிராமச்சபைகளை அமைத்தும், இடைநிடாது போருங்கலகுமிழுந்தும் வளர்ண்மையிற்கண்ணுங் கருத்துமாயிருந்து, அது குன்றுதலெழிக்கவேண்டிய ஒழுங்குகள் செய்தும் வைத்தார்கள்.

**உள்ளாட்டுக் கலை** இலக்கை முழுவதும் சோழ வரசாட்சிக்குள் அமைந்தும், சமாதானம் எப்பொழுதும் இருந்ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள் அரசருஞ்கூடிச் சோழருடன் சமர்விளைக்க நேருங்காலங்களில்,

சோழவரசர் படையடன் வந்து கலகம் விளைத்தாரைக் கொண்டும் வென்றஞ்சு செல்வார்.

சோழனுக்கு விரோதமாய்ப் பாண்டியனுக்குத் துணைபோன,

1. “மானுபரணன் பொன்முடி ஆனுப் [மும், பருமனிப்பசந்தலை பொருகளத்தரின்தான்]” என்றும் வோலூஷாவின் மகுடமு, முன்றனக்குடைந்து தெண்டமிழ் மண்டல முழுவது மிழங் தேழ்க்கடலீழ்ம்புக்க விலங்கேசரனுகிய விக்கரமபாண்டியன் பருமனிமகுடமும், காண்டகுதன்னதாகிய கன்னகுச்சியிது மார்க்கலியீழுஞ்சீரிதென்றெண்ணி உளங்கொள்தன்னுடு தன்னுறவொடும்புகுந்து விளங்குமுடிகளித்த வீசலாமேகன், பொருகளத்தகுஞ்சித் தன் கராக்களிறிழுந்து கவ்வையிற் ரேடுக் காதலியொடுந்தன் தவ்வையைப் பிடித்து தாயைமுக்களிய, ஆங்கவமானம் நீங்குதற்காக மீட்டும் வந்துவிட்டொழில் புரிந்து வெங்களத்துவர்ந்தவச்சிங்கள் வரைசன் பொன்னரி முடியுங் கன்னரன்வழிவங் துரைகொள்முத் தரைசனுகியசீர் வல்வைமதனராஜங் மெல்லொளித் தடமணிமுடியுங் கொண்டான்,” என்றும் மணிமங்கலத்திற் கண்டெடுத்த, முதலாம் இராஜாத்தானுண் சோழவரசனின், கி. பி. 1046-ம் வருடத்தில் சிலாசாசனத்திலும்,
2. தென்றிசைவையிற் போர்ப்படை நடாத்திக் கார்க்கடவிலங்கையில் விற்றபடைக்களிங்கர்டன்

11-ம் நூற்று வருடங்களிலிருந்து சிங்கைநகர் பார்வை

வீரசலாமேகளைக் காற்களிற்கூடு  
மகப்படக்க்கிர் முடிகளித்  
திலங்கையிற் சிறைவன் மானுபரணன்  
காதலிருவரைக் களத்திடைப் பிடித்” தான்,  
என்று சோழ இராஜேந்திர தேவனின் 1055-ம் வரு  
த்து இன்னென்று மனிமங்கலசாசனத்திலும் † வரை  
யப்பட்டிருக்கின்றது.

இரண்டாஞ்சாசனத்திற்கொல்லப்பட்ட விக்கிரம  
வாகுவும் விக்கிரமாண்டியதுஞ்சிங்களவரைவும், அவர்கள் கி.பி. 1038லும், 1042லும் இறந்தார்களென்  
றும், மகாவம்மிசத்திலிருந்து தெரிவதால், 1038ல்  
கொலையுண்ட விக்கிரமவாகுவுக்கு மூன்றே, மானுபர  
ணன் ‘பசந்தலீ’ அரியப்பட்டாளெனவும், விக்கிரம  
பாண்டியன் கொலையுண்ட 1042ல், வீரசலாமேகனுஞ்  
ஸ்ரீ வல்லபமதனராஜனும் மகுடமிழுந்தனரெனவுந்  
துணியலாம். மூன்றாஞ்சாசனத்தால், மூன்து  
மிழுந்த வீரசலாமேகனும், 1038க்கு மூன் கொல்  
லப்பட்ட மானுபரணன் இருங்கிறார்களும், 1055க்கு  
மூன் பிடிப்பட்டார்களென்று தெரியவருகின்றது.  
ஆகையால், இச்சாசனங்களிற் சொல்லப்பட்ட மானு  
பரணன், வீரசலாமேகன், ஸ்ரீ வல்லபமதனராஜன்  
என்போர், கலிங்கரென்றும் கண்ணிப்புப்புத்திலிருந்து  
வந்தவர்களென்றும் குறித்திருப்பசால், அவர்கள்  
சிங்கைகர் அரசரென்றேதிர்மானிக்கலாம்.†

† இவ்விருமணிமங்கலசாசனங்களையும், தென்னிந்தியசாச  
னங்கள் 3-ம் பிரிவு 1-ம் பகுதியிற் காண்க.

† சாசனத்திற் சொல்லவிருக்கும் கண்ணக்குச்சியென்னும்  
அலிங்கதேசத்திலுள்ள கண்ணியகுப்புமென்றே சாசனப்பரிபி  
சீசாதகராசிய டக்ர் ஹல்ற்ஷி எழுதியிருக்கின்றார். ‘An-  
cient Jaffna?’ வென்னும் நூலின் 242-ம் பக்கத்தில் வெளிப்  
படுத்தியிருக்கும் எமது அபிப்பிராயம் தப்பென்றும்,  
ஹல்ற்ஷி அவர்கள் கூற்றே உறுதியுடைத் தென்றும் இப்போது தோன்றுகிறது.

இக்கலிங்கவரசர் பத்தாம் தாற்றுண்டிலும் பதி  
வெளாம் தாற்றுண்டிலும் சிங்கைகரிலிருந்து அர் கைபாவா  
சாண்டிருப்பதால், அவர்கள் ஒன்பதாம் தாற் லைட்டிங்ட்  
ரூண்டிலிருந்தரசான்ட ஜெயதுங்களின் வம்மிசத்த துரை  
வர்களாகவே பிரிநுக்கவேண்டும். ஆகையால்யாழ்ப்பா  
ணன் அரசாண்டான்ன்பதும், பாண்டிரழவன்சோழ  
வரசருமானிக் கொணர்ந்தாளென்பதும் பயனில்  
டினீங்குரைகளேயாம் என்பதுதெளியக்கிடக்கின்றது.

பராந்தகச் சோழனுக்குப் பின் கந்தராதித்திப்பே  
வர், உத்தமசோழதேவர், இரண்டாம் பராந்தகன்,  
முதலாம் ராஜாஞன், முதலாம் ராஜேந்திரன், முதலாம்  
ராஜாகிராஜன், இரண்டாம் ராஜேந்திரதேவன்,  
வீராஜேந்திரன் என்னும் எண்மர் சோழநாட்டை  
அரசாண்டார்கள். ஈற்றில் அரசாண்ட வீராஜேந்  
தான் காலத்திலே, இலங்கைக்கு இராசப்பிரதிதிமாக  
அதிராஜேந்திரன் பொலன்னறுவையி வரசெய்திருந்தான்.  
அவன்கீழ் வேலைக்காரர் என்னுங் தமிழ்  
சிரப்படை பொலன்னறுவையிலிருந்தது. வேலைக்  
காரர் என்பது, தங்களரசனுக்கு யுத்தகளத்தில் தீவு  
சூவாது வஞ்சினங்கூறி நான் மருங்குங்காத்து நிற்  
போர். அரசன் புறந்தரின், அல்லது போர்க்களத்தே  
யிர்விட்டேரின், தாழுங் தம்முயிர் கீக்குபவர்.

வீராஜேந்திர னிறந்தபொழுது குலோத்துங்க முதலாம்  
வும் அதிராஜேந்திரனுஞ் சோழவரச சிங்காசனத் வீஜயவாத்  
குக்கு உரிமைகூறி அமர்தொடங்கியபோது, அதிரா  
ஜேந்திரனுக்கு அவன் மைத்துனனுகிய இரண்டாம்  
விக்கிரமாதித்தன் என்னுஞ் சாஞ்சிய வேந்தன்  
படைத்துனையாய் நின்றும், குலோத்துங்கனே வெற்  
பியடைந்து, அதிராஜேந்திரனைக்கொண்டு முதலாம்  
குலோத்துங்கனை வரசனுனை. அதிராஜேந்திரன்  
மிறங்கயின்னர், குலோத்துங்கன் நான் தேசுத்திலே

தாந்த சில இடையுறுகளால் இலங்கையைப் பற்றவுச் சுதியின்றி யிருந்தான். இதையற்று, இலங்கையின் தென்பாகுத்திலே காந்திருந்த விஜயவாகு, கி. பி. 1070-ல், பொலன்னூற்றுவரையை இராசதாரியாக்கி, அங்கிருந்த சோழப்படையாகிய வேளைக்காரர் படையையும் தனதாக்கி யரசாண்டான். இதை, சோழரை வென்று இலங்கையினின்றுந் துரத்தி, இலங்கை முழுவதையும் தன்னரசாக்கினான் மகாவம்மிசன் கூறும்.

கி. பி. 1038-ல் ராஜாதிராஜவென்னுஞ் சோழ வரசனுடுப் பொலன்னூற்றும் சிங்கைகாரர் அரசன் மகளாகிய திலகசுந்தரியை விஜயவாகு மணந்து, தன்பட்டத்தரசியாக்கினான். அவன் தனச்கோதாரியாகிய “மிற்று” என்பவேளத் திலகசுந்தரியின் சகோதானுக்கு மணம்முடிப்பித்தான். முன் சோழரால் சிறையுண்டிருந்த நாலாம் மகிஞ்தனும் சிங்கைகாரர் அரசகன்விகையை மணந்திருந்தவனுடையால், பொலன்னூற்றுவை இராசகுடும்பத்தாருக்கும் சிங்கைகாரர் அரசருந்தும் சம்பந்தமும் ஓற்றுயையுமிகித்தார். ஆகையால் சோழர்களுடன் நடந்த போர்களில் சிங்கைகாரர் அரசர் சிங்களவரசருக்கு உதவிசெப்தார்கள்.

சூலோத்துங்கன் சோழாட்டிலே தன்னரசை நிலைத்துக்கியபின், தன் தளகர்த்தனுக்கிய கருணாராய்ச்சாண்டைமானுடன் தண்டனுப்பி, இலங்கையையும் காலிங்கத்தையும் வெற்றிகொண்டானென் அவன் சாசனங்கள்கூறும். இலங்கைப்போர் கலிங்கப்போர் கப்போருக்கு முந்தியதெனக் கலிங்கத்துப் பரணியால்லியக்கிடத்தனின், விஜயவாகு இறந்தபின், கி. பி. 1110ம் ஆண்டளவில், இலங்கைப்போர் நடந்ததெனத் தீர்மானிக்கலாம். கருணாகரன் இலங்கைக்குப்படை

யெடுத்து வந்தபொழுது, யாழிப்பாணத்தில் காணவாய் வெள்ளோப்பரவை என்னுமிடங்களில் உப்பு அளவின்றி விளைத்து அழிந்துபேசவதைக் கண்டு, அவ்யூப்பைச் சோழதேசத்துக்கனுப் புவதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்தான். அவன் இதுவில்லே மனைகோலியிருந்து, உப்பேற்றுச் சுரக்கவங்கள், காற்றின் உக்கிரத்திற்கிலக்காகாது ஒதுக்கிடிற்குந் துறையாகத் தொண்டைமானுற்றையும் வெட்டுவித்து, இப் தோண்டைபோது உரும்பராய்க் குறிச்சியிலீருக்குங் கருணாகரப் பாலுத பிள்ளையார் கோயிலீடுக்கு கட்டுவித்தான்.

விஜயவாகுவுக்கு முன், சிங்கைகாரிலரசாண்ட மானுபரணன், சீர்த்திழீமேகன், ஸ்ரீவல்லபமதனரா மானுபரணன் என்னும் மூவரும் முறையே சோழராற் கொல் கூன் லப்பட்டபின், விஜயவாகுவின் சகோதரி மகனுகிய மானுபரணன் பட்டத்துக்கு வர்த்து, விஜயவாகுவின் மகள் இரத்தினவல்லியை மணந்தான். அவனுக்கும் சீர்த்திழீமேகன் ஸ்ரீவல்லபன் என இருசகோதர்கள் உண்டு. விஜயவாகு இறந்தபின் விக்கிரமவாருஷான் பொருது, பின் சமாதானங்கொண்டு, விக்கிரமவாகு பொலன்னூற்றுவயிலும், மானுபரணன் சிங்கைகாரி லும், மற்ற இருவரும் வேற்றங்டிடங்களிலும் அரசுபுரிந்து வந்தார்கள். மானுபரணன் குழுச்சியாற் போலும், பாலைத்திலிருந்த அவன் படைத்தலைவனுடைய ஹீதேவனங்பான் படையெழுந்து வந்து விக்கிரமவாகுவின் நாட்டை யழித்துச் சென்றான்.

மானுபரணனுக்குப் பராக்கிரமவாகுவென்றும் மானுப்புக்கோங்கியவோர் புத்திரன் இறந்தான்.† அவன் பாக்கியாறு இறந்தது சிங்கபுரத்தில் என்றே இராட்சத்துக்குளத்து வாது நுகே அவனுல் வெட்டப்பட்ட சாசனங்களும். இள-

† இன் குறிப்பு மறுபக்கம் பார்க்க.

கீத்தி ஸ்ரீ  
மேகன்

நூரிலேயே பராக்கிரமவாகு வீரமுடையவனுடும், ஆளும் வலிமைபொலிந்தவனுடும் காணப்பட்டான். மன்யுத்தம், சிற்போர் முதலீய கலைகளிற் பயின்று சிறப்புற்று வந்தமையோடு பிறகலைகளிலும் தேர்ந்த பாண்டித்த்தியம் படைத்து வந்தான். இவனுக்கு முன், சிங்கை நகர் அரசர் இராமேச்சரத்தி வரசாண்ட பிராமணக்குலத்தரசருடன் சம்பந்தஞ் செய்து, ஆரிய வரசரெனப் பெயர் புனைந்து, உபவீதமுந்தரித்திருந்தார்கள். அதனைப்பின்பற்றிப் பராக்கிரமவாகுவுக்கும் உபகயனச் சடங்கு செய்யப்பட்டது. இதற்கு முன்னுமினும் பின்னுமினும் இலங்கையரசுகுலத்தா ரெவரும் உபகயனச் சுடங்கு செய்ததாகத் தெரிய வில்லை. இவன் சுறுவனுபிருந்தகாலத்தில், இவன் தங்கை பிறந்தபடியால், சிறியதங்கையாகப் பீர்த்திஸ்ரீ மேகன் அரசனுனுன். இக்கீர்த்திஸ்ரீ மேகனே பராக்கிரமவாகுவின் தங்கையென இராஜாவனி சுறும். மானுபரணன் இறந்தபின் அவன் தேவியைக் கீர்த்தி

பராக்கிரமவாகுவின் வம்சாவழி-

மானுபரணன் வீரசலாமேகன் ஸ்ரீவல்லபமதனராஜன் [1038ல் இராஜாதி] [1054ல் இராஜேஷ்திர] [1042ல் இராஜிதிராஜனுற்றாஜனுல்கொல்லப் ளங்கொல்லப்பட்டவன்] கொல்லப்பட்டவன்]

மீவிஜயவாகு-திலகத்திரி ஒருகுமாரன் திருகுமாரர் =விஜயவாகுவின் [1054ல் இராஜேஷ்திரனுற்றாஜனுல்கொதரி மித்ரூ பிடிப்பட்டனர்]

திருத்திவைலி=மானுபரணன் கீத்திஸ்ரீ மேகன் ஸ்ரீவல்லபன்=கலை

முதலாம் மிற்று=	புத்தவதி	பப்பவதி=மானுபரணன்
பராக்கிரம மானுபரணன்	=	
வாது	ஸ்ரீவல்லபன்	கலை
	இரண்டாம்	
	கலை	

ஸ்ரீமேகன் வரைந்தானே, அன்றி இக்காலத்தும் மேனுட்டுச் சிங்களவருள் வழக்கிலிருந்து வரும் பல சகோதர புருஷவாழிக்கையைக் கைக்கொண்டொழுகி வந்தானே தெரியவில்லை.

பராக்கிரமவாகு தன்னேடொத்த வயதினரான பராக்கிரம வரலிபர்களைக் கூட்டி, யுத்தக்கலைபயிற்றுவித்து, அவர் வாதுவின் கஞ்சன் பனங்காமம் என்னுமிடத்திற் சிற்றரசனு பநுவம் யிருந்தான். அங்குறைந்த நாளில் இப்போது இராட்சதக் குளமென்னுங் குளத்தையும் பதுவிற்குளத்தை பிரதான யும் பெரிதாக்கி யமைப்பித்துப், பின்திய குளத்திற் குளங்கள் குப் பராக்கிரமசாகரம் எனப்பெயருமிந்தான். அவன் பராக்கிரமமும் வெற்றிப்பெருமையும் புகழும் எங்கும் விளங்கின. ஒருகால் அவன் தன் சிறியதங்கையைக் காணச் சென்றபொழுது, கீர்த்திஸ்ரீ மேகன் தானே எதிர்கொண்டு வந்து, அவனைச் சங்கத்தார் வயலிற் சந்தித்து வரவேற்று, வெகு ஆடம்பரத்துடன் தன்ன ரண்மணைக்கு அழைத்துச் சென்றான். அக்காலத்திற் பண்டைப் பேருந்தெந் சிங்கைக்கரிலிருந்து, குடத்தனை, நெல்லியான், மருதக்கேணி, வண்ணுண்குளம், சங்கத்தார் வயல் வழி யாகப் பொலன்னறுவைக்குப்போகும் பெருந்தெரு வொன்றிருந்தது.

பராக்கிரமவாகு பெரும்படையொன்றைத் திரப்பட்டி, இப்போது வண்ணியென்றமூக்கப்படும் நாட்டைத் தனதாக்கினதுமண்றிப், பொலன்னறுவையிலி யம் ருந்தரசாண்ட தன் மைத்துனனுகிய இரண்டாங் கயவாகுவுடன் போருந்தொடுத்தான். கயவாகுவை வென்று இலங்கைமுழுதுக்கும் ஏகசக்கரவர்த்தியா நீப்பரய்ச்சித், தன்குடிகள் வேளாண்மைத் தொழிலிற் சிறந்து சல்பெருந்தனம்படைத்து நிறைவுடன் வாழுவேண்டுமென, இலங்கை எங்கும் குளங்களையும் ஏரிகளையும் கட்டுவித்துக், கால்வாய்களையும் வெட்டுவித்தவன்.

**ஆலயங்கள்** “குடியுரக் கோனுயரும்” என்ற அரசியல் ஞானத் தொகைகளின்கவன். பலபுத்தாலயங்களையும் சைவாலயங்களையும் கட்டுவித்தவன். தான் சைவசமயியா யிருந்தும் தன்கீழ்வாழும் குடிகள் கைக்கொண்டெரா முகுஞ் சமயநெறிகள் யாவுங் தழைக்தோங்கச் செய்தவன். “பராக்கிரமத்தாலும், தீயொலும், தருமத்தாலும் உயிர்கள்மேல் அருளினாலும், குடிகளுக்கு வேண்டியதை யெல்லாம் நாடிச்செய்யும் ஊக்கத்தாலும், சோராமுயற்சியாலும் தனக்குதிகர் வேறில்லாதவன்”.

**பராக்கிரம வாதவின் கீழத்தேச வேற்றி** பெரும்படையொன்றை யனுப்பிப் பிரமதேசத்தையும் மலாய்நாட்டையும் காம்போஜத்தையும் வெற்றிகொண்டு திறைபெற்றவன். இலங்காபுரித் தண்டநாதன் என்போன் அவனுக்குப் படைத்தலைவனுக விருந்தான். அக்காலத்திற் பாண்டியவரசக்குப் பராக்கிரம பாண்டியன் என்றும், குலசேகரபாண்டியன் என்றும், இரு உரிமையாளர் தோற்றினார்கள். பராக்கிரமவாகு இலங்காபுரித் தண்டநாதனுடன் ஒரு சிகளப்படையை யனுப்பிப் பராக்கிரமபாண்டியனுக்குத் தவிபுரிந்தான். சோழவரசனுகிய இரண்டாம் இராஜராஜன் குலசேகரபாண்டியனுக்குத்தவியானான். யுத்தத் தொடக்கத்தில், சிங்களப்படை சோழப்படையை வென்று, சோழவிராச்சியத்தை நிலைகுலையச் செப்தது. பின்பு பராக்கிரம பாண்டியன் இறக்கவே, அவன் மகன் வீரபாண்டியனுக்குத் தண்டநாதன் மதுரையில் முடிகுட்டி, தன் வெற்றியின் ஞாபகசின்னமாகப் பராக்கிரமபுரம் என்னும் நகரத்தைப் புதிதாயோரிடத்துண்டாக்கித் தம்மரசன் பெயரால் நான்கமுஞ்செய்து விட்டான்.

**இலங்கைப் படைத் தோலவி** எனினும், பின்னென்றாமுறை சோழப்படைத் தலைவனுன் பெருமான்கம்பி பல்லவராயன் என்பவன் இலங்கைப்படையை முறியடித்தான். இதை “இலங்காபுரித்தண்டநாதன் உள்ளிட்டாரைக் கொன்று,

இவர்கள் தலைகளை மதுரை வாசலிலே வைப்பித்து, பாண்டியனுர் குலசேகர தேவர் மதுரையிலே புகுகைக்கு வேண்டுமொழும் பாண்டிய ராஜ்யத்துச் செய்விக்து இவரை மதுரையிலே புகவிட்டுப்பாண்டி நாடு ஸமுநாடாகாது பரிகரித்துச்” சென்றதாக சோழ சாசனங்கள் † கூறும்.

தொடக்கத்தில் இலங்கைப் படை வெற்றி பெற் ஶீவல்லப்பது, ஶீவல்லபனின் வஞ்சகச் சூழ்ச்சியாலென்று வீள்துழிக்கி திருவாலங்காட்டுச் சாசனமொன்று கூறும். ஆகையால், சிங்கைகர் அரசனுகிய ஶீ வல்லபன் பராக்கிரமவாகுவுக்குமுன் சோழச்சிற்றாசனுயிருந்தபடி யால், சோழவரசன் வேண்டு கோட்கணங்கிப் படைத் துணை சென்றுள்ளனபதும், சோழ வரசனும் இவன் பராக்கிரமவாகுவின் நெருங்கிய உறவினான் என்பதை அறியாது, இவன் துணையைப் பெற்றுள்ள என்பதும், உற்றபோரில் வஞ்சகச்சூழ்ச்சியால் சோழப்படை புறங்கொடுத் தோடச் செய்வித்தான் என்பதுமே சாசனக்குறப்பால் அறியத்தக்கது. இந்த ஶீ வல்லபன் பராக்கிரமவாகுவின் சிறிய தங்கையாவன்.

அந்திய தேசங்களினின்றும், இலங்கைக்குத் தயினுதிவசீதொற்று நோய்கள் வந்து புகாவண்ணம் வேண்டிய சாசனம் சுகாதார ஒழுங்குகளைப் பராக்கிரமவாகு செய்வித்தான் என்பது, நயினுதிவில் அவனுள் பொறிக்கப்பட்ட சாசனமொன்றாலும் தெரியக் கிடக்கின்றது.

கி. பி. ஒண்பதாம் நூற்றுண்டு தொடக்கம் மூல்லீம்பிரமெஸாப் பொற்றுமியாவின் தலை நகராகிய பக்தாது யானிகள் விலிருந்து மூல்லீம் பிரயாணிகள் இலங்கைக்கு வியாபாரங்காரணமாக வரத் தொடங்கினார்து. எட்டாம்

† தெண்ணிட்டிய சாசன பரிசேகதாரின் 1923 - 1924-ம் வருடாங்க அறிக்கை, 104-ம் பக்கத்தையும், 1924-ம் வருடத் 433-ம் சாசனத்தையும் பார்க்க.

நூற்றுண்டனரான சுந்தரமூர்த்தி நாயனார் “வங்கம் மலிகின்றகடல் மாதோட்டநன்னகா” என்று மாங்கையைப் புகழ்ந்திருந்தும், மண்ணேநிட்டிருந்தபடியால் துறை உபயோகமருகிவந்தது. ஒன்பதாம் நூற்றுண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றும் ஒழிந்தது. முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் “கலா” என்று சொல்லப்பட்டிருக்கும் ஊராத்துறையே துறைமுகமாயிருந்தது. ‘கலா’ என்பது மரக்கலங்களுக்குறை விடமாகிய ‘கலா சூழி’ எதுகெட்டுக்குறில்நெடிலாகிக் ‘கலா’ என்னின்றது. கலாமி என்னும் பெயர் பிற்காலத்திற் கலாமி என்னுமிற்று-லகரளகாபேதம்-சூழி என்னும் வித்தையேயுடைய இடப்பெயர்கள் கலிங்கதேசத்திலே அதிகமுண்டு. கலாமி என்பதும் கலிங்கர் யாழிப்பாணத்திற் குடியேறியபின் இடப்பட்ட பெயராயிருக்கலாம். ஊராத்துறை என்பது ஊருதொட்டை (ஊரு=பன்றி, தொட்டை=துறை) என்னுஞ் சிங்களப் பெயரின் சிதைவேயாம். தமிழர் பிந்திக்குடியேறியவிடங்களில் ‘தொட்டை’ என்னுஞ் சொல்லித் துறை என்மாற்றி வழங்கினார்கள். அப்படியே ‘பாணத் துறை’, ‘களுத்துறை’, ‘வெங்துறை’, ‘மாத்துறை’ என்னும் பெயர்களும் சிங்களமும் தமிழும் கலந்த சொற்களாக வழங்கிவருகின்றன. ஆயினும் ‘தொட்டை’ முற்றுப்பீங்களில்லை. மாத்துறை தொடங்கிப் புத்தளம் வரையும் கரைப்பட்டினங்களில் குடியேறியிருப்ப மாகிய கரையார் குலத்தவர், இம்மியேனுஞ் சிங்கள இரத்தக் கலப்பில்லாத, பின்வந்த நெய்தல் நிலத்துக் தமிழ் மக்களே.

கடல்வழி கப்பல்கள் ஊராத்துறையிலிருந்து யாழிப்பாணத் துறைக்குப்போய், யானையிறவுக்கடலூடாகச் செ

ஊராத்துறை

துறைப் பேயர்

கடையேர் குத்துத் தமி தீயீகள்

கடல்வழி

ன். நூற்று வங்காளக்குடாக்கடலில் வெளிப்படுவதுண்டு. பின் யானையிறவுக்கடல்வாய் மணலால் மூடப்பட்டு அடைப்பட்டின், ஊராத்துறைக்கு வரும் மாக்கலங்கள் காங்கேயன்துறை வழியாக வெளிவந்தன. சலைமான் (கி. பி. 851), அபசாயித் (கி. பி. 916), மஸ் பிரயாணி ஊடி (கி. பி. 956), எல்லதிரிசி (கி. பி. 11-ம் நூற்று கி. பேர் ஸ்ரீண்டு), எல்கள்வாணி (கி. பி. 1275) என்னும் முஸ்லீம் பிரயாணிகள் யாழிப்பாணத்தைப் பற்றியும் மாங்குள்ள அரசர்கள் வியாபாரங்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கின்றார்கள்.

பத்தாம் நூற்றுண்டலே, பார்சியாவின் அரசனு பாரசீயின் கிய டோபாக், தன் நண்பனுகிய ஓர் இந்திய அரப் படையே சனீ இவங்கையரசன் நிதித்தாணனை அறிந்து, அவனைத் தண்டிக்கும் நோக்கமாகக் காலதளபதி யான கர்ஷாஸ்ப (Garshasp) என்பவனைப் பெருங்கடற் படையைத் தனிலங்கைக்கலனுப்பினான் எனவும், கர்ஷாஸ்ப் கலாவிலிருங்கி அங்கிருந்து இருநாட்பயண தூரமுள்ள ஓரிடத்தில் வாகுவென்னு மரசனையும், அவனுடன்வந்த 16000 யானைகளையும், 20 இலக்கப் படையிரக்களையும் கொண்ட பெரும் படையைச் சந்தித்து அவைகளை முறியவடித்து வெற்றிகொண்டாளனவும், அசேத (Asedi) என்னும் பாரசீயன், கர்ஷாஸ்ப் நமா என்னுங்கிருந்ததில் எழுதியிருக்கின்றன. படையின் தொகை எவ்வாறுயிருப்பினும் ‘வாகு’ யாழிப்பாணத்தரசன் என்பது தெற்றெணப் புலப்படுகின்றது. பத்தாம் நூற்றுண்டல் ‘வாகு’ என்னும் பெயருடன் இவங்கையரசரில் யாழிப்பாணமாழிந்தமிடத்தில் எவருமிருந்தில்லை. யாழிப்பாணத்தையாண்ட கலிங்கவரசருக்கே அப்பெயர்களுண்டு.

## மூன்றும் அதிகாரம்.

### ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்

ஆயிவாசு  
தோற்றம்

கி. பி. எட்டாம் நாற்றுண்டுதொடக்கம் கலிங்க வரசனுகிய உக்கிரசிங்கதும் அவன் வழியினரும் சில காலம் தனியரசினராயும், சிவகாலம் சோழவரசக்கும் பொலன்னறவையரசுக்குஞ் சீழடங்கியும் சிங்கைகங்கள் ரைசுபுரிந்து வந்தார்கள். இலக்கையிற் செங்கோ லோச்சியமன்னருள் புகழ், வெற்றி, ஆளுகை, குடியோம்பல் முகவியசெங்கோன்மைகளால் ஒப்பாரும் மிக்காருமின்றித் தனியரசு நடாத்திய பராக்கிரமவாகு வும், அவன்யின் பொலன்னறவையிலரசு செய் தார் சிலரும், சிங்கை நகரசர் வமிசத்தினாரே. அச்சிங்கைகங்கரசர்கள் வேற்றரசர்களால் நாற்றிசை யிலுங் தாக்கப்பட்டு இடருமிந்தாரெனினும், நானுறு ஆண்டுகளுக்குள் ஆண்மையும் வலியுஞ் சிறக்க, வசியும் வள்ளும் பெருக, கடற்படையோடு தரைப் படைவலியுங்கொண்டு, இலங்கை முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளும் ஆற்றல்படைத்திருந்தார்கள். அவர்கள் இராமேச்சரத்துப் பிராமணவரசு குடியிற் சம்பந்தஞ்செய்தமின், † உபவிதம் அணிந்து, ஆரிய வரசர் என நாமம்புனைந்து, இராமேச்சரத்தைத் தங்காவதேயத்தினுருக்குட்படுத்தி, அதனால் ‘சேதுகாவ

ஆரியநாமக்  
காரணம்

† யாழிப்பாணக் கலிங்கவரச் இராமேச்சரப்பிராமண வும் மிகச்சுறு சம்பந்தஞ்செய்தவரலாற்றைப் பற்றிப் போர்த்தக் கேய நூலாசிரியர்களேருள் என்பவரின் இலங்கை வெற்றி யைப்பற்றியதால் 1ம் புத்தகம், 7ம் அதிகாரம் பார்க்க. அச்சம் பந்தத்தைக் கர்னபாம்பரையாக வறிந்து பேட்டொலாச்சியுங் காசிச் செட்டியும் மெழுதியிருக்கிறார்கள்.

வன்’ எனப் புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியுஞ் சேது லாஞ்சனையும் † பொறித்து, ஒருவர்ஷின்னெனு ருவராகப் பராசிசேகரன் செக்காசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் சிங்கு உலகம் போற்ற அரசு பேயர்கள் செலுத்தவின்கார்கள்.

விக்கிரமசோழன், இரண்டாங் சூராகுலோத்துங் குகழேந்தி கன் என்னும் சோழ வரசர் காலத்திலே (கி. பி. 1118-1146) அவர்களரண்மனைப்புலவராயிருங்க புகழேந்திப் புலவர், கதிர்காய யாத்திரையின் பொருட்டு, இலங்கை வங்கஞான்று, சிங்கைக்கார் அரசனைக்கண்டு, அவணைப்பாடி, யாஜையும் திதியும் பரிசிலாகப் பெற்றுச் சென்றார். பெற்ற இப்புலவர் வாயிலிலே கட்டப்பட்டிருப்பதை யறிந்த சோழனும் பாண்டியனும் அதனைப் பெறும் வண்ணம் புலவரிடம் போனகாலத்து,

“பாவலன் வாசலில் வங்கிபம் வாங்கப் படிபூரக்குங் காவலர் நிற்கும் படிவைக்கவா கண்டி யொன்பதினும் மேவலர் மார்பினுங் தின்டோளி னுஞ் செம்பொன்மே

சேவெழுதும் பெருமான் சிங்கையாரிய சேகரனே” எனத்தமக்குப் பரிசில் தந்த அரசன் பெருமை தோற்ற முன்னிலையாகவைத்துப் புகழ்ந்தும், அவரசன் இறக்கதைக் கேள்விப்பட்டபோது,

† இச்சத்தரங்கள், இராமேச்சரம் திருமித்தகாலத்தில் இராமபிரானால் நியமித்த பிராமண வரசர்களுக்கு, அவரால் கொடுப்பட்டதென்று செக்காசேகரமாலைக்கிறும்.

‘பூசனை செய்மி ஈரெனக் கருணை புரிந்தவர் தங்களி விருவர் காசினி தாங்கும் படி வரங்கொடுத்துக் கமத்தெகழுஞ் துனபமா யாசது சுருதி யாரிய வேங்கெதன் றணிமணிப் பட்டமுஞ்கொடுத் தேசை குடையுமொற்றையும் வெற்றித் திகழ்விடைத் துவசமு நல்த.’

"ஆ ஆ வித்யே வடவா ரியர்கோமான்

ஏ எ வலரா லீறங்குதான் - ஓஹ்

தருக்கண் ஸி துவங்குளிர்ந்த தண்ணாளிதங் தாண்ட  
திருக்கண் ஸி துவங்கடுமோதி” எனக்கவன்றுதனக்கு  
அனி செய்த கண்ணைப் புகழ்ந்தும் பாடினர். புகழேச்  
திப் புலவர் பாடிய பாக்களிலிருந்து, பன்னிரண்டாம்  
நூற்றுண்டுத் தொடக்கத்திலேயே இச்சிங்கைகாரா  
சர் ‘கிங்கையாரிய வரசர்’ ‘பராசுகேரன்’ ‘செக  
ராசுகேரன்’ என் து ம் பட்டப்பெயர்களையும்,  
விடைக்கொடி, சேதுலாஞ்சனை முதலிய வரசுகின்னங்  
களைய முடையவர்களாயிருந்தார்கள் என அறியலாம்.

முதலாம் பராக்கிரமவாகு இலங்கைச் சக்கரவர்த்தி யாய் வரமுன் (அதாவது கி. பி. 1154க்குமுன்) இலங்கையிலே கொடிய பஞ்சமுண்டாகச், சோழ தேசத்திலே இரண்டாம் இராஜராஜசோழன் சபையில் இராமாயணம் பாடி அரங்கேற்றிய கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பரை ஆதரித்துப் புகழ் பெற்ற சடையப்பவள்ளல் ஆயிரங்கப்பல்களில் நெல்லனுப்பிப் பஞ்சத்தைத் தீர்த்ததற்கு உவந்து, சிங்ககநகரச்னுகிய பாராசகேரன்,

“இரு கண்பக வாசி லென்பக விருளாரு விரவாசி லென் இரவியண்டிசைமாறிலென்கட லேழுமேறிலென்வற்றிலென் மருதங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென்னுகிலெவானமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே [ந் கருதுசெம்பொனினம்பலத்திலோர் கடவுளின் ரூ சுடிக்குமே காவிரித்திருத்தியிலே யொருகருணைமாழுகிறுயிலுமே தருவுயர்த்தித் துதுபுதுக்கையம்பதி தந்குமன்னிய சேகரன் சங்கரன் தருகஸ்டய னெண்ரேருத தருமதேவதை வாழுவே”, என்னுங் கவியைப்பாடிச் சடையப்பவள்ளதுக்கனுப் பினைனனச் சேரழுமண்டல சதகம் கூறும்.

முதலாக் பராக்கிரமவாகு சிங்கையரசர் வமிசன் கூடுதல் சேர்த்துவன் என்பதைக் காட்டாது மறைத்து

தற்கு மகாவம்மிசம் கையாண்ட வழிகள் எல்லாம் புக்கேந்தி முதலிய நல்லிசைப் புலவர்கள் கூற்றால் வளி யற்றுப்போனதைக் காணலாம்.

கி. பி. 1215ல் கலிங்கவிஜயவாரு அல்லது கலிங்க ஜெயவாச மாகன் என்னும் அரசன் இலங்கை மேற்படை யெ ஸின் சக்கர முந்து, பொலன்னறவையைப் பாழாக்கி, அங்கிருந்தா வர்த்திப் பாண்ட பாண்டியகுலத்தரசனைக் கொன்று, புத்தபள் னிகளை யிடித்துப், புத்த பிக்குகளை அவ்விடத் திருந்து தூத்தி, வேறுமகேக கொடுக் தொழில்களைச் செய்து, பழிபாவத்திற் கஞ்சாதவனும், கி. பி. 1236 வரையும் பொலன்னறவையில் அரசாண்டிருந்தான் என்று மகாவம்மிசம் கூறும். இவனே சிங்கை நகர் ஆரிய அரசர்களுக்குள் முதலாவதாகச் சக்கரவர்த்திப் பட்ட மும் கீர்த்திப்பிரதாபமும் பெற்றவனுணபடியால், விஜய காலிங்கச் சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான். இதனை, அவன்பெயர் விஜயக்கழுங்கைச் சக்கரவர்த்தி எனவும், பாண்டி மழுவனுல் மதுரையிலிருந்து கொண் டுவரப்பட்ட சோழவரசகுமாரனெனவும், அவனுல் கல்லூரிலே முடிகுட்டப் பெற்றவன் எனவும் வைபவ மாலை கூறும். ‘காலிங்க’ என்னும் பதக்கை மயில் ‘காலிங்க’ வாகனப் புலவரோ, அன்றிப் பின்வாந்தவர்களோ, எக் வேள்ளும் காரணத்தாலோ ‘கழுங்கை’ யென மாற்றி விட்டார் கள். கயிலாயமாலையில் இவ்வரசனைத் தமிழ்நாட்டில் வெள்ளும் காலிங்கானது பெற்றிருந்து வர்த்திப் பாண்ட பாண்டியகுலத்தரசனைக் கொன்று, புத்தபள் னிகளை யிடித்துப், புத்த பிக்குகளை அவ்விடத் திருந்து தூத்தி, வேறுமகேக கொடுக் தொழில்களைச் செய்து, பழிபாவத்திற் கஞ்சாதவனும், கி. பி. 1236 வரையும் பொலன்னறவையில் அரசாண்டிருந்தான் என்று மகாவம்மிசம் கூறும். இவனே சிங்கை நகர் ஆரிய அரசர்களுக்குள் முதலாவதாகச் சக்கரவர்த்திப் பட்ட மும் கீர்த்திப்பிரதாபமும் பெற்றவனுணபடியால், விஜய காலிங்கச் சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான். இதனை, அவன்பெயர் விஜயக்கழுங்கைச் சக்கரவர்த்தி எனவும், பாண்டி மழுவனுல் மதுரையிலிருந்து கொண் டுவரப்பட்ட சோழவரசகுமாரனெனவும், அவனுல் கல்லூரிலே முடிகுட்டப் பெற்றவன் எனவும் வைபவ மாலை கூறும். ‘காலிங்க’ என்னும் பதக்கை மயில் ‘காலிங்க’ வாகனப் புலவரோ, அன்றிப் பின்வாந்தவர்களோ, எக் வேள்ளும் காரணத்தாலோ ‘கழுங்கை’ யென மாற்றி விட்டார் பதம் ‘கழுங்கை’ யே எமாழியக

“தென்னன் கிராண் செகராசன் தென்னிலங்கை மன்னவனுகுஞ் சிங்கையாரியமால்” எனப் புகழ்ந்தி ரூப்பதால் இவனுக்குச் செகராசகேரான் என்றும் பட்டப்பெயரிருந்தாக விளங்குகின்றது. †

† மகா வம்பிகத்தில் கலிங்கமாகனைக் கலிங்க விஜயவாரு  
வெணு மறு நாமங் கொடுத்து வழங்கியிருப்பதால், யாழ்ப்பாளை  
வைபவ மாலையில் விஜய கூஞ்சைக் கச்கரவர்த்தி யெனக்  
சொல்லப்பட்டவன். அத்தினிங்க மாகனே. ஒரு தேசம் முழு

**கலிங்கமாக** இவன் பொலன்னறவை, புலச்சேரி, கொட்டி  
யாரம், கங்தளாய், கந்துப்புது, குருந்து, பத்திய,  
மாட்டுக்கொனு, தமிழ்ப்பட்டினம், ஹராத்தொட்டை,  
கொழுது, மீபாதொட்டை, மண்டலி, மன்னார் என்னு  
மிடங்களில் கோட்டைகள் கட்டினாராக 'நிகாய சங்க  
ரகம்' என்னுஞ் சிங்கள இதிகாசம் கூறும்.

**அவன் கால** இவன் பொலன்னறவையிலரசானநுக் காலத்தில்  
த்தில்காகன் பராச [சேகர] ன் என்பான் ஒருவன் மாறவர்மன்  
ங்களில்கூற ப்பட்ட இல் சிங்கயாசரி சந்தர பாண்டியன் "தஞ்சையுமிறந்தையுஞ் செந்தமுல்  
கொழுத்தி"ய காலமாகிய கி. பி. 1224ல், சோழனுக்  
குதனியாகச் சென்று "தலைபிடுங்கப்" பட்டானென்று  
தென்னிந்திய திருக்கோனுர்ச் சாசனங்க்குறும். பின்  
பராச [சேகர] ன் என்பான் ஒருவன் மாறவர்மன்  
சிற்றரசனுயிருந்த கோப்பெருஞ் சிங்கன், சக்கரவர்த்  
தியாகிய மூன்றாம் இராஜராஜைப் பிடித்துச் சிறைப்  
படுத்திய பொழுது, சக்கரவர்த்தியின் உரித்தானவ  
ாம் வெறுமிசால வேளாள அரசனுமாகிய இரண்டாம்  
நரசிங்கன் படையெழுந்து சென்று, கோப்பெருஞ்  
சிங்களையும் அவனுக்குப் படைத்துள்ளனப் வந்த  
இலங்கையாசன யக்காலத்திருந்த பராக்கிரம வாகுனவ

வகையுங் தன் கீழ் அடிப்படுத்தி ஆளுங் திறமை பூண்டாலோ  
யியச் சக்கரவர்த்தி யெனும் புகழ்ப்பட்டம் அரசாடையமாட்டார். பாண்டி மழவாறு கொண்டு வரப்பட்டு முடி கூட்டப்  
பட்ட கூழங்கையன் இலங்கை மூழுவகையும் வென்று உப்  
பட்டத்தை யேற்குங் திறமை தன் காலத்திலேயே பெற்றுஞ்  
என்பது கெம்புந்தரத்த தன்று. விஜயகாலிங்கச் சக்கரவர்த்  
தியேறுவன் காம மென்பதற்கு இஃதோர் சான்று; ஆகையால்  
அவன் கூழங்கைச் சக்கரவர்த்தியின்று. அவன், மூன்னோரால்  
அடிகோவி வைக்கப்பட்ட படை வலியைக் கொண்டு இவன்  
கையை வென்றான் என்பதை ஏற்காது, கர்னபரம் பரையில்  
கீர்த்திப் பிரதாபம் பெற்றிருங்த இவனை முதல் யாழ்ப்பாணத்  
தாசனென, ஓர் ஆதாரங் தானுமில்லாது, மயில்வாகனப் புல  
வர் எழுதி வைத்த புரட்டுக்கதையை நம்பி, முயற் கொம்பு  
கொண்டு கடலாழும் பார்க்கும் பலர் இன்றும் உண்டு.

ஏங் கொன்று, இராஜராஜைன் மீட்டுஞ் சோழ சிங்கா  
சன் சிதிருத்தினுள் என்று, திருவாண்டிபுரச் சாசனங்  
கூறும். முன்கூறியும் பராச [சேகர] னும் பராக்கிரமவா  
குவும் விஜயகாலிங்கனுக்குக் கீழ்ச் சிங்கைகரிவிருந்த  
சிற்றரசர்களே. இப் பராக்கிரமவாகுவைப் பற்றிப்  
போலும்,

"சென்று கரு நாடகரை யந்தரவல்லியிற் பொரு  
து செயித்த வேந்தும், கன்றிவரு மதவேழுக் கரந்து  
ணித்துப் போசலனைக் கடிந்த வேந்தும்" எனச் செக  
ராசசேகர மாலைச் சிறப்புப் பாயிரச்சிலே புகழுப் பட்டி  
ருக்கின்றது.

கி. பி. 1236ல், தம்பதெனியாவை ஆண்ட இரண் இரண்டாம்  
டாம் பராக்கிரமவாகுவினால் கலிங்கமாகன் பொலன் பாக்கிரம  
னறவையினின்றுங் தூரத்தப்பட்டானென்று மகா வ  
ம்மிசம் கூறும். இப் பராக்கிரமவாகுவுக்கு முன் அவன்  
தந்தையாகிய விஜயவாகுவே தம்பதெனியாவை ஓர்  
இராசதானியாக்கி, சிதறிக் கடிந்த சிங்களப் படை  
யை ஒருங்கு கூட்டிப், புத்தபிக்குகளுக்கு அபயங் தந்  
து, புத்த சமயத்தையும் பரிபாவித்தான். விஜயவாகு,  
பராக்கிரமவாசு என்னும் பெயர்கள் யாழ்ப்பாணத்தி  
லும் பொலன்னறவையிலுமிருந்த கலிங்கவரசர்களின்  
பெயர்கள் போலத் தோற்றுவதாலும், பராக்கிரமவா  
குவின் மகன் விஜயவாகுவின் காலத்தில் அவனுக்குக்  
கீழ் ஆரியப்படை ஒன்றிருந்ததாக அறியப்படுவதா  
லும், கலிங்க மாகன் என்னும் விஜயகாலிங்கச் சக்கர  
வர்த்தி தன் முழு மனத்துடனும் தன்னினத்தவனுக்கிய  
பராக்கிரமவாகுவைத் தென்னிலங்கையை அரசானாமும்  
படி எவித், தான் வட இலங்கையை அரசாள சினைத்  
துச் சென்றுளே, அன்றிப் பராக்கிரமவாகுவுக் கு  
டைந்து தான் ஒடினானே எது சரி யென நிச்சயிக்க  
முடியவில்லை.

**தலோகோ** இவங்கை முழுவதையு மொரு குடைக்கீழாண்ட சிங்கையாரி கலிங்கவிஜயவாகுவின் காலங் தொடக்கம், சிங்கை நகர் அரசர் ‘ஆரியச்சக்ரவர்த்தி’ என்னும் பட்டம் பூண்டார்கள். சி. பி. 1240ம் ஆண்டளவில் விஜய கா விங்கன் இறக்கவே, அவன் மகன் குலசேகர சிங்கை யாரியச் சக்ரவர்த்தி பராசுரேகரன் என்னும் பட்ட த்துடன் அரசனானான்.

**அந்தக்கீலி** இவன் காலத்தில் அந்தகக் கவி வீராகவு முதல் வீராகவழி யார் டி என்னும் ஒரு வேளாளச் செந்தமிழ்ப் புலவன் கலியாரி அரச சபைக்கு வந்தானாக, அந்த அமையற்று வேட்டம் செல்வான் அம்பும் வில்லும் கையிற்றுங்கி நிற்கு மரசன், அந்தகண்முன் வருதல் சகுனப் பிழை எனக் கண்டு, அப்புலவனைத் தான் காண்த வாறு திரை போ டு வித்தான். புலவரேருகிய முதலியார்.

(1) “நரைகோட்டிளங்கன்றும் நல்வள நாடும் நயந்தளிப்பான் விரைவுடே தார்ப்புய வெற்பீம் மன்னனென் றே விரும்பிக் கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுக்கொட்ட காணவா நால் திரைபோட்டு நீயிருந் தாய் சிங்கை யாரிய சேகரனே”

(2) வாழு மிலங்கைக்கோ மானில்லைமானில்லை ஏழு மராமரமு மீங்கில்லை - ஆயி யலையடைத் த வெற்புயத் த வாதித்தா நிங்கைச் சிலையெடுத் த வாறேதுசெப்பு” என்ற விருக்கியளைக்குற்ற னார். அந்தகனுயிருந்தும் தான் அப்போது வில்லைக் கரத்திற் கொண்டிருந்த நிலையை அறிந்து பாடியவர் உண்மைத் தெய்வப் புலவனென மாற்று, அரசன் அவரை வணக்கத்தோடு வரவேற்று, உபசரித்து, வித்து வலுவரிமை கொண்டு, தன்னரண்மனையிலிருக்கி, ‘ஆரூ ருலா’ என்னும் அருந்தமிழ் நூலைப் பாடுசித்தான்

டி இவ்வந்தகக் கவி வீராகவு முதலியாரே யாழ்ப்பாடியென மயங்கி யாழ்ப்பாடி குருடனேன மயில்வாகனப் புலவர் எழுதியதைப் பின் பற்றிப், பின் வந்த சரித்திரகாரரும் அக்கொள்கைக் கிணங்க முதலியாரின் கவிகளையுக் திரித்து விட்டனர்.

**அந்தநா**

நூலைத் தன் சபையிலே யரங்கேற்று வித்த காலத்தில் அரசன் பெரு மகிழ்ச்சி புடையவனுயப் புலவருக் கோர் பொற் புந்தம் (பந்தம்=முடிப்பு) ஈந்ததோடு பின்வருங் கவியையுங் கூறினான்.

“புவியோர் பெறுந்திரு வாரூருலாவைப் புலவர்க் கெல்லாஞ் செங்கியே சுவைபெறு மாறுசெய் தான் சிவ ஞான

வனு பலியே யெனுங் கவி வீராகவன் பாடியகற் கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே”.

புலவரும் கேட்டு மகிழ்ச்சு.

“பொங்குமிடி யின்பஞ்சம் போயுதே யென்கவிதைக் கெங்கும் விருதுபஞ்ச மேற்றுதே - குங்குமக்கோய் வெற்பங்க மரனபுய வீரபா ராஜங்கம்

பொற்பங்த மின்றவித்த போது” என்னுங் கவி யைக் கூறினார். அக்காலத்தில், கமிழ்வாணரை ஆகரித்தும், தமிழ்ப் புலவை நிரம்பப் பெற்றும் யாழ்ப்பாண மன்னர் வந்தார்கள் என்பது அறியக்கூட்டது.

சி. பி. 1247ல், இரண்டாம் ப்ராக்கிரமவாரு காலத் தாவாதா கில், சந்திரபாது என்னும் யாவகுத்தகலைவன் படையி டி சந்திர டன் இவங்கையைச் சூறையிடும் நோக்கமாகவாக்கு, பாலு ப்ராக்கிரமவாகுவின் தம்பியுடன் பொருது தோற்றுன். தோற்றுவன் ஜடாவர்மன் சந்தரபாண்டியனைப்புகல சுந்தரபாண் வடத்தான். பாண்டியன் 1256ல் பெரும்படையடிடு டியான்வேற் பந்திரபானுவடனும் இலக்குக்குவாக்கு, பராக்கிரம வாகுலவைவன்று, அவன் தேர், பொருள், சிங்காத னம், முடி, ஆபரணங்கள், குடைகள் முதலானவற்றைக் கைவர்க்கு, கன் மீன்க்கொடியைத் திருக்கோணமலை பரில் நாட்டி, மீனமுத்திரை அவ்விடத்தே பொற்கு, டி

‡ இப்போது திருக்கோணமலை பிரெட்டீக் கோட்டை வாசல் நிலைக் கல்லொண்றிற் போற்கிதிருக்கும் மீன் முத்தி கா சந்தர பாண்டியன் வெற்றியில் உண்மையைக் காட்டும்.

அளவற்ற சிதியைத்திறையாகக்கொண்டு, யாழ்ப்பானத்ரசனையை குலசேகரனையும் வென்று, அவன்திறைகொடுக்கமறுத்தபோது அவனைக் “கருமுலி வேமுக்காலிற்சேர்த்து” க் கட்டிக்கொண்டு திரும்பினான். <sup>५</sup>

**சோழரசனை** சந்தரபாண்டியன் படையெழுச்சிக்குமுன், சோழ முப்படையொன்று வட இலங்கையை வெற்றிகொண்டதாக மூன்றும் ராஜேங்கிரசோழனின், கி.பி. 1253ம் வருட வேபகசாசனங்களும். அச்சாசனத்தில் வட இலங்கையிலிருக்கும் ‘வீரராசாதார’ என்றுக்கறியிருப்பது யாழ்ப்பாணப்படையின் வீரத்தைக் காட்டுக்கருத்தென்க.

குலசேகரன் அரசியல்முறைகளில் அனேகதிருத்தங்களையும் மாறுதல்களையுன் செய்ததுமன்றிட்டு, தனக்கும் தன்குடிகளுக்கும் வருவாய் பெருகும்படி வே

து கோத்து குலசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத்து சிபிகை துங்கசிங்கை ஆரியன் செகராசசேகரனென்னும் பட்டாரியன் டத்துடன் அரசனானான். இதுஇவ்வாருகத், தம்பைநகரிலரசாண்ட இரண்டாம்பாரக்கிரமவாகு கி.பி. 1271ல் இறந்தான். அவன்மகன் மூன்றும் விஜயவாகு இருவருடங்களரசாண்டு தன்மந்திரி ‘மிற்று’ என்பவனுறுதொல்லப்படவே, அவனுடைய சகோதரன் முதலாம்கொல்லப்படவே, அவனுடைய சகோதரன் முதலாம்புவனேகவாகு ஆங்கிருந்த ஆரியப் படையினுதவிகொண்டு, மிற்றுவையும் அவனுக்குதவியாகவங்க முனைங்கள்கூட்டத்தாரையும் சிங்களப்படையையும் வென்று, யாழ்ப்பாகுனில் இராசதானி அமைப்பித்து அரசாண்டுவங்தான்.

<sup>५</sup> சந்தரபாண்டியன் இவ்வெற்றி தன தென்று சிதம்பரம்சாசனத்திலும், ஜடாவர்மன் வீரபாண்டியன் தன தென்று திருக்கழுகு குன்றம் சாசனத்திலும் வரைங்கிருக்கின்றார்கள்.

மன்னர்க்கடலீல் முச்துக்குளிக்கும் உரிமை முத்துக்குளி சிங்கைக்கர் அரசருக்கே உரியதாயிருந்தது. ஆனால் ப்புகுலோத்துங்கதுக்கும் புவனேகவாகுவுக்கும் அவ்வுரிமையைப்பற்றி விவாதம் உண்டாகிப் போர்முண்டது.

குலோத்துங்கன் பெருங் கடற்படையுடன்வந்து, புவ யாப்பாது அனேகவாகுவைவென்று, யாப்பாகுவை அழித்துப், தீவும் புத்த புத்தசமயிகளாற் போற்றப்பட்டுவந்த புத்தகந்தத் தீந்தமிபறி தைக் கவர்த்துஞ் சென்றுன். <sup>६</sup>

புவனேகவாகு சிங்கைக்கர் அரசனுக்குக்கீழ் ஒரு சிற்றரசனுப்பத் திறையீந்து அரசாண்டான். என்றாலும், வேற்றரசனின் உதவிகொண்டு முத்துச்சலாபத்தைத் தாண்கவரும் கோக்கத்தோடிருந்துவந்தான். அங்காலத்தில் எகிப்தில் அரசாண்ட மாமலூக்கசுத்தானையை எகிப்து அமெலெக் மன்குர் காலையுன் என்னும் அரசனிடம், அவசனுக்குத் துத்தமன் என்னும் தன்பிரதானியைப்பரிசுகளுடனும் தாங் பரிவாரத்துடனும் தாதாகவனுப்பி, அவ்வரசனின் உதவியைப்பெரிதும் வேண்டி, முத்துச்சலாபத்தைப்பற்றி மிகவும் விதந்து ஏழுகிக் கடிதமுமொன்றனுப்பினான். தாதன் கி.பி. 1283ல் எகிப்து இராசதானியாகிய கயிரே நகரைச்சேர்ந்தான். புவனேகவாகு கி.பி. 1284ல் இறந்தமையால் அவனுப்பிய தாதால் யாதும் பயன் உண்டாகவில்லை. அதன்பின் பண்ணிரண்டு சிபிகைதான் ஆண்டுகளாக இலங்கை எங்கும் சிங்கைக்கர் அரசன் அரசாண்டகாலிடைக்கொடியே <sup>†</sup> வீளங்கியதென வைபவயாகில் கூறும்.

<sup>†</sup> புவனேகவாகுவை வென்ற ஆரியச் சக்கரவர்த்தி, பாண்டியன் மக்கிரி யென்னும் மகா வம்மசக் கூற்றை, யாழ்ப்பாணவரசன் வெற்றியை மறுக்கும் ஆகையினால் மாத்திரம், சிலர் மெய்யென நம்புவார்.

<sup>‡</sup> அக்காலத்தில் யாழ்ப்பாண வரசனின் கொடி விடைக்கொடியென வறியாது, வைபவ மாலையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறிற்றே அவர்கள் யாழ்க் கொடியெனக் கூறிப் போயினர்.

மார்க்கோ  
போலோ  
பூர்த்து

கி. பி. 1284ல் வெனிஸ் நகரத்துப்பிரயாணியாகிய மார்க்கோபோலோ என்பவன் சீனதேசத்திலிருந்து மேலைத்தேசத்திற்குப்போகும் மார்க்கத்தில், யாழ்ப்பாணத் துறைமுகமொன்றிலிருக்கியதாகவும் யாழ்ப்பாணத்தைப்பற்றியும் தன்பிரயாணராலில் விபரமாகக் கூறியிருக்கின்றன. அக்காலத்தில் இலங்கைமுழுவதும் ‘சங்தேமன்’ என்னும் வடத்திலங்கை பரசனுடைய ஆட்சியிலிருந்ததென்றும், சூடிகள் அரிசியும், என்னும், மாமிசமும், பாலும் உணவாகவுண்டார்களென்றும், கள்ளும் அக்கும் மலின்து விளங்கி இருந்ததென்றும், அகிலவேற்றிடங்களின்றுக் கொண்டு வரப்பட்டுக், கோளமென்றுங் துறையிலிருந்து பிறதேசங்களுக்கேற்றப்பட்டது என்றும், இக்கோளமென்றுந்துறை முகத்திற்கே சீனாவிலிருந்தும் அபியாமுதவிய மேலைத்தேசங்களிலிருந்தும், கப்பல்கள் வியாபாரகாரணமாக வருவதுவழக்கமென்றுக் கூறியிருக்கின்றன. மூலம் பிரயாணிகள் ‘கலா’என்றதும், மார்க்கோ போலோ ‘கோளம்’ என்றதும் ஊரத்துறையேயாகும். கோளம் என்பது கோவளத்தின்சிறைதவு. காரைத்தின் வடமேற்குபுறை இன்றுங் கோவளம் என்னும் பெயரால் வழங்குகின்றது. ‘சங்தேமன்’ என்னும் பெயர் ‘செகராச்சேகராஸ்’ அல்லது ‘சிங்கைஆரியன்’ என்னும் பெயர்களில் ஒன்றுபிருந்தல்வேண்டும். செகராச்சேகரானோனாலும் துலேரத்துங்கனே கி.பி. 1284இலும் அரசாண்டிருந்திருந்ததாகதேரிடும்.

விக்கிரம சிங்கை ஆரிய யாரியன் பரராச்சேகரன் என்னும் பட்டத்துடன் அரசனுணர்வு.

விக்கிரமன் காலத்திலே (கி.பி. 1292) மொன்றிக் கொர்வினே (MonteCorvino) என்னுமிடத்தின்னள் யோவான் என்னுங்கிற்க்குரு யாழ்ப்பாணக் கடல் வழி

யாகப்பிரயாணஞ்செய்தபொழுது, அக்கடற்கரைகளில் மாக்கலங்களுக்குமேல் வின் பேருக் கோதுண்டைந்துகிடக்குமெனக் கூறியிருக்கின்றார். கம் அக்கடற்றிலிருந்து இக்கடல்வழியாக எவ்வளவோ ஏராளமான மரக்கலங்கள் போக்குவரவு செய்தன என்பதும், முதலாம் பராக்கிரமவாகுவால் கயினை தீவில் வரைந்துவைக்கப்பட்ட மரக்கலச்சேதத்தைப் பற்றியசாசனம் ஈண்டைக்கெவ்வளவு சிறப்புடைய தென்பதும் அறிந்து மகிழ்த்தக்கதே.

கி. பி. 1296ல், யாப்பாகுவில் போர்வலியிழந்த புத்தத்தங்குவனேகவாகுவின் குமாரன் குலசேகர பாண்டியஜின் மீட்டமையடைந்து, தென்னிலங்கைச் சிற்றரசையும் புத்தத் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி சிங்கை நகர் அரசனுகிய விக்கிரமனுக்கு இயம்புமாறு இராந்தான். அவ்வண்ணமவனும் இயம்பவே, அதற்கிணங்து விக்கிரம னல் கொடுக்கப்பட்ட சிற்றரசையும் தந்த தாதுவையும் பெற்றுக் கொண்டு, திறையிறுக்க வடன்பட்டு, சிங்களவருமின்றும் பராக்கிரமவாகுவாக, யாப்பாகுவில் அரசனு சர் தீரையினன். பின்பு இத்திறை யளிப்பதற்கும் யாழ்ப்பாண யுந்தமை வரசன் தாக்கிற்கும் பயந்து, சிங்கள அரசர் தங்கள் இராச தானியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும், மலையரனுடையதும் யாழ்ப்பாணத்திலிருந்து அதிக தூரமுள்ளதுமான கம்பஜோக்கும் மாற்றி மாற்றி வந்தார்கள். எங்குச் சென்றாலும் சிங்கை நகர் அரசனுக்கடங்கியே யிருந்தார்கள் என்பதற் கையமில்லை.

விக்கிரம சிங்கை யாரியன் காலத்திலே சில புத்த மார்க்க கலசிங்களவருக்கும் சைவ சமயத் தமிழருக்கும் மார்க்க கம்காரணமாகக் கலகமுண்டாகிச், சிங்களர் தமிழரிருவரைக் கொன்று பலரைக் காயப்படுத்தினார்க ளென்று அரசன் அறிந்து விசாரித்து, அக்காலத்திற் நலைமை 8

வசித்த புஞ்சிவண்டாவையும் அவனைச் சேர்ந்தோர் பதினெட்டுவரையும் சிரச்சேதஞ்செய்து, மற்றையோ ரைச் சிறைப்படுத்தினான். இதுபற்றிச் சிங்களர் அநேகர் ஊரைவிட்டு ஓடிவிட, எஞ்சியோர் வெறுப்புக் கொண்டிருந்த படியால், தன் உயிரிருக்கு மேசாம் வருமோ என்ற அச்சத்துடன் அரசனிருந்தான்.

வள்ளிநாட்  
இதிகாரி  
கள்

சோழ பாண்டிய சேனைகளுடன் வந்த வள்ளி யப் பிரதானிகள் பலர் இலக்கையின் செழிப்பையும் நீர்ப்பாய்ச்சங் குளங்களையுங் கண்டு, தங்கள் பரிவாரங்களுடன் நிலவளம் நீர்வளம் செறிந்த இடங்களிற் றங்கி, வேளாண்மை செய்து வந்தார்கள். நாட் பல கழிய வேயாழிப்பானை, சிங்கள அரசனின் வலி குன்றிய காலங்களில், தாம் தாம் குடியிருந்த இடங்களைத் தாங்காமே ஆளுவேண்டு மென நோக்கங்கொண்டார்கள். பனங்காமம், குமாரபுரம், ஓமந்தை, தம்பலகாமம் முதலா மிடங்களில் வர்கள் நிலையிட்டனர். தம்பலகாமத்தில், தனியுண்ணுப் பூபால வண்ணியன் என்பான் கோணேச்சரக் கோயிலத்திகாரத்தைக் கவர்ந்து, அவசிடத்திற்கோர் அதிகாரியுமானான். அடங்காப்பற்று என்னுமிடத்தே வசித்த வண்ணியர் பலமுறைகளிற் கலகம் உண்டாக்கி அரசர்களா லடக்கப் பெற்ற படியால், அவர்களிருந்த பகுதிக் கப்பெய ரிடப்பட்டது. வண்ணிய அதிகாரிகள் தாமிருந்த இடங்களில் சைவ ஆலயங்களைக் கட்டிச் சைவசமயத்தைப் பரிபாலித்து வந்தார்கள்.

வரோதய  
இதிகாரியாரி

விக்கிரம சிங்கை ஆரியன் கி. பி. 1302ல் இறக்கவே, அவன் மகன் வரோதய சிங்கை ஆரியன் செக்ராச் சேகரன் என்னும் பட்டத்துடன் மகுடம் புனைக்கான். தன் தங்கையின் அஷ்சாட்சியில் சமய காரணமாகக் குடிகளுக்குள்ளே கலகம் விளைந்த படியால், மேலும் அவ்வாறு நடவா வண்ணம் கட்டுப் பாடுகள்

அமைத்து யாவையையும் தத்தம் செறி கடவாதொழுகு மாறு திட்டமுஞ் செய்தான்.

கி. பி. 1303ல், நாலாம் பராக்கிரமவாகு குருநாக் தீங்கள் கலில் அரச செய்தான். யாழிப்பாணத்தில் நடந்த கலாகங்காரணமாக அவன் தன் இராசதானியைத் தம்பதெனிக்கு மாற்றினான் என்று ‘குருநாக்கல் விஸ்தரய’ என்னும் சிங்கள நூல்கூறும். நாற்றைம்பது மைல்கள் ஒருக்கப்புறம் நடந்த கலகத்துக்காக அரசன் தனது இராசதானியை வேறேரிடத்திற்கு மாற்ற வேண்டிய அவசிய மின்மையால், யாழிப்பாணத்தரசன் திறைகொடுக்கும்படி நெருக்கத்திற்குப் பயந்தே இம்மாற்றம் உண்டாயிருக்க வேண்டும்.

கி. பி. 1310ல், மேற்கூறிய பராக்கிரமவாகுவின் சார்சோதீமா சபையில் போஜ ராஜ பண்டிதன் என்னும் தமிழ்அந்த ஸியுத்திங்கணப் புலவன் சரஜோதி மாலை என்னும் தமிழ்ச் சோ தமிழ் ஆதாதீட நாலை அரங்கேற்றினான். சிங்கள பாஷை இலக் வுமிகியச் செறிவு வாய்க்கப் பெறுத படியால், அக்காலத்தில் தமிழ் இலக்கியங்களே சிங்கள அரச சபைகளில் அதிகமாக ஆதரிக்கப்பட்டு வந்தன. தமிழரசர்கள் எவ்வாறு சமஸ்கிருத பாஷையைப் போற்றி வந்தார்களோ, அதுபோலச் சிங்கள அரசரும் தமிழ்ப் பாஷையைப் போற்றி வந்தார்கள்.

நாற்பது வருடங்களாக மதுரையில் அரசாண்ட பாண்டிய மாறவர்மன் முதலாங் குலசேகர பாண்டியனுக்குச் சூங்கள் சுந்தர பாண்டியன் எனப் பெயருடைய பட்டத்துக் கேவி மக்களுருவனும், வீரபாண்டியன் எனப் பெயருடைய சோர புத்திரன் ஒருவனுமாக இரு மக்கள் உண்டு. தனக்குப்பின் பட்டத்திற்குத் தன் சோரபுத் தீரணையே குலசேகர பாண்டியன் நியமித்தான். இச் செயல் கண்டு, ஆற்றுச் சீற்றங்களாண்ட சுந்தர பாண்டியன் தன் தக்கையை விண்ணுலகுக் கனுப்பித்,

தான் சிங்காசன மேறினன். ஆனால் வீர பாண்டியன் அவனை வென்று மதுரையினின் ருங் தூரத்தி விட்டான். சுந்தர பாண்டியன் மூஸ்லீம் அரசனின் உதவியை வேண்டியிற்க, மாலிக் காழுர் என்னும் மூஸ்லீம் படைத் தலைவன், கி. பி. 1310ல், உதவியாக அனுப்பப் பட்டான். அப்படைத் தலைவன் வந்து வீரபாண்டியனைச் சிம்மாசனத்தினின் ரும்சிக்கிச், சுந்தரபாண்டியனை மறுபடியும் மரசனுக்கிச்சென்றான். மூஸ்லீம்சேனை மதுரையை விட்டகன்றவுடனே, வீரபாண்டியன் மீட்டுஞ் சுந்தரபாண்டியனை மதுரையினின் ருமகற்றினான். அவன்சிங்கைகார் அரசனிடம் புகலைதைந்து அவன் உதவியை வேண்டியிற்கு வேண்டியன். சிங்கைகாரரசன் அன்று புரிந்த உதவியைப்பற்றி,

“கோமாறன் கரகமல மோடைப்பட்டங்குளமீது  
குவியக்கண்டு  
மாமாரி மதக்கலுழிக் கிளையானை செம்பொனு  
டன் வழங்கு வேந்தன்”

எனச் செகராச்சேகரமாலீச் சிறப்புப்பாயிரக்திற் புகப் புந்து கூறப்பட்டிருக்கின்றது. இந்திகழிச்சி வரோதய சிங்கை ஆரியன் காலத்தில் நடந்ததென்றும், பாண்டியன் பெயர் சந்திரசேகரபாண்டியன் என்றும் வைபவ மாலீகூறும். சிங்கை ஆரியன் படைத் துணைகொண்டு சுந்தரபாண்டியன் வெற்றிபெற்ற மதுரை அரசுப் பெடுநாள் நிலைபெறவில்லை.

கி.பி. 1313ல், சேர அரசன் படையொன்று திரட்டிப் பாண்டிய தேசத்தை வெற்றிகொண்டு, சிறந்தரசர்கள் மூலமாக அத்தேசத்தை அரசாண்டான். அவன் ஆட்சியுஞ் சிறிதுகாலத்திலோழிந்தது. இக்கலகங்களை அறிந்த முகம்மதியர் படையொன்றையனுப்பிச் சேரசிற்றரசனை வென்று, கி.பி. 1365 வத்யும் அரசாண்டார்கள்.

முகம்மதியர் சோழபாண்டிய தேசங்களிலரசாண் முகம்மதியர் டகாலத்தில், குடிகளுக்கு வரியைக் கூட்டியதுமன்றி, ஸ்கோடுஸ் உயர்குடிப்பிறந்த தலைவர் மரபிலுள்ள பெண்களையும் மறைநெறியாற் கவரத்தொடங்கினார்கள். இவர்களின் யுங் துடக்ளின்பாடுத் தீச்செயலுக்கஞ்சிய அநேக வேளாண்ட்தலைவரும் பிறரும் தென்னிந்தியாவை விட்டு இலங்கைக்கு வந்தார்தும் கள். அக்காலத்திலும், பாளையக்காரர் அதிகாரிகளாய் வந்தகாலத்திலும் தாமாகப் பிறதேசம் போனகுடிகளைப், பாண்டிமுவன் சேர்த்து இலங்கைக்குக் கொண்டு வந்தான் என வைபவ மாலை கூறும்.

வரோதயன் பாண்டியனுக்குக்கு புரிவான்வே வள்ளியர் ஷடி மதுரை சென்ற ஞான்று, வண்ணிய அதிகாரிகள் கைகள் சிலர் கலாம் விளைத்து, வரோதயனுக்கு மாருகச் சிங்க எவரசன் உதவியை வேண்டினார்கள். அப்போதன் சிங்களவரசன் தன்வலிக்குறைவால் வரோதய அக்கு மாருக அமர்செயமறுத்தான். வண்ணியர் தம் முயற்சி பாழாயினமை கண்டு, இறுமாப்புக்குறைந்த வர்களாய், வரோதயனிடம் அடைக்கலம் புக்கு, அவன் இன்னருளைவேண்டினார். அரசனும் அவர்கள் செருக்கொழிந்தமை கண்டு அவர்குற்றங்களைப்பொறுத்தான்.

இவ்வரசன்காலத்தில் (கி.பி. 1322) பிரையர் ஓ பிரையர் ஒடோற்க (Friar Odoric) என்னும் கத்தோலிக்குக்குரு போற்கீடு இலங்கைக்குவந்து யாழ்ப்பாணத் துறையொன்றி லீபுக்குளார்கள். அவர் இம்மாகாணத்தரசனுக்கு ஏராளமான பொன்றும் வெள்ளியும் உலகில் மற்றெங்குமில்லா னன்முத்துக்களும் உண்டென்றும், அவ்வரசன்கழுத்திலே முஞ்சாறு பெருமுத்துக்களாலாக்கப்பட்டமாலை யொன்றுணிந்திருந்தான் எனவும், கையில் ஒருசாண்னீஸ்ரும் அகலமுழுள்ள இரத்தினக்கல்லாலாய் மோதிரமொன்று மிருந்த தென்றும், அது பெருந்த சோழியடையக்கண்றும், தந்தாலில் எழுதியிருக்கின்றார்.

நமிட்சி கல் இவ்வரசன், தமிழவளர்க்கும் பெருவிருப்பு கடையவனும், தன்தேசத்திலும் தென்னிந்தியாவிலும் ருந்து தமிழ்ப்புவர்களையும் பண்டுதர்களையும் வர வழைத்துக் கழகமொன்றமைத்து, அவர்களால் புதிய நால்களை ஆக்குவித்து வந்தான். அவனமைத்தகழுகம் பின்வந்த அரசர்களாலும் பரிபாலிக்கப்பட்டுவந்தது.

மார்த்தாண் மார்த்தாண்ட சிங்கை ஆரியன் பராசுசேகரன் என்னும் நாமத்துடனரசனானான். அவன்காலத்தில், கி.பி. 1344ல், யாலீதீவிற்குடியேறியிருந்த ஆபிரிக்காதேயத் துத் தஞ்சீயார்ஸ் நகரத்து முகம்மதிய பிரயாணியாகிய இபின்பட்டு இபின்பட்டுட்டா (Ibn Battuta) வென்பான் அங்கிருந்து படாவின் புவருங்காலத்துண்டாய் பெருங்காற்றின் உரத்தக்குக் கழுதை கடப்பவேண்டி (யாழிப்பாணப்) பட்டினத்துறையைச் சேர்ந்து, அங்கே ஆரியச்சக்கரவர்த்தியின் திரண்ட கடற்படையையும், கடற்கரையில் பிறதேசங்றத்துமதிக்காக அடுக்கப்பட்டிருந்த வியாபாரப்பொருள்களாகிய கறுவா அகில் முதலியவற்றையுங் கண்டு அதிசயித்த வனும், அரசனிடஞ்சென்று, அவனுல் நன்குவாவேற் கப்பெற்று, அவன் உதவிய நான்கு யோகிக்கஞ்சனும், நான்குபிராமணர்களுடனும், சிவிகையாளர்முதலிய பரிவாரங்களுடனும் புறப்பட்டு, ஆகம்மலைக்குப் போகும் மார்க்கத்தில், முதல் நாள் மூங்கில்களாறு செய்யப்பட்ட ஒடத்தால் ஓர் ஆற்றைக் கடந்தார்களென்றும், பின் மன்னுர் மண்டலம், சலாபத்துறை முதலிய வழியாய்க் கோனூர் என்னும் இலங்கைச்சக்கரவர்த்தியின் கோநகரையடைந்து, அவனிருந்து இரத்தினபுரி மார்க்கமாய், ஆகம்மலைமேற்சென்று கடவுளைத்தொழுது, பின் மறுபுறமாகவிறங்கித், தென் சமுத்திரக் கரையிலிருக்கும் கேவிதுவரையைச்சேர்ந்தார்கள் என்றும், ஆங்குள்ள மிகப்பெரிய இந்துஆலயத்தில், ஓராள் உயரமான தங்கவிக்கிரகமூடும், ஆபிரமந்தணை கூராள் உயரமான தங்கவிக்கிரகமூடும், ஆபிரமந்தணை

கஞ்சம், யோகிக்கஞ்சம், 500 தேவதாகிகஞ்சமிருந்தார்களென்றும், தங்காலில் எழுதியிருக்கின்றன. அவன் கடந்தஆறு பூந்களிக்கடவெண்பதும், அம்மூங்கில்ஜூடம் அக்காலத்திலிருந்த சங்கடம் என்பதும், அவன்கூறிய இலங்கைச்சக்கரவர்த்தி பின்னாற் கூறப்படும் அளகைக் கோனூர் என்பதும், கோநகர் என்பது அளகைக்கோண் நகராகிய ஜயவர்த்தனபுரக்கோட்டை யென்பதும் வெளிப்படை. இப்பாதேசப் பிரயாணியின் அகன்ற விரிவரையினால், சிங்கைகார் ஆரியச்சக்கரவர்த்திகள் அற்றைகாட்படைத்திருந்தவளி அரண் படை முதலிய வற்றின் பேருக்கக்களை எளிதின்றியலாம்.

மார்த்தாண்டனும் கி.பி. 1347ம் ஆண்டளவில் விறக்கவே, அவன்மகன் குண்டுஷணன், செகராசுசேக சிங்கையார் சன் என்னும் பட்டத்துடன் முடிகுட்டப்பெற்றும், யள் தக்கபிராயமற்றவனுமிருந்தபடியால், அவன் அன்னையே இராச்சியபாரத்தை ஏற்று, அரசியலை முறையிற

+ எது 'Ancient Jaffna' என்னும் நூலிற் காணப்படும் இவ்வாராய்ச்சியின் முடிவின் பின்னும், இபின்பட்டுட்டா (Ibn Battuta) இந்தியவிடம் புத்தனமென்றும், அவன் முதற் கடந்த ஆறு வத்துளோயா வென்றும், அவன் சொல் விய சலாவத்துறை கள்ளச்சலாபமென்றும், கோநகர் குருநாக்கல் என்றும் நம்புவோர் இன்றும் உண்டு. வத்துளோயாவை மூங்கிலோடத்தாற் கடந்தால், அதற்குப் பின் சங்தித்த மாயவன் ஆறு முதலிய ஆறுகளைத் தான்கடந்தது எவ்வித மென்று இபின்பட்டுட்டா சொல்லாவிட்டதென்னே? சலாபத்துறை கள்ளச்சலாபமாவதெப்படி? கள்ளச்சலாபங் தலையா? அவன் கோகரிற் கண்டவரசனைக் கோனூர் எனக்கு றித்திருப்பதால், அளகைக் கோனூரையே கருதியிருக்கவேண்டும். அப்படி யென்றாற் 'கோநகர்' 'குருநாக்கல்' ஆவதெங்கனம்? அவனிறங்கிய புத்தனத்தில் ஆரியச்சக்கரவர்த்தியின் கடற்படை நின்ற காரணம்யாது? ஆரியச்சக்கரவர்த்தி அங்குபோன வியாயமென்ன? இலங்கைளான்றையும் யோகியாது ஆராய்ச்சியின்றி ஆங்கிலேயர் ஒருவர் மனோராச்சியத்தின்படி எழுதிப்போன சரித்திரத்திரிபுகழ்தான் உண்மையென ஏற்குக் காண்மையாது பற்றியோ?

மூது நடாத்திவந்தாள். இவ்வரசன் தன்காலத்தில் ஆந்திராட்டினின் றுங் காஞ்சியினின் றும் நுண்ணிய கைத்திறனமெந்த காருகவினையாளரைக் கொண்டு வண்ணார்பண்ணையிற் குடியேற்றி வைத்தானென வோர் ஜீகமுண்டு.

**க.பி. 1348ல்,** ரோமாபுரிக் கத்தோலிக்க சபைத்த மீமிஸ் புத ஜீவராகிய போப் அவர்கள் சினதேயைச் சக்கரவர்த்தியிடமலுப்பிய தானுபத்தியத் தலைவருகிய யோவான்தே மாரினூரல்லி (John de Marignoli) என்பவன் போகும்வழியிற் கோவளத்திலிறந்கி, அவனுற் 'சபா' வென்றமூக்கப்பட்ட யாழிப்பாணாட்டாசியைக்காணச் சென்றநாகவும், ஆங்குள்ள இப்போது கிரிமலீயென் றழைக்கப்படும் மலீயே எலியஸ் தீர்க்கத்திரிசுக்கும், கிறிஸ்து பிறந்தபோது தரிசிக்கச்சென்ற சன்னியாசி களுக்கு முறைவிடமாயிருந்ததென்றும், அம்மலீயடிவாரத்தில் நிலத்தினின் று ஊற்றெறுத்துக் கடலுட்பாயும் திவ்விய அருவிசீரைத் தான்பருகியதாகவும், பலகானும் அரசியைத் தரிசித்ததாகவும், அச்சிமாட்டிசெய்த பெருவிருந்தொன்றிற் ரூஞமூடனிருந்துண்டதாகவும், பதினெடு மாசங்களாகத் தான் அனுபவித்த வயிற்றுளைவுநோயை அவ்வரசியின் வைத்தியப்பெண் கலபமானமருந்தாற் சுகப்படுத்தியதாகவும், தங்கத்தாலாக்கிய கலாபமும் நுண்மைவாய்ந்த துகிள்கள் நூற்றைம்பதும் உபகாரமாக அரசியாற் றனக்குக் கொடுக்கப்பட்டதாகவும், பின் அவற்றை வேருவளை (Beruwela) யென் னுமிடத்தில் கோயாஜாவான் என் னுங் கடற்கொள்ளைக்காரன் பறித்துக்கொண்டானென்றுங் கூறியிருப்பதோடமையாது, வாய்ப்புடைத்தானோ இடங்களிலெல்லாம் அவ்வரசியைப்படுகழந்தும், வியந்தும், அவள்மாட்டுத் தனக்குள்ள நன்றியறிக்கீடியும் பாராட்டிப்பாராட்டிக் கூறியிருக்கின்றன.

**க.பி. 1375ல்** வரையப்பட்ட 'கற்றலன்மாய்ப்' கற்றலக் (Catalan map) என்னுமிலங்கைப்படத்தில் வடத்திலங் பட்டிழம் பேசையிற் பெண்ணூரச நடந்ததாக வரையப்பட்டிருக் கின்றது. பெண்ணூரச வைபவமாலீயிற்கூறப்படாதிருப்பினும், அதனுண்மை மேற்கண்ட மாரினூரல்லி உரையால் வெளிப்போக்குமை காணலாம்.

குண்புஷணன் தன்பெயர்க்கேற்பக் தந்தையினு ரீரோதய் ஞ் சிறந்தோனுய், கல்வி, கமத்தொழில், கைத்தொழி சீங்கை யால் என்பனவற்றை வளம்பெறப் பெருக்கிக் குடிகளின் யீஸ் பாதுகாப்பிற் கண்ணுக்கருத்துமுடையோனுய் நெடுங்காலமான்டு, தன்மகன் லீரோதய சிங்கைதூரியதுக் குப்பராச்சேகரன் என்னும் பட்டத்துடன் அரசியற் பொறுப்பையின்து முடிகுட்டிவைத்தான்.

இவன் அரசாட்சி சின்னாளவினதோடு குழப்ப ங்களும் சண்டைகளும் அதிகமாயின. வண்ணிப் பிரதுப்பம் தாளிகள் சிங்களப்பிராஜைகளைத்தாண்டி, யவர்களுத்தவிடுடன் கலாம்விளைத்தார்கள். அரசன் தனபடையுடன் சென்று, கலகத்தையடக்கி, வண்ணிநாட்டைக் கொள்ளைகொண்டு, வண்ணியர்செருக்கறுத்து, அவர்களுக்குத்துணைபுரிந்த சிங்களரையுந்தனதடிப்படுத்தித் தண்டித்தான். பின் இக்கலகத்திற்றனக்குத்துணையை நின்ற ஓமந்தைச் சிறுபிரதாளிக்குச் சிற்றரசபட்டமும் வரிகைகள்பலவும் நல்கி அவனை எனைவண்ணிய பிரதாளிகளுக்க் கடிகாரியாம்பதவிடுமின்தான்.

இவ்விருக்தாங்கத்தைப்பற்றி,

"பாய்மாவு நிதிக்குலமும் பட்டமுநி டரசரிமைப் பதியுமிக்க தேமாலை புனைபுயத்தோ மங்கதையர்கோன் றனக்களித்த செங்கைவேங்கன்", எனச் செகராச்சேகரமாலீச் சிறப்புப்பாயிரத்திலிவல் புகழப்பட்டிருக்கின்றன.

**விரோதய  
எம்ரணம்** கி.பி. 1380ம் ஆண்டளவில், ஒருநாள் இரவு போ சனமுண்டு பள்ளியறை புகுந்த இவ்வீரோதயன், மறுநாட்காலையில் தன் சப்பிரகாட்டமிஞ்சத்தின்மேலே பின்மாழக் காணப்பட்டான். எவ்ரோ ஒருவர் இவ்வீணக் கொலைபுரிந்திருக்கவேணும் என ஐயுற்றும், போ திய சான்றுகள் ஏற்படாமையால் அது ஒப்புக்கொள் எப்படாது போயிற்று.

**ஜேயவீ  
சிங்கையாரியன்** அப்பால் இவன்முத்தமகனுகை ஜேயவீரிசிங்கை ஆரியன், செகராச்சேகரன் என்னும் பட்டத்துடன், அரசனுணுன்.

**அளங்கை  
கோனுர்** கம்பளையிலே, மூன்றும் விக்கிரமவாரு என்னுஞ் சிங்கள அரசனுக்கு மங்கிரியும் படைத்தலைவனுமாயிருந்து பின்பு பிரபுராசாவெனும் பதவிபெற்றவனும், வஞ்சிகரத்து மலையருலத்வதச் சேர்ந்தவனும், சிங்கள இதிகாசங்களிலே அளகேள்வரன் என்றும் அளகைக்கோனுர் என்றுங்கற்றப்படுவதனுமாகிபு இவன், கி.பி. 1340ம் வருடங் கொடங்கித் தற்காலம் “கொட்டா” எனவழைக்கப்படும் ஜயவர்த்தனபூரம் என்னுமிடத்தை யரண்படுத்திவந்தான். அக்காலத்தில் சிங்கள அரசர் வலியுந்திச் சிங்கைக்கரரசருக்குத் திறைகட்டி வாழ்ந்தவர்களானபடியால், அவர்களுக்குக் குடிணைபுரி வதாக வஞ்சகம்பேசித், தான் நண்ணிலையுடைந்தாடன் சிங்களவரசைக்கவர்ந்து யாழ்ப்பாளையரசர் தெருக்கையுங் தனிக்கவேண்டுமென்னுமாவாவுடன் ஜயவர்த்தனகோட்டையை வலிபொருந்துமாறு அமைத்துவான்.

**கோட்டை  
சிங்கைப்பு** வெட்டுவித்துக், கற்களால் உயர்ந்த மதில் எழுப்பி, அம்மதில் உச்சியில் நின்று கற்பார்களைவத்து உருட்டவும் அம்புகளை எய்யவும் நெருப்புப்பந்தங்களைவிசு வந்தக்கபொறிகளை அமைப்பித்து, விஷ்ணு, இலட்ச

மணன், விழிவணன், கந்தகுமாரன் என்ற தெய்வங்களுக்கு நான்கு திசைகளினுமாவியங்களமைப்பித்து, அவ்வாலயங்களில் விழாக்களும் பூசைவழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றாரிய ஒழுங்குகள் இயற்றி, நகரைப் பல்வளமும் வளப்புஞ் சிறக்க அமைத்துப் பல குடிகளையுமங்கு இருத்துவித்தான்.

இபின் பட்டுட்டா கி.பி. 1344ல் அவனிடஞ் அளங்கைச் சென்றபோது, தான் இலங்கைச்சக்கரவர்த்தியன்று கோள்ள அப்பாதேசிக்குப்பொய்யுரை பகர்ந்தான். கி.பி. 1348 பேருமதம் முன்கூறிய மாரிஞால்லி, ஜயவர்த்தனபூரத்திற்குச் சென்றபோது, அவ்விடம் நன்றாகவரண்செய்யப்பட்டகோட்டையாயிருந்தது. அங்காட்டொடாடக்கம் சிங்களவரசர் கம்பளையிலும் வேற்றங்களிலும் இராசதானியமைத் தரசியல் நடாத்தினாலும், இவனுந்தன்கோட்டையைச்சுற்றியிருந்த பிரதேசத்திற்குக் தானே அரசனெனச் செருக்கிகடித்தான். தன்வலிமிகுந் திருப்பகைகளுடு, கி.பி. 1346ல், சிங்கைகர் அரசனால் இவனிடம் திறைவாங்கும்படி யனுப்பப்பட்ட வலாளர்களைத் துக்கிக் கொன்று, திறையுமிருக்காது விட்டான்.

இக்கொடுஞ் செயலைப்பற்றிக் கேள்விப்பட்ட செகராச்செகராகேரான் ஆற்கிறௌணச் தீற்றங்கொண்டவனும், செகரன் இந்தியாவிலிருந்து உதனியாகத் திரண்டபடையோன் படையேடு கை வருவித்துத், சன் சேஜைகளையுங் கூட்டி, ஒருவட்சம் எண்கொண்ட சேஜையை யிருக்குகிக், ஒருக்கறையைக் கடல்மார்க்கமாகவும் பற்றிக்கை வண்ணி மாத்துளையுமியாற் கம்பளைக்கு மனுப்பி, ஜயவர்த்தனக் கோட்டையையும் கம்பளையையும் ஒரே சமயத்திற்குக்கும்படி ஏவினான். கரைமார்க்கமாய்ச்சென்ற படை மாத்துளைக்குட்புக்கைத் யறிந்த கம்பளையரசனை கிய சூவனேகவாரு, அப்படைக்கெதிர்நிற்கவஞ்சி, நயி

கமம் என்னுமூர்துக் கொளித்தனன். கடற்படையோ நீர்கொளும்பு, கொளும்பு, பாணங்துறை என்னுமிடங்களிலிருங்கித், தெயற்றக்கொடையென்னு மிடத்தே பாளையம் வருத்து, அவணி ருந்து பாணங்துறைவரையும் பெருகியதுமன்றி, வத்தலை நீர்கொளும்பு சலாபம் என்னுமிடங்களையும் முற்றின்றது. சிங்கள இதொசங்கள் இப்படையைப்பற்றிக் கூறுங்கால், அது பெருக்கத்தாலும் ஆர்ப்பாலும் சமுத்திரத்தை ஒக்குமெனவும், விஷப்படல்களையும் காடகசாலைகளையும் உடைத் தாயிருந்ததென்றும், அளகேஸ்வரனால் காற்றிடைப்பன்வெள்ளு பட்ட துரும்புபோல் சிதறாதிக்கப்பட்டதெனவும், வேள்ளுத் தயிர்தப்பிய சேனைவீரர் தமிழூர் செல்லாவள்ளணம் கொளும்பிலும் பாணங்துறையிலும் நின்ற அவர்கள் கப்பல்கள் அழிக்கப்பட்டனவென்றும், மாத்தலை சென்ற படையைக், கோழுமையுடைய அவ்லூர் அரசன் பெண்போற் பயந்து ஓடினும், மலைநாட்டுவாகிகள் தாங்களே ஒருங்குகூடி நள்ளிரவிற்கென்று தங்கள் ஈட்டிகளுக்கிரையாக்கினார்கள் என்றும், அளகேஸ்வரனே வெற்றிக்கொடி நாட்டினான் என்றுங்கூறும். ஆனால் இக்கற்று உண்மையென்றென எண்ணை இடமுண்டு. யாத்தாலவனின்,

**ஹோட்டம் சிலாசாச ஈம்** சிலகாலத்திற்குமுன் கோலைப்பகுதிக் கோட்டை மை என்னுமூரிற் கண்டெடுக்கப்பட்டு, இப்போது கொளும்பு நாதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிலாசாசனமொன்றில்,

“கங்கணம்வேற் கண்ணினையாற் காட்டி ஞார் காமரவளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார்- பொங்கொ சிங்கைநகர ராரியனைச் சேரா வனுரேசர் [வீடிர்ச் தங்கள் மடமாதர் தாம்]” என்னும் வெண்பா பொறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சாசனத்தின்துணை

கொண்டே சிங்கைநகர் அரசன் வெற்றி பெற்றுன் சிங்கைநகர் என்பதும், இச்சிலை அவ்வெற்றியின் ஞாபகசின்ன அரசனின் மென்பதும், உள்ளங்கை கெல்லிக்கவிபோற் றெள்ளி வெற்றி உறுதிற் புலப்படக்கிடக்கின்றது. அன்றியுமிச்சாசனம், பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் வடிவத்தால், பதினான்காம் பதினைந்தாம் நூற்றுண்டில் ஆக்கப்பட்டதோன்றெனவும் விளங்கக்கிடக்கின்றது. பழையப் பரிசோதகாசிய எச்.சி.பி.பெல் (H.C.P.Bell) அவர்களும் இச்சாசன எழுத்து பதினைந்தாம் நூற்றுண்டினதேயென்றனர். அளகேஸ்வரன் காலத்தில் நடந்த விப்பெரிய யுத்தமேயன்றி வேறேறான் து அக்காலத்தாவது பின்னுவது அவ்விடத்திலே நடந்த தில்லை. ஆகையால் அப்போரிலே யாழிப்பாணத்தாசனை வெற்றி கொண்டான் என்பதும், அளகேஸ்வரனிற்காலென்பதும், சிங்கள அரசர் திறையின்து வந்தார்களென்பதும் வெளிப்படத்.

யாழிப்பாண வைவமாலையிற் கூறப்பட்ட செக் செகராசரசேகரன் என்பான் இச்ஜெயரீனே. இவனே செகரமீன் செகராச்சேகரம் என்னும் வைத்தியதாலையும் செகராச அம்மைவத்தீ செகரமாலை என்னுஞ் சோநிடதாலையுக் காரிவையா வின்கணக்கத்தாம் என்னுங் கணிததாலையுமியற்று வித்தவன். வைத்தியதாலை, சுற்பசால்திரப்பிரிவின் பிம்பாட்டில் “இலக்கைவேந்தர் சீரிய பொன்னிறை யளக்கச் செங்கோலோச்சங்கு செகராச்சேகரமன் சிங்கை பேவுமாரியர்கோன்” என இவன்புகழப்பட்டிருக்கின்றன. தக்கினைகளாசபுராணமும் இவன்காலத் தக்கினைத் திற்றுனேயாக்கப்பட்டது. மூன்றாங்கலாயம் என வாசபுரா வழங்கப்பட்ட கைலாயநாகர் கோயில் நல்லாரிலமைக் கூடி கப்பட்டின்னர் இயற்றப்பட்டதாலாயின். இக்கோயிலே தக்கினைகளாயமெனக் கூறப்பட்டிருக்கும்... யாழிப்பாணத்தாசர் பலருள்ளும் இச்செயறீனே நட்சிலைவருச் செங்கோற் சிறப்பாலும், படைத்

ஈராக்கி பெதிறத்தாலும், செங்கமிழறிவாலும் சிறந்தவன். "செக்யார்களின் மாச்சேகரன்" என்னும் பட்டப்பெயர்ப்புணிந்த மற்றையக்கக்கூறு யாசர்களின் பெயர்கள் மழுக்கிறங்கொழிய, இவன் பெயரோ இரிதீப்போல்ஒங்கிப் புகழ்ச்சிக்குரியதாய் சிலனி நின்றதால், பிர்சரித்திரகாரர் செகராச்சேகரன் ஒருவனே என்றெழுதிப்போக்தார். இவனுக்குப்பின் வந்த குணவிரசிங்கையாரியன் பாராச்சேகரன் என் னும் பட்டம்புணைந்ததால், இவனை முந்திய செகராச்சேகரனுக்குக் கம்பியென்றும் அங்காமமுடையோலு மொருவனேயென்றும் சின்வந்த சரித்திரக்காரர் மயங்கிக்கூறினர்.

நான்காணி  
கள்

இங்கையாரியவரசர் விடையும் பிரையும் பொறிக்கப்பட்ட நாணகங்களை, இதற்குமுன்னிருங்கே வழங்கவேக்காலும், இவ்வரசன்காலத்திலெட்கப்பட்ட நாணகங்கள் அச்ச ஒருவத்தில் விளக்கமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

கடிபங்கு  
பாண்டிடாட  
நான்மூறி  
கோள்

கி.பி. 1365ல், விஜயங்கரச் சக்கரவர்த்தியின் மந்திரி கம்பண்ணு உடையார் என்னும் நாய்க்கன் மதுரை தொலைவு வெள்ள பாண்டிடாட்டிற் கரசனுனுன். பாண்டியவரசர் குறு நிலவேக்கரக அவனுக்குத்திறையின்து சண்பையிலும் கொற்கையிலும் வசித்தார்கள். ஒருகால் யுத்தம் கேரங்குமித் தமிழ் அதிகாரிகள் தன்னுடன் கேரங்கு துணைப்பியாது விவொர்களோ என்ற அச்சத்தால், கம்பண்ணுக்கன் மதுரை தஞ்சை ஜில்லாக்களிலிருந்த தமிழ் அதிகாரிகளையும் தலையாரிகளையும் நீக்கி, தெலுங்கப்பாளையக்காரர்களை ஆங்காங்கமைத்தான்.

வேளாண்  
துடிகள் இல  
ஷகைக்கே

வேளாண்ட்கைவர்கள் தங்களடிமை குடிமைகளுடன் துதல் பாண்டிய சோழ பல்லவதேசங்களை நீக்கி, இவ்வைக்கு வந்தார்கள். தென்னிந்தியாவில் முகம்மதியர் அரசாண்டகாலத்திலும் நாய்க்கவரசர் அரசன்

தொலத்திலும் இந்தியாவினின்றும் வந்து கோட்டை யாழ்ப்பான் யரசனைச்சரணமடைந்து, இப்போது சிங்களவெள்ளா நீலம் தடி எராகமாற்யிருக்குமவர்களை நீக்கி, யாழ்ப்பானத்திலே யேறியவே வந்துகுடியேறிய வெள்ளாளர்களைப்பற்றியே கவி மாரின் வாய்மாலை கூறும். அவ்வேளாண்ட்கைவரில்:—

1. பாண்டிடாட்டுப் பொன்பற்றியுர்வேளாளர் மழுவனும், தமிழியும், மைத்துணன் செண்பகமழுவனும், திருக்கல்வேலியிலும்,
2. காவிரியூர்(பழையகாவிரிப்பும்படி தாம் அழிந்த போகப் பின்தன்டாய் சிற்றார்) புறவழுந்திடே வன்மகன் நாசிங்கதேவன் மயிலிட்டியிலும்,
3. வாவிக்கை வேளாளன் செண்பகமாப்பானாலும், அவனுறவினானுய சந்திரசேகரமாப்பானாலும், காயில்கர் வேளாளன் பூப்பல்ளண்டும், காகராயன் செட்டியும், தெல்லிப்பளையிலும்,
4. கோவலூர் வேளாளன் பேராயிரமுடையான் இனுவிலிலும், கச்சுர் வேளாளனுகிய நீலகளை டனும், அவன் சகோதரர் நால்வரும்; பச்சிலைப் பள்ளியிலும்,
5. சிக்கரமங்கர் வேளாளனுகிய களக்குப்பன் அல்லது கணகமழுவனும் அவன் துணைவர் நால்வரும் புலோலியிலும்,
6. கூபகாட்டு வேளாளன் கூபகாஜேஞ்சிராம் புன் னிப்பூபாலனுக் கொல்புரத்திலும்,
7. புத்தார் வேளாளன் தேவாஜேஞ்சிரன் கோட்டைக் கண்டியிலும்,
8. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றிய ஏரழுபது என்னும் நாலும்குக் கலைவனுகிய தொண்டமண்டல வேளாளன் மாயில் வந்த மண்ணுடு கொண்டமுகள் இருபாலையிலும்,
9. சேழூர் இருமாபுந்துப்பய தனிகாயகம் தெடு

திவிலுமாகக், குடியேறினார்கள். இத்தலைவர்கள் தத்தம் தேயங்களிற் பெருஞ்சிறப் பெய்திய பெருமக்கள் ஆனதால் சிக்ஞாகங்கள் அரசரும் அவர்களை நல்வரவேற்று வேண்டிய சன்மானஞ்செய்து ஆகிற்துவந்தர்கள்.

பன்டுடிகள்

முதலாவதாக இவ்வோள்த் தலைவர்களே யாழ்ப்பாணத்திற்குப் 'பன்ளி' என்பவர்களை அடிமைகளாகக் கொண்டுவந்தவர்கள். எவ்வெவ்வாறுர்களில் பள்ளியமைக்காரும், குடிமைகளும் வேளாளரின் வாசஸ் தானங்களைச் சுற்றிவசிக்கின்றார்களோ, அவ்வாறுர்களிலே வேளாள அதிகாரிகள் குடியேறினார்களென்றுதானியலாம்.

ஐத்தாம்புவ ஜெகாது கிழபகர் அரசனுகிய முதலாம் ஜெகாது கிருப்பாஷ்ணே, அன்றி அவன் பிரதிராஜாவாக மது ராயபாண்ட கம்பண்ணாய்க்கானே அனுப்பிய படையொன்று யாழ்ப்பாண அரசனுதனியோடு இலங்கையைவென்று, கோட்டையையாண்ட ஐந்தாம் புவனேகவாகுவென்னும் குமார அளகைக் கோணப்பிடித்து, அவன் கோதரர் நான்குபேர் கலைக்கொன்று, திருப்பெற்றுமின்டது. இவ்விலங்கை வெற்றியைப்பற்றி விருப்பசந்தனையை ஆரியூர்ச் செப்பேட்டிற்கு கூறப்பட்டிருக்கின்றது.

தனவிரசின்  
கையாயியன்

ஜெயவீரன் கிழ. 1410ல் இறக்க, அவன் கோதரன் (மகன் எனவுங்கதுவர்) குணவிரசிங்கையாயியன் பராசகேரன் என்னும் பட்டத்துடன் அரசனுன்ற. இராமேச்சரக்கரப்பக்கிரகம் கி. பி. 1414ல் கட்டுவித்தவன் இவனே. திருப்பணிக்கு வேண்டிய கருங்கற்களை, திருக்கோணமலையில் வெட்டுவித்து அங்கனுப்பினான். இப்பிரதிட்டையைப்பற்றி யசாசனமும் வேறு சிலவும் கோயிற்கரப்பக்கிரகச் சுவர்களிற் பதிக்கப்பட்டிருந்தன. இற்றைக்கு ஐம்

இராமேச்சு  
ரக்கிப்பக்  
திரகம்

பது அறுபது வருடங்களுக்குமுன் இராமநாதபுரச் சேதுபதிக்கும் கோயிற்பிராமணர்களுக்கும் பின்க் குண்டாகியபோது, இருபகுதியாரும் தத்தமக்குச் சந்தோகன் சார்புறச் சாசனங்களைத் திருத்தியும் அழித்தும் வந்த படியால், இச்சாசனமுன் சிதைந்தழியலாயிற்று.

இப்பராசகேரனும் தமிழை வளர்ப்பதற்கு பராசகே வேண்டிய முயற்சிகள் செய்தான். பராசகேரம் யீ என்னும் மிகச்சிறந்த வைத்தியதால் இவன்காலத்தில் எழுதப்பட்டது. இவன் கி.பி. 1440ல் இறக்க, இவன் மகன் கனகசூரிய சிங்கை ஆரியன் செகாரசகேரன் கீங்கையா யீயன் என்னும் பட்டத்துடன் அரசனானான்.

கோட்டை அரசனுகிய ஆரூம் பராக்கிரமவாகு ஜூறும்பராக் சபைக்கு, மலையாள தேசத்திலிருந்து பணிக்கள் கொம்பாடு ஒருவன் வந்தான். அவனை அரசன் உபசரித்து, விள்கத்தை அவன் தேகவலியிலும் வாட்போர்த் திறத்திலுமிடு பட்டவனுபத், தன்குலத்தினளாகிய ஒருகன்னிகையை அவனுக்கு மனம்முடிப்பித்தான். இப்பணிக்க ஆக்குச் செண்பகப் பெருமாள் (சப்புமல்துமாரய) ஜெயவீரன் (அம்புலகவகுமாரய) எனவிருக்குமார்கள் பிறந்தார்கள். பராக்கிரமவாகு சனக்குப் புத்திரர் இல்லாமையால் இவர்களைத் தனதுதத்தபுத்திரர்களாக வைத்து வளர்த்துவந்தான். புத்திரரிருவரும் தேகவலியிலும் ஆண்மையிலும் ஆயுதக்களைவிலும் வல்லுங்களாய் வந்தார்கள். இப்பின்னாமாக, பராக்கிரமவாகுவின் மகன் உலகுடையதேவி ஜெயவீரன் என்னும் மகனை யீன்றார். இந்திகழுச்சி பராக்கிரமவாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது. தானிறந்த வாதுவின் பின் தத்தபுத்திரர்களி லொருவன் இராச்சியத்துக்கு மனமாற்றம் வரின், தன் பேரப்பிள்ளைக்கு அரசபதவி இல்லாது போய்திடும் என்ற அச்சத்தால், பராக்கிரமவாகு அவனிருக்குமார்களையு மகற்றவேண்டுமென என்னினான்.

**சென்பகப் எண்ணி, வன்னியர்களை அடக்கி வருமாறு சென்பேருமாளி பகப்பெருமாளையும், கண்டியிலிருங்கரசானும் கண்ணப்பிரதிராசனை வென்று அங்கரையானும்படி அவன் தம்மி ஜெயவீரனையும் அனுப்பினான். வன்னிசென்ற செண்பகப்பெருமாள், வன்னியர்களை அடக்கித்திறை யுடன் மீண்டான். இவ்வெற்றியால் மகிழ்ந்த பராக்கிரமவாகு, யாழ்ப்பாண வரசைனையும் வென்றவரும் படி, தக்கப்படையுடன், செண்பகப்பெருமாளை மீட்டு மஹுப்பினான். அவனப்படையுடன் பூங்கரி வழியாகச்**

**சென்பகப் சென்று யாழ்ப்பாண வரண்களையுங் துறைமுகங்களை பேருமாளி யுங்கைப்பற்றினான். கனககுரியனும் கொண்டைக்கீராமிப்பா வைவற்றி காரத் தமிழர், பணிக்கர், வடக்கர், வலமுனிவரிசையோர் முதலிய பெருங் கடல்போன்ற சேணையுடன் செண்பகப்பெருமாளை எதிர்த்தான். செண்பகப் பெருமாளோ கண்டோர் நடுங்கும் கருங்குதிரையே விவர்த்து, தன் சேனையீர்களுக்கு உற்சாக வார்த்தைகள்கூறிக் கொண்டே, எதிரி படையுட் புகுந்து இடசாரி வலசாரி சமுன்று, ஆயிர் மாயிரமான தொகையினைபத் தலைதுணித்துத், தமிழ்ச்சேணையைப் புறங்கொடுத்தோடச் செய்தான்.**

**கனகதுநிய கூடியிருதப் பிக்காந்து ரைதல்**  
போர்க்குடைந்த கனககுரியன் தன் குடும்பத்தாருடன் இந்தியாவுக் கோடித் திருக்கோவலாரிற்கரங்துறைவானுமினான். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணக்குடைக்கருட்புகுந்து, மதக்கொண்ட களிலூனக்கண்டாரைக் கொன்று, அங்கர் ஆவணங்களெல்லாம் இரத்தவெள்ளளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி, நகரில்லினங்கிய மாடமாளிகைகளையெல்லாம் இடிப்பிட்டுத் தரைமட்டமாக்கினான். பின், அநேகமதிகாரி அழிவு களைச் சிறைப்படுத்தி, அவர்களுடன் ஜயவர்த்தன கோட்டைக்கு மீண்டான். சென்ற கூடமெங்கும் வெற்றிக்கொடிநாட்டிய பெருமாளைப் பராக்கிரமவாகு களிப்பால் “ஆரிய வேட்டையாடும் பெருமாள்”

**எனப்புகழ்ந்து, யாழ்ப்பாணத்தையே யரசுபுரியுமாறுப்பினான். பராக்கிரமவாகுவின் கபடசிங்கதையையறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம்போய் சென்பகப் ப்பழைய தலைநகர் பாழூய்விட்டமையினால் நல்லூபேருமாளிலே, கி. பி. 1450ல், ஒரு புது கூரெடுப்பித்துச், தல்லூரை சிந்சங்கபோதிப்புவனேகவாகு என்னும் சிங்களநாமத் தோடு பதினேழுமுவருடங்களாக வரசுசெய்துவந்தான். இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்களாடைங்கும் பரவிப் போன்றத்தை விளைவித்தது. இவ்வெற்றியைப் புகழ்ந்து கோகில சங்தேசவென்னும் குயிற்றாதுப் பிரபந்தம் ஒன்று தங்காலைக் கணித்தான் முல்கிரிகல் வென்னும் சிகாரையிலிருந்த பெரும் புகழ்படைத்த சிங்களப் புலவர் ஒருவராற் பாடப்பட்டது.**

**இவ்வாசனே நல்லூர்க் கந்தசவாமி கோயிலைக் கட்டுவித்தவன். அக்கோயிற் கட்டியத்தில் இன்றும் தல்லூர்க் கந்தசவாமி இவன் ‘சிந்சங்கபோதிப்புவனேகவாகு’ வெனப்புகழுப் பகுக்கின்றன. இவன் சைவசமயியாயிருந்தும் புத்தசமயத்தையும் பரிபாவித்து வந்ததோடு இருசமயத்த வர்களையுன்சுமரசுக்கிலையிற் பாவித்து வந்தான். இவன் அநேகம்புத்தகோயில்களையுங் கட்டினான். மாவிட்டபுரக் கோயிலாதினப் பிராமணர் ஒருவர் இவ்வாசனுக்கு விருந்தளித்தார்கவும், அவ்விருந்தைப்புகழ்ந்து பின்வரும் தமிழ் வெண்பா நன்றை அரசன்பாடியதாகவும் ஓர் ஜீதிக்கழுன்டு. அவ்வெண்பா வருமாறு:-**

“**சின்ன மனத்தான் செயும் விருந்துச் சாற்றுவிகி அன்னகளை விண்ணனேர் அந்திருந்தால் - முன் ன**

[ Cr ]

**வெற்பதனைக் காவியுப்பத்து வேலைகடைஞ் தேயுலை வற்பமெனத் தள்ளுவரே யாம்”.**  
செண்பகப் பெருமாள் சிங்களநாமத்துடன் அரசனுளும், அவன் பிதா தமிழ்ப் பிரதானியானமையினு

லும், அக்காலத்துச் சிங்களர் இலக்கிய அறிவைப் பெறுவதற்குச் சம்மிக்குதம் தமிழ்னன்னு மிருபாலைக் கணிதுள்ள நால்களைக் கற்றபடியாலும், தமிழிலும் இவன் பாண்டித்திய மடைஞ்சிருக்கலாம்.

**கி. 1467ல் கோட்டையை யாண்ட ஆரும் பராக்கிரமவாகு தன்பேரன் ஜெயவீரனுக்கு இலங்கை யரசையீந்து முடிசூட்டிச் சிலநாளிலிறந்தான். இதைக் க்கேள்வியற்ற சென்பகப்பெருமாள் என்னும் புவனேகவாகு யாழிப்பாணத்தை விட்டுக் கோட்டை சென்று, ஆங்காசனுயிருந்த சிறுவனைக் கொன்று, ஆரும் புவனேகவாகு வெனக் கோட்டைக் கரசனு னன்.**

**விஜயவாடு விஜயவாகு கோட்டையரசனுக்கவே, யாழிப்பாணத்திற்கு விஜயவாகு என்னும் சிங்களவனைக்கு வன் அரசனுக அவனுல் நியமிக்கப்பட்டான். இச் சிங்கள அரசன் அரசுபுரிகையில், கனகசூரியன் தன் புத்திரர்களுடனுஞ் சேனைகளுடனும் யாழிப்பாணம் வந்து, விஜயவாகுவுடன் போர்முனைந்து அவனைக் கொன்று தான் அரசனாகி, நல்லூரிலிருந்த தரசாண்டான். தன் பழைய ராஜதானியாகிய சிங்கைக்காழிந்து காடாய்ப்போனதால், நல்லூர்பலவளங்களாலுஞ் செற்றிற்றிருத்தலைக் கண்டு அத்தையே புதுக்குவாண்டியூந்து, இராசவீதிகளும் அரண்மனைகளும் அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை யானைப்படைக் கொட்டாரங்களும், நறுமணங்கமமுஞ் செவ்விய மலர் பொலிந்தலங்குஞ் சிங்காவனமும், பட்டாலும் பருத்தினாலும் நுண்ணிய தொழில்புரிமக்க ஸிருத்தைகளும், பலவகை அணிகலஞ்சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஒவியக் காரர், தட்டார், இரத்திரைவணிகர், புலவர், இசைதால்வல்ல பாணர், இவர்களுக்கு வெவ்வேற்றிருக்கைகளும், உயர்குடவணிகர்வாழ் மாளிகைமதுகளும்,**

வேதமோதுமங்தனர் மந்திரங்களும், உழுவித்துண்ணுங்காணியாள ரோங்கியமாடங்களும், மருத் துவர், சோதிடர் வைகும் வளமனை வீதிகளும், உழுவித்துண்ணபோர்க் குகவிழுண்டு உழுதுண்டு வாழ் வார்குடிகளுமாகிய இவைகளை வேறு வேறு தெருக்களிலமைப்பித்து, இந்திரன்நகரோ குபேரன்நகரோ எனக்கண்டார் வியப்புறக் கவின் பொலிந்திலங்கும் நல்லூரை நல்லூராக ஆக்கினுன்.

கணக்குரியனுக்குப்பின் அவன் முதற்குமாரன் சிங்கைப் பிங்கைப்பராசுசேகரன் என்னும் நாமத்தோடு கி.பி. பராசுசே 1478ல் அரசனானான். இவனே சிங்கையெனும் பெயரை முதன்முதல் தலைப்பெயராக வழைத்தவன். இவன் தங்கையினுஞ்சிறந்தவனுப், நகருக்குவுடபாலில் சட்டநாதர் திருத்தலியையும், குணபாலில் வெயி லுகந்தபிள்ளையார் ஆலயத்தையும், தென்திசையில் கைலாய்நாதர் கோயிலையும், குடதிசையில் வீரமாகாளி அம்மன் திருப் ப்புறமுலைப்பதியையுங் கட்டுவித்துத் தன்தலைக்கரை முன்னையினு யாஷ்கன் மனிபெறுவிளங்கவைத்தான். கந்தகவாழிகோயி ஆக்கணிமையில் ஓர் ஏரி அமைப்பித்து, யமுனாதியின் யழுநி நிவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவவேரிக்குள்ளே பெய்வித்து, அதனை (யமுனூரி), யமுனையேரி எனப்பெயர் தந்தவழுத்தான்.

முன் சௌண்டபகுப்பெருமாள் வெற்றகோண்ட இங்கால போது சிதைந்த தமிழ்ச்சங்கத்தைப் பின்னாலும் நுதமிழ்ச் சிறுவவேண்டிய புலவர்களையும் தமிழ்வித்துவான்களை சங்கம் யும் ஒருங்குசேர்த்து, முன்போற் கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சங்கானங்கள் செய்து, தமிழ்மொழியைப் பொன்போற்போற்ற வளர்த்து வந்தான். இவன் அனவயில், இவன் மைத்து னானுகிய அரசுகேசரி என்னுக் கென்மொழி வடமொ அரசுகேசரி மிக்கரைகண்ட வித்வசீகாமணி இருக்குவர்மிசம் என் யும் இருதல மிகழும்

அம்நாலென்றை, வடமொழியிலிருந்து பெயர்த்துக் கொண்டு மொழியிலாக்கி, அரங்கேற்றினான். அதுவுமன் நிப் பராசுசேகரன் உலாவும் இவன்காலத்திலேதான் பராசுசேகரன் உலா யாக்கப்பட்டதென என்னவிடமுண்டு.

இவ்வரசன் பட்டத்துக்கேவி இராசலக்ஷ்மி அம் ராஸ்புத்திரர் மாள்வயிற்றில் சிங்கவாரு, பண்டாரம் எனவிருப்தி தீர்க்கனும், அரசுகேசரியின் சகோதரியும் இரண்டாம் தேவியுமாகிய வள்ளியம்மையிடம் பாசிருபசிங்கனை ஒருமகனும், மூன்றாம் தேவி மங்கத்தம்மாள் வயிற்றில்சங்கிலி என்னிருமகனும் பிறந்தார்கள் என்ப. ஆனால், பேர்த்துக்கேயர் நால்களைக்கொண்டு, ‘வக்கிரதுக்குறி பண்டாரம்’ ‘சியங்கேரி’ எனவிருப்பு யாக்கள் மாத்திரம் அழியக்கிடக்கின்றன.

மயில்வாகனப்புலவர் தமது வைபவமாலையில், இச்சங்கிலிக்கும் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது பாலியவரசனின் பரிபாலக ஞாகவிருந்த சங்கிலிக்கும் சரித்திரமலைவண்டாக எழுதி யிருப்பதால், இச்சங்கிலி பராசுசேகரன் வைப்பாட்டி மகனால்வெனத் தூணிபவிடமிருக்கிறது. போர்த்துக்கேயர் தமச்சரித்திர நால்களிலிச்சங்கிலியைச் செகராஜுசேகரன் என்ற பெயரால் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இப்பராசுசேகரன் காலத்தில், திரிகாலவனர்க்கியுடைய சுபதிட்டமுனியென்னுமருந்தவர் ஒருவர் அரசுசைபக்குவந்து, அரசுகளைக்கண்டு, அரசுஅக்குப்பின் அவன் மகன் சங்கிலையே கபடமாக இராச்சியத்தைக்கவர்க்கு அரசாள்வானென்றும், பின் அவன் பறங்கிகளாற் கொல்லப்பட, அவர்களே 40 வருடங்களாகக் கொடுமையுடனரசாள்வார்களென்றும், ஒல்லாந்தர் அவர்களையகற்றி 120 வருடங்களுக்குமேல் அரசாண்டு சைவசமயத்தைப் பாழாக்கித் தங்கள்

சமயத்தைப் பாப்பி, “மின்மினி வீழ்ந்தக்கிணியின் மாய்ந்த கொள்கையென வவன் குலமும்நாசமாக”, இந்திரேசு(ஆங்கிலேயர்)என்னும் வேறேர் மேலைத்தேயத்தார் வங்கு அரசுசெய்வாரென்றும், அவர்களும் 79 வருடங்களாக நீதியுடனரசுசெய்து, பின் குடிகளை வருத்தி வரியையேற்றிக் கோலோச்சுவார்கள் என்றும், அவர்களரசாட்சி முடிவாகுங்காலங்களிற் கிலம்மடைந்த சிவாலயங்கள் கட்டப்படும் என்றும், அவ்வாங்கிலேயரிடமிருந்து பிராஞ்சியரு மொல்லாந்தரும் இராச்சியதைக்கப்படமாகக்கவர்க்கு கொள்ளும்பிலிருந்தரசாள்வார்களென்றும், பின் வாலசிங்கன் என்னும் ஒருவனுக்கு ராச்சியத்தை ஒப்படைத்துப் போவார்களென்றும், பராசுசேகரன் சந்ததிக்கு ராச்சியம் ஒருபோதும் மீண்டுவாதென்றுங் கூறி மீண்டார், என்னுங் கர்னபரம்பரைக்கதையைப் பீடிகையாகக் கொண்டு வைபவமாலைக்காரர்வரைந்துள்ளார். ஆனால் சரித்திரவாராய்ச்சியோடொட்டிப் பார்ப்பின் திருக் திருக்கோ கோணேச்சரக் கோயிற் பிரகாரத்திலேயுள்ள கல்வெட் டொன்றில், அக்கோயிற்றிருப்பணியைப் பறங்கிகள் பிரிப்பாரென்றும் அகண்பின் அக்கோயில் கட்டுப் படமாட்டாதென்றும், அக்கிருப்பணியைப் பற்றிப் பின்வரு மரசர்கள் எண்ணமாட்டர்கள் என்றும் வரையப்பட்டிருந்ததென, கி. பி. 1624ல் திருக்கோணேசர் கோயிலையிடித்து அக்கற்களைக் கொண்டே கோட்டையொன்றியற்றிய கொள்ளல்தாங்கித்தினுதேசா (Constantino de Sa) என்னும் போர்த்துக்கேப படைத்தலைவன் எழுதியிருக்கும் கூற்றால் புலனுக்கிறது. மேற்கூறிய கோயிற் பிரகாரக்கல்வெட்டில்:—“முன்னே குளக்கோடன் முட்டுந்திருப்பணியைப் பின்னேபறங்கி பிரிக்கலே-மன்ன்” என அமைத்து வாசிக்கக்கூடியதாகவும், பின்னிரண்டடி அஃதின்றி

தீர்க்கதீச யங்கிடக்கின்றனர். இவற்றை உற்றுப்பார்த்து சீர்ப்பி எவ்விப்பதீம் உறுப்பாக்கிப் பொருள்கானுது,

“முன்னடி குளக்கோட்டன் மூட்டுக்கிருப்பணியைப் பின்னடிப்பறங்கி பிடிப்பனே—பொன்னாரும் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணாலுண்டயின்பு தானுந்தமிழாய் விடும்” என்யாரோ ஒருவர் வென்

திருக்கோணமலைக்கல் நிலையில் இப்போது தெளிவாக விருக்கும் எழுத்துக்களாவனா:-

நனேகுள  
காடமுடு  
ருப்பணியை  
நனே பறங்கி  
ககவே மனன  
நபோனனு  
ணையயறற  
தேவைத

ஞ  
கள

போர்த்துக்கேய தானைத்தலைவன் எழுதியிரகாரன் சாச எந்தைப் பின்வருமாறு வெண்பாவாக முற்றுவிக்கலாம். அவ்வாறு அழிந்துபோன வெழுத்துக்கள் அடைத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

(மு)ங்னேகுள(க)  
(க)காட(எ)முட்டு(ங)  
(க)ருப்பணியை(ப)  
(பி)நனேபறங்கி(பி)  
(ரி)ககவே மன்ன(வ)  
(பி)நபோனனு(த)  
(த)ணையயறற(வழி)  
(த)தேவைத்து  
(எண்)னு(ரேபிள்)  
(நரசர்)கள்.

முக்கே குளக்கோடன் மூட்டுக் கிருப்பணியைப் பின்கே பறங்கி பிரிக்கவே - மன்னவயின் போன்னு ததை யியற்றவழித் தேவைத்து என்றாலே பின்னாரசர்கள்.

[இடம் வெண்பா வண்ணாற்பண்ணை நெ. வை. செல்லையா வென்னுந்தமிழ்ப்பண்டிதரால் விறைவேற்றி உதவியது.]

பாவாக்கிமுடித்துவிட, இதைக்கண்ட மயில்வாகனப் புலவர் இதற்கோரகலவுரையாக மூன்சொன்ன மொழி களைத் தீர்க்கதறிசனமென நினைத்து தந்தாவில் எழுதி னரோ, அன்றி முனிவர் ஒருவர் பராசுசேகரனுக்குப் பின் நடக்க விருக்குஞ் செய்திகளை அருள்வசத்தாற்க் கூறினரோ என்பது மறைந்துகிடக்கும் பராசுசேகரன் உலாவெளிப்படும்வரையும் இஃதெனவொன்றை உறுதிப்படுத்த முடியாமலிருக்கின்றது. எனினும் இப்பொருட்செறிவுடையதோர் தீர்க்கதறிசனம் பறங்கிக்காரர் இலங்கைக்கு வரமுன்னிருஞ்த தென்பதற்குத் திருக்கோணமலைக் கோயில்பிரகாரக் கல்வெட்டேசான்றுய் நிற்பதன்றிப் பறங்கியாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

முதன்முதல் யாவாநோக்கிப் பிரயாணமாகவந்த பறங்கியர் ஒல்லாந்தர்கப்பல் இலங்கையைக் கடந்துசெல்ல ஆறு காலத்துக் கீர்க்கதறிச மாசங்களுக்குமுன், பறங்கியர் இலங்கையின் பெரும் எம் பாகத்தைப் கைப்பற்றுவாரென்றும், அவர்கள் சீலக்கண்களையுடைய வொருசாதியாரால் அவணின்றுந்துரத்தப்படுவாரென்றும், பர் னூங் கார்டோசோ (Fernao Cardozo) வென்னும் ‘பறங்கியொருவனுக்கு ஒருயோகிஸ்வரர் சொன்னதென்றும், கி. பி. 1591ல் பூர்த்தாடு யாழிப்பாணத்தைப் பாழாக்கிய காலத்தில் வேட்டைக்குப் போயிருஞ்த பறங்கியீரன் ஒருவனுக்கு “நீங்கள் யாழிப்பாணத்தைக் கைக்கொண்டு சிலவருடங்களுக்குள், உங்களிலும் வெள்ளோயரான இன் னென்றாலும் சாதியாரால், சீக்கள்தூரத்தப்படுவீர்கள்” என்று காட்டிவிருஞ்தவொரு யோகிஸ்வரர் சொன்னாரென்றும், மாத்துறையிற் பறங்கித் திஸ்லாவை உத்தியோக மாகவிருஞ்த தொழிங்கு காவல்லோசாங் (Domingos Carvalho Cao) என்பவனுக்கு, அவனுக்குக் கீழ் உத்தியோகமாகவிருஞ்த வயதுசென்ற வொருசிங்கள்

அதிகாரம் தங்கள் பழைய நூல்களில் அவ்வண்ண மாகவே யிருப்பதாகச் சொன்னுரென்றும், அக்கறை இலங்கையிலும் எனையிடங்களிலும் பரவியிருந்த தென்றும், போர்த்துக்கேய சரித்திராசிரியராகிய கைஞ்சேஸ் (Queyroz) ஏழுதியிருக்கின்றார்.

**உல்லாங்தர்காலத்திலேயே மயில்வாகனப் புலவர் சரித்திரா ஸ்ரீமி இடைச்சேரு கலை**  
தம்வைபவமாலையை எழுதினார்கலானும், அங்காள் உல்லாங்தர் காலமுடிவையும் பின்வரும் ஆங்கிலேயர் காலக்கணக்கையும் தம் மனோபாவைனையால் எழுதியிருக்கமாட்டாராகலானும், மேற்கண்டவெண் பாவின்ஸற்றியிலுள்ள குதிப்புக்கள்,வெள்ளியம்பலத் தம்பிரான் செய்த திருவிளையாடல் போல், ஏடெழுதியவர்க் கிளைடச் செருகலாக விருக்கலாமென்பது அணியக்கிடக்கின்றது.

**இவராக**  
பராசுசேகரன் முதியோனுணின் தனதுமூட்ட மகனுகைய சிங்கவாகுவைப் பிரதிராசாவாக்கி, இராச்சியத்தை நடாத்தும்படி செய்தான். தானே யாசிரிமை பெறவேண்டுமென இனைத்திருந்த சங்கிலி ஒருசமயத்தில் சிங்கவாகுவை எஞ்சுட்டிக்கொண்றன். இச்சம்பவம் சங்கிலிதான் செய்தானென்பது யாருக்கும் புலப்படவில்லை. பின்பு அரசன் தனதிரண்டாம் புத்திரனுகைய பண்டாரத்தை இளவரசனுக்கி இனையுத்திரன் சங்கிலியோடும் தென்னிந்திய திருத்தலங்களைத் தரிசிப்பான்வேண்டி யாத்திரைபோனான். யாத்திரையில் சங்கிலி செய்த குறும்பால், அவனுங்களையும் தஞ்சாவூர் அரசனுற் சிறைப்படுத்தப்பட்டார்கள். பராசுசிங்கன் இதைக்கேள்விப்பட்டுக்கணன்றவனுய், ஒருபடையுடன் சென்று தந்தையையுங் தம்பியையுஞ் சிறைமீட்டுவந்தான். பராசுபசிங்கன் அருங்செயற்காகமகிழ்ந்த தந்தை கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராசி, அஷ்கவேலி, உடுப்

பிட்டி, கச்சாய், மல்லாகம் என்னுமேழுகிராமங்களைக் கொடுத்து அவற்றினதிபதியாக்கினுன் என்று வைபவமாலை கூறுகின்றது. இவ்வேழுமூகிராமங்களும் ஒருசேர ஓரிடத்ததாயின், அதனுருக்கையைத் தன்மக அங்கு நல்கி அதிபதியாக்கினுனென்பது நம்பத்தக்க தாகும். ஆனால் போர்த்துக்கேயர் யாழ்ப்பானத் தீட்டிக்கைத் தைப்பற்றியபின் இவ்வேழுமூகிராமங்களுக்கும் ஏழு மயக்கம் அரசருடும்ப மக்களை அதிபதிகளாக்கியபடியால், அக்கிராமங்கள் அவர்களுக்குக் தந்தைவழிவந்துரிமைப் பொருள்கள் என்பதைக் காட்டவே இக்கறை எழுந்தது போலும்.

பராசுபசிங்கன் வைத்தியத்தில் தேர்ந்தவன் பராந்துபசிங் இவன் வைத்தியத்திற்கிணப்பற்றிக் கேள்வியற்ற கண்டி கண்ண் வையாசன், தன்தேவிக்குற்ற நோயைக் குணப்படுத்த வேண்டியவினையங்கு வருமாறுவேண்ட, இவனுமைக்குச்சென்று, அவ்வாசியின் வயிற்று நோயை ஒரே மருந்திற் குணமாக்கி, அநேகவெகுமதிகளுடன் திரும்பினான். பராசுபசிங்கன் கண்டிசென்றதை யறிந்த சங்கிலி, யுவவரசஞ்சிய பண்டாரத்தைக் கொன்று, கங்கிலி தூட்டனது தந்தையையும் புறக்கணிச்துக், கி.பி. 1519ல் சியாற் கவரி இராச்சியத்தைக் கைக்கொண்டான். பராசுசேகரன், நீதவரச் சங்கிலியிடத்துண்டான் அன்பின் பெருக்கால் அவன் செய்த துரோகத்தையும் பெருப்படுத்தாது, ஒன்று மறியான்போல் வாளாசிருந்தனன். கண்டியினின் ருப் பராசுபசிங்கன் மீண்டுவந்தபின், அவன் நடந்த வரலாறுகளையறிந்து, சீற்றங்கொண்டவனுய்த், தனக்குரித்தாய் வரசரிமையை நிலைநாட்ட முயன்றான். காரியத்திற் கண்ணேட்டங்கொண்ட கபடசிங்கதைய ஞகைய சங்கிலி தமையன் பிரயத்தனங்களைக் கண்டு, அவனிடம்போய் இதமான வார்த்தைபேசி நடித்து, “வன்னியர்களின் சூழ்சிகளால் பண்டார மிறகான், உனது தன்மைகருதியே கான் இராச்சியத்

தைக்கைக்கொண்டேன், உனது ஆலோசனைப்படியே நான் இராச்சியத்தை நடத்துவேன், உனது சொற் றவருது மீழங்கி ஒழுகுவேன்,” என நயவார்த்தை கள்பல்க்கித், தபையனை இணங்கச்செய்து, செகராச சேகரன் என்னும் பட்டங்கரித்துத், தானே அரசாட் சிப்பொறுப்பை ஏற்றுன். ஏற்றசிலநாட்களில் படைத் தலைவர்களை இன்சொற்களாலும், கைலஞ்சத்தாலும் தன்பக்கலாக்கி, அதனால் தன்வலி பெலப்புற்றிருப்பார்நுபசிங் பதையறிந்து, தானே தனியரசன் எனச்செருக்குற்று கண்வலியட ஆட்சிபுரிவானுயினுன். படைகள் சங்கிலி மயக்கிற கீக்ம் கட்டுண்டதைப் பராநிருபசிங்கன் அறிந்து, மூண் டெழும் கோபத்தையும் வெட்கத்தையுமள்ளடக்கிச், சங்கிலியை வெற்றிகொள்ளும் காலத்தை ஏதிர்பார்த் திருந்தான்.

**மறவி** சங்கிலியின் படைத் தலைவர்களில் அநேக வன்னி யர்களும் மறவர்களுமிருந்தார்கள். மறவர்கள் குடியேறியிருந்தவிடம் மருட்சி (மறவர் + ஆட்சி) யென் றழைக்கப்பட்டது. இப்போது அது வடமருட்சி தென்மருட்சி என்னிருபிரிவுகளாகவிட்டது. வீரமாணிக்க தேவன் என்னும் மறவர் படைத் தலைவன் ஒருவன் பருத்தித்துறையிலிருந்தான். அவன் இல்லக்கிழத்திக்கு மக்களின்மையால் ‘றன்னத்தனு’ என்னுஞ் சிங்களப்பெண்ணென்றியை மணந்து ஐந்து குமாரர்களைப்பெற்றுன். † அவர்கள் வசித்த குறிச்சிகள் இன்றுமவர்கள் பெயர்களாலமூக்கப்படுகின்றன. வீரமாணிக்கன் வந்திறங்கியதுறை அவன் பெயராலே யின்றும் வழங்குகின்றது. கரப்பிட்டி வன்னியன் கரப்பிட்டியிலும், காக்கைவன்னியன் ஊராத்துறையிலுமிருந்தார்கள். இப்படைத் தலைவர்

† குண்டசாலைவிகாரையிலுள்ள சிங்களதுலொன்றிற் கண்டது.

களின் மெய்காப்பாளர் பெரும்பாலும் கத்திகட்டிக ளென்றழைக்கப்பட்ட சானுர்களாகும். பிற்காலத் சானுர்கில் இச்சாதியாரின் சேவை வேண்டப்படாதுபோனதால், இவர்கள் இப்போ மாகையப்பிட்டி எனக்கூறுஞ் சானுரக்குப்பத்திலும், சான்றூண் போக்கிட்டி எனுஞ்சானுண் போக்கிட்டியிலும், பண்டத்தரிப்பி லும், செக்காராய் என்னைய வாணிபக்கோடு உழவுதொழிலையுங் கைக்கொண்டு நடத்திவருகின்றார்கள்.

இன் அதிகாரத்திற் கூறியபடி, சங்கிலி கி. பி. சுப்பிள் சிலி 1542ல் மன்னரிலே கிறீஸ்தவர்களை வானுக்கிரையாக கள்ளா வொகியான், யாழிப்பாணத்திற் பலகவகங்களுக்குஞ் கார யப்பு னராயிருந்த புத்தசிங்களரையு மகற்றவேண்டிக், குறித்த தவணைக்குள்ளே தனது இராச்சிய எல்லைக் கப்பாற் செல்லுமாறு கட்டிலைசெய்து, அவர்கள் பள்ளிகளையு மிடித்துத்தள்ளினுன். அநேக சிங்களக்குடிகள் வன்னிப்பிரதேசத்திற்கும் கண்டிகாட்டிற்குஞ் சென்றார்கள். செல்லமுடியாதவர்கள் தமிழ்த்தலைவரானேரிடம் அடிமைகளாக விருக்கவுடன்பட்டார்கள். இவ்வாறு நின்றேர் கோவியரும் நமுவிகளு கோவியமாவர். கோவியர், கொவியர் (Goviyas) எனப்படுஞ் சிங்களவேளாளர்களே (கொவி=வேளாண்மை). இக னற்றுன் மற்ற அடிமைகளுக்கும் தலைவர்களுக்கு மிடையேயுள்ள சில உரிமைவழக்கங்களினுப்பார்க்க விசேஷத்துறை வழக்கம் இவர்களிடத்துண்டு. கோவியர் மணவினைக்காலங்களில், எசமான் அவர்கள் விட்டில் உணவுண்டலும், எசமான் விட்டுப் போசனபந்தியில் அக்கோவியர்தலைவனுக் கடங்கொடுப்பதும், இன்றும் யாழிப்பாணத்தில் நடக்கும் வழக்கம். மற்றைய சிறையாளர்களாகிய அடிமைகள் இழிருலக் தவர்களானபடியால் அவர்களுக்கிச்சதங்கரமில்லை.

ஈளவருஞ் சிங்களமரமேறிகளே. சிங்களமரமே நொல்

திகள் காலில் தனோபோடாது மரங்களில் ஏற்ப  
யின் இறங்குப்போது ஒழுவிவருகின்றபடியால், ஒழு  
வரெணப்பட்டு, அப்பதம் நழுவராய் நளவரா  
யிற்று. † தனோபூட்டியேறும் வழக்கம் சமிழர்களுக்  
குள் மாத்திரமிருந்தது. இனி வடமறுட்சியிலுள்ள  
தனக்காரர் என்போருஞ் சிங்களக்குடிகளே. அரச  
அடைய யானைகுத்தைகளுக்குப் புல்லளித்தல் அவர்கள்  
தொழில் (சிங்களத்தில், தன=புல்லு). அத  
ஞ் போதும் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்துந்  
தூரத்தெப்படவில்லை. பெண்கள் தாமுடிக்குஞ் சேலை  
யின் உள்தொங்கலைத் தோனிற்போவேதுஞ் சிங்கள்  
வழக்கமே. சிலவருடங்களுக்குமுன் கோவியருக்  
குள்ளும் நளவருக்குள்ளும் அப்பழக்கம் இருந்ததும்  
இன்றுந் தனக்காரருக்குளிருப்பதும் அறியத்தக்கது.  
தலையிவரவர்த்துக் கொண்டையாகப் பிடரியில்  
முடிப்பதும், மாடுகளுக்குச் சாதிக்குறிச்சுவெதும் சிங்க  
களான பழையநாகரின் வழக்கமே. இவ்வழக்கங்களைப் பிற்காலத்தமிழருமுனுசரித்தனர். ஆண்கள் கண்  
னத்திற் குடுப்பிகட்டுவதும் பெண்கள் மார்புக்குக்  
குறுக்காப்ச் சேலைகட்டுவதும் மலையாளதேய வழக்  
கங்களாம்.

யாவகர் குலோத்துங்க சிங்கை ஆரியன் பதின்மூன்றும்  
நாற்றுண்டில் யாப்பாகுவையழித்த பொழுது சிறை  
யாகப் பிடிக்கப்பட்டயாவகர் சாவகச்சேரியிலும் சா  
வாங்கோட்டையிலுமிருந்தார்கள். சங்கிலி அவர்களையும் நாட்டினின்றுந் தூரத்திலிட்டான். †

† முகர, எகர ஒவிழற்றுமையினால்.

‡ சாவகச்சேரியிலும், சாவாங்கோட்டையிலும் முகம்மதி  
திய யாவகர் இருக்கவில்லையென்பதும், அங்கிருந்தோர்  
எஜனசமயச்சாவகரே யென்பதாஞ் சிலர் கொள்கை.

## நான்தாம் அதிகாரம்.

ஆரியவரசர் இறுதிக்காலம்.

பதினைந்தாம் நூற்றுண்டுமுடிவிலும், பதினாறும் நாட்டுவளச்  
நூற்றுண்டிலும் யாழ்ப்பாணத்தை ஆண்டவரசர்கள் கீரேமேஷ் அ  
தம்முன்னேர்போலப் படைவலியும் தீவலியும் ஜீயநாட்  
படைத்தவர்களாயிருக்கவில்லை. அதனால் வன்னியிலுங், போருள் வ  
திருக்கோணமலையிலும், மட்டக்களப்பிலும், பாண நுகையும்  
மனிலும் இருந்த அதிகாரிகள் சிற்றரசர்களாகிச் சுய  
வரசாட்சி செப்துவங்தார்கள். தென்னிலங்கையிலும்,  
கோட்டையரசனுகிய ஒன்பதாம் பராக்கரமவாகுவும்,  
கண்டியரசனுகிய விபலத்தமினும் வலிகுறைந்தவர்களாயிருந்தார்கள். தம்முன்னேர் தேசாபிமானங்  
கொண்டு குடிகளின் செல்வாக்கைக் கருதிக் கட்டு  
வித்த குளங்களையும், சமயாபிவிருத்திக்குக் கட்டிய  
கோயில்களையும் அழிந்துபோகவிட்டுத், தமக்குள்  
என்றுங், கலகம் விளைத்துக் கொண்டிருந்தபடியால்,  
குடிகளுக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் வேற்று  
நாட்டிலிருந்து வரவழைக்கப்பட வேண்டியிருந்தது.

இலங்கையின் வியாபாரம் முழுவதும் முகம்மதி மஸ்லைம் வியார் ஆட்சியிலிருந்தது. அதுவுமன்றி அராபியதே யாபாரம்  
சந்தொடங்கிச் சீனதேசம் வரையும் அவர்களே வியாபாரம் நடாத்தினார்கள்.

கி. பி. 1498ல் வாஸ் கோ தே காமா (Vasco de Gama) போர்த்துக்  
Gama) என்னும் போர்த்துக்கேயன் ஆபிரிக்காவின் கேயர் கோ  
நன்நம்பிக்கை முஜினையைச் சுற்றிவந்து, இந்தியாவைக் வைக்கு வந்தல்

கண்டுபிடித்தபின், போர்த்துக்கேயர் கோவைகளிற் புகுந்து, அதை உறுதிப்படுத்தி வியாபாரத்தொழில் நடத்தக் கொடுக்கின்றனலும், வியாபாரத்திற் சிறப்புற்ற முகம்மதியரின் வியாபாரக்கப்பல்களைச் சூறையாடிப் பொருள்பறித்தலையே விசேஷமாகக் கைக்கொண்டனர். பெரும்பாலும் அவர்கள், வியாபாரம், சமயவிருத்தி, கடற்காளியாகிய இம்முன்றுக்குமாகவே கிழமூத் தேசங்களில் பிரயாணம்பண்ணினார்களெனத் தெரிகிறது. யுத்தப் படைகளையும் சமயபோதக்களையும் முடன் கொண்டே வந்தார்கள். அவர்கள் முன்வியாபோர்த்துக் பாரநோக்கமாகக் கட்டியவர்த்தகசாலைகள் பின்கோகேயிலியாட்டடைகளாகபாறின. அக் கோட்டைகளிற்றுபித்தபாஸ் பிரங்கிகளினால் மற்றைய வியாபாரிகளையடக்கித் தாங்களே வியாபாரத்திற் சிறந்தார்கள்.

இலங்கை  
வியாபார  
ஸ்தா

முன்மலாய்நாடு சமாத்திரா முதலியதேசங்களிலிருந்து வாசனைத்திரவியங்கள் ஏற்றி, யாழிப்பாணக் கடல்வழியாய்ப் பாரசீய குடாக்கடலுக்குப் பிரயாணஞ்சு செய்துவந்க முகம்மதியரின் கப்பல்கள் அப் போது போர்த்துக்கேயரின் சூறைக்கப்பல்களுக்கு அஞ்சி, இலங்கையின் தென்பாகமாய் மாலைதிவுகளைச் சூற்றிச் செல்வதாயின. இவ்வாறுவழிமாறிப் போக்குவரவு செய்யின் கப்பல்களைக் கொள்ளியதித்தற்காகப் போர்த்துக்கேயரால் அனுப்பப்பட்ட தொழுவோற்றுக்கேதா (Dom Lourenco de Almeida) என்பவன் கி. பி. 1505ல் காலியைச் சேர்ந்தான். அங்காள் முகம்மதியருக்கும் சிங்களவருக்கும் அங்கேநடங்க வியாபாரத்தை அவன்கண்டுகூறியதில் போரசெகொண்டு, தாமே அவற்றைப் பெறவேண்டுமென்றும் கோக்கோடு பறங்கியர் இலங்கையைப் பிடிக்கமுயன்றார்கள் போலும்.

பாஷ்கிப்  
பயி

இந்தியாவிலுள்ள ஜோப்பியர் பறங்கைள் (Feringhees) என்றழைக்கப்பட்டார்கள். இலங்கை

இலும் முதல் வந்த ஜோப்பியராகிய போர்த்துக்கேயருக்கும் அவர்களுக்குப் பின்வந்த ஒல்லாந்தருக்கும் அந்நாமமே வழங்குவதாயிற்று.

கி. பி. 1518ல் ஜைவர்த்தன கோட்டையிலரசு போர்த்துக் செய்த பராக்கிரமவாகுவின் அனுமதியுடன் கொளும் கேயர் வர்த்தகசாலையைப் போர்த்துக்கேயர் கட்டி நூர்கள். பராக்கிரமவாகுவேயன்றி, அவன்பின்வந்த ஏழாம் விஜயவாகுவும் ஏழாம் புவனேகவாகுவும் ஆண்மையும் அரசியற் சூழ்சிகளுமற்ற ஏழைகளாயிருக்கார்கள். தங்கள் வர்த்தகத்தை திலைநாட்டச் சாலைகள் கட்டுத்தற்கு அரசனிடம் போர்த்துக்கேயர் உத்தரவெப்பற்றத்தாயும், அவர்களச் சாலைகளில் யுத்தப் படைகளையிருக்கி யரண்செய்வதையும், அறிந்த முகம்மதியர் தங்களுக்கு மோசம்வருமென அறிந்து, அராசனையுங் தம்பக்கலாக்கி அவன்படைகளையுஞ்சேர்த்து கோட்டை இருமுறைகளில் போர்த்துக்கேயரைத் தாக்கினார்கள். அரசனின் எணினும், அச்செருக்களில் போர்த்துக்கேயரே வெற் திறைடன் றி கொண்ட்டையால், ஆண்டுகள் தோறும் கறுஙாவும், வயிரக்கற்களும், யானைகளுக் கிறையாக அவர்களுக்குக் கொடுப்பதாகப் பொற்றக்கட்டில் வரைந்து ஒரு உடன்படிக்கையைக் கோட்டை அரசன் கொடுக்கான்.

கி. பி. 1534ல், கோட்டையரசனுவிய ஏழாம் விஜயவாகுவின் இலைய புத்திரனுண மாயாதுன்னை ஜையின் துரன் குடுப்பத்தார் போர்த்துக்கேயருக்கடங்கி நடப் பிச்சி படைக் கண்டு மனவெறுப்புடையவனுமிருக்கையில், பிதா தன்னையும் தன்னுடன்பிறந்தார்களையும் நீக்கிச் சிற்றானை பின்னோக்கு முடிகுட்ட வெண்ணியிருப்பதையறிந்து சினத்தவனுப்புக் கண் துணைவர்களுடன் யாழிப்பாணாஞ் சென்று, சங்கிலியரசனுத்தவியை நாடி நின்றான். சங்கிலி உதவிசெய்ய உடன்பட்டு ஒரு

படையையுதவ, அதனைக்கொண்டு கண்டியரசன் கொடுத்த சேனையையுஞ்சேர்த்துக்கொண்டு, ஜயவர்த்தன கோட்டை சென்று, அவன் மூண்டபோரில் தங்கையைக் கொண்று, மூத்துணைவளை ஏழாம் புவனேக வாகுவெனக் கோட்டைக் கரசனுக்கினுன். மாயா துண்ணை சீதாவக்கையென்னு மிடத்திலும், மற்ற ரெருசகோதரன் நயிகமத்திலு மரசாண்டார்கள். கோட்டைகர்ப்புதிய அரசன் தங்கையிலும் இராச தந்திரங்கள் குறைந்தவனுயும், பறங்கிக்காசரை மென் மேலும் பிரியப்படுத்தும் கோக்கமுடையவனுயும், தன்தேசத்திற்குஞ் சமயத்திற்கும் பெருந்தரோ கியாடு மிருந்தான். இக்காரணங்களால் அவன் மயாதுன் மயாதுன்னை பகைத்தான். மாயா சௌ தமைய ஆடன் சமர் சேய்தமை தமியாக்காயன் என்னும் முகம்மதிய வியாபாரியின் கப்பல்களுடனும் காளிக்காட்டு (Calicut) அரசன் உதனியபடையுடனும், கி. பி. 1536ல், 1538ல், 1540ல் மூன்றுமுறை கோட்டையைத்தாக்கியும், பறங்கியர்கள் உதவி கோட்டையரசனுக் கிருந்தமையால் தோல்வி அடைந்தான். மூன்றாம் முறை தோல்வியைத்தபொழுது, பறங்கியர் கேள்விப்படி, பச்சி மரக்காயன் முதலிய முகம்மதிய தலைவர்களின் தலைகளை வெட்டிக்கொடுத்து, அவர்கள் செய்த நன்றையீடும் மறந்து, சமாதானம் பெற்றுன.

**பதுமைக்து முடிதுட்டல்** ஏழாம் புவனேகவாகு, தன்குடிகளின் அன்பை முற்றுயிழுந்தவனுயீப், பறங்கியரே தனக்குற்ற துணையாளர் என எண்ணித், தன் பேரப்பிள்ளையைப் பட்டத்திற்குரியவனுக்கும்படி பறங்கிகளை வேண்டியுன். அவர்கள் உடன்படவே, தன் பேரப்பிள்ளையைப்போலத் தங்கத்தால் ஓர் உருவமைப்பித்துப் பண்டிதன் என்னுமொருவனிடமிக்கு, பேர்த்துக்கல் அரசனு வல்வுருவுக்கு முடிகுட்டுக்குமாறு, லிஸ்

பொன் நகரத்திற்கொரு தானுபத்திய மனுப்பினான். அவ்வரசனும், இங்கினவேண்டுகோட் குடன்பட்டு, கி. பி. 1541ல் அப்பதுமைக்கு வேண்டியவரிசைகளுடன் தொன்ஜாவான் என்னும் நாமமீங்கு முடிகுட்டினான். இப்பேரப்பிள்ளையே சின் தொன்ஜாவான் தர்மபால வென்னுமரசனுக வந்தான்.

சுதேச அரசுகுடும்பத்தாரோ எனையரோ கிறீஸ்த யெப்புப் வராகுஞ் சமயத்தில், பறங்கிக்குருமார் தங்கள் சாதிப் பட்டப் பெயர்களை அவர்களுக்கு மகிமைப்பெயர்களாக இருக்குமாறு கொடுத்து மகிழ்வித்துவத்தனர். எபிரேயபெயர்களினும் ‘தொம்’ ‘தொன்’ பட்டங்களினும் அவர்கள் மற்றையோரிலும் பார்க்க எப்படி மேன் மைப்படுவர்கள் என்பதை இருபகுதியாரும் ஆலோசித்தாரில்லை!

இவ்விதம் தான் செய்த நன்மைக்கோர் பிரசியுப கிறீஸ்தசமகாராகக் கிறீஸ்தகுருமாரை இலங்கைக்கனுப்பித் யீம் பாப் தன் சாயத்தைப்போகிப்பிக்கவும் பரப்பவும் அனுமதி கொடுக்கும்படி போர்த்துக்கல் அரசன் இலங்கையரசைக் கேட்டான். இலங்கையரசன் அதற்குண்கவே, கிறீஸ்தபாதிரிகள் கடலோரமாக விருக்கும் ஊர்களிலே கோயில்கள் எழுப்பித்தங்கள் சமயத்தைப் பரப்பிவரலாயினர்.

பிரான்சிஸ் சவேரியார் (Frances Xavier) என் மன்னார்க்குங் கக்கோலிக்க்குரு தென்னிந்தியாவிலே பரதவர் கிறீஸ்தவர்கள் கோலை குஞ்சுச் சுவிசேஷ சேவைசெய்து வருங்கால், தன் பெயரையுடைய பரதவக்குரு ஒருவரை மன்னாருக்க நுப்பி, அங்கிருந்த கடையர்கள் 600 பேரைக், கி. பி. 1543ல், கிறீஸ்தவர்களாக்குவித்தார். அதைக்கேட்ட சங்கிலியரசன், கி. பி. 1544ம் ரூப் மார்கழிமாசத் தல், மன்னாருக்குச் சென்று கிறீஸ்தவனுண் ஒவ்வொரு வணையுஞ் சிரச்சேதம் செய்யுமாறு ஆணைசெய்தான்.

பரதவக்குருவாக வந்த பிரேன்சில்கு சவேரியும் உயிர் பிறுன்சில்து நீத்தனர். இதையறிந்த மகாகுருவாகிய சவேரியார் கவேரியார் போர்த்துக்கேயேச் சேலையொன்றை யனுப்பி, யாழ்ப் பாணவரசனின் அகங்காரத்தை யடக்குமாறு செய்த எத்தனங்களெல்லாம் பயன்பெற தொழியவே, பின்புதாமே யாழ்ப்பாணஞ்சு சென்று, தம்மத்தைச் சப்போதிக்கச் சங்கிலி அரசனிடம் முத்தாவு கேட்டார். அரசன் அவ்வேண்டுகோளை மறுக்கவே, கோவையரசப்பிரதிநிதியுடன் சங்கிலியங்கள் உறவாடும் வழிகளையமைத்து, அதற்கு ஒரு தூக்கை அரசன்பாற்பெற்றுக்கொண்டு கோவைகருக்குச் சவேரியார் சென்றார். சென்றும் பயன்னென்றும் உண்டாகாமாகண்டு, அவர் இந்தியாவை விட்டு நீக்கிச் சினதேயத்தையடைந்து அங்கே சமாதியாயினார்.

சங்கிலியரசன் மனத்திட்டை யறிந்த பறங்கிகளுங்கத்தோலிக்க குருமார்களும் சில காலமாக யாழ்ப்பாணத்தை மறந்திருந்தனர்.

**நேந்திவி கி பி:** 1543ல் சவேரியாரின் விருப்பத்தை கிறைந் தோரோ வேற்ற வேண்டிப், போர்த்துக்கேய படைத்தலைவனுசைனை கிய மாட்டின் அப்போன்சோ தே செனசா (Martin Aponso de Sousa) என்பவன் யாழ்ப்பாணத்தரசனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்த பொழுது, அவன் மரக்கலங்கள் காற்றூற் சிதறுண்டு, பசக்களின் பெருக்கத்தால் பசுத்திவி (Ilhas das Vacas) எனப் போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்ட நெடுந்திவிற் சேர்ந்தன. அங்கே அவர்கள் பிடித்து வெட்டிய ஆடுகளில் தோரோசைனை யிருக்கக் கண்டார்கள். அது தொடக்கமாக வங்காளத்திலிருந்து வருப் பறங்கிக்கப்பல்கள் தோரோசைனை யெடுப்பதற்காக நெடுந்திவிற் நங்கிப் போகும்வழக்க முண்டாயது.

† தோரோசைனையுள்ள ஆடுகள் பறங்கிகள் கண்ணுக்குத் தான் புலப்பட்டன போலும்.

நெடுந்திவில் மாட்டின் அப்பொன் சோவந்திறங் மாட்டின் அகிய செய்தியை யறிந்த பரந்துபசிங்கம், அவனிடஞ் ப்போன் சென்று, சங்கிலியசைனை இராச்சியத்தினின்றும் நீக்கித் தோவைப் பரந்துபசிங்கனை யரசனாக்கினால், தான் போர்த்துக் கேயருடை கம் சந்தித் தோவைப் பரந்துபசிங்க வியாபாரம், சமயவிருத்தி முதலியவற்றிற்கு வேண்டல் டிய உதவி புரிவதாக வாக்களித்தான். அப்பொன் சோ அதற்குடன் பட்டவனுக நடித்துப் பரந்துபசிங்கனிடமிருந்த முத்துக்களைக் கவர்க்கதுமன்றி, அதற்குப் பின் னங்கு வந்த சங்கிலிக்குந் தான் படையெடுத்து வந்ததாக அச்சுறுத்தி, 5000 பர்தாங்குட் அளவினதான் தீரவியத்தையும் அவனிடம் பற்றிக்கொண்டு சென்றான். எவ்வித்ததானும் பணவருவாய்க்குரிய வழிகளைத் தேடிப் பணம் தொகுப்பதே தேசாதிபதி முதல் சேவகன்றுகளுள் எல்லாப் பறங்கியர்க்கு முள்ள அவாவாகும்.

+ பறங்கியர் காலத்து நாணகங்களாவன: -

1 பர்தாங்கு	= 2 செருபிம் (xeraphim)
(pardao)	= 5 சக்கரம்
	= 6 லாறிம் (larim)
	= 10 பொற்பணம்
	= 30 வின்றெம் (vintem)
	= 100 மா
	= 150 பெரிய காச
	= 540 ரீஸ் (ries)

இப்பர்தாங்கு யாழ்ப்பாணப் பர்தாங்கு; இலங்கைப் பர்தாங்கு இதின் அரைவிலை - 1634க்குப் பின் இங்காணகம் வழக்கொழிக்கு போக, இலங்கைப் பர்தாங்கே 3 லாறிமுக்காகப் பாவிக்கப்பட்டது.

1 பதக்கு = 5 லாறிம்.

‡ 5000 செருபிமும் இரண்டு யாளையும் வருடாவருடங்கொடுப்பதாகப் பொருத்தஞ் செய்து கொண்டு, இரண்டு வருடத் தொகையை ஒரே முறையில் பெற்றுச் சென்றதாக கைரோஸ்பாதிரியார்க்குறவர்.

திருக்கோ  
ணமலையில்  
வர்த்தகசா  
லைக்கேத்த  
னம்

கி. பி. 1542ல் திருக்கோணமலையில் ஒரு வர்த்தக சாலையை நாட்ட நானே அல்வாறெல் பெறேறா என் வர்த்தகசாலைக்கேத்தனம் கொடுக்கும்படி, கண்டியரசனுக்கைய விக்கிரமவாகு பறங்கித் தேசாதிபதியாகிய மாட்டின் அப்பொன்சோ தே சௌசாவைக் கேட்டான். 1543ல் மிகேல் பெறேறாவைக் கொள்ளும்பிரிவுஞ்சு படையுடன் நூப்பியும் வர்த்தகசாலைக்கிறவு முடியவில்லை. இன் நும் பலமுறைகளிற் கண்டியரசன் கடிதங்களும் பரிசுகளுமனுப்பியும் பணமின்மையால் பறங்கியர் செய்யாது விட்டனர். ஆனால் திருக்கோணமலைக்குப் படையெடுத்துப் போகுஞ் செலவிற்காகக் கண்டியரசன் அனுப்பிய 10,000 தங்கநாணகங்களும், வைரக்கற்களும், 1544ல், யாழ்ப்பாணத்திற் பறிபோயின.

கோட்டை  
ஏராசதுமீ  
ஸ்தஷமய  
நுழைவு

கோட்டையரசன் குமாரர் மூவர்களுடன் அந்த ரேதே சௌசா என்னும் பறங்கி நட்புக்கொண்டு, அப்பதில் கிறீ வர்களைக் கிறீஸ்தவர்களாக்க முயலுகையில் மூத்தவனிறக்க, மற்றை இருவருடனும் கோவை சென்று, தொம் ஜாவாம், தொம்ஹாவிஸ், என்னும் நாமங்களுடன் ஞானஸ்தானஞ்சு செப்பித்து,† அவ்விருவரில் முசிங்காவரச ன்னேனுக்கு யாழ்ப்பாணத்தரசைக் கொடுக்கவேண்டுமென்ற் தன்னரசனைப் பரிந்து வேண்டியதுமான்றி, அவ்விராசகுமாரனையும் ஏவி அவன் மூலமாகவும் ஒரு வரசனுக்கச் செய்துப்பட்டு செய்வித்தான். யாழ்ப்பாணவரச தன் மூதாதைகட்குரிய தென்றும், இப்போதாச செய்பவன் தனக்கு அன்னிய விபோதி யென்றும், தனக்கவ்விராச்சியம் வரின் தான் குடிகளைக் கிறீஸ்தவர்களாக்க முடியுமென்றும் பலகாரணங்கள் காட்டி, அரசகுமாரனுல் அவ் விண்ணப்பத்தைச் சௌசா

† லூயிஸ் கூலோ (Luis Coelho) என்னும் வியாபாரியின் முயற்சியால் அரசகுமார் கிறீஸ்தவர்களானார்களென்பது விவரம் சொல்லித், தானும் தன் பரிவாரங்களும் கோவை சென்று பிரதிடித்தியுடன் ஓர் உடன் படிக்கை முடிவு கொண்டு வருகிறார்கள்.

அனுப்புவித்தது, மதவிருத்தி யொன்றுக்கே அவாக் கொண்ட போர்த்துக்கல்லரசன் அதற்குடன்படிவானேயாகில், தான் அவ்வரசகுமாரனைப் பாவைக்குத் தாட்டிப் பெருந்தொகைப் பொருள் ஊரிலிருந்தும் அபகரிக்கலாம் என்ற எண்ணங்கொண்டேயாம்.

கி. பி. 1546ல், விக்கிரமவாகுவின் வேண்டுகோ பறங்கிப் போர்த்துக்கல்லரசன் அதற்கும் தொம் ஜாவானை யாழ்ப்பா படையேடு என வரசனுக்கவுங் தேசாதிபதி எண்ணி, தொம் ஜாவா ப்பு கைக் கொண்டு ஒரு பிரதிக்கினையுஞ் செய்வித்துக் கோவையை விட்டுப் பிரயாணப்படுஞ் சமயத்தில், அரச�ு மார்களிலிருவரும் வைகுரி நோயால் மாந்தார்கள். அதன்பின் தேசாதிபதி பிரயாணத்தை நிறுத்திக்கொண்டு, முன் தன் நூத்தவியை நாடினா பரநிருபசிங்கத்தைக் கிற்கிவனுக்கி, மாழ்ப்பாணவரசை அவ்வுக்குக் கொடுக்க வேண்ணங்கொண்டு, கொள்ளும்புக் கேட்சாதிபதி யாய் அப்போதிருந்த தொம் ஜாவான் தே காஸ்திரே என்பவனுக்கு அறிவிக்க, அவன் அதை முடிக்குமாறு மிகேல் பெறேறாவை யனுப்பினான். அவனுல் இக்கோரிக்கை முற்றுவிக்க முடியாது போயினும், பணம் பறிக்கும் கருணம் கிடைத்தக் கென்றுக்கொடுக்க தொம் ஜாவான், உராம் பரநிருபத்துறையைச் சேர்ந்து, பரநிருபசிங்கத்தைத் தன்னிடமிழப்பித்து, அவனுமவன் குடும்பத்தாருந் தம்மத்துக்கு நூராகவரின் தூம் யாழ்ப்பாணவரசைக் கவர்ந்து கொடுப்பதாக வாக்களித்தான். இகற்குப் பரநிருபசிங்கம் முன்பு முச்துச் சலாபத்திலிருந்து, யோன் பறனுந்தெல் கொறையா என்பான் அவ்விதம் வாக்களித்துத் தன் வைரக்கற்களைக் கவர்ந்ததையும், மாட்டின் அப்பொன்சோ கெடுந்தீவில் முத்துக்களைக் கவர்ந்ததையும், மின்பு தன் பகைவனுக்கைய சங்கிலியிடம் 5000 பாதாக்கு பெற்று எமாற்றிச் சென்றதையும் விவரமாய்ச் சொல்லித், தானும் தன் பரிவாரங்களும் கோவை சென்று பிரதிடித்தியுடன் ஓர் உடன் படிக்கை முடிவு கொண்டு வருகிறார்கள்.

நத பின்பே கிறீஸ்தவர்களாவோ மென்று அவனுடன் கோவைக்குப் போகப் பிரயாணமானுன். பரநிருப சிங்கநுடன் வந்த சனத்திரனைக் கண்டு பயந்து, கப்பலில் இடமில்லை யெனப் பொய்யுரை கூறி மிக்கேல் பெற்றே தான் மாத்திரம் தன்னுருக்குப் போனான்.

**கோட்டை முன் தன் தமையன் பக்கல் நின்று தந்தையுடையில் நடந்த நமர் செப்து தந்தையைக் கொன்று, தமையஞ்சிய புவனேநைகவாகுவுக்குக் கோட்டை அரசு பெறச் செய்த மாயாதுன்னை பின் தமையஞ்சுடனிகலி, யாழ்ப்பாணத் தரசன் உதவியைப் பெற்றுந், இவர்களுடன் கண்டிய ரசனுஞ் சேர்ந்து கி. பி. 1545ல் புவனேநைகவாகுவுடன் போர் விளைத்து ஆற்றுது தோற்றவர்களாய்த் தத்தஞ் தேயங்களுக் கோடினர்.**

**சங்கிலிமா மாதுள்ளை யிருவரையு மிபுறங்கள் டுகோட்டை அரசன்வேற் றிதியுறல்** பின்பு கி. பி. 1547ல், சங்கிலிபாகிய செகராசசேகரன், தஞ்சாவூர் அரசன் கொடுத்த படையுடனும் மாயாதுன்னையுடனுஞ் சேர்ந்து எல்லோருமாகக் கோட்டையை வளைந்து கொண்டார்கள். கொனும்பிலிருந்த போர்த்துக்கேயரும், தமக்கும் மாயாதுன்னைக்குமுள் எப்பகைமையை கிணங்து, இங்கேசப் படை வெற்றிபெற்றின் தாழும் கொனும்பை விட்டு விலக வருமென என்னிக்கோட்டையரசன் படையுடன் சேர்ந்தார்கள். இருபக்கத்தாரும் ஜாலீ மாதம் பத்தாங் தேதி போர் கொடங்கினார்கள். தொடக்கத்தில் யாழ்ப்பாணப் படையின் ஆண்மையால் அப்பக்கமே வெற்றிப்படையுமெனத் தேரன்றியும், பின்பு புவனேநைகவாகுவின் மருகலையைத்தீயே பண்டாரத்தின் ஹீராவேசத்தாலும், படை நடாத்திய சூழ்சி வலியாலும், மாயாதுன்னையின் படை முரிந்தோடத் தலைப்பட்டது. செகராசசேகரனும் மாயாதுன்னையும் நாணித் திரும்பினார்கள்.

தமையனையும் பறங்கிகளையும் விரோதிகளாக்கினால்தாதி தன் எண்ணம் சிற்கியப்படையாதெனக்கண்ட

மாயாதுன்னை, போர்த்துக்கேயின் இவங்கை அதிகோட்டைய பதிக்குக் கி. பி. 1549ல், ஒரு தூதனுப்பித், தமைய கோட்டை நுக்கு விரோதமாகக் கோள் கூறி, அவ்வதிபதியின் பறங்கிகளை மனத்தில் தமையனமாட்டோர் அவநம்பிக்கையை பெழுப்பி, அவனுக்கு விரோதியாக்கினான். அதனால் பறங்கிகள் புவனேநைகவாகுவுக்கு இடையூறுகள் விளைத்தார்கள். இவ்விடையூறுகளைப் பொறுக்கமுடியாத வனும், இலங்கையரசர் எல்லோரும் ஒருமித்தவழி கோட்டை போர்த்துக்கேயரைத் தலையெடுக்காவண்ணம் தடுக்க யரகள் உடலாமென வெண்ணி, யாழ்ப்பாணம், கண்டி, சிதா ஸ்படிக்கை வக்கை என்னும் முத்தேய அரசர்களுக்கும் ஒவ்வோர் முகவியாரைத் தூதாகவனுப்பித், தன்னுடன் ஓர் உடன்படிக்கை செய்யுமாறு புவனேநைகவாகுகேட்டான். சங்கிலியாகிய செகராசசேகரன் உடன் படிக்கையைமறுத்துக் கான் கோட்டைமேல் இளிப்படையெடேன் என்று சூழுரை புகன்றான். மற்றையோர் உடன்படிக்கையை முற்றுய் மறுத்துவிட்டனர்.

அக்காலத்தில் பறங்கிகளுக்குஞ் சிங்களவருக்கு பறங்கிக் கிருந்தபகை பறங்கிகள் இலங்கையினின்றுங் துறத் சிங்களப் பதப்படுப்பவரையும் இருந்ததார் மாட்டும் வேறுன் பகை நியே நின்றது. ஏனைத்தேசங்களிலே சூறையாடிப் பெற்ற தீரவியங்களையெல்லாம் பறங்கிகள் இலங்கைச் சண்டைகளிலே வாரியிறைத்துக் கெட்டனர்.

இலங்கைக்கு அவர்கள் வரமுன் துப்பாக்கி துப்பாக்கி வைப்பற்றியறியாத சிங்களவர் ஒரு நாற்றுண்டுக் கெய்தல் குள் பறங்கிகள் துப்பாக்கிகளினும் சிறந்த துப்பாக்கிகளையியற்றியதுமல்லாமல், ஓர் யுத்தத்திலே 20,000 துப்பாக்கிகளை உபயோகித்தார்களென்று மறியக்கிடக்கின்றது.

பாந்திபதி மாட்டின் அல்பொன்சோ தே செளசாவின் கத்தின்கீ குடை நடவடிக்கையை அறிந்த யாழ்ப்பாணவாசிகள், தாங்களே, பறங்கிகளால் வக்கரதுக்குறிப்பு பண்டாரமென வழைக்கப்பட்ட பராசிருபசிங்கத்தை யரசனாக க வேண்டுமென்றுதுணிந்து, சங்கிலியை அகற்றவதற்கு வழிதேடி, வேண்டிய சூழ்சிசெய்து வந்தார்கள். இதையறிந்த சங்கிலி கிறீஸ்தவர்களாயிருந்த சினில் ஜூயின், அவர்களைச் சிரச்சேதஞ்சு செய்து மன்றிப் பராசிருபசிங்கத்துக்கும் அவ்வித கொடுஞ்செயலையேசெய்யுகின்றத்து, அவனைச்சிறைப்படுத்தக் கூடியத்தான். ஆனால், பாந்திபதிகள் அதற்குக் கூடியத்துப்பிற்கு தன்பரிவாரத்துடன் பறங்கிகள் வசித்த சங்தோமை (St. Thome) க்குப் போய், அவனின்றுங்கரைமார்க்கமாகக் கோவைசென்று பறங்கியரின் உதவியை வேண்டிகின்றார்கள். பறங்கித் தேசாதிபதி அவனை நட்புடன்வாவேற்று, அவனுக்கு வேண்டிய உதவிபுரிவதாயும், யாழ்ப்பாண வரசைக்கவர்ந்து ஈவதாயும் வாக்களித்து, அங்கரிலே பழையசம்போல் (Old St. Paul) என்னுங் கோயிலில் வசிக்கச் செய்தான். அங்கே அவன் கிறீஸ்தவனுகி மரிக்கும் வரைக்கும் இருந்தான்.

**திருக்கோணமலை**, நெடுங்காலம் யாழ்ப்பா மலை அரசு ணத் தாசர் ஆட்சியிலிருந்து வந்தும், பின் நிகழ்ந்த மாற்றங்கள் குழப்பங்களினால், அவ்வாசர் ஆட்சியினின்றுங் தவறி,

த பறங்கியர் தங்கள் காலத்திலிருந்த யாழ்ப்பாணவரசையும் அரசகுமார்களையுங் காரணம் பற்றிச் சினப்பெயரால் அழைத்தார்கள். பாந்திபதிகளைப் பல்லுவெளிப்பட்டிருந்ததனாற் போலும் வக்கரதுக்குறிப் பண்டாரமென ஏதும், புவிராஜபண்டாரத்தைக் கணன் எனவும், புவிராஜபண்டாரத்தின் மருகள் கொண்ணயனுணபடியால், அவனை அவ்வர்த்தத்தைக் கொண்ட ‘காரு’ வென்னும் போர்த்துக்கேயமொழியினாலும், விழுக்கு குமாரனையும் அரசகேசரியின் தம்பியையும் ‘திக்குவாயன்’ எனவும் அழைத்தார்கள்.

கி. பி.1546 அளவில், வன்னிய அதிகாரிகளின் ஈவரசாகச் சிலகாலமும், கண்டியாசன் ஆணையின் கீழ்ச் சில காலமுமாக ஆளப்பட்டது.

அக்காலத்தில் திருக்கோணமலையிலும் மட்டக்களப் பிலும் வன்னியர்கள் சிற்றாசர்களாக இருந்தார்களெனவும், கண்டியாசன் சபையில் இவ்வன்னியர்களின் பிரதிநிதிகள் இருந்தார்களெனவும், திருக்கோணமலை கண்டியாசனுடைய துறைமுகமாகவிருந்ததெனவும், ஆங்கொருகோட்டையைக் கட்டப் போர்த்துக்கேயருக்குக் கண்டியாசனுகைய விக்கிரமவாகு உத்தரவுகொடுத்தானெனவும் தெரியவருகின்றது.

கி. பி. 1551-ம் ஆண்டளவில் திருக்கோணமலை திருக்கோண வன்னியனிறக்க, அவன் மகன் எட்டுவேயதுள்ள மலைவன்னி சிறுவனுயிருந்ததால், சங்கிலியாசிய செராசசேகரன் பழைய உரிமையின்படி நாடுதனதென்று பலாத்காரமாக விவாதஞ்சு செய்தான். அவ்விளவுக்குப் பரிபாலகஞ்சிய வன்னியனுருவன், அசுசிறுவனுடனும் பரிவாரத்துடனும் கோடிக்கரைசென்று, போர்த்துக்கேயரின் உதவியைவேண்டினான். அவர்கள் கொடுத்த பரதவச்சேனையுடனும் சிலபோர்த்துக்கேயருடனும் அவ்வன்னியன் திருக்கோணமலைக்குவந்து, தான் எண்ணியவாறு முடியாமைகண்டு, பரதவச்சேனையுடன் வன்னியகுமாரனைக் கோடிக்கரைக்குப் போர்த்துக்கேயரிடமனுப்பினான். அங்கிருந்து அவ்வன்னியகுமாரனைப் போர்த்துக்கேயர் கோவைக்கனுப்பி அப்பொன்சோ என்னும் நாமத்துடன் கிறீஸ்தவனுக்கி, ஆண்டுள்ள கல்விக்கழகத்திற் கல்விபயிற்றுவித்து, ஒருகாலதாம் யாழ்ப்பாணத்தைப் போரில் வென்றெடுத்தால், அவனை யங்கரசனுக்குவதாக அவனுக்கு நயவசனங்களிட்டு தம்மிடத்திலேயே வைத்திருந்தார்கள். அக

குமாரனின் பரிபாலகனுண மேலே கூறியவள்ளிய ஜீச் செகராச்சேகரன் திருக்கோணமலைக்கு வன் னிய சிற்றாசனுக இருக்கித், தனக்கடங்கி நடக்கும் படி நியமித்தான்.

**தேரவே  
பண்டாரம்**

கி. பி. 1552ல் கோட்டையாசனுகிய புவனேக வாகு, ஒரு போர்த்துக்கேயன் கொல்ல வேண்டு மென்ற எண்ணத்தாலோ, அன்றி இலக்குக் கவறிப் பட்டதாலோ, சட்ட வெடியால் உயிர்துறக்க, அவன் பேராணுகிய தெருவே பண்டாரத்தின் மகன் தர்மபால ஜீப் டி போர்த்துக்கேயர் சிங்காதனத்திருக்கினர். தெருவேபண்டாரம், வீதியேபண்டாரம், வீதிராயன் என்னும் பெயர்களையுடைய இப்பண்டாரம்போர்க் குக்கேயரூடன் பினங்கிக் கொண்ட படியால், அவர்கள் இவைனத்தங்கிரமாகப் பிடித்துச் சிறையிலிட்டார்கள். அங்கிருந்து, தன் மனைவியின் உதவிகொண்டு சிறையறையின் கீழாகச் சுரங்கமறப்பித்து வெளிப் பட்டுப், படையொன்றைச் சேர்த்துப் பலவிடங் களிலுமிருந்த கிளிஸ்தோயில்களையிடிப்பித்துப், பல கிளிஸ்தவர்களையும் தன் வாளுக்கிரையாக்கினான். அதன் பின் மாயாதுன்னையுடனுறவாடி விதவையாயிருந்த அவன் மகளைமணங்து, பொலந்தா என்னும் நகரையாண்படுத்தி யங்கேவதிந்தான். நாட்சிலகழியவே மாயாதுன்னையோடும் இணங்காதவனும் அவனுடன் போர்ப்புறித்தான். இதுவன்றிக் கண்டியாசன யக்கா ஹத்திருந்த ராஜசிங்கனுடனும் பொருதுதோற்றவனு யத் தன் குடும்பத்துடனும், கொண்டு செல்லக்கூடிய திரவியத்துடனும், புத்த தேவரின் கந்ததாதுவடை னும், யாழ்ப்பாணத்துக்கோடிக், கி. பி. 1555ல், சங்கிலியின் உதவியைப்பெறவேண்டித், தாராக்குளத்திடி

**வீதிராயன்  
யாழ்ப்பாண  
ம் வந்தை**

டி துவனே விஸ்பன் நகரில் பிரதிமை வடிவில் முடிடுட்டப்பட்டவன்.

என்னு மிடத்திற் பாளையமிட்டிருந்தான். வீதிராயன் ஜீசெகராசேகரதும் போர்த்துக்கேயரை இலங்கையீ னின்றுமகற்ற வேண்டுமென்ற ஒரே எண்ணமுடையவர்கள். இங்கோக்கமாக இருவரும் ஒருபொருத்தஞ்செய்து கொண்டார்கள். அப்பொருத்தத்தைச் சிரமாகவீ சத்தியத்தால் சிறைவேற்றவேண்டி, இருவரும் தங்யம்மன் காலி தீவில் கலவில்வந்து கூடினார்கள். அத்தருணம் தெய்வச்செயலாகவெடிமருந்திறீப்பற்றி வெடியுண்டாக, அதுதன் ஜீச் சூழ்ச்சியாற் கொல்வதற்குச் செய்த பிரயத்தனமென்கினாத்து, வீதிராயன் வாளை உறைங்கினான். கலகம் மூண்டுகொண்டது. அக்கலகத்தில் வீதிராய வீதிராயன் அனு சிலசிங்களாகுமிறக்க, வீதிராயன் குடும்பமும், மகனம் அவன் கொணர்ந்த திரவியமும், புத்தந்ததாதுவும் செகராச்சேகரன் கைப்பட்டன. எவர் புத்தந்ததாதுவைத் தம்முடன்வைத்திருக்கின்றாரோ அவரை ஒரு வரும் வெல்லமுடியாதென்ற ஒருநம்பிக்கை சிங்கள் வருக்கிருந்தபடியாற் போலும், வீதிராயனும் புத்தந்ததாதுவை உடன்கொண்டுசென்றான்.

**சங்கவியாகிய செகராச்சேகரன், போர்த்துக் கைபவயா கேயர் தங்கள் வியாபாரத்தைக் கிருக்கிசெய்யவேனும், ஶையுடைய மார்க்கத்தைப் பரப்பவேனும், ஒருகாலத்திலாவது ரீவேற்று உத்தரவுகொடுத்தானல்லன். ஆகையால் பரசிருபசிங்கர கன் தூண்டுதலால் அவர்களுக்கு வியாபாரம் செய்ய இடங்கொடுத்தான் என்பதும், காட்டு நடுவே அவர்கள் கோட்டை கட்டியிருப்பதைச் சங்கவி வேட்டம் போனகாலத்திற் கண்டு, கோட்டையையிடிப்பித்து அவர்களையும் வெளிச்செல்லக் கட்டிலையிட்டான் என்பதும், அப்போது அவர்கள் இவனுடன் போர் செய்தார்கள் என்பதும் ஆதாரமற்ற வெறுங்கதை. வைபவமாலையார் கூற்றின்படி ஒருபோது நடந்திருப்பின்,**

அவர் கறிய மன்மதவருடமாகிய கி. பி. 1536ல் அவர்களை அகற்றியதுமாத்திரம் நடந்திருக்கலாம்.

**சுக்கிலியின்** மன்னார்க் கிறீஸ்தவர்கள் மடிந்த நாள் முதலாக, டெஞ்கோள் யாழ்ப்பாணத்தை வென்று, அரசன் கர்வத்தையடக்கி தீர்த்தங்கள் மார்க்கத்தை யங்கீக பரப்பவேண்டுமென்ன அமாசை பலகாலமாகப் போர்த்துக்கேயர் மனத்திற் குடிகொண்டிருந்தும், தக்கசமயம் வாய்க்காலில்லை. எனினும்கொள்ளியை யேறத்தன்றுதல் போலச் செகராச் சேகரனும் தனது கடல்மார்க்கமாகப் போகும் பறங்கியர் கப்பல்களைச் சூறையாடிவந்தான்.

**பறங்கியி** இஃதிங்கனமாக, இந்தியாவிலே விஜயநகர அரச்யாழ்ப்பா சன் தாக்குதலால் சுந்தோமை (St. Thome) யில் அப்படை யேறப்படுவதைக்கீர்த்திய யவனிருந்தெடுத்துப் பிற தோர் நாட்டிற் குடியேற்றவேண்டிய அவசரம் போர்த்துக்கேயருக்கு கேரிட்டது. இதற்குவாய்ப்படைத் தாயநாடு யாழ்ப்பாணமே எனக் கொன்ஸ்தாந்தினுடே பிறகன்சா என்னும் போர்த்துக்கேய தேசாதி பதி எண்ணிப், போருக்குரிய சகல ஆயத்கங்களுடன் தானேபடைத்தலைவனுகிக், கி. பி. 1560-ம் வருடம் செப்டெம்பர்மாதம் ஏழாங்கேதி கோவையைவிட்டு 70 கப்பல்களுடனும் வேறு சிலபடவுகளுடனும் பிரயாணமானான். மதகுருமாரிற்பலரும் யாழ்ப்பாண வரசைப் பெற அங்குகாத்திருந்த தொன் அல்பொன் சோ என்னும் வன்னிய அதிகாரியுங் கூடவந்தார்கள். கொச்சிக்கரையில் வரும்போது மேலும் 7 போர்க்கப்பல்கள் படையுடன் சேர்ந்தன.

ஒக்டோபர்மாதம் 20ந்தேகியிலன்று கப்பற்படை பட்டினத்துறையாகிய கரையூரில் நங்கூரம் போட்டது. இரண்டு நாட்களாக எங்குஇறங்கலாமெனப் பிறகன்சா ஆலோசித்தான். ஒரு கால் கொஞ்சம்புக்கு

நையில் இக்கப்பற்படை நங்கூரம் போடக்கூடுமெனச் சங்கிலி எண்ணியவனும், அவ்விடத்தில் 500 கால் து சுங்கிலியிக் கூக்குகளும், 40 பிரங்கிகளும், 20 சிலப்பதுக்கங்களு படைக்காப்பமைப்பிக்கான். ஆனால் அவனெண்ணியபடியாகாது, 4 11ந்தேதி மாலைப்போதில் பறங்கிப்படை பட்டினத்துறையிலிறங்கின் செகராச்சேகரன் பட்டத்துக்குமாரனுகைய தமிழ்ப்படைக்கதிபன் “சேது” என்னும் வெற்றிப்பெயர் பொறித்த வெண்கேடயத்தைக் கையிற்றுங்கி 2000 போர்வீரருடன் அப்படையை யெதிர்க்கச் சென்றான். ஆனால் போர்க்குதுக்கேயர் பொழிந்த குண்டுமாரிக்குடைந்து, சென்றவீரரும் பட்டத்துக்குமாரனும்புறங்காடுக்கவே, எதிரிகள் தடையற்றவர்களாகக் கரையில் இறங்கினார்கள்.

1200 பேரைக்கொண்ட ஒரு பறங்கிப்படை நல்லூர்க்கோட்டை அணிவகுத்து நல்லூரை கோக்கிச் சென்றது. பட்டத்துக்குமாரன் மீட்டும் ஒருகால் எதிர்த்தும் ஆற்குதவனும்ப் பின்வாங்கினான். நல்லூர் நகரிவாயிலிருபுறத்தும் தமிழ்ப்படைகள் அணியணியாகின்று போர்த்துக்கேயர் படையையெதிர்த்தன. இருபடைகளுஞ்சுற்றுநேரம் ஆவேசத்துடன் போர்செய்தன. நல்லூர்க் கோட்டையிலிருந்து பறங்கிப்படைக்குக் குண்டுமாரி பெய்தும், தமிழ்ப்படைகள் ஆற்றுது பின்வாங்கவே, போர்த்துக்கேயர் நகர்மதிலை உடைத்து உட்சென்றனர். அத்தருணம் தெருவிலே ஓலைகளால்மூடப்பட்டிருந்த பிரங்கிகள் வடித்துச் சிலபறங்ககளிறக்க, மற்றையோர் விரைந்தோடிப் பிரங்கிகளைக் கைக்கொண்டு அங்குள்ள படையையுங் தாக்கினர். தமிழ்ப்படை வீடுகளின்மேல் நின்று சரமாரிபொழிந்தும், பிறகன்சா ஏறிவந்த குதிரையை வெட்டி வீழ்த்தியும், அவர்கள் யுத்தமுறைக்கேற்ற அணிவகுக்காது இழுங்கின்றிப் போர்புரிந்தால், பறங்கிகளின் படைப்

பயிற்சியின் வலிமைக்குத் தோற்று, அவ்லோஸ் கல்லோஸப்பட்டு நகரிக்கோட்டைக்குள்ளோடு பொழுத்தனர்.

**நகரிக்குறை** அரண்படுத்திய கோட்டைத்தவிர நகரிமுழுதும் பேர்த்துக்கேயர் கைப்பட்டது. பறங்கிப்படைகள் உடனே நகரின் நானுபக்கங்களிலுள்ள சூறையாடின. பட்டத்துக்குமரான்மஜீவியும் அரண்மஜீப்பெண்களும் கைதிகளானார்கள். மறுநாட்காலையில் கோட்டையைத் தாக்கவேண்டுமென நினைத்து அன்றிரவு நகரிக்கு முன்னிருந்த மைதானத்தில் பிறகன்சாவும் பறங்கிப்படையும் பரளையமிட்டனர். ஆனால் அன்றிரவே செகராச்சேகாலும் அவன் வீரர்களும் கோட்டைக்கு செருப்புவைத்துவிட்டுத் திரவியங்களை எடுத்துக் கொண்டு கோப்பாயிலிருந்து அரண்ச்சேர்ந்தனர். விடிச்தவுடன் பறங்கிப்படை கோட்டையில் நுழைத்து பார்த்தபோது, அங்கே யாவும் வெறுமையாயிருக்கக்கண்டனர். மீந்து கிடந்த சிலவற்றைக் கைப்பற்றினர்:

**பிறகன்சா சனங்காலுக்கு துறப்பைய் கோட்டைல்** நகரியுங் கோட்டையுங் கைப்பட்டதைக்கண்டு பயந்து வேற்றிடம் ஒடிய நகரவாசிகளை, யாதுமச்சமின்றிவந்து மூன்போல்வசிக்கும்படி பிறகன்சா பறை சாற்றுவித்தான். சொற்படியே திரும்பிவங்தோர்களைப்பயம் கீக்கிக் கர்த்தான். சங்தோமையில் வசித்த கீற்றித்தவர்களை யழைப்பிக்க வள்ளங்களை யனுப்பியின், நகரியைக் காப்பதற்குச் சிலபோர்வீரரை நியமித்து, மற்றுஞ்செய்யவேண்டிய ஒழுங்குகளையுங் திட்டஞ்செய்து, செகராச்சேகாரை எவ்விதத்திலும் பிடிக்கங்கிலியின் க வெண்டுமென்னும் மெண்ணத்துடன் கோப்பாய்க்காந்துறை வும், பறங்கிகளின் தோட்டில் சென்றான். அக்கோட்டையும் வெறுமையாக வேயிருக்கக்கண்டான். ஆனால் அக்கோட்டைவாயிலிருங்குமிழுத்தலைவர்களின் சிரங்கள் வெட்டப்

பட்டுக்கிடந்தன. தானவ்விடத்தே தீன்றுகொண்டு, 400 போர்வீரர்களை அரசனைத்தொடர்ந்துகேடுமொறு அனுப்பினான். அரசன் அவர்களைச் சாசாலை பச்சி ஸீப்பள்ளி யானையிறவு வழியாக வன்னிக்காடுவரைக் குமலையப்பண்ணினான். அதற்குள் வீரசிங்கன் கீன் அங்கீலைவன் ஒருவூன் 1500 பேர்கொண்ட படையுடன் தன்னரசனைப்பிரிந்து பறங்கிகளுடன் சேர்ந்தான்.

அரசன் பறங்கியர் சேனையை இலகுவில் வெல் சங்கிலியின் அஞ்சு சூழ்ச்சியை நினைந்தே இவ்வாறு அவர்களை எநிப்பு யங்குமிகுமாயலைத்தான். பறங்கிப்படைத்தலைவன் கோப்பாயில் நின்றான். காலாட்படையில் நோய்பரவியது, உணவுப்பொருள்களும் மவர்களுக்க் கருகினிட்டன. இத்தருணமே அவர்களைத்தாக்க வாய்ப்படைத்தான் நோமெனச் சங்கிலி எண்ணித், திருக்கோணமலை வன்னியனானுப்பிய ஓர் உதவிப்படையோடு அச்சிறு பறங்கிப்படையைத் தாக்கியும் அனுகூலமடையவில்லை.

அங்கிருந்து நாகண்ணன் என்னும் ஒருபிராமண சமாதான லோசனையின்படி சமாதானப் பொருத்தம் பேச உடன்படிக் கூதற்கு விஜயால முதலியார் † வாகு ஆராட்சி யென் கை அமிருவரையும் பிறகன்சாவிடம் சங்கிலியனுப்பி னான். அதுசமையம் சங்தோமைக் கிறீஸ்தவர்கள் யாழிப்பாணம் வர மறுத்தபடியால், பிறகன்சாவும் சங்கிலியைத் தனக்குக் கீழ்ப்படுத்தித் திறை சிய மித்துப் போவதே தகுதியென்கின்த்து, வந்ததுத ரைச் சங்தோஷத்துடன் வரவேற்றுச் சமாதான உடன்படிக்கைக்கிணங்கிப்,

‡ வீரவிங்கள் எனப் பாட பேதமுண்டு.

† விஜயாத்தின முதலியார் என ஞானப்பிரகாசவாமி கொண்டனர்.

1. போர்த்துக்கேயவரச், செகராச்சேகரன் யாழில் பாணவரசனையிருக்க உடன்படிவதாகவும், அவ்வரசன் ஆண்டுக்கோறும் 12 கொம்பன் யானைகளும் 1200 பதக்குப் <sup>6</sup> பணமுந்திறை கட்ட வேண்டுமெனவும்,
2. செகராச்சேகரன், கிறீஸ்துமதத்திற் சேரவிரும்புவோர் எவ்வரையுங் தடைசெய்யாதிருக்க வேண்டுமெனவும்,
3. செகராச்சேகரனிடத்திருக்கும் வீதிராயன் திருவியங்களை அவன் போர்த்துக்கேயருக்கே கொடுக்கவேண்டுமெனவும்,
4. பிறகன்சா யாழிப்பாணத்திற்குப் படையெடுத்துவந்த செலவை செகராச்சேகர னிறுக்கவேண்டுமெனவும்,
5. மன்னார்த்திவைப் போர்த்துக்கேயருக்கே விட்டு விடவேண்டுமெனவும்,
6. இவ்வுடன்படிக்கைகளுக்குப் பின்யாகப் பட்டத்துக்குமாரணையும் இருமுகவிமாரையும் பிறகன்சாகையில் ஒப்புகிக்கவேண்டுமெனவும், வேறும் நிபந்தனைகளோடு பொருந்தி, ஒருசமாதான உடன்படிக்கை செய்தான்.

**பின்காரி** \* தமிழிலும் போர்த்துக் கேய பாஷையிலும் வரையப்பட்ட உடன்படிக்கையிலிருப்புக்கியாருங் கைச்சாத்திட்டபின், பட்டத்துக்குமாரனும் முதலிமாரிருவருங் கப்பலுக்கனுப்பப்பட்டார்கள்.

**பறங்கிய** செகராச்சேகரனும் முன்போல நல்லுரையாளத்தொவேங்ற தொடங்கினான். பிறகன்சா தன் படைகளில் ஒரு பகுபாயம் தியை நல்லுரிலும், இன்னொருபகுதியைக் கோப்பாயி

\* பதக்கு, ஓர் இறைசாலுக்குச் சரியான ஸ்பானிய தேசத்து நாணகம்- அது 5 லாறில் கொண்டது.

நும் நிறுத்தி, எஞ்சியவர்களைக் கப்பல்களுக்கனுப்பி விட்டுத், தான் வேட்டையாடவேண்டி யானையிலுவக் குச் சென்றுன். இஃதிவ்வாறிருக்க, பறங்கிப்படையை நிர்மலஞ் செய்ய வெண்ணீச் செகராச்சேகரன் ஒரு சூழ்ச்சி செய்தான். அச்சூழ்ச்சியின் பயனாக ஒரு நாள் ஒரேநேரத்தில் கோப்பாயிலும் நல்லுரிலுமின்ன தமிழர் திரண்டு பறங்கிகளைக் கண்ட கண்ட விடங்களிலே வெட்டிவீழ்த்தினர். கோப்பாய்க் கோட்டையிலிருந்த அநேகர் கோய்வாய்ப்பட்டிருந்தபடியால் சிலகுருமாரும் பட்டாளவிரும் மிகப்பிரயாசத்துடன் தப்பியோடிக் கப்பல்களிலேறினர். பிறகன்சா வும் யானையிறில் வள்ளமேற்கூட்டல்மார்க்கமாய்க் கப்பலைச் சேர்ந்தான்.

கப்பல்கள் பீரயாணப்படுமுன் தன்மகளைப்பிள்ளை போர்த்துக் கேயீஸடுத் துசீசேன்ற பொருள் யிலிருந்து மெடுப்பதற்குச் செகராச்சேகரன் பறங்கித் தலைவனுடன் சமாதானம் பேசியும் சித்தியடையலி ல்லை. போர்த்துக்கேயர் இப்போரிலே தோல்வியுற் றுத் திரும்பினாலும், வீதிராயன் பொருளெனச் சங்கிலி கொடுத்த 80,000 குறுசாடுகளுடன், 6 கொள்ளையிலை கப்பட்ட அளவிற்குத் திரவியத்தையும், பட்டத்துக்குமாரணையும், இருபிரதானிகளாகிய முதலிமார்களையும், நகரியைச் சூறையாடியபொழுது சிறைப்படுத்திய வீதிராயன் குடும்பத்தையும், பட்டத்துக்குமாரன் அதிசந்தராபமணையையும், புத்ததங்ததாதுவையும், செகராச்சேகரன் அரியாசனத்தின்மேலிருந்த முத்துப்பந்தரையுங் கொண்டுபோனார்கள். அரசகுமாரனும் மனைவியுங் கிறீஸ்தவர்களாகிக் கி. பி. 1571ல் கோவைநகரிற்கணவனிறந்தான். அதன்முன்னரே மனைவி நஞ்சினால் இறந்தாள். <sup>‡</sup> வீதிராயன் குடும்பத-

<sup>6</sup> குறுசாடு, 400 ரீசுக்குச் (reis) சரியான போர்த்துக்கல் தேசத்துத் தங்க நாணகம்.

<sup>‡</sup> அவள் தானுக்கேவேநஞ்சினால் இறக்கவில்லையென வக்காலத்திற் கருதப்பட்டது.

தார் ஜயவர்த்தனகோட்டைக் கனுப்பப்பட்டார்கள்.

**புத்தாதுவை மீட்பதற்காகப் பர்மாதேசத்தாசிதைவு** புத்தாதுவை மீட்பதற்காகப் பர்மாதேசத்தாசிதைவு என்னும் வட்சம் பொன் கொடுப்பதாகப் பேசியும் கோவைக்குருமார் கொடுக்கவிடாது தடுத்துப் பெரிய சனசமுகத்தில், அத்தாதுவைத் துளாயரைத்துச் சுட்டு சீருக்கி, வாரியில் வாரியீசினர். டக்றர் பவல் பிரிஸ்என்னுஞ் சரித்திரவாசிரியர், போர்த்துக்கேயர் கொண்டுபோன தாது புத்தாதுவன்றென்றும், இரத்தினங்களாலினைக்கப்பட்டு வீதியாயன் மார்பி விளைந்திருந்து, உண்மையான தாதுவைப்போற் செய்யப்பட்ட ஓர் செயற்கைத்தங்கமே என்றும் கூறுகின்றார். அந்தோ! பணவாஞ்சை கொண்டபோர்த்துக்கேயர் அந்நாளில் இவ்வுண்மையையறியாது போனது அவர்களதில்லைக்குறைவேபோலும்.

**பிறகன்சா மன்னுறிந்துகோட்டை கட்டியது** பிறகன்சா தன் அபிப்ரீராயம் முற்றிருது அவமானத்துடன் திருப்பினுலும், செகராசசேகரனேடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மன்னுர்தனக்கேயுரியதாகவென்னி, அங்கே யொருகோட்டைகட்டுதற்குச் சென்றுன். மன்னுர்மாதோட்ட மென்னுமிரண்டிடங்களையுமாண்ட சிற்றசனுகிய மகதன் என்பவன், மூவாயிரங்காலாட்கள் கொண்ட சேனையோடும் இருபிரங்கிகளோடுஞ் சிலதுப்பாக்கிகளோடும், பிறகன்சாவைக் கப்பலினின்றுமிறங்கவிடாது தடுத்தான். பறங்கிகளின் ஓரங்கிமாரிக்காற்றுது மகதனும் படையுமோடிமறைந்தன. பின்பு பிறகன்சா கப்பலினின்றுமிறங்கப், பெரும்பாலுக் திருக்கேதில்வர ஆலயத்தை உடைத்தெடுத்த கற்களால் கோட்டையொன்றைக்கட்டி, ஒரு சிறுபடையைங்கேநிறுத்தித் தன்னார்சென்றுன்.

**சங்கிலிமீன் னரிற்பேற் ற அபஜே** இச்சம்பவங்களைச் செகராசசேகரனறிக்கு ஒரு படையுடன்வந்து கோட்டையைக் கைப்பற்றமுயன்றும்

நம் முடியாது திரும்பினன். கி. பி. 1563ல் ராமன் என்னும் படைத்தலைவனாருவன் ஒருதமிழ்ப்படையுடன் வந்து அக்கோட்டையைக் கைப்பற்றமுயன்றும் வெற்றிபெறாது திரும்பினுன்.

யாழிப்பாணச் சனங்கள் செகராசசேகரனென் யாழிப்பா துஞ் சங்கிலியின் கொடுங்கோன்மையைச் சகிக்காத ஷக்தியுடன் வர்களாய் நாடெங்குங் கலகஞ்செய்து, அரசனை அரி உக்கிரத் யாசனத்தால் நீக்கி அவன்காமக்கிழத்திமகன் புவிராச தைக்குறை பண்டாரத்தை யரசனுக்கினர். ஆக்குலும் புவிராசன் த்தல் ஆண்மையற்ற பேடியாயிருங்கமையால் செகராச சேகரனே அரசியலை நடாத்திவந்தான்.

கி. பி. 1564ல் சீதாவக்கை யரசனை மாயா மாயாதுன் துன்னை ஜயவர்த்தன கோட்டையை முற்றிக்கையிட ஷக்திதலீட பொழுது, அவனுக்கு உபபலமாக வடக்கர்களைக் கொண்ட படையொன்றைச் செகராசசேகரன் அ அப்பியதாகத் தெரிகிறது.

கி. பி. 1565ல் சங்கிலியிறக்கக் காசிநயினர் அல் சங்கிலியின் வது குஞ்சி நயினர் என்ற பெயரைக்கொண்டவோர் மாண்புத் தீர்த்து அரசகுமாரன் புவிராசபண்டாரத்தை நீக்கிப், பராச ஷக்காதன சேகரன் என்னும் பெயருடன் அரசனுனுன். பொது உரிமை வழி சனவிருப்பத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட புவிராச பண்டாரத்துக்கு ராச்சியமில்லாது போகவே, சனங்கள் மன்னுறிலிருந்த போர்த்துக்கேய கப்பித்தானுகைய ஜோர்ச் தே மெலோ தே காஸ்திரே (Jorge de Melo de Castro) என்பவனைத் தமக்குகவிபுரிய வேண்டினர். அவனும் போர்த்துக்கேயரின் உயர்ச்சிக்கிதுவொரு வாய்ப்புடைத்தாய தருணமென என்னி யாழிப்பாணங்களைச் சென்று, காசிநயினுரைச் சிறையிலிட்டு வேறேர் அரசகுமாரனை அரியாசனத்தமர்த்தி மீண்டான்.

தே மெலோ யாழ்ப்பாணத்தைவிட்டு நீங்கியவுடன், காசிநயினர் படச்தார் அவனைச்சிறையினின் ரும் மீட்க, அவன் புதிய வரசனைக் கொன்று தான் அரியாசனத்தமர்ந்தான்.

**பறங்கியால் விளைந்த மரணம்** தே மெலோ, இச்செயல் தனக்கு அவமானத்தை வருவித்ததென்றேர்ந்து, காசிநயினரைத் தொலைக்கவழிதேடிப் பெரும்பொருளைக் கைவலஞ்சமாகஅரன்மைக்கி, காசிநயினரை நஞ்சுட்டிக்கொல்லுவித்து அச்சமயமே தானும் யாழ்ப்பாணம் வந்தான். வந்து சனங்களின் வேண்டுகோட்படி பெரியபிள்ளை என்னும் அரசகுமாரனைச் செகராசசேகரன் என்னும் பட்டத்துடன் கி. பி. 1570ல் முடிசூட்டித், தே மெலோ மன்னாருக்குப்போனான். செகராசசேகரனும் போர்த்துக்கேயரை மன்னாரினின்றுக் கூரத்திலிடவேண்டுமென வெண்ணித் தஞ்சாவூர் நாயக்கவரசனிடம் வேண்டிப்பெற்ற படையுடன் மன்னாருக்கோட்டையைப் பிடிப்பதற்குப் படையெடுத்துச் சென்று தோல்யிடைந்து திரும்பினுனென்ற தெரியவருகள்றது.

**புவிராசப ஸ்டார்ம்சேகரன்** பெரியபிள்ளைக்குப்பின் கி. பி. 1582ம் ஆண்டளை வில், புவிராஜ பண்டாரம் என்னும் வேலெரூரு அரசகுமாரன் பராசசேகரன் என்னும் நாயக்துடன் அரசனான். ஆனால் இவனை அரசனுகவாகுதல் அரசுக்கு ரியவனுகவாகுதல் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொள்ள வில்லை. இவனைக் கூண்டன்று ஓரமங்கலப்பெயரால் போர்த்துக்கேய நூலாசிரியர் காட்டுகின்றனர்.

**டோனு கத்திரு** கி. பி. 1582ல் கறவியத்தை பண்டார என்னுங்கண்டியரசனுடன் சிதாவக்கையாசனுகிய இராசசிங்கன் விரோதமுற்று, இடர் விளைக்க, அவன் தன் குடும்பத்துடன் திருக்கோணமலைக்கோடி யொளித்தான்.

அங்கேயவனும் மனையானும் அம்மைஷோயாவிறந்தனர். அவனிறக்குமுன் தன்சிறுபிரோயமுள்ளங்கபுத்திரியைத் தன்மருமகன் முறையாயுள்ள யமசிங்கனிடமொப்புவித்து, அவனைப்பாதுகாத்து வயதானபின் அவனை மணங்துகொள்ள வேண்டுமென்று வேண்டினான். அதற்குடன்பட்ட யமசிங்கன் யாழ்ப்பாணஞ்சௌறு, பின்னையைப் புவிராஜபண்டாரத்திடமொப்பப்படைத்துப் போர்த்துக்கேயர் உதவியைவேண்டிக்கோவைக்குப்போனான். பின்பு இப்பெண் மன்னாரிலுள்ள போர்த்துக்கேயருக்குக் கொடுக்கப்பட்டாள். இவரே பின்னால் தோனு கதறினு என்னும்பெயருடன் தொன் சுவாம் கிமலதர்ம சூரியனுகிய கண்டியரசு ஆக்கு மனைவியானாள்.

மன்னார் பறங்கிகள் கைப்பட்டகாலந்துவக்கம் புவிராசப அதையவர்களிடமிருந்து மீட்க வேண்டுமென்னுமாசை யாழ்ப்பாணவரசர் எல்லாருக்குமிருந்தது போலவே, புவிராசப பண்டாரத்துக்குமிருந்தது. இவ்வாசையை முற்றுக்கும்பொருட்டு அவன் மூன்றுவருடங்களாக வேண்டிய ஆயத்தங்கள் செய்து, எழுபத்தைந்து மரக்கலங்களோடும் கோட்டையை உடைப்பதற்கேற்ற பீரங்கியங்கிரங்களுடனும் மன்னாருக்குச் சென்றான். அச்சமையத்திற் கோட்டைக்குள் அறுபது பறங்கிகளும் வெளிப்புறத்தே ஒருக்கப்பிற்கு பதினேழு பேருமிருந்தார்கள். கப்பலை முதற்றுக்கி அழிக்க விரும்பித் தனது கப்பல்களிலிரண்டையப்பணிசெய்யுமாறு வில்லை. சென்ற இரு கப்பல்களும் அக்கப்பலினிருமருங்கும் நின்று குண்டுமாரி பொழிந்தன. ஆனால், இலக்குத் தவறிக் குண்டுகள் எதிரிகப்பலுக்கு இடையூறு விளைக்காது தமிழர் படையையுங் கப்பல்களையுமேதாக்கின. அச்சமயத்தில் நோயாளிகளையேற்றித் தூரத்தேவந்த ஒருபறங்கிக்கப்பலைக் கண்டுமேலோன்டான்.

வரசன் மருண்டு படையுடன் கடுகிச்சென்று தன் கப்பலுட்குஞ்தான். பறங்கிப்படைவீரர் வீராவேசத் தோடு எதிரிகளைத்தாக்கினர். வெட்டுப்பட்டோரும் கடலில் அமிழ்ந்தினேருமாக இரண்டாயிரம் தமிழர் மாண்டனர். புவிராசபண்டாரமும் உயிர்தப்பித் தங்கள் சென்றுன்.

**இரண்டாம்  
முறையன்  
ஈர்ப்படை  
யேப்பு**

இவளவோடமையாது, மீட்டுமொருகால் மன் னுரைத் தன்வசப்படுத்த வேண்டுமென்னும் அவா தூண்டக் கட்டை மூசா மரக்காயர் என்னும் தென் விந்திய மூஸ்லீம் கடற் சூறையாடி ஒருவனுடன் பொருத்தம் செய்து, கி. பி. 1591ம் வருடம் செப்டம்பர்மாதம் 3ந்திக்கி பன்னோயிருஞ் சேனைவீரோ டும், பிரங்கிகள் கால்துவக்குக்களோடும், புவிராஜபண்டாரம் மாதோட்டக்கரையிற் பாளையமிட்டான். கட்டை மூசாவும் அவன் படையும் காற்று வசதியீனத் தால் குறித்தாளில் மன்னார்வங்குத்தேசேர முடியாமற் போகவே, புவிராசபண்டாரம் தன்படையுடன் வள்ளங்களிலும் கட்டுமரங்களிலுமேறிக், கால்வாயைத் தாண்டிக், கோட்டையை முற்றுகையிட்டான். பகல் முழுதும் போர்புரிந்தும் கோட்டையைக்காத்துங்கிற நூறு பெருங்கேள் தே அத்தாயிட்டு (Nuna Fernandez de Attaide) என்னும் தளபதியும் பறங்கிக் கொல்ல, அதுகண்டவரசன் இராப்போர் செய்ய வெண்ணிப் பின்வாங்கிச்சென்றுன். அன்றிரவும் கோட்டையைக்கைப்பற்றச்செய்த எத்தனங்கள் ஒன்றும் பயன்பெறவில்லை. அரசன் கோபத்துடன் மீண்டு செல்லுகையில் மன்னார்த்திவு வாசிகள் பலரைச் சிறைப்படுத்திக் கொண்டும், அவர்கள்மாடாடுகளைக் கவர்க்கு கொண்டிருந்து சென்றுன். ஆனால் வள்ளங்களில் இருப்பதெட்டைப்பறங்கிகள் பறித்துக்கொண்டுவிட்டனர்.

**பண்டாரத்  
தீக் தோல்  
வி**

பாழ்ப்பாணத்தரசன் செய்துவரும்போர் முயற் கட்டை மூக்களைக் கேள்விப்பட்டு மன்னாரிலுள்ள தளபதி சாவின்விதி ஏலவே கோவையதிபதிக்கறிவித்திருந்தான். அது னால் மன்னாரையுங் காத்து, யாழ்ப்பாண அரசன் கர்வத்தையு மடக்கிவருப்படி, அந்திரே பூர்த்தாடு கேமென்டொன்சா (Andre Furtado de Mendonza), என்னும் தளபதி இருபதுகப்பல்களுடன் அனுப்பப்பட்டான். அவன் செப்டம்பர் மாதம் 9ந் தேதி கோவையினின்றும் புறப்பட்டுக் கொள்ளும்பு மார்க்கமாய் மன்னாருக்கு வரும்வழியில் கற்பிட்டிக்கணி த்தாயுள்ள காரைதிவுக்கடலில் கட்டை மூசாளின் இருபத்தெட்டு மரக்கலங்கள் கட்டி நிற்பதைக் கண்டான். உடனே பூர்த்தாடும் வீரரும் அவைகளைத்தாக்கிக், கரையிலேற்றி வைத்திருந்த மார்க்கலங்களைகிருட்ட செலுத்தமுன், முஸ்லீம்படைமேற் பாய்ந்து வாளாலும் துவக்குகளாலும் தாக்கக், கட்டை மூசாவும் அவன் படைவீரிற் கிலரும் ஓரித்தோடினர். பூர்த்தாடு அகப்பட்டவர்களைச் சிறையாளராகவும் மரக்கலங்களை வெற்றிக்குறிபாக வங் கொண்டு சென்றுன்.

அப்பால் பூர்த்தாடு குருமாருடனுமதிகாரிக பூர்த்தாடு ரூடனுமாலோசித்து, கோவைத்தேசாதிபதியின் விரு வின்யாழிப் பபின்படி, யாழ்ப்பாணத்தரசன்மேற் படையெடுத் பாணப்பதான். கி. பி. 1591-ம் வருடம் ஒக்டோபர்மாதம் பெட்டு 26ந்தேதி அவன் 1400 பெயரைக் கொண்ட பறங்கிப் படையுடனும், விக்கிரமசிங்கமுதலியாரை ஒன்றுஞ் சிங்களச் சேநைதிபதியின் கீழ்க் கொள்ளும்பிரிருந்து கொணர்ந்த 3000 லாள்கொற்றின் என்னும் சிங்களப் படையுடனும், 43 மார்க்கலங்களிலும் 250 வள்ளங்களிலும் ஏற் யாழ்ப்பாணங்கு சென்றுன்.

இப்படையெடுப்பைச் செவிமடுத்த புவிராசபண் கோளும்புத் தாரம் அரியாலைக் கரையில் படைவகுத்துக் கால்து துறையில் யுத்தம்

வங்குகளுடன் காத்திருந்தான். ஆனால் பூர்த்தாடு கொண்டுத்துவறயிற் சைனியத்தை இறக்குவதற்கு எத்தனித்தான். அங்கும் வகுக்கிருந்த அரணுக்குப் பின் நின்று சன்னங்களையும், தீக்குண்டுகளையும், அம்புகளையும் வருவதித்துக் கப்பல்களிலிருந்து பறங்கிப்ப டை யிறங்காவாறு தடுத்தான். பூர்த்தாடு பிரங்கிக்கை ஓராற் குண்டு மாரிசொரிந்து, தமிழ்ப்படையைக் கரை த்துக்கிட்டாலுண்ணாஞ் செய்து, 150 பறங்கிகளையும் 200 லாஸ்கொறீன்களையும் விக்கிரமசிங்கனுடனிறக்கி 200 அழித்துக் கமிழர்களுடன் சமர்செய்து அரணை விட, அவர்கள் கமிழர்களுடன் சமர்செய்து அரணை விடும் அழித்துக் கமிழ்ப்படையின் தளபதியாகிய பிரான்கோ முதலியாரையும் 250 பேர்விரரையும் பிரான்கோ முதலியாரையும் 250 பேர்விரரையும் 300 துவக்கு களையுங் கைப்பற்றினர்கள்.

**கண்டிக்குளி ஸில் கோள்ஜை** டட்டே பறங்கிப்படை யெல்லாக் கரையிலிறங்கி அணிவகுத்துக் கடற்கரைமார்க்கமாய்ப் போய்ச், சங்காமினிக் (St. Dominic) கென்னுங் கன்னியாஸ் திரிமடத்துக்கருகாமையில் இருங்கங்களுக்கள். அவ் லிடத்துக்கண்மையிலிருந்த சோனகரின் வர்த்தகசாலைகளைக் கண்டு, அவைகளுட் புகுந்து, 10000 கண்டிலையும் 400 கண்டி. அரிசியையும் வாரிக்கொண்டு போயினர்.

**நல்லூலில் யுத்தம்** ஒக்டோபர் மாதம் 28-க் தேதி காலை குருமார்கள் ஆசியடன், பறங்கிப்படை நல்லூரை நோக்கி நடந்தது. அங்கும் அரண்ணன்றின் பின்னால் நின்று தமிழ்ப்படை குண்டு, அம்பு, தீக்குண்டு, கவண்கல்லு முதலியவைகளைப் பறங்கிச்சேலைமேல் வருவதித்தது. யானைபொறித்தகொடி. பறங்கிப்படை முன்னணியிற் செல்ல, விக்கிரமசிங்கன், கையில் ஈட்டியுடன், படையை டட்டத்திச் சென்று, வீரவேசத்துடன் தமிழ்ப்படையுட்புத்தான். காலை பத்துமணி வரையும், இரு

கட்சியாரும் உருண்டும், புண்டும், வெட்டியும், குத்தியும் சபாறாற்றி, ஈற்றில் பறங்கிக்களே செய்பேரி கை முழக்கினர். தமிழ்ப்படையின் சேஞ்சிபதியாகிய புவிராசபண்டாரத்தின் மருகன் காகு † என்பவன் வீரவேசத்துடன் பொருது, அன்னமிரை யிழுந்தது மன்றித், தனதுவிடையெழுதிய துவசத்தையும், சேது தீட்டிய வெண்கேடையத்தையுமிழுந்தான். அச்சமயம் பறங்கிப்படைமுன் நேரிச்செல்ல, வீரமாகாளியம்மென் கோயிலுக்கும் கந்தசவாமிகோயிலுக்குமிடையில் அரசனுடைய மகா வீரர்களைக்கொண்ட அத்தப்பத்துப் படைத் தங்கள் உயிரைவெறுத்துச் சத்துருக்களை ஏதிர்த்துப்பொருத்தினர். அக்கடும்போரிற் கலந்த தமிழரெல்லாரும் மாண்டனர். அவர்களை நடாத்திய “யோகி” ஒருவரும் கந்தசவாமிகோயிற் பூசகரும் மாண்டனர்.

காதனிகளை இழுத்தறுத்ததினால் அங்கவீனப்பட எதிர்மன்றும் போரிலே கடுங்காயப்பட்டும் வீழுந்த பெரியமீன் சிங்கதுக்கு லோயின்மகனுகையை எதிர்மன்னசிங்ககுமாரணச், சீமான் அப்பங்கோ பின்னான் (Simao Pinnaan) என்னும் போர்த்துக்கேய வீரன் கண்காலை யவன்மேலூன்றிக், கொல்லவிடாது தடுத்து, டி அவணைப் பூர்த்தாடுவிடமொப்பத்தான். அவன் இராசகுமாரனுக்கு அபயங்கொடுத்துத், தான் னிரித்திருந்த பொற்சங்கிலியை அவன் கழுத்திற் போட்டுப், பட்டுப்பிரீதாம்பரப்போர்வையால் மூடி, இறகுகளினுற் சோடிக்கப்பட்ட தொப்பியொன்றைச் சுப்பினரின்து உபசரித்தான்.

† ‘காகு’, கொண்டையைன் என்னும் அர்த்தத்தைக் கொண்ட போர்த்துக்கேய மொழி. (98ம் பக்கம் குறிப்பு பார்க்க).

‡ ‘அத்தப்பத்து’ வெண்பது சிங்களச்சொல். அத்தப்பத்துப் படை அரசனின் மெய்காப்பாளர்களாகிய வீரகளைக்கொண்டது.

§ இவ்விடயத்தைச் செதுக்கிக்காட்டியிருக்குங் கல்லோன்

**புவிராசப—** பூர்த்தாடு கோயிலுள் மறைந்திருந்த அரசனைப் பீடாரத் தீஸ்சாசி சேதம் பிடிப்பித்துக் கண் சமூகத்திலே அவன் கிரசைக் கொய்வித்து, அதை ஓர் ஸட்டியிற் குத்திப் பிரசித்த மான ஒரிடத்தில் கிருக்கிவைக்கும்படி கட்டளையிட்டான்.

**அரசதுமார்ட் சிறைப்பட்டமை** படைவீரர் உடனே நகரியைச் சூறவியாடத்தோ டங்கினர். அளவிறந்த திருவியங்களைப்பட்டன. அவற்றிலோர்பகுதியைப் பூர்த்தாடு கவர்ந்திருப்பானென அவன் அரசன் நம்புதற்கு இடமுண்டாயிற்று. இராசகுடும்பத்தினர் எல்லோரும் சிறைப்படுத்தப்பட்டனர். வெட்டுண்டிறந்த அரசனின் வயதுசென்ற பட்டக்துத்தேக்கியும், ஐஞ்சுகுமாரர்களும், இன்னொரு யெளவன மனைவியும்; காகுவின் மனைவியும், இரு அரச�ுமாரத்திகளும், சங்கலிதமாரனும், அவனுடன் இரணைப்பிள்ளையாய்ப்பிறந்த அவன் தமிழியும், குஞ்சிநயினுரின் இருபுக்கிர்களும் சிறைப்பட்டாருட் சேர்ந்திருந்தனர்.

**எதிர்மன்ன சிங்கப்பராசகேநர்** பூர்த்தாடு உடனே ஊர் அதிகாரிகளை அழைப்பித்து, அவர்களுடன் ஆலோசித்து, அவர்கள் கோரியவன்னைம் எதிர்மன்னசிங்க குமாரனைப் பராசகேரன் என்னும் பட்டக்துடன், போர்த்துக்கேயரின் கீழ் அரசனையிருந்து அவருக்குக் கிறையீந்து வருப்படி நியமித்தான். அதிகாரிகளும் பிரதானிகளும் அப்படியே நடப்பதாகச் சுத்தியஞ்சு செய்து கொடுக்கார்கள். புங்காசபண்டாரம் அரசரியையற்றவனை ந்தும் அதனால் பராசகேரன் என்னும் பட்டத்திற்குரியனல்லனென்றுங்கருதியே, மீட்டுமெப்பட்ட மிவதுக்களிக்கப்பட்டது.

இதுதினபுரிச் சமன் தேவாலையென்னுங் கோயிற் கூவரிற் கண்டெடுக்கப்பட்டது.

அப்பால் மீண்டும் கலகம் விளைக்கக் கூடியவர் அவனிய களென எண்ணப்பட்ட எண்ணாறு வடக்கரூஞ் போர்லிங் சிலசோனகரூஞ் சிரச்சேதஞ் செய்யப்பட்டார்கள். மீதுக்கோவ துறைகளிலிருந்த வள்ளங்களிலிரண்டு அரசனுடைய வூம் உபயோகத்திற்காக விடப்பட ஏஞ்சியவை அக்கினிக் கிரையாகக்கப்பட்டன. நாறுபறங்கிலீர்கள் மூன்று கப்பல்களுடன் யாழ்ப்பாணத்தில் தங்கினர். அரசன் விருப்பினபடி கஸ்பார் ரேத்திரிகேஸ் (Gaspar Rodriguez) என்னுட்ச் சிங்கள முதலி 200 லாஸ்கொ றீன்ஸ் உடன் அரண்மனையில் நிறுத்தப்பட்டான்.

இவ்வாறு வேண்டிய ஒழுங்குகள் செய்துகின் பூர்த்தாடு மன்னார்வழியாய்க் கோவைக்குப் பயண மானுள்ளன.

இப்பராசகேரன் காலத்திற்குண் அரசகுடும் மடப்பளி பத்தைச்சேர்ந்தோர் எழுவர் யாழ்ப்பாணத்திற் மறப் பலவிடங்களிலு மதிகாரிகளாகக்கப்பட்டனர். அவர்களுக்கு வேளாளருக்குரிய முகவிப்பட்டத்துடன், தம்மாபை நினைவிற்கும் பொருட்டு, அவர் மூன்னோர் வசித்தவிடமாகிய கலிங்கதேசத்து மடப்பளி யென்னுமிருந்து பெயரினையே என்றும் நினைவு கூர்க்காக, மடப்பளியாரெனுங் குலப்பட்டமுமிடப்பட்டது. இவர்களும், இயர்கள் வமிசத்தாரும் இராசமடப்பளியாரெனவும், குமாரமடப்பளியாரெனவும், அரச குடும்பத்தைச்சேராத பிற கலிங்கர் சங்க மடப்பளியாரெனவும், ஒல்லாந்தர்காலத்தில் பொருள் கொடுத்து மடப்பளியாரெனத் தோழ்புகளில் எழுதப்பட்டவர்கள் சருகு (சில்லறை) மடப்பளியாரெனவு மழைக்கப்பட்டனர். இராசமடப்பளியார் வேளாளர் குடும்பங்களிற் சம்பந்தங்கெய்தாலும், தங்கள் அரச விரத்திக்கை மறவாது மடப்பளி வமிசத்தை நினைவிற்குச் சிறப்பிற்கு வரலாயினர்.

மடப்பளி அழகாண்மை வல்லமுதலி கள்ளியங்காட்டுக் கும், (போர்த்துக்கேயர் காலத்தில் நல்லாரும் அத் துடன் சேர்க்கப்பட்டது).

திடலீரிசிங்கமுதலி அச்சவேல்கரும்,  
தனபாலசிங்கமுதலி மல்லாகத்துக்கும்,  
வெற்றவேலாடுதமுதலி சண்டிருப்பாய்க்கும்,  
விஜயதெய்வேந்திரமுதலி அராவிக்கும்,  
சந்திரசேகரமாப்பாணமுதலி உடுப்பிடிக்கும்,  
இராயரத்தினமுதலி கச்சாய்க்கும் அதிகாரிகள் என்னர். ஒல்லாந்தர் காலத்திலிருந்தவர்கள், முங்கிய அதிகாராலுர்ப் பரம்பரைப்படியே, அவ்வள்ளுர் மடப்பமென்று தோம்புகளிற் குறிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வதிகாரிகள் ஏழுபேரும் பரிக்குப்பிங்கத்தின் பின்னோக்களோ, எல்லாரும் உடன்பிறந்தசோதரர்களோ, அன்றவேறுஅரசகுடும்பங்களைச் சேர்ந்தவர்களோ என்று நிச்சயிக்க ஆதாரங்கிடைக்க வில்லை. அரசுகுமாரத்தியாகிய வேதவல்லியாரென் ஆம் பென் மாதகல் வேளாளனுகிய ஓர் அதிகாரியை மணந்ததாகவுங் கர்னபரம்பரை.

பழங்கியி அரசனுங் தனக்குச் செய்த நன்றயை மறவான் செநுகித தவனும், அங்கிருந்த பறங்கிகளுக்கு வேண்டிய சன்மானம் செய்தும், தங்கள் மதத்தைப் பரப்புதற்குக் குருமாருக்கு வேண்டிய உதவிகள் செய்தும் வந்தபடியால், அரசன் தம் பக்கக்துணையெனச் செருக்குற்றுப் பறங்கிகள் சிலர் அடாதன செய்தும் குறும்புகள் செய்தும் வருவாராயினர். இதைக்கண்ட அதிகாரிகள் மனம் புழுங்கி அரசனைக் குறைக்கிறியும், அவன் கவனியாகிறுக்கக்கண்டு, அவனைச் சிங்காசனத்திலிருந்து விலக்கி, இராமேச்சரத்திலிருந்த அரசகுமாரன் ஒருவனை அதிலிருத்த வழிகேடலாயினர். அதற்குத் தஞ்சாவூர் அரசனுங் கண்ட

யரசனுன் விமலதர்மசுரியனும் உதவிபுரிவதாக வடன்பட்டனர்.

கி. பி 1592-ல், இதையறிக்க மன்னர்க் கப்பித் ஸாக்குஷப்தான், ஒரு சிறு படையை மனுவேல்தே அத்தாயிட் பழி, தாதி (Manoel de Attaide) என்பவனுடன் நல்லாருக் காலூரிப்ப கனுப்பி விட்டுக், கடற்படையொன்றை விரைவில் விவியும் ஆயத்தப்படுத்தினான். அத்தாயிட் நல்லாரைச் சேர்ந்தவுடன், ஊரிலுள்ள குழப்பத்தையறிந்து, அரசனைப் பறங்கிகள் வசித்த பறங்கித்தெருவில் மறைந்திருக்கும்படிசெய்து, தஞ்சாவூர்ப்படை பண்ணிரண்டு கப்பல்களிற் புறப்பட்டு விட்டதெனக் கேள்விப்பட்டதால், மன்னர்க் கப்பித்தான் ஆயத்தம் பண்ணிய கப்பல்களுடனும் படையுடனும் சென்று, தஞ்சாவூர்ப் படையைத் தலைமன்னாரிற் சந்தித்து, நானுபக்கமுன் சிதறசெய்து, அனோகரைக் கைதிகளாக்கி, யாழ்ப்பாணம் மீண்டு, அரசனை நல்லார் அரண்மனையில் வசிக்கச் செய்தான். பின்பு குழப்பங்களும்மைதியுற்றன.

இவ்வெதிர்மன்னசிங்கப் பராச்சேகான் கி.பி. கைலாய 1591 தொடங்கி 1616-ம் ஆண்டுவரைக்கும் அர மாஸீ சாண்டப்படியால், இவண்காலத்திற்குஞ் கைலாயமாலை எழுதப்பட்டிருக்கவேண்டும். கனகசூரியன் காலத்திற் கட்டப்பட்ட கோயிலைப்பற்றி நெடுங்காலத்திற் குப் பின்னதாகிய இவன் காலத்திலே பாடப்பட்டபடியால் கோயில்கட்டப்பட்டகாலச் சரித்வேறுபாடுகள் அந்நாலிலிடம் பெறலாயின.

கண்டியரசனுக்குபகாரமாய், இப்பராச்சேகான் தீபேண்ண இந்தியாவிலிருந்து வருந் தமிழ்ப்படையை யோகிகள் விகோண்டு உடுப்புடன் தன்தேசத்துக்கூடாகப் போகவிடுகின்ற துறவிகளை என்று கேள்வியுற்ற பறங்கி அதிகாரிகள், அவனை அதுபற்றி யச்சறுத்த, அவன் தான் அவ்வாறு செய்ய

வில்லையென்றும் யோகிகள் யாத்திரைக்காகச் சிவ நெனிபாதமலைக்குப் போகின்றார்கள் என்றும், எவ்வளவோ சொல்லியும், பறங்கிகள் மனத்திருப்தி யடையாதபடியால், குறித்த யோகிகளில் முந்நாறு பெயர்களைப் பராசசேகரண் முதலிமார்களை ஏவிப்பிடிப்பித்துப், மின்கட்டாய்க் கட்டிப், பறங்கி உத்தியோகஸ்தன் ஒருவன் முன்பாகக் காரைதீவிற் ரேணியேற்றி, வடக்கரைக்கனுப்பினான். யோகிகளும் அடாது செய்தவரசனைப் பழிமொழிகளால் சூருரைத் துச் சென்றனர்.

பராச்சேக  
வள் மரணம் எதிர்மன்னசிக்கப் பராச்சேகரன் கி. பி. 1616ல் இறக்குந் தருணத்தில், முன்று வயசுச் சிறுகுழுங்கை யாயிருந்த தன் ஒரே புத்திரனைத் தனது தமையன் முறையினாலோ அரசுகேசரியென்பானிடக் கொட்டப்பட வித்துப், பிள்ளை வயதாகவிவரும்வரை இராச்சியத்தை அவனையேபரிபாலிக்கும்படி வேண்டிக்கொண்டு, போர்த்துக்கேயென் சம்மதம்பெறும்பொருட்டுக் கோவை நகருக்கோர் தூதுமனுப்பினுன். பறங்கித்தேசாதிபதி யின் உத்தரவு வருமுன் பராச்சேகரன் பரிக்கலே, சங்கிலியென்னும் வேறேர் அரசுகுமாரன், அரசுகேசரியின் பதவியைத் தான்மையை விரும்பி, ஒரு நாள் நண்பகலில் பெரிய மீகாப்பிள்ளை ஆராச்சி

பெண்பவன் கால் வருடச் சயனித்திருந்த அரசகேச சங்கிலிஅர் ரியையும், ஆராச்சியையுங் கொல்லுவித்தான். உள் வளருந்த கொலையாளர் அரண்மனைக் கதவுகளைத் திறங் க்கோள்ளுவதிடச், சங்கிலிகுமாறும் அவன் வீரர்களும் உள் நுழைந்து, அரண்மனையைக் கைப்பற்றி, அங்கிருந்த சங்கிலியின் மைத்தனனும், புனிராசபண்டாரத்தின் மகனுமாகிய விழுக்கு குமாரன் தவிர, அரசகுடும்பத் தொச் சேர்ந்த மற்றவர்களை யெல்லாம் வாருக்கிறை, யாக்கினார்.

இவற்றைக் கண்ட குடிகள் கோபங்கொண்டு, சின்ன மீகா சங்கிலியைத் தொலைத்து, அவன் மைத்துனானுகிய ப்ரீஸ்ளீஸ் விழுக்கு குமாரன் இளவுலுக்குப் பரிபாலகனுக்க வழி தேடினர். மீகாப்பிள்ளை ஆராச்சியின் மகன் சின்ன மீகாப்பிள்ளை ஆராச்சி அரண்மனை வாயிலில் நின்று சங்கிலியை வைதுங் திட்டியுஞ் சமருக்கழைக்கச், சங் கிலிபயங்தவனுப் அரண்மனைக்குட் பதுங்கிக் கொண்டான். சின்ன மீகாப்பிள்ளை இராச குமாரத்திகள் சில ருடன் மன்னாருக்குப் போய்ப் போர்த்துக்கேயரைச் சரணாடைந்து, அவர்களின் உதவியைக் காத்திருந்தான்.

கலகம் அடங்கியதென நினைத்துச் சங்கிலி யொரு கண்பிடுக்கு நாள் கோயிலுக்குப் போகப் புறப்படும் போது, ‘புளி யொன்றை அரண்மணையில் விட்டுப் போகலாமா’ வென்று, அவனது அந்தரங்க மந்திரியாகிய அமரக்கோன முதலியார் குறிப்பிட்டுத் தூண்டவே, அவன் கிறுவ னின் பரிபாலகஞக்கச் சனங்கள் விரும்பிய தன் மைக் துனன் விழுக்கு குமாரனின் கண்களைப் பிடுங்குவிக் தான். வேறொருநாள் பலமுதலிமாறையும் அதிகாரிகளை யும் விருந்திற்கொன வழைத்து, அவர்களிற் பலரைச் சதிசெய்து கொல்லுவிக்கான.

எதிர் மன்னைக்கண் அனுப்பிய தூதுக்கு உத்த

கோவைத் ரவு, கி. பி. 1616 ம் வருடம் மே மாதம் 13 க் தேதி தேசாதிபதி கோவைத் தேசாதிபதியால் அனுப்பப்பட்டு, ஆகஸ்ட் மீண்டும் உத்தர மாக முடிவில் மன்னுருக்கு வந்து சேர்ந்தது. அதில் வ

பறங்கிய ஸ்வான் கே குறுாஸ் சிறங் : (Joa de Cruz Girao, என்னும் போர்த்துக்கேயன் அனுப்பப்பட்டான். அவன் பல முதலிமார்களையுஞ் சேர்த்து, இறந்து போன அரசனால் எழுதப்பட்ட மரணசாதனத்தைப் பற்றி விசாரித்த காலத்தில், சங்கவி அவ்வாரூய பத்திரம் யாதொன்று மில்லையென மறுத்தான். சின்பு கோவைத் தேசாதிபதியின் நிபந்தனைப்படி தான் நடப்பதாகச் சங்கவி யொப்புக்கொண்டபடியால், முதலிமார்கள் முகதாவில் அவனால் கைச்சாத்திடப் பட்ட சீட்டொன்றைப் பெற்றுச் சிறங் மன்னர் சென்றன.

சங்கிலிபரி தஞ்சாவூர் அரசன் உதவிவேண்டி யாழ்ப்பா பாலகுறுதல் ணத் தூடாகப் பிரயாணஞ் செய்த சிங்களச் சிற்றரசு தெருவனைச் சங்கிலிபோகவிடாது தடுக்குத் திருப்பி விட்டதை யறிந்து, போர்த்துக்கேயர் மகிழ்ச்சி கொண்டு, அவனையே அரச சிறுவனுக்குப் பரிபாலக னக நியமித்து, வேறு நிபந்தனைகளுடன், வடக்கரை யும் யோகிகளையும் யாழ்ப்பாணத்திற் கூடாகப்பேரக விடாது தடுக்கவேண்டுமென்றுங் கேட்டுக் கொண்டனர்.

**கங்கிலையின் சங்கவி செப்பியும் அக்ஷரமங்களையும் தீச்செயல்கூடிய அக்ஷிரமம் லோயுஞ் சகிக்கலாற்றுது தண்டிக்கவேண்டிய அவசியமிருந்தும், போர்த்துக்கேய அதிகாரிகள் காலவசதியீருந்தும் நோக்கி வாளரவிருந்தனர். இப்திருக்க, பாளி பாவுருஞ்சைச் சில நாட்களாகக் காணுகிறந்தபடியாலும்,**

சுங்கிலி தன் மருகணை யரசனாக்க நினைத்திருக்கின்ற வெளனக் கேள்விப்பட்டபடியாலும், யாழ்ப்பானை வா சிக்கின் மனப்புழுக்கமேர் அதிகரித்து வந்தது. அதி காரிகளிலு மனேகர் சனங்கள் கட்சியைச் சார்ந்த னர். ஒரு நாள் பலர்திரண்டு ஆயுதபாணிகளாய் சனங்களின் அரண்மனைக்குச் சென்று சங்கிலியைக்கண்டு, அரசு கோபாவே துமாரானுக்குப் பரிபாலகனுகவிருக்க விரும்பினால், குமாரனைத் தங்களிட மொப்படைத்தல் வேண்டு மென்றும், அரசுகேசரியையும் மறுகுமாரர்களையுங் கொன்ற கொலைப்பாதகர்களைத் தங்களிடத் தொடுத் துவிடவேண்டு மென்றும், அவனிடமிருக்குந் தாசிப் பெண்ணையகற்றி அரசு குடும்பத்தை ஒரு பெண்ணை விவாகஞ் செய்யவேண்டு மென்றங், கோபாவேசத் துடன் கேட்டனர். அவர்கள் இருக்கும் நிலைக்குப் பயங்தவனுப்புச், சங்கிலி அரசு குமாரனைச் சாளரத்தின் வழியாய்த் தூக்கிக்காட்டினான். சனங்கள் சாஷ் டாங்கமாய் விழுந்து பாலியவரசனை வணங்கினார்கள். சங்கிலி கொலைப்பாதகரைப் பிறக்கவால் ஓடிப்போகு மாறு அனுப்பிவிட்டான். அதையறிந்த சனங்கள் அமரக்கோ கோபாவேசத்துடன் அரண்மனைக் கதவையுடைத் தீழத்திலையா தட்புகுந்தனர். அங்கே விழுக்கு குமாரன் கண்களை வதை ஈனமுறச் செய்த அமரக்கோன் முதலியாரிருக் கக்கண்டு அவர்கழுத்திற் கயிறு பூட்டி அவரைத் தெருவித்திகளைங்கு மிழுத்துச் சென்று கொன்றனர்.

சனங்களுக்குஞ் சங்கிலிக்குமிடையேயுள்ள பகை சமாதாள மையை அறிந்த மன்றார்க் கப்பித்தான் இருபகுதி அடிவியாரையுஞ் சமாதானப்படுத்தி வரும்படி பேரர்த்துக் கேய அதிகாரி ஒருவணியனுப்பியுஞ் சித்தி எய்தில். சனங்கள் சமாதானத்தில் வெறப்புற்று, ஆரவாரத்து டன் பொங்கி, ஆயுதபாணிகளாய்க், கறவுடன் சங்கிலையத்தேடி, அரண்மனையை நோக்கி நடந்தார்கள்.

பேண்கள் சங்கிலி பயந்து ஊராத்துறையிற் குருமாருடைய தலைசைமன் கோயிலுட் புதுத்து சரணாடைக்கான். இதற்கு முன் எனிட்டீஷன் வேண்டுமோ, அவன் குடும்பத்துப் பெண்கள் தஞ்சாவூர் அரசன் துணையை வேண்டி, அவன்பாற் சென்று பறங்கிள்கள் தமக்குப் பலவித இன்னங்கள் புரிகின்றார்கள் எனவரைத்து அழுகார்கள். அரசனுமிவர்களுக்கு குதவியாக ஒருபடையையிட்டான். வந்தபடையுடன், வருணாகுலத்தான் என்றுங் தலைவன் கீழ்க்கீழ்க்காலுக்கு வருத்து வைக்கிறுந்த 5000 போர் வீரரையுங்களுடைய கொண்டு, சங்கிலி முதலிமார்களை எதிர்த்தான். அப்போரில் முதலிமார் கோல்வியுறக் கலகம் கிண்று கிட்டது.

**போர்த்துக் கோட்டை** சங்கிலி தஞ்சாவூர் அரசன்பாற் படையுதவிபெற்றேயீப்பை நது பறங்கிகளுக்குக் கொதிப்பை உண்டாக்கியது. யெபெபு அதனால் சங்கிலி கண்டியாரசனுக்குத்தனி புரிகிறார்கள் என்றும், அவன் முன்று வருடங்களாகத் திறையியலில்லை யென்றும், ஊராத்துறையிற் கடற்குறையாருஞ் சோனகன் ஒருவனைத் தண்டிக்க வேண்டுமென்றால் சாட்டுச்சொல்லிக், கொள்ளும்பிலிருந்து பிலிப்தே ஓலிவேரூ (Philip de Oliveira) என்றும் தளபதியின்கீழ் முன்று போர்த்துக்கோய் பட்டாளத்தையும், 500 சிங்கவர் கொண்ட ஒரு லாஸ்கொறின் படையையும், தேசாதிபதி உடனே அனுப்பினான். ஒலி வேரூ கமைமார்க்கமாய் மன்றுர் வழியாற் சென்று, தண்ணீரின்மையால் பல கஷ்டங்களுக்குமாளாகிப், பூஷகரியைச் சேர்க்கான். தோணிகள் குறைவாயிருந்தமையால் அங்கிருந்து பாழ்ப்பாணக்கரையை எட்டாநாட் சேர்க்கான். சேர்ந்து, படைகள் தங்குதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டு, பின்பு திறையிறக்கும்படி சங்கிலிக்குக் தூதனுப்பினான். சங்கிலிதிறை செலுத்துவதாகப் பலமுறைகளிற் கூறி ஒரு

முறை 5000 பர்தாங்கு கொடுப்பதாகவும், அதையும் ஒலிவேரூ பூஷகரிபோய்ச் சேரமுன் அனுப்புவதாகவுஞ்சொல்லியனுப்பினான். இவையெல்லாம் பொய்யுரை ஓலிவேரவிகள் எனவறிந்த ஓலிவேரூ போர் நிகழ்த்தத் தொழில்தமிழ்தங்கி, வண்ணர்பண்ணைப் பனக்கடலில் தமிழ்ப்படையொன்று ஆயத்தமாயிருப்பதை யறிந்து, அங்கு சென்று அவர்களைத் தாக்கிப் புறங்காட்டச் செய்தான். சிறிது நேரத்திற்குள் வருணாகுலத்தான் என்றுங் கரையாறத் தலைவன் பாரிய தமிழ்ப்படையுடன் வந்தெதிர்க்க, அவர்களையும் ஓலிவேரூ சின்னுபின்னாக்கி ஓடச்செய்தான். வெறுங்காலுடன் போர்புரிந்த பறங்கிப்படை போர்க்களத்திற் பாலியிருங்க மூல்ளின் மேஸ்லூடியலாததால், போர்க்குடைந்தோடும் தமிழ்னைப் பிடித்துக் கைத்திகளாக்க முடியவில்லை. தமிழர் காலிற் செருப்பணிந் திருந்தமை சங்கிலிஜூவியால் ஒடித்தப்பினர். சங்கிலியுங் தன்குடும்பத்தோடு த்தோடல் தப்பியோடித் தோணியேறிக் கோடிக்கரையைச் சேருமுன், ஓலிவேரூ அனுப்பிய முன்று மரக்கலங்கள் நடுக்கடலில் அவர்கள் ஏறிப்போன தோணியைப் பிடித்தன. பறங்கிக்கப்பல்களிலுள்ளோர் சங்கிலி எதிர்களின் பிடமிருந்த 8000 பதக்கு நாணகங்களை அபகரித்துக் கொண்டதுமன்றி, விழுக்கு குமாரதும் அரசுகுமாரத்துக்களும் அணிந்திருந்த நகைகளைப்படிடுக்கிக் காதுகளையுங் கீழித்துவிட்டனர். இவ்வளிமாயத்தைக் கண்ணுற்ற சங்கிலி தன் காதணி முதலியவற்றைத்தானே கழற்றிக் கொடுத்தான். அப்பால் சங்கிலி குடும்பத்துடன் சிறைவைக்கப்பட்டான்.

சங்கிலியும்வன் குடும்பமுங் கோவைக்கனுப்பப்பட்டுச் சங்கிலி சிரச்சேதஞ்செய்யப்பட்டனன். சிரச்சேதஞ்செய்யும் மனைவியுங் கீறிஸ்தமதத்தினளாகி ஒரு மடத் தீப்புதிற் புகுங்காள்.

அரசத்திலே ஏழுவயதுப்பாக்கனுயிருங்த அரசு சிறுவன் கிறீஸ் தோரி கிறி தக்ருமார் மர்னாயில் வளர்க்கப்பட்டான். அவன்தால் ஸ்தவரா யும் எதிர்மன்னாகிங்கப் பராசுசேகரனின் வேறெருகு தேவியும் கிறீஸ்தவர்களாகிப் போர்த்துக்கேயெநாமங்க ஞடன் பிரூன்கிள்கண்சபைக் கன்னியாள்திரி மட மொன்றில் வசித்தனர். அரசுகுமாரன் சகோதரியா கிய இளங்குமாரத்திக்கு டோனு கத்தறினு தேசா (Dona Catharina de Sa) வென்னும் நாமமிடப்பட்டு ஞானஸ்நானமுக் கொடுக்கப்பட்டது. பிரூன்கோ முத வியாரின் குடும்பத்தாரும், தனப்புவியாராச்சியின் குடும்பமும், கவாலித் தலைமைக்காரனுங் கிறீஸ்தவரா யினர்.

## ஐந்தாம் அதிகாரம்.

### போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்.

பாழ்ப்பாணத்தை 800 வருடங்களாக வர போர்த்துக்காண்ட ஆரிய சேகரவரசு சந்ததியின் இறுதியரசன் கேயர் ஆட்சைத்தியாகவே, இனிமேல் அக்குடும்பத்தி லொருவைனை சிதோட்டி யரசனுக சியமிப்பதிற் பயனில்லை யெனக்கண்டு, கம் போர்த்துக்கேய சேநூதிபதியாகிய பிலிப் தே ஒவி வேறு யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேய தேசாகி பதியானுன். தேசாகிபதியானுலும், அப்பதவிக்குக் குறைந்த கப்பித்தான் மேஜர் என்னும் பட்டத்துடன் கி. பி. 1620ல் அரசாட்சியைக் கைக்கொண்டான். ஆனால், தமிழர்களுடன் கடந்த போரோ முடியவில்லை. அவ்வருடத்திலேயே கரையாரத்திலை வன் மீட்டும் தஞ்சாவூர்ப் படையெயான்றுடன் ‘வெற் வருணாதலத் திமாதா’ ஆலயத்தின் முன்னும் ஈல்லார்க்கந்தசவாமி தான் எதிகோயிலின் முன்னும் இரண்டு நாட்களாகப் போர் ப்பு செய்தும், போர்த்துக்கேயர் குண்டுமாரிக்காற்றுது அகே வீரர்களைப் பறிகொடுத்துமன்றித் தானும் மாண்டான்.

அப்பால் சின்னமீகாப்பிள்ளை ஆராச்சி இரு அரசு மற்றும் சகுமாரத்திகளையும் உடன்கொண்டு, தஞ்சாவூருக் யுத்தமிழிப்ப குப் போய், அவர்களை அரசபாதுகாப்பில் வைத் தையின் விதுக், தமிழ்ப் படையெயான்றுடன் வந்து, தொண்ட ராவேஷம் டமானுற்றிற்கொண்டு, ஈல்லாரை முற்றுகையிட்டான். இவ்வெத்தனங்களைக் கேள்வியுற்ற கொளும்புப் போ

ர்த்துக்கேய தேசாதிபதி, ஓயிள் தே தெயிக்சேரூ போர்த்துக் தே மச்சேடு (Luis de Teyseyra de Machado) என் கேயதுணை னுங் தளபதியுடன் ஒரு படையைப் கரைமார்க்கமாக ப்படைவ ரவு ஒலிவேறுவுக்கு உபபலமாகும்படி அனுப்பிவைத் தான். தெயிக்சேரூவுடன் வந்தபடையிலுள்ள வள்கண்ணர், தாப். வரும் வழியிலே கண்ட ஆடவர்களின் மார்பைப் பிள்ளும், கையிலேந்திய குழவிக ளோடிருந்த பெண்களின் வயிற்றைக் கீழித்தும், பிள்ளைகளை அவ்வயிற்றுட்டினித்தும், பாலருந்திய பிள்ளைகளை வாயாற் பால்லழுக வாள்துணியிற் குத்து உயர்ப்பிடித்தும், இன்னும் இயம்பழுதயாத பயங்கர மான நிட்ரோங்களைச் செய்துகொண்டுஞ் சென்றார்கள்.

பறங்கியர் வேற்றி ஒலிவேறுவும் தெயிக்சேரூவுஞ் சேர்ந்து ஒரு குளத்தருகே பாளையமிட்டிருந்த தஞ்சைப்படையை யெதிர்த்து வெற்றிகொண்டனர். இதற்குமுன்னமே, யாழிப்பாணமக்கள் தங்களுக்கிம்முறை வெற்றிகிடக்குமென எண்ணி இந்தியாவிலிருந்த அரசு குமாரனை யரசனுக்கவேண்டி ஒரு முதலியாரைய ழன்றும் அப்பி அவனை அழைப்பித்தனர். அவ்வாறே முதலி ரைதமிழ்ப் படையின் யாருஞ் சென்று இராமேச்சரத்திலிருந்த அரசகுமார னு-னும் 800 மறவநுடனும் யாழிப்பாணத்திலிருங்கி, நல்லூரிலுள்ள கோயிலொன்றிற்றங்கினார்கள். இதையற்க ஒலிவேறு இரவிற்போய்க், கோயிற்கதவை அக்கினியிட்டெரித்து, உட்புகுங்கனன். உள்ளிருந்த மறவர் திகைப்புற்று அங்குமிக்குமாக ஒட்டக்கலைப்பட, எஃலோரும் ஒலிவேறு படையின் வாட்களுக்கிரையாயினர். கோயிலிலிருந்த அங்கண்ணென்றுவன் செய்த அவள்க்குரலோசையால் அரசகுமாரனைக் கண்டு, அவனையும்பிராமணனையும் மாத்திரம் கொல்லாது கைத்திளாக்கினர். இவ்வரசகுமாரன் கொள்ளுக்கனுப்பப்பட்டான். கி. பி. 1620ம் வருடம் ஏப்

பிரில் மாசத்திற்கு முன்னரே இச்சம்பவம் நடந்தது.

கி. பி. 1620ம் வருடம் நவம்பர் மாசத்தில், நாள்காம் மீகாப்பிள்ளை ஆர்ச்சி புதூச்சேனையோடு மீண்டும் முறைதமிழ் வந்தான். தமிழரை இறங்கவொட்டாது ஒலிவேறு தோல்வி வஞ்சிலவீரர்களும் கடலிலிறங்கித் தடுக்கையில், ஒலி வேறு தமிழர் ஈட்டியொன்றுல் படுகாயமடைந்தான். உடனே இருபடைகளும் மொன்றேடோன்று தாக்கிக் கைகலக்கு கொடுஞ்சுமர் நடத்தின. தமிழர் படை வெற்றியுறுமென வெண்ணிப் பறங்கிப் பெண்களைல் வாரும் பயந்து நடுக்குற்றுத் தங்கள் ஆலயத்துட்புகுங்கு, தெப்ப உதவியைவேண்டிக் கூக்குரலிட்டனர். ஈற்றில் பறங்கிகளே வெற்றியடைந்தனர்.

புறங்கொடுத்தோடிய தமிழ்ப்படை மீண்டும் நல்லூரிற் போர்க்கோலக்குதுடன் நிற்பதற்கின்து, ஒலி வேறு தன்கேகத்தின் காயத்தாற் போகழுதியாது, ஒருபடையைமாத்திரமானுப்பினான். அப்படை சென்று குண்மொர் பொழிந்து தமிழரை மீட்டும் முதுகிட்டோடச் செய்தது. ஒடினவர்களில் அனோகரைப் பறங்கிகள் வெட்டித் தலைகளை ஒலிவேறுவிடமெடுத்துக் காட்டினர். சிங்கள வாஸ்கொறின்படை கோப்பாய் புத்தார்வரை தமிழரைக் குரத்திச்சென்று தீர்ளான சூறைப்பொருள்களுடன் மீண்டது.

சில நாட்களுள் கஞ்சாலூர் காயக்கன் அனுப் புந்தாம் சீபி மற்றொரு படையும் தோல்வியுற்றுத் திருப் ப்படைத் தோல்வி

சனங்களின் அமைச்சியினத்தையும் தஞ்சாலூர் நாயக்கன் அடிக்கடி படையனுப்பும் வீராண்மையை யுங் கேள்வியுற்ற கொள்முடுக் கேசாதிபதி, கலவக் கண்ணும் தளபதியை ஒருபடையுடன் ஒலிவேறுவுக்கு உபபலமாக அனுப்பினான். ஒலிவேறுவும் பட்டினத் துறையை விட்டு 1621ம் வருடம் பெற்றுவரி மாசம் இராசதானி பறங்கியர் ஸ் நல்லூர் துறையை விட்டு

**கந்தசுவா  
மிகோயில்  
அழிவு**  
2ங் தேதி நல்லூரைக் தனக்குறைவிடமாக்கினான். அவன் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலில் தரைமட்டமாக்கி, யிருந்தவிடமுஞ் செரியாமல் அத்திவாரத்தை முங்கிளாறுவித்தான்.

**ஆறுமிழுறை  
தத்தைப்  
பேரும்  
டைவாவு**  
கிண்ணட் செல்லுமுன் கஞ்சாஸூர் நாயக்கவரசன் யாழிப்பாணத்தைத் தன்னுடைக்கித் தங்காட்டுத்தமிழுறையுங் குடிபேற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன், திரண்ட படையொன்றையுங் குடியேற விரும்பிய சனங்களையும் மனுப்பினான். அக்குடிகளும் தங்கள் குடும்பங்களோடும், பூனை நாய் கிளி முதலியவற்றேருடும் வந்தனர். அதைக்கேள்வியுற்ற கலவங் தளபதியும் படையும் பருத்திக்குறைவிற் காவலிருக்கக், தமிழ்ப் படை வேரெரு துறையிலிருங்கி சல்லாருக்கு வழி பிடித்தனர். இச்சம்பவத்தை ஒற்றர் மூலமறந்த கலவங், இரவு முழுதும் நடந்து அதிகாலையிற் புத்து ரில் தமிழ்ப்படையைச் சந்தித்தான். தங்களைத்தாக்க வந்த போர்த்துக்கேயப் படையின் ஆரவாரத்தைத் தமிழ்ப்படை கண்டு குதிரைகளிலேறி, ஆயுசங்களைக் கைக்கொள்ளுமுன், பறங்கிகள் அவர்கள் மேல் விழுந்து, நானுபக்கங்களிலு மோடச்செய்து பல தமிழ் வீரர்களின் தலைகளைக்கொப்பதனர். அச்சமயம் தங்கள் சேனுபதியின் தலை வீழ்த்தலைக்கண்ட தமிழ்ப் படைகள் வெருவிப் பின்னிட்டனர். குடியேறும் பொருட்டு வந்த சனங்களும், படைசேர்த்துக்கொண்டு வந்த ஒரு முதலியாரின் மனைவிமக்களும் கைதி களாக அகப்பட்டதோடு, குதிரைகளுடனிறந்த ஆயுதங்களும் பறங்கியர்க்கப்பட்டன.

**பழங்கியா  
சாட்சி நிலை  
ப்படல்**  
இத்துடன் கஞ்சாஸூர்ப் படை பெடுப்பு நின்று விட, யாழிப்பாணாடு அமைதியுற்றாலும் சிலவருடங்களாக நடந்த சண்டைகள் காரணமாய்ப் பாழடைந்த நாடே பறங்கியர் அரசாட்சிக்குட்பட்டது. அநேக

வாயிர வருடங்களாகச் சுயவரசாயிருந்த யாழிப்பாணாடு இத்துடன் அங்கியராட்சிக்கடிமையாயிற்று.

**கி. பி. 1620ல்** தொடங்கிய போர்த்துக்கேயதனியரசாட்சியில், முதற்றேசாதிபதியான பிலிப் தேவீலிவேறு நல்லூரை உறைவிடமாக்கியவுடன், முன் கூறியபடி நல்லூர்க்கந்தசுவாமி கோயிலை யிடித்து, சப்ப ஆலய அக்கோயிற் கற்களைக்கொண்டு கோட்டையும் வீடுக அழிவு ஞாம் கட்டினான். யாழிப்பாணத்திலிருந்த சைவ வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக விடிப்பித்தான். இதையற்ற கோயிலதிகாரிகளும் அரச்சகர்களும் தத்தம் கோயில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும் குளங்களிலும் போட்டு மறைத்தார்கள்.

யாழிப்பாணத்திலன்றுத் தமக்கெட்டிய மற்றும் பிறவிடங்களிலெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையப் பாய்த்துழி வாய்க் குழி பறங்கிகள் இடத்து நாசமாக்கி விட்டனர்.

**கி. பி. 1552ல்,** நாடோறும் இஷண்டாயிரஞ்சிற் பிகள் வேலைசெய்தாலும் இருபது வருடங்களிற்கு ஆம் முடித்தற்கரியதும், கருங்கற் றிருப்பணியை யுடையதும், சீத்தாவக்கை பென்னுமிடத்திருந்தது பேறேண்டி மான ‘பெறண்டி’ (வைவ ஆண்டி) † கோயிலையும், கோயில்

† ‘பெறண்டி’ என்னும் பெயர் ‘பாவாவிரித்தி’ யென்னுங்கருத்தைக்கொண்ட ‘பெறண்ட’ (berenda) வென்றுள்ள சிங்கள மொழியினின்றும் பிறந்ததெனச் சிலர் கூறுவர். சீதாவக்கை (Sitawak) யரசனா முதலாம் இராசசிங்கன் அனேக புத்த பிக்குகளை வதைசெய்து, புத்த மதத்துக்கும் புத்தர்களுக்கும் இன்னல் புரிந்துவந்தான். தான் செய்தது குற்ற மெனவும் பாவமெனவும் உணர்ந்தபின், புத்த குருமாரை யழூத்துத் தான் அதற்கு என்ன பிராயச்சித்தஞ்சு செய்யலாமெனக்கேட்க, அவர்கள், செய்தபாவத்தின் பலனையனுபவிப்பதே யொழிய, அதற்குப் பிராயச்சித்தமில்லையெனக் கூறிவிட்டனர். சைவப் பிராமணரோ சிவப்பிரதிட்டை செய்தால் அப்

முக்கீச்சு<sup>1575</sup>, அளவற்ற திருவியத்தையடைய முன்னீச்சுரச் சிவாஸயத்தையும், 1588ல், தெப்பவந் துறையிலுள்ள தெப்பங் து பொன்மமயமான செம்பினால் வேய்த் திருக்களையும் கைத்திருமா ஆயிரம் விக்கிரகங்களைக் கொண்டது<sup>ஏனான்</sup> விஷ்ணு ஸ்கோயில் ஆலயத்தையும், 1622ல், திருக்கோணமலைச் சுவாமி கோணேசர் மலையிலிருந்த அதிவிசித்திர வலங்காரமான கோணே கோயில் சர் கோயிலையும், பறங்கிகள் இடத்துப் பொடிபடுத்தி யதுமன்றி, அவ்வக்கோயில்களிலுள்ள பெருந்திரவி யங்களையுஞ் சூறையாடினர். ஆனால் கதிர்காமம் என்ற தலத்தில் மாத்திரம் இவர்கள் எண்ணம் முற்றுப்பெற வில்லை. அளவிற்கு பொருள்களை அபகரிக்கலாமென்ற போராசையுடன், பறங்கிகள் கதிர்காமஞ் சென்று, ஒவ்வொரு கப்புரூபையாக இருவரைத் துணைக்கொண்டு, மலையடிவாரங்களும், குன்றுகளும், அடவிகளும் அலைந்து திரிந்தும், நேர்வழிகண்டு தாமென் ஸ்ரீயவிடஞ் செல்லமுடியாது ஏமாற்கத்தகளிப்பதை யுன்னிச் சீற்றங்கொண்டு, முறையே கப்புரூபைகளில் ருவரையுங் கொண்று, கோயில் அகப்படாமைக்கு வருந்தி, ஈற்றில் அதுவோர் பசாகின் சேட்டை யெனக் குணிந்து திரும்பினர். போகும் வழியில் அம்பாந்தோட்டையிலிருந்து கண்டியரசனுக்கு உப்புப்பொதிகள் அமுந்து சென்ற ஆயிரம் பொதிமாடுகள் அவர்கள் நல்லதிஷ்டமாக வகப்பட்டன.

கோயில்க் கொடுந்தொழில்களைச் செய்வதோடு அடிப்பட தற்கு, அவர்களது சமயாபிமானமும், வீவராக்கிய தற்குப் பற மும், மறுசமயத்தவரது வழிபாட்டுக் குரியகோயில் கோகிள் கோகிள் பாவம் ஒழியுமென வறுதிக்குற, அதன் நிமித்தமாக அவ்வரசன் அப்பாரியகோயிலைக் கட்டினான். பாவசிலிர்த்திக்காகக்கட்டப் பட்டபடியால் அக்கோயிலைப் 'பெறெண்டுகோயில்' என்றுதே ந்தார்க்களை ஐந்தமுண்டு. இதனைச் சரித்திர வாசிரியாகிய டக்கர் பவல் பீரிஸ் அவர்கள், சிவன் கொண்ட பிகாடன வயிரவழக்குர்த்தமாய் இருக்கலாமென அனுமானித்து, 'வயிர வழன்டி' கோயிலென்றனர்.

கள் தம்மதவிரோதமென்ற நம்பிக்கையுமே, கார ஜங்களாயவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய கார ணமென்பது மறுக்கொண்டு உண்மை.

திருக்கோணமலைக் கோணேசர் கோயிலுக்கு கோணேசர் 1000 அமுணம் நெல் விளைவில்கள் தம்பலகாமத் கோயில்வு திலுங் கந்தளாயிலு மிருந்தன. அக்காணிகளில் வருடம் இருமுறை நெல் விளைந்தது. பறங்கிப்பட்டா எம் திருக்கோணமலைக்கு வந்ததன்பின் பதினைந்து இருபது கமக்காரர்களுக்குமேல் அவ்வூர்களில் இருக்கவில்லை. மற்றக்குடிசனங்கள் பறங்கியரின் கொடுமைக்காற்றுது அஞ்சிக் கொட்டியாரத்துக்கும் அயலூர்களுக்குங் குடிபோனார்கள்.

ஒவ்வொரு, போர்த்துக்கேயர் கைக்கொண்ட தீறில்துசம கத்தோலிக்க கிறீஸ்து மதமே மெய்ச்சமயமென்றும், யத்தைப் பழந்தைச் சமயங்களைல்லாம் பசாசவணக்கமுடையனவென்ற பிடிவாதமும் உள்ளவனுகையால், யாழ் ப்பாணவாசிகள் எல்லாரும் அச்சமயத்தையே கைக்கொள்ள வேண்டுமென்று பிரசித்தஞ்செய்தான். அதனால் கிறீஸ்து சமயம் முன்னினுமதிகமாகப் பரவியது. யாழ்ப்பாணம் பறங்கிகள் கைப்பட்டிரண்டு வருடங்களுக்குள், 20 அரசகுடும்பத்தினரும், 150 பிராமணரும், மூன்று முதலிமாரும், இருவன்னியரும், 60 பெயர்களைக் கொண்ட அவர்கள் சுற்றக் கினாரும், 400 கரையாரும், 9 பட்டங்கட்டிகளும் பிறருஞ் சேர்ந்து 52,000 பேர் பிரூன்சிஸ்கன் சபையால் மாத்திரம் கிறீஸ்தவர்களாக்கப் பட்டனவெர ண்று, கைரோஸ் என்னும் போர்த்துக்கேய சரித்திரவாசிரியர் கூறுகின்றார். எப்படியாயினும், ஒல்

+ சிக்கள் நாடுகளில் ஒரு அமுணம் 10 பறை கொண்டது. அளவுகள் ஊருக்கார் வித்தியாசம்.

வாந்தர் வருகைக்குமுன், யாழ்ப்பாணச் சனங்கள் எவ்வாரும் பெயரளவிலாகுதல் கிறீஸ்தவர்களாகிட்டனர் என்று கூறப்படும்.

**ஏதுவேடம்**

எவ்வாருக்கும் கிறீஸ்துமதம் அனுட்டிக்காலன்றி அதிகாரத் தலைமைத் த்தியோகங்கள் கிடையா. ஆகையால் அன்றுதொட்டு, யாழ்ப்பாண வாசிகள் கபட கிண்ணதையும், பொய்க்கோற்ற நடபடியும் பழகிவங்கள் னர். பலவாந்தமாகத் தாங்கள் சமயத்தைப் பாப்ப வில்லையென்று காட்டுவதற்குக், குருமார் மூலம் பறங்கியர் சனங்களுக்குப் போதிப்பித்து வந்தாலும், கிறீஸ்துசமயத்தைத் தழுவுவது பறங்கியருக்குப் பெரு விருப்பமென வறிந்த சனங்கள், குருமாரின் போக கீனகளை நம்புவது போலக்காட்டித் தாழை கிறீஸ்த வர்களாகின்றோம் என நடித்து, விரைவில் நூனை நானம் பெற்றுக்கொள்ளவு முடன்படுவாராயினர். சைவமதவணக்கம் செய்யப்படாதென்றும், தூசை விரகம் அனுட்டிக்கப்படாதென்றும், தூசை முதலியா அனுட்டிப்பவர்கள் தண்டிக்கப் படுவார்களென்றுங் கட்டளை பிறப்பித்ததுமன்றி, ஒற்றர்களை வைத்தும் ஆராயப்பட்டது. ஆனால் அந்தரங்கமாகத் தங்கள் வழக்கைக்காலதெய்வங்களை வழிபடுவதைக்கடியும் சைவ ஆசாரங்களையுந் சனங்கள் கைவிட்டார்கள். தங்கள் தங்கள் விட்டுச் சார்களிலும், வளகுகளிலும், மரத்தடியிலும் ஒவ் வேர் அடையாளங்களை வைச்சு வழிபட்டு வந்தனர். விரதகாலத்தில் சாப்பிட்ட இலைகளைக் கூறாக விலும், வேலிகளிலும், மறைவாக ஒளித்துச் சொருகிவந்தனர். இவைகளும் வழிபாடும் ஆங்காங்கு வழுக்கமாய் கிளைப்பட்டன. ஒவ்வொருவருஞ் சிறுவையடைகள் மனியவேண்டுமென்றுங் கட்டளையிறந்தது. உலோகங்களாற் செய்யப்பட்ட சிறுவைகளை அனைவர்த்துச் சனங்கள் நாலைத், தங்கள் நூலைப்பாணமுடைய சிலுவைவருபாயக் கட்டிவந்தனர்.

கண்டியரசனுகிய செனிவிறத், ஊவாப்பகுதிக்குப் கண்டியரசு பிரதிராஜாவாகவிருந்த தன் மகனுக்குக் கத்தறினு வரசுகுமாரத்தினை மனம்முடித்து வைக்கும்படி கேட்டு, அப்படிச் செய்தால் தான் 40,000 பதக்கு போர்த்துக்கேயெருக்குக் கொடுப்பதாக, ஒருகக்கோலிக்கக் குருமுலமாகப் பறங்கியருக்குத் தூதனுப்பி னன். இம் மனம் நடைபெற்றின், கண்டியரசன் யாழ்ப்பாண வரசைக் கைப்பற்ற உரிமையுடையவனும் விடுவெனன் வந்திப் பறங்கிகள் மறுத்தனர்.

இன், அரசுகுடும்பத்தாரை யாழ்ப்பாணத்தில் வ அரசதுமேப் சிக்க விடுவது அபாயத்திற்குக் காரணமாகும் என்று த்தாவைக் கோளும்பு பயந்து, பறங்கியர் அவர்களைக் கொள்ளுப்புக்கனுப்பி கிழுப்ப விட்டார்கள். இவர்கள் தங்கிரோபாயத்தையற்ற தல் கண்டியரசன் குஞ்சாலூர் நாயக்கவரசனுக்குக் தூத னுப்பி, அங்கே மீகாப்பிள்ளை ஆராச்சியினுல் விடப் பட்டிருந்த விரு அரசுகுமாரத்திகளைக் கொணர் விச்து, தண்மக்களிருவருக்கும் மனங்குசெய்து வைத் தான்.

பறங்கி அரசாட்சி உத்தியோகத்தருக்குள் தலை பறங்கி உத்தியோகத்த மேஜருக்கு வருடமொண்ட நியோகத்த இருக்குச் சப்பளம் 300 மில்ரீஸ் (milreis) ஆடம். அவனுக்கு 80 லாஸ்கறீன்சும், 4 ஆராச்சிமாரும் மெப்காப்பாளாக நியமிக்கப்பட்டிருந்தனர். லாஸ்கறீன் மேஜர் ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு செருபிமும், + ஆராச்சி ஒவ்வொருவனுக்கு இவ்விரண்டு செருபிமும் ஒரு மாசுக்குச் சம்பளம். அவர்களைவிட, ஆளொன்

+ ஒரு ‘பக்கு’ பார்த்து. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.

₹ ஒரு ‘மில்ரீஸ்’ 1000 நீஸாக்குச்சரி. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.

+ ஒரு ‘செருபிமு’ 3 ஸாற்றும் அல்லது 5 பொற்பணங்க கொண்டது. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.

ரக்கு 3 செறுபிம் சம்பளம் ஏற்றமுள்ள ஒரு கணக்கப்பிள்ளையும், ஒரு துணிபாலி கடும், ஒவ்வொரு செறுபிம் சம்பளமுள்ள 2 கேடையக்காரரும், 3 தனிலிடப்போரும், 5 சேவகருமுண்டு.

பாக்ரி

இரண்டாவது உத்தியோகஸ்தன் பாக்ரர் (Factor) எனப்படுவான். அவனுக்குச் சம்பளம் 120 மில்றீஸ் (milreis) ஆகும். 148 செறுபிம், 2 லாறிம், 40 நீஸ் சம்பளம் பெறும் என்கிறீவன் (Escrivao) என்னுங் காரியதரிசி அவனுக்கு உண்டு. பாக்ரரே பணத்திகாரியும், கணக்குப் பரிசோதகனும், முடிப்பக்கத்து நியாயதுரந்தரதுமாயிருந்தான். அவனுடைய கந்தோரிலே அரசாட்சிக்குரிய எல்லா பிபந்தனைகளும் பதியப்பட்டன. அவனே முதல் நீதிபதியாயும், கப்பித்தான் பேஜருடைய கருமங்களைப் பரிசீலனை செய்யுஞ் சுதந்தரமுடையவனுயிருந்தான்.

ஒளவிதாரி

முன்றாவது உத்தியோகத்தன் ஒளவிதார் (Ovidor) எனப்படும் நீதிபதியாகும். அவனுக்குச் சம்பளம் 100 மில்றீஸ் ஆகும். நீதிபதியால் கோட்டில் அறவிடும் தண்டப்பணமெல்லாம் பாக்ரரிடன் செலுத்திவிடவேண்டும்.

தலைமைக் காரர்

தமிழரசர்காலத்திற் போலவே ‘அதிகாரம்’ என்னுங் தலைமைக்காரர் பறங்கியர் காலத்திலும் நியமிக்கப்பட்டிருந்தாலும், வரியறைஇடும் முக்கிய தலைமைக்காரர், இறைச்வர் (Recebedor) என்றும், அவர்களுக்குக் கீழுள்ளவர்கள் ‘தலையாரிகள்’ அல்லது ‘மேயோருல், (Mayoral) என்றும் அழைக்கப்பட்டார்கள். உத்தியோகங்களெல்லாம் உயர்ந்த சாதித்தலைவர்களுக்கே கொடுக்கப்பட்டன. தமிழரசர் காலத்தில் கப்பற்படைக்கு அதிபதிகளாயிருந்த கரையாரத்தலைவருக்கும், வேளாளருக்கு உதனியதுபோல் முதலியார்ப்பட்டமுங் கண்ணியமான உத்தியோகங்களுக்கு

கொடுக்கப்பட்டன. அவர்களுள்ளும், முக்குவர்திமிலர்களுள்ளும், கிராமத்தலைவர் பட்டங்கட்டி களென்றழைக்கப்பட்டனர். மேல்சாதியாயுள்ளோர் அடிமைகளுக்கும் கீழ்சாதியினர் என்றெண்ணப்பட்டவர்க்கும் செய்துவந்த அக்கரமங்களோ மிகப்பல.

ஒரு தலையாரிக்கு ஆண்சந்ததியிருந்து அவ்வுத் தலையாரிதியோகத்துக்கு மகன் வரவேண்டுமேயானால் அத் தியமனிதங்கையாகுதல், மகனாகுதல் அரசபண்டாரத்துக்கு 60 சக்கரங்டீகாடுத்து, உத்தியோகச் சீட்டுப் பெறவேண்டும். ஆண்சந்தத்தியில்லாததலையாரி, தனக்குப்பிரியமான ஒருவனைத் தனக்குப்பின் தலையாரியாகக் வேண்டுமேயானால், அவன் 60 சக்கரமும், அவனுக்குப்பின் அவனால் நியமிக்கப்படுவன் 60 சக்கரமுமாக பண்டாரத்துக்குச் செலுத்த வேண்டும். இவுமுக்கம் தமிழரசர் காலங்துவக்கம் வழங்கிவந்தது போலவே, பறங்கியர்காலத்திலும் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணக்கோட்டை கட்டுவதில் அனேகர் கோட்டை ஊழியர்கள் செய்தனர். முருகைக்கற்கள் கடல் மார்க்க கட்டுதேல் மாகக் கொண்டுவரப்பட்டன. அக்கற்களை யேற்றிச் செல்லுங் தோணிகளுடன் காவலாகப் போகும் அதி காரத்துக்கு மாசம் 13 பணம் சம்பளம். தலைமையான மேசனுக்கு நாளொன்றுக்கு ஒரு பணமும், அவனுக்குக் கீழ் வேலை செய்யும் 4 மேசன்மார் ஒவ்வொருவருக்கும் கூட பண வீதமுன்ற் சம்பளம். கோட்டை வேலை வருடத்தில் 9 மாசம் நடந்தது. அதில் வேலை செய்யும் ஊழியக்காரர்களின் சாப்பாட்டுக்காக வருடம் 170 கண்டி † சாமி கொண்ணப்பட்டது. அவுவேலையை மேற்பார்வை செய்யும் ஒவசியர்கள் பண்டாரப்பிள்ளைகளெண்ணப்பட்டார்கள்.

† ஒரு ‘சக்கரம்’ 2 பொற்பணம் கொண்டது. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.

† ஒரு கண்டி 500 ரூத்தல் கொண்டது.

பட்டாளி  
கள்.

யாழ்ப்பாணக் கோட்டைக்குள் 150 பறங்கி வீரரைக் கொண்ட 3 பட்டாளங்களும், ஊராத்துறையில் ஒரு பட்டாளமும் இருந்தன. கலியாணம் முடியாத பட்டாள வீரனுக்கு மாசம் 13 பணமும் குடும்பிக்கு இருபங்குஞ் சாப்பாட்டுச் செலவுக்காகக் கொடுக்கப் பட்டன. அவசியமானகாலங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வேண்டியமட்டும் சேகரித்துக் கோட்டைக்குள் வைக்கப்பட்டிருந்தன. நெல் அறுபுக்காலத்தில் ஒருகண்டி 6 செருபிமுக்குக் கூடாமல் 300 கண்டி அரிசியும் நெல்லும் விலைக்குப் பெற்றுப் பத்தாயங்களில் + சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வருடமுடியில் எஞ்சியிருக்கும் அரிசியும் நெல்லும் விற்கப்பட்டுப் புதுநெல்லும் அரிசியும் கொள்ளப் படும். ஊராத்துறையில் 50 கண்டி அரிசி வைக்கப் பட்டிருந்தன.

கத்தோலிக் கத்தோலிக்க சமயத்தில் மூன்று சபைகளுக்குச் கச் சபை சேர்ந்த குருமார்கள் மார்க்க ஊழியர்களுக்கு செய்து வந்த நோர். போர்த்துக்கேயத் தனி யரசாட்சிக்கு மூன்றாண்டுகள் வந்த பிரான்சிஸ்கன் சபையார் கரைப் பட்டினங்களி ழும், கி. பி. 1622ல் வந்த யேசு சபையார் உள் நாடு களிலும், டெராமினிக்கன் சபையார் யாழ்ப்பாணப் பட்டினத்திலும் சமய சேவை செய்து வந்தனர். மூன்றா சபைகளுக்குஞ் சேர்ந்த குருமார்களுக்கும் அரா சாட்சியாரால் வேதனங் கொடுக்கப்பட்டது. வருடா வருடம் அதன் நிமித்தம் 4214 செருபிம் செலவு கணக்குக் காட்டப்பட்டு வந்தன.

கண்ணடிப் பாதிரியார். பிரான்சிஸ்கன் சபைக்குச் சேர்ந்த கண்ணடிப் பாதிரியார் என்றழைக்கப்பட்ட பேது ரூ தேவை, றன்சோர் (Friar Pedro de Betancor) என்னுஞ்சவாமி, கி. பி. 1602ல் ஊராத்துறையில் ஒரு சிறிய கோயில் கீட்டாயம் என்பது செற்கூட்டு: சிங்காச் சொல்.

கட்டினார். அதன் பின், 1614ல் நல்லூர் அரசன் தாமிரசாசனஞ் செய்து உதவிய காணியில், கல்வினும் பெரிதாக வொரு கோயில் கட்டப்பட்டது. அக்கண்ணுடிப் பாதிரியார், அவ்வருடத்திலே, யாழ்ப்பாணச் சீதாரியில், வெற்றிமாதா கோயிலைக் கட்டுவதற்குச் சிறந்த இடமெனத் தான் நினைத்தவிடத்தில், முஸ்லீங்களின் பள்ளிவாசல் இருப்பதைக் கண்டு, அதை அழித்தற்கு அஞ்சாது நெருப்பு வைப்பித்தனர். அதைக் கண்டு முஸ்லீங்கள் முறையிட்டபோது, அரசன் அவர்களுக்கு நயமொழி கூறி, இப்போது சோனகசெரு வெணச் சொல்லப்படு மிடத்திற் காணி யொன்றைக் கொடுத்து, அதில் அவர்கள் பள்ளிவாசலைக் கட்டும்படி எனினுன்.

பிரான்சிஸ்கன் சபையார் கி. பி. 1621 க்கும் பிரான்சிஸ்கல் 1623க்கு மிடையில் வெற்றிமாதா கோயிலையும் (பிறகாலத்தி லிக்கோவில் ஏற்புதமாதா கோயிலென்ற மூழக்கப்பட்டது), கொளும்புத்துறையிற் சஞ்சவான் கோயிலையும் (பின்பு இக்கோயில் சண்டிக்குளியிற் கட்டப்பட்டது), மாணிப்பாயிலும், சாவகச்சேரியிலும், கோப்பாயிற் றமிழரசர் கோட்டைக்குள்ளும், பருத்திக்துறையிலும், புத்தாரியுங், கட்டைவேலியிலும், வேலையிலும், அல்லைப்பிடியிலும் வண்ணி நாட்டிற் பணங்காமத்திலும், இளவாலையிலுங் கோயில்களைக் கட்டினார்கள். இக்கோயில்கள் 1627ம் வருடப் புயலுக்குப் பின் கல்வினுல் உறுதியாகக் கட்டப்பட்டன. மன்னாரிலும் ஜெந்து கோயில்கள் இருந்தன. அவைகளிற் கரையாருக்குச் சேர்ந்த சங்கோமை யென்னுங் கோயிலில் இரண்டு லட்சம் பதக்குப் பெறக் கூடிய முத்தாபரண மொன்றிருந்தது. ஒல்லாந்தர் மன்னாருக்கு வந்தால் அது சூறையாடப்படு மென்ப பயங்து கோவைக்கனுப்பக், தென்னிந்தியாவில் ஆற்கீக்கும் மறவாரால் பறிக்கப்பட்டது.

**யേச്ച സപ്പൈ** യേച്ച സപ്പൈയാർ മുതൻ മുതൽ കാരാട്ടിവില് ഒരു കോമില് കോമില് ഉണ്ടാക്കിണ മിൻ, വട്ടുക്കോട്ടെ, ചന്ദ്രകാനി, പഞ്ചത്താർപ്പി, തെല്ലിപ്പിണി, മധ്യിലിട്ടി, അച്ചവേശി, പുലോപ്പിണി, കണ്ണടിക്കുണം, മുകമാഡി, തമ്പകാമമ ആകിയ പത്തൂരകൾിലുമ് പത്തുക്കോമില്കൾ കട്ടിന്നുകൾ. ഇവെക്കണിന്റെ പാല 1627ല് അടിത്ത പുയി ലിന്നുലുമ്, 1629ല് കണ്ണടിയരശൻ പത്തെ വൈത്തെ തിയി ലിന്നുലുമ് അമൃതിന്തു പ്രോണപ്പിയാല്, മരുപടി അവൈ കണിക കല്ലിനുലുക്കട്ടിയ കാലശ്തില്, മല്ലാകത്തിലുമ് ഒരു പുതുക്കോമിലിക്ക് കല്ലിനുലുക്കട്ടിന്നുകൾ. ഇക്കോമിലക്കണ്ണലാമ് 1644ക്കു മുൻ കല്ലിനുലുക്കട്ടി മുതിന്തനാ. കിലാലിയിലുമ് മുകമാഡിക്കുരുവിന് അനു ചരിഞ്ഞില് ഒരു ചിതു കോമിലിനുന്തതു. അക്കോമിലിന്ത പരംക്കാൾ കാലശ്തിലേയേ പാല അന്തുക്കങ്കൾ നടന്തു തെന്നുമും, അനേകർ അവിംഗ്രാമത്തിലുക്കു ധാരത്തിലെ പോ ന്നുക്കണണ്ണനുമും യേച്ച സപ്പൈക്കു കുരുമാർ എഴുതിയിരുക്കിണ്ണനാർ. 1644ല് യേച്ച സപ്പൈയൈസ് ചേര്ന്ത കിർണ്ണ തവരകൾ ധാമ്പിപ്പാണശ്തില് 32, 287 പെയരെന്നുമും, വൻനിയില് 1000 പെയരെന്നുക്കു കണക്കിടപ്പിട്ടു.

**കിർണ്ണ ജീ** പരംക്കിയർ ക്കൊവാലയന്കണിപ്പ് പാമൂക്കിയ മിൻ, ലയാമൈപ്പ് പെരുമ്പാലുമും, അക്കോമിലക്കണിനുന്തതു വിടങ്കണി ലേയേ തങ്കൾ കോമിലക്കണിക്കു കട്ടിനാർ. ചാവക്ക് ചേരി വാറിവന ശാഖവരൻ കോമിലുമും, മാനിപ്പാധ്യ മനുഷ്ടി വിനായകർ കോമിലുമും ഇനുന്തു വിടങ്കണിലേ താണ് പരംക്കിയരിന് കോമിലകൾ കട്ടപ്പിട്ടു തെന്നു പത്രർകുപ്പ് പാല ചാന്ത്രകളുണ്ടു. പിന്നകാലശ്തില് മനുഷ്ടി വിനായകർ ആലയത്തെപ്പ് പുതുക്കിക്കു കട്ടിയപോതു, തിരുച്ചണണിതാണമും മേർക്കു നോക്കിയ വായിലാകക്കുട്ടപ്പിട്ടു. പല തേയാൾ പാതിരിയാർ ഇലങ്കൈയെപ്പാർത്തി എഴുതിയ നാലില് കൊടുത്തിരുക്കുമും പത്തില്, മനുതമരമും മേർക്കു വായിലിക്കുട്ടി

കൊൺട കിർണ്ണകോമിലുക്കു മുൻനേ നിർപ്പതെക്കു കാணാലാമും. കോപ്പാമില് തമിലുസരുന്തെയ അരണ്ട് മണിയൈ യിടിത്തു, അവിംഗ്രാമത്തിന്ത കിർണ്ണകോമില് കട്ടപ്പിട്ടു. ഇപ്പോതു തെല്ലിപ്പിണിയിലുണ്ണാ അമരിക്കൻ മിച്ചൻ ആലയമും പദ്മയ പരംക്കിയർ കോമിലിക്കു തിരുത്തിപ്പ് പുതുക്കു വിക്കപ്പട്ടതാകുമും. പുതുരി ലാണ് കോമിലുമും പുരാതന പുത്തു കോമിലി പിതുപ്പു പരംക്കിയർ കട്ടിയ ആലയമേ. അങ്കിരുന്തെ ടെട്ടുകപ്പട്ട പുത്തു വിക്കരകമും ഇപ്പോതു ധാമ്പിപ്പാണു വെല്ലിപ്പണി മിച്ചൻ പാതിരിയാർ വണ്ണിലുവെക്കപ്പ് പട്ടിരുക്കിണ്റു. നല്ലുരിലുമും, ധമുന്നരിക്കരുകേ വിണങ്ങുന്തു കിർണ്ണകോമിലിരുക്കുമിടമും ഇവിഡേരുവിനുലുക്കു ഇയിക്കപ്പട്ട പുരാതന കന്തകവാമി കോമില് കട്ടപ്പട്ടിരുന്തു വിടമേ. ചന്ദ്രകാനി, അച്ചവേശി, വരണി യെന്നുങ്കു കിരാമങ്കണിലുണ്ണാ പദ്മയ കിർണ്ണകോമിലകൾ ഇന്ത്രമും അമൃതിന്ത നിലിയിലിരുപ്പതെക്കു കാணാലാമും.

ഇന്തിയാമിന്തു കത്തോലിക്ക് ചമയമും, പെരുമ്പാ തത്തുവാ ലുമും, കീഴ്ചാൽിപ്പാർ എൻ്റു എൻണാപ്പട്ട ചനംകണി പോതകവാ ടെട്ടേയേ പരമിയ താകൈയാലു, തത്തുവപോത ചവാമി മധ്യുമി വിരാമാനിവും എൻ്റുമുണ്ണിവരും (Robert de രൂം).

Nobilis and Father Beschi) ഇരുരോമ തേച്ചത്തുകുരുമാർ മതുരാക്കു വന്തു, രോമതേച്ചപ്പ് പ്രാമണം രണ്ട് ചൊല്ലി, മുപ്പുരി നാലിന്തു, വേട്ടി ഉടുക്കു, മിതിപദ്ധതില് നടന്തു, മാർമിച ഉണ്ണവെ കീക്കിക്കു, തമിലു ഇലക്കിയ ഇലക്കണങ്കണിക്കു കർത്തുക്കേരി, തമിലു പുലവർക്കാക്കു കിർണ്ണകു നാല്കണിക്കു തമിലു എഴുകി, കിർണ്ണതുമാതു നാരു പെയർക്കരുക്കു അമ്മൊതിപ്പ് പെയർക്കണിക്കു തിരിത്തുകു തമിലു പെയർക്കണിക്കു വൈത്തുതു, തങ്കൾ നല്ലെലാമുകക്കമാണു നടയാലുമും, വൈരാക്കിയ ഭേദിയാലുമും, അനേക ഉയർന്ത ചാതിസ്കു കുവാ നാംമക്കണിക്കു കിർണ്ണവരാക്കിനാർ. വീരമാ

முனிவ ரியற்றிய தேம்பாவணி என்னும் நால் தமிழ்ச் செய்யுணடையில் இலக்கியச் செறிவு பொதிந்த நால் களில் ஒன்றுமிருக்கின்றது. இவ்வீரராமுனிவர் தமிழ் எழுத்துக்களிலும் சில மாறுதல்கள் செய்தனர். உயிர் மெய் யெழுத்துக்களில் ஈகார, ஏகார, ஒகார உயிர் மெய் யெழுத்துக்களுக்கு வேறுபாடுகள் காணச் சுறியமைத்தவ ரிவரே. தத்துவ ஞான போதகர் சில காலமாக யாழ்ப்பாணத்தில் சித்தாரென ஓர் ஜிதீக முண்டு. இவரைக் கத்திய ரூபத் தமிழுக்குப் பிரா வென்று சொல்வதுமுண்டு. தத்துவஞான போதகர் 1650லும் ஹீரமாமுனிவர் 1742 லும் இறந்தனர். இக்காலத்தில் ஆங்கிலத்தைப் பிள்ளைகளுக்குக் கற்பித்து, அதன் மூலமாகச் சமயத்தைப் போதித்துக் கிறீஸ்தவராக்கச் செய்யும் முயற்சிகளைப் பார்க்கினும், அக்காலத்தில் கிறீஸ்து சமயவிருத்தி நோக்கிவந்த மேலீத் தேச வாசிகள் தமிழைக் கற்று, அதன் சுவையைய யறிந்து, அப்பாலையிலேயே சமய போதனை செய்த யுத்தி பாராட்டற் பாலகே.

சந்தைகள்

இப்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறுஞ் சந்தைகள், பறங்கிகள் காலத்திலே ஆலய சேவைக்குச் செல்லும் சனங்கள் கோயில்களுக்கணிமையில் பண்ட மாற்றுச் செய்த விடங்களிலேயே, பெரும்பாலும் நடைபெறுகின்றன. சாவகச்சேரியில் பறங்கிகள் கோயிலத்திலாரத்தை இன்றுஞ் சந்தையின் மேற்குப் பக்கத்திற் காணலாம். அங்கிலப்போல் புராதன வாரிவன சுச்சான் கோயில் இருந்த இடம் என்றும் அறியலாம். அக்கோயில் மூலவிங்கத்தின் ஆவுடையார் இன்றும் பாதிரியார் விட்டிற் கிடக்கின்றது.

பள்ளிக்கூடங்கள்.

கோயில்களுக்கணித்தாய்ப் பறங்கிகள் பள்ளிக் கூடங்களைங் கட்டினார். இவைகள் பெரும்பாலும் சமய பாடங்களைக் கற்பிப்பதற்கே அமைக்கப்பட்டன. உயர்ந்த சமய அறிவுபெற வேண்டியவர்கள்

யாழ்ப்பாணச் சீதாரியிற் கற்கவும், அதனினும் ஒம்லாகப் பெறப் போர்த்துக்கேய பாஜையிற் கற்போர் கொளும்புக்கும் கோவைக்கும் அனுப்பப்படவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பறங்கிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டையுங் தீவு கோயிற் பற்றுக்களையும் 32 கோயிற் பற்றுக்களாகப் பிரித்துப், பற்றுக்கள். பற்றுக்கொரு கோயிலாக அமைத்தனர். அதனால் அப்பிரிவுகள் கோயிற் பற்று என்னும் பெயருடன் இன்றும் வழங்கி வருகின்றன. அவைகளாவன:-

வலிகாமத்தில்,

நல்லார். சண்டிக்குளி, வண்ணார்பண்ணை, மானிப்பாய், சங்கானை, பண்டத்தரிப்பு, வட்டுக்கோட்டை, உடுவில், மல்லாகம், தெல்லிப்பளை, மயிலிட்டி, அச்சுவேலி, புத்தார், கோப்பாய், எனப்பதினான்கும், வடமராட்சியில்,

உடுப்பிட்டி, கட்டைவேலி, பருத்தித்துறை என மூன்றும்,

தென்மராட்சியில்,

நாவற்குளி, சாவகச்சேரி, கச்சாய், வரணி, எழுதுமட்டுவாள் என ஐந்தும், பச்சிலைப்பள்ளியில்,

முகமாலை, புலோப்பளை, தம்பகாமம், முன்ஸிப் பற்று என நான்கும்,

தீவுபற்றில்,

காரைதீவு, ஊராத்துறை, வேலனை, அல்லைப் பிட்டி, புங்குடுதீவு, சயினுதீவு, என ஆறுமாக முப்பத்தினான்டு கோயிற் பற்றுக்களாம்.

வன்னிநாட்டில்,

குங்கரி, பல்லவராயன்கட்டு, பெருங்களி, மாக்கை, நானுட்டான், அரிப்பு, என ஆறு கோயிற் பற்றுக்களும்,

( 144 )

மன்னுரில்,

சீதாரி, தோட்டவெளி, கரிசல், எருக்கலம்பிட்டி, சம்பேதூரு, பேசாலை, தலைமன்னூர் என ஏழு கோயிற் பற்றுக்களுமூளவாயின.

இவை யொவ்வொன்றிலும் ஒவ்வொரு கோயில்களுக்கு மன்றித், தனிக் கோயில்களும் மாடைப்பட்டிடி, தொண்டைமானுறு முதலிய இடங்களிலிருந்தன.

**வேளாண்** பறங்கிகளோடு நெடுங் காலமாகச் செப்த யுத் மை அருகல் தத்தினால் காணிகள் செய்கையற்று, வேளாண்மை கைவிடப்பட்டு, ஊர் பாழூய் விட்டது. பறங்கிகளும் வேளாண்மைத் தொழிலை விருத்தி செய்ய வேண்டிய முயற்சிகள் செய்தார்கள். வைசூரியும் பேதிகோயும் பல முறைகளில் தோன்றி நாட்டின் வளைன யழித் தன.

**மூஸ்லீங்க ஜாத் தோலைத்தல்.** கி. பி. 1626ல் இலங்கைத் தேசாதிபதியாயிருந்த கொன்ஸ்தான்தினே தே சா தே நோரென்னை (Constantino de Sa de Noronha) என்பவன் போர்த்துக்கல் தேசத்தரசன் கட்டளைப்படி, தங்கள் வியாபாரத்துக் கிடையூரு யிருந்தார்களென் தெரண் ணப்பட்ட மூஸ்லீங்கள் எல்லாரையுந், தங்களுக்குக் கீழ்ப்பட்ட ஊர்களிலிருந்துந் தூரத்தி விட்டான். அதனால் அவர்கள் கும்பல் கும்பலாய்ப் போய்க் கண் டியரசனீச் சாரணாடந்தார்கள். அவனும் அப்படி வந்தவர்களில் 4000 பேர் கொண்டசனத்தொகையை மட்டக்களப்பிலிருத்தி, எஞ்சினோரைத் தன் தேசத்திற் பல கிராமங்களிலும் வசிக்கச் செய்தான். மத்திய மாகாணத்திற் பலமுஸ்லீங் கிராமங்கள் சிதறி யிருப் பதற்குக் காரணமிதுவே.

**கி. பி. 1626ல்** கண்டியரசன் அனுமதி கொண்ட புக்கோட்டு, பறங்கியர் மட்டக்களப்பில் ஒரு கோட்டையைக் கட்டினார்கள்.

( 145 )

கி. பி. 1627ம் வருடம் பெப்ருவரி மாசம் 22ஆம் வேள்ளப் பெரும் புயல் ஒன்று யாழிப்பாணத்தில் வீசியது. பிரவாகம் சண்டமாருதத்தின் உரத்தால் கடல் பொங்கிக், கரை கடந்தோடிக் கரைப்பட்டினங்களுட் புகுந்து பிரவாகத்து மன்றிப், பல வீடுகளையும் கோயில்களையும் வீழ்த்திச் சனங்களுக்கு உயிர்ச்சேதமுஞ் செய்தது. யாழிப்பாணச் சீதாரியிலும் ஊராத்துறையிலுஞ் சனங்கள் கிறீஸ்த கோயில்களுட் புகுந்து நிகில்லைத்திருந்தனர்.

கி. பி. 1627ம் வருடம் மார்ச்சு மீ 22ஆம் பிலிப் ஓலிவேரு தே ஓலிவேரு 53ம் வயகில் மரிக்க, அவன் சரீரம் மாணம் அற்புத மாதா கோயிற் படிகளுக்கருகே அடக்கஞ் செய்யப்பட்டது. அவனுக்குப் பின் லாங்ரேட் தே செயிக்ளாஸ் காபிரோ (Lancrote de Seyxas Cabrera) என்பவன் யாழிப்பாணத்திற்குக் கப்பித்தான் மேஜர் ஆனான்.

கி. பி. 1628ல் கொன்ஸ்தான்தினே தே சா வாகி தேசாவிளைய கொனும்புக் தேசாதிபதி மாத்துறை வழியாய் மட் கந்றேட்டக்களப்புக்குஞ் திருக்கோணமலைக்கும் யாழிப்பாணத்திற்கும் ஏகி, அங்குள்ள கருமங்களை ஒழுங்கு செய்து, திருக்கோணமலையையும் மட்டக்களப்பையும் யாழிப்பாணக் கப்பித்தானுக்குக் கீழாக்கித் திருப்பினன்.

கண்டியரசனுன் சென்றத் தன்பவன் லியூக்கு கண்டியரசு மகாரன் மகளாகிய யாழிப்பாண அரசு குமாரத்தினை தன்யாழிப்பாணப்படையெடுப்பதென கிளைத்து, 1629ம் ஆண்டு தனக்கும் பறங்கிகளுக்கும் யுத்தம் நடந்த காலத்தில், தனது முக்கள் மார்களிலொருவனுக்கிய அத்தப்பத்து முகவியாரைப் 10,000 வீரரைக்கொண்ட படையுடன், யாழிப்பாணத்தைப் பிடிக்கும்படியானுப்பினான். அவ்வாறு சிங்களப்படை வரும்வழியில் பச்சைப்பள்ளிக் கோயிலீ

யிடித்து அங்கிருந்த விரு குருமாரைக் கொன்றுவிட்டு, யாழ்ப்பாணம் வந்து பல கோயில்களைத் தீக்கிரையாக்கி, யாழ்ப்பாணக் கோட்டைக்கு முன் நின்று 13 நாள் வரை கலகஞ் செப்தனர். துணைவளிக் குறைவை எண்ணிப் பறங்கிகள் கோட்டைக்குள் நுளைந்து பதுங்கியிருந்தனர். கண்டியரசன் படையனுப்பிய செய்தியை அறிந்த கொன்ஸ்தான்தினே தே சா, கொனூம்பிலிருந்து 7000 லாஸ்கொறீன்சும் 700 பறங்கிகளுங் கொண்டபடைக்கு மாத்துறை திஸ்லா வைபாகிய தொழிங்கு கர்வல்லோ சாங் (Domingos Carvallo Cao) என்பவனைக் களபதியாக்கி யாழ்ப்பாணப்படைக்கு உபபலமாக வழுப்பினான். அவர் யாழ்ப்பாணக்கரையில் விறங்கியவுடனே கோட்டைக் கப்பித்தானுக்கு அறிவித்துக், கப்பித்தான் வந்து சேருமுன் சிங்களப் படையைத்தாக்கி, அவர்களைச் சின்னுபின்னமாக முறியவடித்து, முதலியாரையும் படையீருட் பலரையுங் கைதிகளாக்கினான். சிறைப் பட்டோருட் கிளர் குருமாய்க் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

**‘துப்பாசி’  
யென்னுந்  
சொழ்பிற  
ப்பு**

பறங்கிகளுக்குஞ் சுதேசிகளுக்கும் பிறங்தபிள்ளைகள் ‘துப்பாசி’ பெனப்பட்டனர். இருபாலைகளில் ஒன்றை மற்றென்றாக்கும் உத்தியோகத்தறைத் ‘துப்பாசி’ என்று சிங்களத்தில் இன்றும் வழங்கிவருவது கோக்கத்தக்கது. பிற்காலத்தில் இத்துப்பாசிகள் தமிழிறு அடித்தல், செருப்பு சப்பாத்துத்தைத்தக்கல் முதலிருந்து கொழில்களைக் கைக்கிகாண்டனர்.

**வரிகள்**

**காணிவரி,  
காணித்  
தோம்பு**

தமிழரசர் காலத்தில் அறவிடப்பட்ட வரிகளையே பறங்கினும், பெரும்பாலும், அறவிட்டு வந்தார்கள். காணிவரி, தமிழரசர் காலத்தில், எவ்விதமாக அறவிடப் பட்டதெனத் தெரியவில்லை. பறங்கியரே முதன் முதல் காணித் தோம்பு எழுதினார்கள். கி. பி. 1623ல்,

ஒலிவேரூவின் கட்டளைப்படி, காணித் தோம்பு பளை ஒலையில் எழுதப்பட்டது. அக்காலத்தில், அத்தொழிலை வகுக்த உத்தியோகத்தின் கவனக் குறைவால், பதிவு பூரணமானதாயிருக்கவில்லை. கி. பி. 1645ல், கோவைக் குப்பிரதிகாவலனுக நியமிக்கப்பட்ட தொம் பிளிப்மன்க றிஞ்ஞா (Dom Philipe Mascarenhas) யாழ்ப்பாணத் தைத் தரிசித்த பொழுது, திருத்தமான தோம்பு ஒன்று எழுதப்பட்டது. ஊர் ஊராகப் பிரித்து, அவ்வவ்வுர் களிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடைய வன் பெயரும், அரசிறை வரியும், சாதிகளும், அச்சாதிகள் பிரதானிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்; அரசினருக்குச் செய்ய வேண்டிய ஊழியரும், செலுத்த வேண்டிய வரிகளும் விவரமாக எழுதப்பட்டன. இப்புதைத் தோமபின்பின் யாழ்ப்பாண வரசிறை வருமானம் அதிகரித்த படியினால், அது யாழ்ப்பாணப் பட்டாளத்தின் செலவுக்குங்கண்டு, மேலும் இலங்கைப் படைகளுக்குஞ் செலவழிக்கக் கூடியதாக, 45,000 செருப்பிம் மிகுந்து வந்தன.

துறை வரி கிலையம் அலுப்பாந்தி யெனப்பட்டது. துறைழகத் தீக்காலத்தும் அச்சொல்லே உபயோகிக்கப் படுகின் தீவை மது. அரசாட்சி பாக்றோ (Factor) துறைழகத் தலைவராயுமிருந்தனர். அவருடைய காரியத்திலே அலுப்பாந்திக் கடமைகள் பார்த்து வந்தனர். அவ்வேலைக் குச் சம்பளம் இல்லை. வேறு ஊழியருண்டு. எல்லார் ஏற்றுமதி இறக்குமதிச் சாமான்களுக்கும், மதிக்கப் பட்ட விலையில் நூற்றுக்கு ஏழு (7%) வீதம் தீர்வை நியமிக்கப்பட்டது. நாகபட்டினத்திலும், கொனூம்பிலும், மன்னாரிலுங் தீர்வை கட்டிய சாமான்களுக்கு யாழ்ப்பாணத் துறைகளில் தீர்வை யில்லை. அரசாட்சி

<sup>†</sup> ‘அலுப்பாந்தி’ யென்பது ‘அல்பாந்திகா’ (Alphandiga) என்னும் போர்த்துக்கேய சொல்லின் சிறைவு; அதுவும் அரிசிச் சொல்லே.

யாரிடங் குத்தகை யெடுத்துச் சேர்க்கப்பட்ட சாய வேருக்கும் புகையிலைக்கும் 4% வீதமே அறவிடப்பட்டது. பாக்குக்கு 11% வீதம் அறவிட வேண்டுமென்று கட்டளை யிருந்தாலும், அவன்த்துக்கு † ஒரு வாறும் வீதமாக அறவிடப்பட்டது. ஆனால் மாஸ்கறிஞர் ஞா தோம்பு எழுதுவித்த போது, பிற பொருள்களுக்குப் போல 7% வீதமாக இதற்கு மாக்கப் பட்டது. மின்கு அதிகமாய்க் கண்டி அரசனுடைய ஊர்களிலிருந்து வந்ததால் 10% வீதமும், யானைகளுக்கு 7½% வீதமும் அறவிடப் பட்டன. யானைகளுக்கு ¾% வீதங்கூட்டியது உத்தியோகத்தால் வேதன்த்துக்காரகவே. அரிசிக்கும் வெல்லுக்குந் தரகுவரி அறவிடப்படியால், துறைமுகத் தீர்வை யில்லை. போர்த்துக்கல் தேசத்திலிருந்து வந்த பழங்களுக்குங் குடி வகைக்கும் 1% வீதமே அறவிடப் பட்டது. துறைமுகத் தீர்வையுன் சில காலங்களில் குத்தகையாக விற்கப்பட்டது. குத்தகைகாரன் அதற்குரிய அரச கட்டளைப் படியே அறவிட வேண்டுமென விதியிருந்தது.

**துற்தகை**  
துணிவரி

சீலைவரி, தரகு, புகையிலைவரி, சாயவேர் வரி, சாராயவரி, ஊடுபோக்குகளின் † ஆயவரி முதலியன குத்தகையாக விற்கப்பட்டன.

தமிழரசர் காலத்திற் போலவே அரசாட்சி முத்திரையில்லாத துணிகள் விற்கப்பட மாட்டா. முத்திரை குத்துவதற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது. அது சப்பா (Chapa) வெனப்பட்டது. பழங்காலத்திற் போலவே 3 சேலைக்கும், 4 கச்சக்கும், 100 தலைக்கட்டு லேஞ்சிக்கும் முறையே வரி ஒவ்வொரு பணம் துணி நெய்கிறவன் ஒவ்வொருவனும் குத்தகை காரணத்திற் பெயர் பதிய வேண்டுமெனவும், பிரசித்த

† ஒரு அவணம் 24,000 பாக்கு கொண்டது.

‡ ஊடுபோக் கென்பது நீர் திலைவழி.

மான விடத்தில் விற்க வேண்டுமெனவும், அப்படி விற்கப்படுங் துணிகள் குத்தகை காரனால் முத்திரை குத்தப்பட வேண்டுமெனவும், வண்ணாருஞ் சாயக்காரரும் முத்திரையில்லாத' துணிகளை வெளுக்கவாகுதல், சாயம்போடவாகுதல் கூடாதெனவும் கட்டளையிருந்தது. அக்காலத்தில் முத்திரைகுத்துமிடம் பெரிய கடைநிலையமாகும்.

தரகுவரி எல்லாக்கடைகளிலும் சந்தைகளிலும், தரதுவி சாப்பாட்டுப் பொருள்கள்மேல் அறவிடப்பட்டது. தமிழரசர் காலத்திலுமப்படியே நடந்தது. எச்சமயக்காரனுயிருந்தாலும் கப்பலிற் கொண்டு வருஞ் சாமான்களுக்கு 'அரியாதனை' யென்னும் வரியாகிய 3 பணங் கட்டவேண்டும். பெரியகடையிலாகுதல் சந்தைகளிலாகுதல் ஒருபண நெல்லுக்கு ஒருஷிட நெல்லு தரகுவரியாகக் கொடுக்கவேண்டும்; விற்புவனுமப்படியே. முத்திரைகுத்தாத மரக்கால் பானிக்கப்படாது. ஓரோப்பியனுகுதல் சுதேசியாகுதல் விட்டில் மரக்கால் (கொத்து) வைத்திருக்கப்படாது.

கொளும்புத்துறையிலே, பூநகரிக்குப் போய் கோளும்புவருபவர்களும், மீன்பிடிகாரரும், மீன்பிடிக்கப் போகும் த்துறைஆய ஒவ்வொருதோணியும் தலைக்கொவ்வாரு பெரிய வரி காசு † வீதம் வரிகொடுக்கவேண்டும். நெல்லு, அரிசி, முதலிய தானியங்களானால் ஒவ்வொரு சுமைக்கு ஒருமரக்கால் கொடுக்கவேண்டும். அலுப் பாந்தியில் நாட்டுவியாபாரத்துக்கெனப் பதியப்பட்டு வரிகொடுத்த துணிகளுக்கு இங்கேவரியில்லை.

பச்சிளிப்பள்ளியிலுள்ள ஊடுபோக்குகளிலும் ஊடுபோக் வரி அறவிடப்பட்டது. வியாபாரிகள், முத்திரை துவி குத்தப்பட்ட துணிகளில், ஒருக்கச்சக்குக் காற் பண

† 15 பெரிய காச கொண்டது ஒரு பணம். 93ம்:பக்கக் குறிப்பைப்பார்க்க.

மும், 25 நிறப்புடைவகளுக்கு அரைப் பணமும், 75 வெள்ளைத் தலைக்கட்டுலேஞ்சிகளுக்கு ஒருபணமும், மறுசாமான்களுக்கு 8% விகிதமுன் கொடுக்க வேண்டும். வண்ணியிலிருந்து வருஞ்சாமான்களுக்குப் பஞ்செனின் ஒருமாட்டுப் பொதிக்கு  $\frac{1}{2}$  பணமும், வரகெனின் 6 மாட்டுப் பொதிகளுக்கு ஒரு பணமும் வரி. தமிழரசர் காலத்தில், வண்ணிக்குக் கமஞ்செய்யப் போகிறவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு கமத்துக்குப் பத்துலாச்சமும், அதற்குமேற்பட்ட கமங்களுக்குப் பரப்பின்படி பத்துக்குமேலும் இருபுதுவரையும் நெல்லு கொடுக்கவேண்டும். பிற காலத்தில் அக்கமங்களில் அநேகம் பறங்களுக்கு வரியின்றிக் கொடுப்பட்டபடியான், இவ்வுடோக்கு களில் வரி அறவிடுவது பிரயாசமாயிருந்தது. ஆகையால், ஒலிவேறுவுக்குப் பின்வந்த கப்பித்தான் மேஜர், ஆடுபோக்குளால் நெல்லுக் கொண்டுவருபவர்கள் ஆராயினும், நான்கு மாட்டுப்பொதிக் குக்கு ஒருபணம் வரி இறுக்கவேண்டுமென சிய மித்தான்.

புகையிலை  
வரி

புகையிலை வரியுங் குத்தகையாய் விற்கப்பட்டது. குத்தகைகாரனைத் தவிர ஒருவரும் புகையிலை விற்கப்படாதெனவும், பிறதேசங்களிலிருந்து புகையிலை வியாபாரத்துக்கு வருவிக்கப்பட்டால் அதைக் குத்தகைகாரனுக்கேவிற்றுப்போடவேண்டுமெனவும், அவனுடைய உத்தரவுச்சீட்டு இல்லாமல் எவரும் புகையிலை வைத்திருக்கப்படாதெனவும், வேளாளரும் பரதேசிகளும் தங்கள் உபயோகத்துக்கு மாத்திரம் வேண்டிய புகையிலை வைத்திருப்பதேயொழி யச் சந்தையில் விற்கப்படாதெனவும், களவாகக் கொண்டுவரப்பட்டால் குத்தகைகாரன் அதைப்பற்றிப் பாக்கருக்கு அறிவிக்கவேண்டுமெனவுங் கட்டளையிடுந்தது.

வேர்குத்தும் ஊழியக்காரர் சாயவேர்களுக்க் காயவேதாழிலில் இருக்குங்காலத்தில் வேறுவேலைக்கு அழைக்கப்படமாட்டார்கள். குத்தகைகாரனே அவர்களின் தலைவரிப்பண்த்தையுங் கட்டவேண்டும். அவர்கள் அதிகாரத்துக்குச் செய்யவேண்டிய ஊழியம் குத்தகை காரனுக்குச் செய்யவேண்டும். குத்தகைகாரன் சாயவேரைப் பிறதேசத்திற்கு ஏற்றுமதிசெய்தால் 1% விதம் அலுப்பாந்திவரி கொடுக்கவேண்டும்.

பறங்கியாசினர் கடவிலேசிடிக்கப்படும் மீன்க மீன்வளிலில் காலிலொன்றை வரியாக அறவிட்டனர். அவ்வரியை அறவிடுவதற்கு உத்தியோகரும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வரியறவிடுவதோடுமையாது, மீன்பிடிகாரரைப் பாதுகாத்தும், அவர்கள் இடையூறுகளைத்தீர்த்தும், மீன்பிடிக்கவேண்டிய காலங்களையும் மிடங்களையுங் குறித்துக் காட்டியும் வந்தனர்.

தமிழரசர் காலத்தில், அதிகாரிகள் அசவேத அதிகாரிவினம் பெற்றது ‘அதிகாரிவரி’ப் பணத்தினால் ஊழியம் பெற்றனர். அதிகாரிகளின் சீவனத்திற்கு வேண்டிய பொருள்கள் குடிகளால் கொடுக்கப்பட்டன. பறங்கிகள், அவ்வாறு கொடுப்பது அதிகமானகொடுமைகளுக்கிடமெனக் கண்டு, பணவரியாக்கினர். வேளாளருஞ், சாண்டாரும் (சாணார்), தனக்காரருமே அவ்வரியையிறுக்கக் கடமைப் பட்டனர். அச்சாதியாருக்குள்ளே தலைமைக்கார உத்தியோகங்கள் கொடுப்பட்டபடியாற் போலும், அதிகாரிவரி அவர்கள்மாத்திரம் இறுக்கவேண்டியிருந்தது. பின், தலைமைக்கார உத்தியோகம் பெற்ற மடப்பளி, அகம்படிமுதலிய மேல்சாதியாளர், தமிழரசர் காலத்துக்குப் பின்வங்கோரானபடியால், அவ்வரியிறுக்குங் கடமை அவர்களுக்கிருக்கவில்லை. இந்தியாவிலிருந்துவந்து குடியேறிய இடையர், கள்ளர், மறவர் முதலிய பிற

மேல்சாதியாளர் பரதேசிகளெனத் தோம்பிலே பதியப்பட்டனர். ஒல்லாந்தர் தோம்பிலும் அவ்வாறே பதியப்பட்டிருக்கின்றது. அவர்களுங் காலகதியில் வேளாளரிடத்திற் சம்பந்தஞ் செய்து வேளாளராக மாறிவிட்டனர். பரதேசிகளெனத் தோம்பிற் பதியப் பட்டிருந்த காலத்தில் அவர்கள் தேசவழுமைச் சட்டத்துக் குட்பட்டவர்கள்.

மஹீஸ

மரணவரி மருளை யெனப்பட்டது. உரிமைக் காரரில்லாது ஒருவனிற்கால் அவனுடைய சொக்கு முடிக்குரியதாகவிடும். ஆனால் காணிகளின் அரைவிலை கட்டினால் அக்காணிகள் இறந்தவனுடைய இனத்தவனுக்குக் கொடுக்கப்படும். அக்காலந்துவக்கம் அவனும் அவன் உரிமைக்காரரும் குடிமைகளாகவே எண்ணப்படுவர்கள். உரிமைக்காரரில்லாதிறந்தவனுடைய காணியும் அவன் மனைவியுடைய சிதனக்காணியும் வெவ்வேறுகக் கணிக்கப்பட்டன. சிதனம் உரிமைவழியைச் சேரும். இம் மருளைவரி அறவிடுவதற்கு அதற்கென ஒருபுத்தகம் எழுதப்பட்டுவாது. உரிமைக்காரரில்லாதிறந்தவர்களின் பெயர்களை இறைச்சுவர் அரசாட்சியாருக்கு உடனே அறிவிக்க வேண்டியது.

வேளாளர், பிரியமானால், ஊழியர் கீக்கத்துக்காகும், தலைவரி ஒருசுக்காரம் ஒவ்வொரு வருடமுங் கொடுப்பதற்காகவும், இயல்புக்குத்தக்கபடி 30 சக்காந்துவக்கம் 60 வரையும் ஒரேமுறையிற் கொடுத்து விடுதலை பெறவாம். இதுவும் மருளை யெனப்பட்டது. அப்படிக்கொடுத்து விடுதலைபெறுங்காலத்தில் ஆண்பிள்ளைகளினிருந்தால் அவர்கள் தலைவரிப்பணங் கொடுக்க

<sup>த</sup> காணியாளரிடத்திருந்து பெற்றகாணிகள் நிடம் பயிர் செய்து வீவித்து, அக்காணியாளனுக்குப் பணிசெய்யும் பிரிவினரைக் குடிமையென்பது இங்காட்டு வழக்கு.

கவேண்டும். அதற்குப்பின்பிறக்கும் ஆண்களுக்குக் கலைவரிப்பணமில்லை. இவைகளைப்பற்றிய சீட்டுகள், (certificates) கப்பித்தான் மேஜ்நூடைய கையொப்பத் துடன் பெற்று வைத்துக்கொள்ளவேண்டியது. முதலிமாருந் தலையாரிகளுஞ் செய்த மாறுபாடுகளினால் இவ்வரி கி. பி. 1631ல், தோம்பு எழுதியதற்குப் பின்னர் சீக்கப்பட்டது.

முடிக்குரிய காணிகளை அதிகமாய்ப் பறங்கிக் போரேஸ் ஞக்குழுன்று கலை முறைக் காலவரை கொடுத்து, அவர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது. இவ் வரி அறவிடுவதற்கென ஓர் இறைச்சுவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வரி போரேஸ் (Foros) எனப்பட்டது. தொம்கொன்ஸ்தாந்தினே பூநாயக முதலியார், தொம் அம்பரேஸ்கியோ இராமநாதன் என்னும் இருகமிழுக்கும் அவ்விதன் காணிகள் கொடுப்பட்டிருந்தன. வன்னிக்காணிகளிலும் பறங்கியர் பெயர்களைத் தவிர தொம் பிலிப்பு கைலாயபட்டங்கட்டி யென்னு மொருவர் பெயருங் காணப்படுகிறது.

யானைகளை உத்தர வில்லாம் லொருவரும் பிடிக் யானைகள் கப்படாது. அப்படிப் பிடித்தால் அரசாட்சிபாரிடம் ஒப்பிக்கு விடவேண்டியது. களவாய் அபகரிப்பவர்களுக்குக் கொடுங் தண்டனையும் விதிக்கு யானையும் பறி முகலாகும். இக்களவைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு யானை விலையிற் பாதி பரிசாகக் கொடுக்கப்படும். வன்னியர்களும் யானைத்திறை கொடுத்துக் கங்கள் பிரிவுகளை ஆண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் அத்திறையை முறையாகக் கொடுப்பது அரிது.

கி. பி. 1645ம் வரு ஆணிலீ 26ங்கு உடுப்பிட்டித் தனக்காரர், கங்கள் காணிகள் நிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய வரிகளுக்காக, வருடா வருடம் இரண்டு கொம்பன் யானைகள் அல்லது நான்கு கொம்பில்லா

யானைகள் கொடுப்பதாகப் பொருந்திக் கொண்டனர். கொம்பன் யானை கொடாது போன்ற யானைன் றுக்கு 100 பர்தாங்கு வீதம் கொடுக்கவேண்டியிருந்ததால் அரசாட்சியாருக்கு வருவாய் அதிகரித்தது.

முன்னியவளைச் சனங்களும்பெடியே பொருந்திக் கொண்டனர். வேளாளர் யானையிடிக்குஞ் தொழிலைக் கைக்கொண்டிராத்தால் அவர்கள் சங்கத்தார் வயலில் இருந்த கரையார விதானைக்குச் செலவு கொடுக்குப் பிடிப்பித்தார்கள்.

திறையாகவும் வரியாகவும் வரவேண்டிய யானைகள் கிடைத்தபின், மேற்கொண்டு பிடிபட்டிருக்கும் யானைகளை அரசாட்சியாரே விலைகொடுக்கு வாங்குவார். அனேகம் யானைகள் வசப்படுத்திப்பழக்கமுன் கொடுபட்டதால், பெற்ற சில நாளையில் இறந்து போவதைக்கருதி, முகாளில்ளன மிடத்திலே யானைக் கொட்டி வொன்று கட்டி, கரையாரவிதானையிடத்தில் 3 பழகிய யானைகள் ஒப்புக்கொடுத்துப், பிடிபட்ட யானைகளைப் பழக்கவும், கொட்டிலில் எட்டு நாட்கள்வரை தங்கிய பின்னரே அரசாட்சியாருக்குக் கொடுப்பவேண்டுமென்றங் கட்டளையிடப்பட்டன. பழகியயானைகள் வேட்டையிலுத்தவுதற்கும், புதுயானைகளைப்பழக்கவும் அவைகளைத் தண்ணீருக்குக் கொண்டுபோகவும், பட்டினத்துக்குக் கொண்டுவரவும் உபயோகப்பட்டன.

நூதனவரிகள்

தமிழரசர்காலத்தில் அரசனுடைய உத்தரவில் வரமலும், குதிப்படி 3, 4, சக்கரம் வரிகொடாமலும் ஒருவரும் பின்த்தைத்தகனஞ் செய்யக் கூடாது. மர்த்தப்பாணம் பறங்கியர் ஆட்சிக்குள்வந்த பின் அவர்கள் பின்த்தகனஞ் செய்ய இடங்கொடாது புதைப்பித்ததால், இவ்வரி மரணதானமாக அறிசிடப்பட்டது. அதுபோலவே கலியாணவரி யாகப் பண்டாரத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சக்கரம் விவாகப் பிரசித்தஞ்செப்பவதற்காக எடுக்கப்பட்டது.

ஒருவனுடைய நன்மதிப்புக்கருதி, எக்காரணத் தீஜம் தாலோ, அவனுடைய சீனியகாலம் வரையில் அனுபவிக்கும்படி அரசால் கொடுக்கப்படும் காணிப்பரிசு, வீதஜம் எனப்படும். பரிசுபெற்றவன் இறந்தபின் அவனுடைய உரிமைக்காரன், அப்பரிசுக்காணியின் அரைவிகிளைகொடுக்கு அரசனிடமிருந்து உரிமைச் சிட்டுப்பெற்றுக்கொள்ளலாம். பறக்கியரும் அப்படியே செய்துவந்தனர்.

வரி அறவிடுங்கொழில் இறைசவர்களுக்கும் வரிஅறவிடு அதிகார உத்தியோகருக்கு முடையது. அவர்கள் தல் சனங்களுக்குமிகவுங் கொடுமைசெய்ததுமான்றி ஒரு வருடத்தில் அறவிட்டுகொடைகையை முந்தியவருடத்து நிலுவைக்காகக் கட்டியும்வந்தார்கள். வலிகாமத்திற்கு ஒருவரே இறைசவராகவும் அதிகாரமாகவும் இருந்தனர். அதிகார உத்தியோகத்திற்குச் சம்பளமும், இறைசவர் உத்தியோகத்திற்கு அறவிட்ட பணத்தில் 1% வீதமும் பெற்றனர். காரைதீவும் தண்ணீத்திவென அழைக்கப்பட்ட ஊராத்துறையும் அதனையடுத்ததிவகும் வலிகாமத்துடன் சேர்ந்திருந்தன. எல்லாவிவரங்களையும் கொண்டபட்டோலை யொன்று இறைசவர் கையிலிருக்குத்து. தண்மறுட்சியும்பெடியே. வடமருட்சியும் பச்சிலைப்பள்ளியும் ஒரு இறைசவருக்குக்கீழிருந்தன.

பறங்கிகள் 'டொன்' 'தொம்' என்னும் பட்டங்களை நாறு இறைசாலுக்குக் குறையாமல் விற்றுப் பணமீட்டினர். பணமீந்தவன் நாயம் வரையப்பட்ட வெள்ளித்தகடொன்றைத், தேசாதிபதி, அவனைமுழுந்தாளில் நிற்கவைத்து, அவன்நெற்றியிற்கட்டி, அவன் பெயருடன் அப்பட்டத்தை முதலில்லைத்து உச்சரித்து, அவனை 'எழும்புக' வென்று சொல்வது வழக்கம். குறிக்கப்பட்ட தொகையை எவ்வித்தித்திலேனும் சம-

போன்று  
பட்டம்

பாதித்துக்கொடுத்துப், பட்டம்பெறும் விருப்பம் சுதேசிகள் எல்லாரிடத்து மிருந்தமையால், அங்கோட்சியாருக்கு இஃதொரு பெரும் பணவருவா யூற்றுகவிருந்தது. பறங்கிப்பெயருடன் ‘டொன்’ என்னும் பட்டத்தையுன் சேர்த்துப் பெருமையுடன் அழைக்கும் வழக்கம் இன்றுஞ் சிங்களவருக்குள் நடைபெறுகின்றது.

அரசிறை  
வந்மானம்

யாழிப்பாண அரசியலில் இருந்து 1645-ம் வருடம் பறங்கியர் பெற்ற அரசிறைவருமானம் பின்வருமாறு கிடைத்திருக்கிறது.

யாழிப்பாணம் பர்தாங்கு சக்ரம் மா

முடிக்குரிய

காணிகளின்வரி	1380	1	6½
குத்தகைகள்	8156	0	0
வலிகாமம்	9637	2	13
தெண்மருட்சி	3491	1	5
வடமருட்சி	2453	1	13
பச்சிலைப்பள்ளி	2421	1	12½
வள்ளி	302	0	17½
காணிகளின்வரித் தொகை		28,341	4 12½
கழியைப்பறங்கிகளுக்கொடுத்தகாணிகள்		2,171	1 8½
மிகுதி.		26,170	3 4

வண்ணியரின் 37 யானைகள் ஒன்று  
250 பர்தாங்காக

9,250 0 0

முழுச்செலவு

35,420 3 04

ஆதாயம்

12,763 1 10

22,657 1 14

மன்னுளி

சிலவரிமுதலிய 5,599 3 00

முத்துக்குளிப்பு 6,000 0 0

30யானைகள் 7,500 0 0

தொகை 19,099 3 0

செலவு 3,906 6 0

மிகுதி 16,192 7 0

38,850 3 14

=77,700 இலங்கைசெருபிம் முழு ஆதாயமாகும்.

முத்துக்குளிக்கமுன் வீதோர் (Vedor) உடைய முத்துக் கட்டனப்படி, பரவருடைய பட்டங்கட்டிகள் இட குளிப்பு ண்டு தோணிகளுடையும் கரையாரத் தலைவன் இரண் டு தோணிகளுடையும், பாக்றருங் காரியதரிசியுஞ் சேர்த்து, புரட்டாசி மாசத்தில் சலாபார் சென்று சிப் பிப் பார்களைப் பரிசோதித்துக் குளிக்கவேண்டிய இடங்களில் மிதப்புகள் அமைத்து, விதுதிவீடுகள் கட்டவுக் கோயில்கட்டவும் இடங்களை சியமிப்பார்கள். அதிகத் தங்குனி மாசத்தில் குளிப்புத் தொடங்குமெனப் பிரசித்தஞ்செய்யப்படும். மன்னர்க் கப்பித்தான் மேஜர் தேவையான கட்டிடங்களைக் கட்டுவிப்பார்கள். சச்சராவு உண்டாகாதபடி, ஓவ்வொரு சாதியாருக்கும் உத்தியோகருக்கும் வெவ்வேறு கட்டிடங்கள் அமைக்கப்படும். பங்குனி மாசத் தொடக் கத்திலே குளிப்பை சட்டத்துவிக்கும் வீதோரும் மறு உத்தியோகரும் அவ்விடஞ்சென்று, குளிக்கும் நாலைப் பட்டங்கட்டிகளுக்கு அறிவிப்பார்கள். குறிக் கப்பட்ட நாலை தோணித் தண்டல்கள் வீதோர் முன் போய்த் தத்தம் தோணிகளிலிருந்து குளிப் போரின் பெயர்களையும் மத்ததையும் பதிவிக்கவேண்டும். அன்றியும் வேறுதோணிகளாகுதல் குளிகாசராகுதல் இல்லையென்று உறுதிமொழி கொடுத்தலும் வேண்டும். இவ்விவரங்கள் பதிக்த புத்தகத்திலிருந்தே “இராணியின் சப்பாத்துச்செலவு” என்னும் வரியும், தோணிக்காரருங் குளிகாரருங் கொடுக்கவேண்டிய பரிசுப் பணமும், இந்துக்களும் முஸ்லீம்களும் கொடுக்க வேண்டிய தண்டப்பணமுங் கணிக்கப்படும். இவ்விரு வகையாரும் பிறசமயத்தவராதலால் இத்தன்மீம் அவர்களுக்கு ஏற்பட்டது.

சிப்பி கொள்ளவருங் செட்டிகளும் வியாபாரி களும் அவரவர் மதிப்புக்குத்தக சியமிக்கப்பட்ட

தொகையை வீதோரிடங்கட்டிச் சீட்டுப் பெறவேண் மும். சீட்டிற் கண்ட தொகைவரைக்கும் ஏதத்தில் சிப்பிகொள்ளலாம். முத்துக்குளிப்பு குத்தகையாய் விற்பதில்லை. கடைவாடகையுஞ், சப்பாவரியுஞ், குளி ப்புக்குப்பின் அவ்விடத்தில் மணல் கொழிக்கும் உரி மையுங் குத்தகையாய் விற்கப்படும். தோணித்தண் டல்கள் ஒவ்வொரு மூஸ்லீங் குளிகாரனுக்காக ரபதக்கும், இந்து மதக் குளிகாரனுக்காக இடபதக்கும் அரசாட்சியாருக்குத் தண்டமாகக் கொடுத்தல் வேண்டும். அவ்வரியுங் குத்தகையாய் விற்கப்பட்டது. கீழக்கரைக் குளிகாரர் ஒவ்வொருவருங் தங்கள் பங்கிலிருங்து நான்கு முத்துக்கள் மன்னர்க்கப் பித்தானுக்கு இனுமாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதைப்போன்ற முறைகேடான் அனேக இறைவரிகளினால் தண்டல்களுங் குளிகாரரும் மிடியடைந்து நொந்தனர். பலமுறைகளில் தண்டல்களுக்குத் தங்கள் தங்கள் தோணிகளை விற்கும்படி நேரிட்டன. அதனால் தோணிகளுங் குளிகாரரும் அருகிக் குறைந்தனர். மூஸ்லீம்களும் இந்துகளும் வராதொழிந்தனர்.

- சி. பி. 1645-ம் வருடத்தில் நடந்த முத்துக்குளிப்புக்காலத்தில் கொரும்பிலிருந்து கோவைக்கு இராசப் பிரதிதியாய்ச் சென்ற மஸ்கறிஞ்ஞா (Don Philipe Mascarenhas) ஏறிச் சென்ற கலம் காற்று லொதுக்குண்டு தற்செயலாய்ச் சலாபக்கரை சேர்நேர்ந்தது. அப்போது அங்கு நடந்த முத்துக்குளிப்புமுறைகளையுங் குறைகளையுங் கவனித்து, மஸ்கறிஞ்ஞா திருத்தியமைத்த பிரமாணங்கள் ஒருவழியில் நன்மைபயப்பதாயிற்று. அவ்வாறே யாழிப்பாணாத் சென்றும், அங்கு சிலபிரமாணங்களைத் திருத்தஞ்சு செய்துவைத்தான். முத்துக்குளிப்புப் பிரமாணத்தை

1645-ம் வருட ஜூலையீ 18 ந்திக்கி வெளிப்படுத்திவிட்டு, அங்கு நின்றுங் கோவைசென்றான்.

இன்பு இக்கட்டளைப்படியே சலாபம் நடைபெற்றது. இக்கட்டளைப்படி தோணிக்காரர் கொடுக்கும் பரிசு 6000 பக்கும், 'இராணியின் சப்பாத்து' வரி 400 பதக்கென்றும் (இவ்வரிகுளிப்புக்கரையோரத்தி விருக்கும் கிறீஸ்தபிள்ளைகள் படிப்பதற்கு விடப்பட்டது) மூஸ்லீம்கள் இந்துக்களாகிய இருவரிடமும்முன் சொல்லியதன்டவரி யறவிடலாமென்றும், மன்னர்க் கப்பித்தானுக்கு 300 பர்தாங்குக்கு மேற்படாமல் ஒரு குளிப்பில் சிப்பிகள் கொடுக்கவேண்டுமென்றும், வீதோருக்கு 200 பர்தாங்கும், பாடிவிட்டுக் கப்பித்தானுக்கு 150ம், பாக்றருக்கு 50ம், அவனுடையகாரியதிசிக்கு 30ம், மார்க்கலுழியுஞ் செய்வோருக்கு 100ம் ஆகிய பதக்குகள் கொடுக்க வேண்டுமென்றும் இருந்தன. குளிகாரரால் பட்டங்கட்டிகளுக்கும், கணக்கப்பிள்ளைகளுக்கும், துவி பாவிகளுக்கும் கொடுத்துவந்தவை தடைப்படவில்லை. மறுசெலவுகளுக்கும் 300 பதக்கு விடப்பட்டன. மேலே சொல்லப்பட்ட பிரமாணங்களில் குறைதல் கூடுதல் கிடமுவேண்டுமாயின், கோவை இராசப் பிரதிதியின் உத்தரவு பெறவேண்டும்.

தமிழரசர் காலத்திலேயுள்ள தேசவழுமைப்படி சுதந்தரமும் யே பறங்கினும் சீதி செலுத்தி வந்தது மன்றிச் சுதந்தர சுவிகாரமுறைகளையுஞ் சனங்கள் கைக்கொள்ளும்படி செய்துவந்தனர். தமிழரசர் காலத்தில் தத்தம் முன்னேருக்குச் சுதந்தரமில்லை. பிற்சந்ததிவழிக் குத்தான் உரிமையுண்டு. அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்களுக்கு சீதனம் மாத்திரமே உண்டு. சிறைப்பட்டோருக்குச் சுதந்தரமில்லை. சிறைவிமோசனமானயின், பிதா உயிருடனிருந்து வீட்டிலுள்ள

அசைவுள்ள பொருள் பங்குபிரித்தால், பங்குகிடைக்கும். பிகானின் அசைவற்ற பொருளிற் பங்கில்லை. மாதாவக்குப்பின் மாதாவழிப் பொருள்களில் உரித்துண்டு. ஆண்பிள்ளைகளில்லாவிடத்தும், மஞ்சஸ்னீர்ச்சனிகாரமில்லாத விடத்தும், ஆண்சகோதரவழிக்கே உரிமைசேரும். சுவிகாரங்க் செய்வதேயானால் அன்னியர் பிள்ளைகளுக்குச் சுவிகார உரிமையில்லை. சகோதரன் சகோதரிபிள்ளைக்கே மஞ்சஸ்னீர்ச்சுவிகார உரிமையின்டு. சகோதரிபிள்ளைக்கானால், மறுஉரிமைக்காரரின் உத்தரவுடன் செய்யவேண்டும். சகோதரன் பிள்ளைக்கு அவ்வித உத்தரவு வேண்டியதில்லை. பிள்ளையில்லாதிறந்தவன் வேளாளானாலும் அல்லது பரதேசியாயிருந்தால், உரிமைக்காரன், அதிகாரத்துக்கு அல்லது இறைச்வருக்கு ஒருசக்கரவேதனங் கொடுத்து உரிமை உத்தரவுச்சிட்டுப் பெறவேண்டியது. உரிமைப்பொருள் பண்டாரத்துக்கு, அஃதாவது, அரசாட்சியாருக்குப் போய்விட்டால், உரிமைக்காரன் உரிமையை நிருபித்தபின், பண்டாரத்துக்கு மருளை வரிகொடுத்து, அரசனிடமிருந்து உத்தரவு பெறவேண்டியது. நியாயமான உரிமைக்காரன் உண்டேல் அரசனுடைய உத்தரவின்றிப் பிறவிடத்தில் மஞ்சஸ்னீர்ச்சுவிகாரங்க் செய்யலாகது.

**வன்னியும் வன்னியாகும்** பறங்கியர் அரசாட்சிக்குப்பட்ட கேசத்தில் வன்னிநாடு இருந்தாலும், வன்னியர் ஒருகாலத்திலும் அவ்வரசாட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தார்வர்கள். அவர்கள், பலமுறையும், கடற்கரைப் பட்டினங்களிலும், யாழில்பாணக் கிராமங்களிலும் நுழைந்து கொள்ளையடித்துச் சூறையாடிப்போவர். ஆகையினால் யானையிறவுக்கடற்கரையிலே ‘பைல்’ (Pyl) ‘பெஸ்குற்றர்’ (Beschuter) என்னுமிரண்டிடங்களில், பறங்கியர் கோட்டைகள் கட்டி, யானையிறவுக் கோயிற்சுவரிலே, பிரக்கி, துப்பாக்ககள் வைத்துச் சுடுவதற்

குக் துவாரங்களுமிட்டுவைத்திருந்தனர். கிழக்குக் கரையோரமாகவும், மேற்குக்கரையோரமாகவும் இருந்த ஊர்கள், பறங்கிப்பட்டாளங்கள், பலமுறையில்லை, திருக்கோணமலைக்கும் மன்னாருக்கும் அப்பாகைகள் மார்க்கமாகப் போய்வங்தபடியால், குடிசனமற்ற பாழ்நிலையிருந்தன. வன்னிநாட்டிலுள்ள வன்னிக்குளங்கள் ஆண்டுக்கோடோறுங் கட்டுகள் உடைந்து தளவிகள் வர, அவைகளைத்திருத்திக் கட்டுவோரின்மையால் வேளாண்மையுங் குறைந்து வந்தது. காட்டுக்காப்சி காட்டுக் காலு மக்காலத்திற்குள் வன்னிநாட்டிற் காஞ்சன்றக் காய்க்கல் தொடங்கிப்பது. ஒருகாலத்திலே செழிப்புஞ் செல்வழும் பெற்று உண்ணத் திலையிலிருந்த வன்னிநாடு, காட்டுக்காய்ச்சலின் உக்கிரத்தைத் தடைபண்ண வேண்டிய முயற்சிகளில் அரசினர் தலையிடாதபடியால், இப்போது மனிதசங்கரமற்ற வனுந்தரமாகியாழிப்பாணவள்ளை போங்கவிடாது சிர்கெடச் செய்யும் ஓர் உதிரமற்ற உடலாகக் கிடக்கின்றது.

வன்னிநாடு, பெருங்களிப்பற்று, பனங்காமம், வன்னிப்பிசி கருநாவற்பற்று, முள்ளியவளை, தென்னமரவாடி வகன் யென ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொர் வன்னியனுட்சிக்குள்ளாய் இருந்தது.

நாற்பது வருடங்கள் மட்டுங் கொடுங்கோவோச் பறங்கியர் சிய பறங்கிகளின் பழக்க வழக்கங்களும் அவர்கள் பழக்கவழக்காலையும் யாழிப்பாணத்தில் வேறுன்றி நிற்பது கீழ்க்கண்ட மிகவுமிறம்பூது விளைக்குஞ் சரிதமாகும். ஆடவரும் பெண்களும் இவர்கள் உடைகளைப் பின்பற்றியதோடு, சிங்களம் தமிழ் என்னுமிரு பாலைகளிலும், இவர்கள் பாலைச்சொற்கள் கலந்து பாவிக்கப்பட்டும் வருகின்றன. பறங்கியரின்பின் 148 வருடங்களாக அரசாண்ட ஒல்லாந்தரின் பாலைச் சொற்கள் இங்கோட்டு மொழிகளிற் கலவாதிருத்தலே நோக்குங்கால், அது

பெரிதும் ஆச்சரியமானதொன்றும். ஒல்லாந்தரும் வரம்பிக்கு வழுவற்ற பறங்கிப் பாதையையே பேசி வந்தனர். சட்டை, களிசான், அங்கிறுக்கா முதலிய உடைச்சொற்களும், கதிரை, மேசை, வாங்கு, கவுச்சி, அவ்வாங்கு, அஹமாரி, கோப்பை, பிங்கான், கரத்தை, பேனை, கடதாசி, கவுத்தோர் முதலிய நாளாந்த உபயோகப் பொருள்களைக் குறிக்குஞ் சொற்களும், மேஸ்தீ, அமிருல், கப்பித்தான் முதலிய உத்தியோகச் சொற்களும், இன்னுமனேக குறிப்புச் சொற்களும், தமிழ்மொழிச் சொற்களை எண்ணப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன. சிதாரி, பறங்கித்தெரு வென்னுமிடப்பெயர்களும் பறங்கிகளையே நினைப்பட்டுகின்றன.

**பேயர்களும்** பறங்கிகளிட்ட சில்வா, பர்னாந்து, சொயிசா, ம் வழக்கங் பிறிஸ், பின்றே, மச்சாடு, சேஙியர், மனுவேல், அங்கிருத முதலிய பெயர்களும், நெற்பொலியிற் குரிசிக் குறிபோடுதல், மாடுகளுக்குக் குரிசிக்குறி சுடுதல், கோயில்களில் அதிர்வடித்திருதல் முதலிய வழக்கங்களும் சிங்களர் தமிழராகிய இருவருள்ளும் இன்றும் நடமாடவருகின்றன.

**பறங்கியின் போராசை நடாத்திய அரசாட்சியைக் கவனிக்கும் பொழுது, யுங்கோடே அவர்களுள் போர்த்துக்கேயர் சமய அபிமானத்திற்கேள்வையும் பார்க்கப் பொருள் வாஞ்சையினால் செய்த கொடுஞ் செயல்களும் வன்கண்மையும் குன்றின் மேலிட்ட திபம் போற் பிரகாசிக்கக் காணலாம். வியாபார நோக்கமாக மறுதேசங்களைத் தேடிக்கண்ட பெருமையும், போன போன இடங்களில் எல்லாம் இலகுவிற் கிடைத்த வெற்றியும், அதனுலெய்திய செருக்குமே அவர்களை அவ்வாறு நடக்கத் தூண்டியன்தாகும். அவர்கள் புரிந்த கொடுங்கோண்மையும் குருசெயல்களும் அவர்கள்சாதிச் சரித்திராசிரியர்களே எழுதிப்போந்த நால்களில் பரக்கக்காணலாம்.**

## ஆறும் அதிகாரம்

### ஒல்லாந்தர் காலம்

கி. பி. 1595-ம் வருடங் தொடக்கம் ஒல்லாந்த ஒல்லாந்தீ தேசக் கப்பல்கள் கீழைத் தேசங்களுக்கு வியாபார வந்தை நோக்கமாக வந்தன. தொடக்கத்தில், யாவா, மொஹாக்கள், சீனம் முதலிய தேசங்களில் ஒல்லாந்தர் வியாபாரம் பண்ணினர். கி. பி. 1602-ம் வருடம் மேப்மாதம் 30ந்திக்கி ஸ்பில்பேர்க் (Spilberg) என்னும் ஒல்லாந்த கப்பற்றனகத்தன் மட்டக்களப்புக்குச் சென்று, அங்கிருந்த வன்னிய சிற்றரசன் உதவி பெற்றுக், கண்டியரசனை விமலதர்மணிக் கண்டான். அரசனும் அவனை மரியாதையுடனும் உவகையுடனும் வரவேற்றி, முகமன்கூறி, ஒல்லாந்தர் உதவிகொண்டு பறங்கியர்களை இலங்கையிலிருந்தும் அகற்றலாம் என நினைத்து, அவ்வொல்லாந்தருடன் வியாபாரஞ் செய்வதற்கு உடனப்பட்டதோடுமையாது, அவர்கள் விரும்பிய விடங்கடோறும் கோட்டைகள் கட்டுவதற்கும் இணங்கினான். அடுத்தவருடம் ஸ்பில்பேர்க் தனக்குப் பதிலாக விட்டுப் போன கப்பித்தான் ஒருவன், மட்டக்களப்புக்கு விஜயஞ் செய்திருந்த வரசனை அவவரியாதையாக நடத்தினான் என்னும் குற்றத்துக்காகக் கொல்லப்பட்டான். அதன்பின் சிலவாண்டுகளாக ஒல்லாந்தர் இலங்கைக்கு வர தொழிந்தனர்.

அப்பால் 1609ல், ஒல்லாந்த வரசன், மார்செல்லஸ் கண்டியாக்கே பொஸ்கவர் (Marcellus de Boscover) என்னுங் ஓடன்ஜல் லாந்தரிடத் தானுபதியைக் கண்டிக்கனுப்பி, இனிமேல் கண்டியரசி பெடிக்கை

ஒல்லாந்தருடன் மாத்திரம் வியாபாரஞ் செய்ய வேண்டுமெனவும், † தாங்கள் தேவையான கோட்டை கள் கட்ட இடங்கொடுக்க வேண்டுமெனவும், அவற் றிற்குப் பிரதியுபகாரமாகக் கண்டியரசி பறங்கினாடன் பகைத்துப் போர் விளைக்க நேரிடன் தாம் படையனுப்பி உதவி செய்வதாகவும், கண்டியரசி யாகிய டோனு கத்தறினுடைனும் அவள் புருஷனுகிய சென்றத் தென்பவனுடனும், பறங்கினாக்கு விரோதமாக, ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய் வித்துக்கொண்டான்.

**பாருகம வ  
ன்னியன்  
கடி**

கி. பி. 1612ல் ஒல்லாந்தர் கோட்டியாத்திற் கட்டிய கோட்டையைப் பறங்கியர் பிடித்துக் கொண்டு, பாருகமத்திலிருந்த வன்னிய சிற்றரசனுடன் ஓர் உடன்படிக்கையுஞ் செய்துகொண்டனர். இதையறிந்த கண்டியரசன், 1613ல் வன்னியசிற்றரசனைத் தன்னிடத் தழைப்பித்து உடன்படிக்கையின் இரகசியத்தை விசாரித்து, அவனைச் சிரச்சேதன் செய்வித்து, அவனுடன் சேர்ந்தவர்களை யானையினால் மிதிப்பித்து, அவ்வன்னியன் பொருள்களையும் நிலக்களையும் அபகரித்துக் கொண்டான். அக்காலத்தில், நவசர் (நமசிவாயம்) என்னும் மாழுப்பாணத்தரசன் பிரதிநிதி கண்டியரசன் சபையிலிருந்ததாக அறியக் கிடக்கின்றது.

**ஒல்லாந்தர்  
கட்டியகோ  
ட்டைகள்**

கி. பி. 1622ல், திருக்கோணமலையில் ஒரு கோட்டையும், 1627ல் மட்டக்களப்பில் ஒரு கோட்டையும் ஒல்லாந்தர் கட்டினர்.

**இராசசிங்க  
அமைக்கான  
தித்தாந**

கி. பி. 1630ல் சென்றத் அரசன் மகனுகிய இராசசிங்கனுடன் பறங்கிகள் போர் செய்து தோல்வியுற்றித்தாந்

† எவர்களும் வியாபாரப் பொருள்களை அரசனிடக் கொடுத்து விலை பெற்றுக் கொள்வேண்டும். அரசனே வியாபாரஞ் செய்வன்: பிறர் செய்யக்கூடாது. இது அக்கால வழக்கு.

நர். 1632ல் சென்றத் தாசன் இறக்க, அவன் மகன் இராசசிங்கன் அரசனுணவுடன், அவன் வத்தாயியா விலும் (Batevia) பழையக் காட்டிலும் (Pulicat) இருந்த ஒல்லாந்தருக்குக் தூதனுப்பி, அவர்களுக் கியைக் கேட்டனன். ஒல்லாந்தர் கண்டியரசன் வேண்டுகோருக்கிசைந்து, கி. பி. 1638ல், சில கப்பல் களுடன் வெள்றர் வோல்ட் (Westerwold) என்னுங் கப்பற்றளபதையே அனுப்பினார்கள். அத்தனபதி தன் போர்க் கப்பல்களுடன் இலங்கை சேர்ந்து, மட்டக் களப்புக் கோட்டையைப் பிடித்துக்கொண்டு, பறங்கி களுடன் யுத்தம்நிகழின் அதற்குத் தாம் படையனுப்பியும், யுத்தஞ்செய்தும், உண்டாரும் சௌலவைக் கண்டியரசன் பொறுத்துக் கொள்ள வேண்டுமென, அவ்வரசனுடன் ஒரு பொருத்தஞ் செய்து கொண்டான்.

செய்துகொண்டு, ஒல்லாந்தருங் கண்டியரசனுங் கோட்டை கூடி, கி. பி. 1639ல் நீர்கொரும்பு, காலி, மாத்து களைக்கை றைக் கோட்டைகளையும் தம்வசமாக்கினர். அவ்வரு ப்பற்றல் டத்திலேயே கொரும்பையும் பிடிக்கக் கூடிய வசதி களிருந்தும், ஒல்லாந்தரின் அதிகாரம் ரேம்பட்டு வருவதை யறிந்த இராசசிங்கன், தன்படைத் துணையையும் உதவியையும் கீக்கிக், கொரும்பு முற்றுகை யைக்கைசோரவிட்டான். பிடித்த கோட்டைகளைக் கண்டி யரசனை ஏய்த்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.

கி. பி. 1646ல் ஒல்லாந்தரும் போர்த்துக்கேயரும் பத்துவந்த இணக்கிப், பக்துவருட சமாகான உடன்படிக்கை உடன்படிக் கொன்றைச் செய்து கொண்டு, அதற்கையைப்பத் தைதாங்கைப்பற்றிய கோட்டையளை ஆட்சிபுரித்து வர்களன். இதையறிந்க இராசசிங்கன் தன்னும் செப்பக்கடிய இடுக்கண்களை அவ்விரு திறக்காருக்கும் இயற்றவந்தான். ஒல்லாந்தர் அவற்றை

யெல்லாங்ககித்து, தாம் கண்டியரசனுக்கு அடங்கி பவர்களாகவும், அவனுக்கு உதவிசெய்பவர் களாகவும் காட்டி நடித்து வந்தார்கள்.

**ஒல்லாந்தீ கோரூப் பைக்கைப் பற்றல்**

கி. பி. 1652ல் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் போர்மூண்டது, 1656ல் ஒல்லாந்தர் இராசகிங்கனுடன் இனங்கி அவன் உதவிகொண்டு, கனுத்துறையையுங் கொரும்பையுங் கைப்பற்றினர். அதன்பின் அவனுடன் விரோதமுற்ற இரண்டு வருடங்களாக வாளாவிருந்தனர்.

கி. பி. 1658ம் ஸுப்பெப்ருவரி மாசத்தில் றைக் கைப்பற்ற லோவ் வன் ஹான்ஸ் (Ryklof Van Goens) என்னும் ஓல்லாந்த தளபதி ஒன்பது கப்பல்களோடும் வேறு பலதோணிகளோடும் 1500 பேர்களைக்கொண்ட படை யோடும் மன்னார் சென்று, அங்கு ஆயத்தமாய் நின்ற பறங்கிக் கப்பல்களைச் சாடி, சிலவற்றை நீரில் மிழ்த்தியும், சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டுக் கரையிலிறங்கினான். பறங்கியர் கரையிலே அகழி தோண்டி அவற்றின் மறைவில் நின்று, ஒல்லாந்தரை இறங்கவொட்டாது தடுத்தனர். ஒல்லாந்தர் குண்டு மாரி பெய்து, அம்மாரி மறைப்பால் பறங்கிகள் கானுவாறு கரையிலிறங்கி, அவர்களைச் சிதறவுடித்து வெற்றிகொண்டனர். யாழ்ப்பாணத்துப் பறங்கிக் கப்பித்தான் மேஜாராய் அந்தோணியோ அமிருல் தே மென்ஷேஸ்ம் (Antonio Amiral de Menzes) அன்று அப் போரில் மடிந்தான். கோற்ற பறங்கிகள் யாழ்ப்பாணத்தை. நோக்கி ஓடி, அச்சமயம் பெய்த மழையின் உதவியால் ஒல்லாந்தருக் ககப்படாது தப்பினர். ஒல்லாந்தர் கோட்டைக்கு முற்றுகை போட்டு நாலு நாட்களாகக் குண்டுமாரி பெய்தனர். நாலாம் நாளாகிய பெப்ருவரி மீ 22ஏ., பறங்கிகள் சமாதானம் பேசி, யுத்தமரியாதையுடன் வெளிவந்து,

ஒல்லாந்தருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர் கோட்டையைக் கைப்பற்றி, சில மரக்கவன் களை முத்துச்சிப்பி; பார்களூக்குக் காவலாகவைத்து, அடித்த மார்ச்சு மாசத்தில், தம்படைகளுடன் மாதோட்டம் வழியாக யாழ்ப்பாணத்திற்குப் போனார்கள்.

பூக்கரியைச் சேர்ந்து, சாவகச்சேரிக் கற்றையை பூநகரிக்கை அடைவதற்கு அவர்கள் பட்டாஇன்னலோ யதிகம். லைக்கெட் பறங்கிகள் இவர்கள் வரவை யறிந்து யாளீஸ்யிறவில் தல் காத்திருந்தார்கள். இவர்கள் யாதோரு தடையுமின்றி சாவகச்சேரிக் கரை சேர்ந்தனர். அவ்வேலையில், பறங்கிப்பெண் ஜெராத்தியைத் தனக்கு மணம் முடித்துக் கொடுக்கவில்லையெனப் பறங்கிகளுடன் முன்னரே பினங்கியிருந்த வண்ணியன் ஒருவன் துணையும் ஒல்லாந்தருக்கப்பட்டது.

சாவகச்சேரி வாசிகள் ஒல்லாந்தரை உபசரித்து ஒல்லாந்தர் வேண்டிய உணவுப் பண்டங்களை உதவினர். மார்ச்சு யாழ்ப்பா மாசம் 3ங்க இரவு நாவற்குளியிற்றங்கி, மறுநாள் கடையை அடப்பாற்றைக் கடந்து சண்டிக்குளிக் கோயிலுக்கு கடைல் முன்பாக வரும்போது, அங்கெதிரிட்ட பறங்கிப் படையைச் சந்தித்து, அவருடன் சமராடினர். சமரில் பறங்கிகள் தோற்றுக் கோட்டைக்குள்ளோடி ஒளித் துக்கொண்டனர். ஒல்லாந்தர் அன்றிரவு அவ்விடத்தே தங்கி, மறுநாள் தாம் சென்றவழி மெங்கனும் குண்டுமாரி சொரிந்து கொண்டு போய்க் கோட்டையைக் கிட்டினர். நகரிலுள்ள சனங்களும் பயந்து கோட்டைக்குள் புகுந்து நிறைந்தார்கள். ஒல்லாந்தர் கப்பல்களும் கோட்டைக்கு முன்பாகத் தோன்றின. அன்று அவ்விடத்துள்ள கிணற்று கிணற்றில் நீரைக் குடித்து முப்பது ஒல்லாந்தர் மரித்தனர். நீட்கு அக்கணற்றிலே பறங்கிகள் கஞ்ச போட்டுவைத்தார்க

ளெனஅறிந்து கோட்டையைப் பிடித்தபின், பறங்கிள் எழுபதின்மரை அக்கிணற்று ஸீரைக் குடித்து இறக்கச் செய்த பின்னரே, ஒல்லாந்தர் அக்கிணற் றைத் தூர்த்தனர்.

**கோட்டை முற்றுகை**

மார்ச்சு மாசம் 11 ம் பட்டணத்திலிருந்த யேசுசபைக் கல்லூரியில் கோயிலும், 18 ம் பெரை நிக்கன்சபை ஆலயமும் மடமும் ஒல்லாந்தர் கைப் பட்டன. மார்ச்சுமாசம் 16 ம் தொடக்கம் கோட்டை முற்றுகை பிடிப்பட்டது. கோட்டைக்குள்ளிருப் போர் ஊராத்துறைக் கடல்மார்க்கமாய் உணவுப் பொருள்களை வருவித்துக்கொள்வதைக் கண்ட ஒல்லாந்தர், அந்தேரனி அமிருல் தேமென்ஸேஸ் கட்டிய கடற் கோட்டையையும் அதற்கணித்தாயுள்ள தீவுகளையுங் கைப்பற்றுது, யாழிப்பாணக் கோட்டையைப் பிடிப்பது முடியாதெனக் கண்டு, முற்றுகையைச் சோர்கடத்தோட்டையைப் பிடித்தல் கடற்கோட்டையைத் தாக்கக் காரைதீவுக்கு ஒரு பட்டாளத்தை யனுப்பினர். அவ்விடத்திருந்து கடற்கோட்டையை ஒப்படைக்கும்படி கேட்கப், பறங்கிள் தண்ணுடன் மறுக்தனர். உடனே ஒல்லாந்தர் கரையிலிருந்து எவருங் கோட்டைக்குச் செல்லாதவாறு முற்றுகை போட்டுக், காரைதீவுக் கரையிலிருந்து கோட்டைக்கு எட்டாத பிரங்கிக்குண்டுகள் சொரித்து கொண்டிருந்தனர். ஆனால் பதினெட்டான் தாநாள், தண்ணீரின்மையால் நாவறண்டு துன்பும் ருக், கோட்டைக்குளிருந்து ஜெரோனிமோ தே பாய்வ (Jeronimo de Paiva) என்னும் பறங்கிக் கப்பித்தானுஞ் சேனையும் வெண்கொடி யுயர்த்தி, ஒல்லாந்தரிடம் சமாதானம் வேண்டினர். ஒல்லாந்தர் இணக்கிச், செரு வொழித்துக், கப்பித்தானையுங் கூடும்பத்தையும் இந்தியாவுக்கனுப்பிலிட்டு, ஏப்பிறல் மாச கடுக்கற்றல், அக்கோட்டையைத் தம்வசமாக்கினர்.

யாழிப்பாணக் கோட்டை முற்றுகைச் சமா யாழிப்பா முன்று மாச காலமாக நடந்துவந்தது. அந்தோனி னக்கோட் யோ தே அமிருல் மன்னாரிலிறந்த பின்னர் அந்தோ டைபிடித் தல் னியோ மெந்தெல் அறண்றா (Antonio Mendes Aranha) என்பவன் கப்பித்தான் மேஜாகிக் கோட்டையைக் காப்பாற்றிவந்தான். கோவையிலிருந்தாவது கொரும்பிலிருந்தாவது உதவிப்படை வருமென நம்பிக் கோட்டையைக் கைவிடாது சமர் செய்து கொண்டு, பறங்கிகள் பொறுத்திருந்தனர். ஆனால் கோவையிலிருந்துவந்த உதவிப்படையை ஒல்லாந்தர் தங்கப்பல்களைக்கொண்டு வராது தடுத்தனர். குண்டுகள் முற்றாஞ் செல்வாகினிடவே, இடுகாட்டில் புதைகுழிகளுக்கு மேலிருந்த கல்வெட்டுச் சிலைகளை உடைத்தும், கோயில்களிலிருந்த வெண்கலப்பாத்திரங்களைப் பொடிப்படுத்தியும், பிரங்கிகளிற் போட்டுக் குண்டுகளாகப் பாலித்தனர். முன்று மாசமுற்றுகையினால் தீண்பண்டங்கள் குறையவே, பசியும் பினியும் கோட்டைக்குள் நிறைந்தன. உள்ளிருந்த நாய்களும் பூனைகளும் ஆகாரமாயின, நோயாலுங் குண்டுக்காரங்களினாலும் இறந்த பறங்கிகள் 1600 பேர் என்ப. இனிமேல் தம்மால் முடியாதெனக் கண்ட பறங்கிகள், ஜான்பீ 21-வே, வெண்கொடி உயர்த்திச் சமாதானங்கேட்டனர். சமாதான உடன்படிக்கை செய்து, அதன்படி, யுத்தமுரசதிரப் பறங்கிகள் கொடிகளுடன் வெளிப்போந்து, ஒல்லாந்தர் ருடைய கொடித்தம்பத்திற்குமுன் தங்கொடிகளைத் தாழ்த்தினர். கோட்டையிலிருந்து வெளிச்செல்வோர் தத்தம் உடைகளையும் உணவுப்பொருள்களையும் மன்றி வேறொன்றனையும் எடுத்துச் செல்லப்படாதெனக் கட்டளையிடப்பட்டனர். கோட்டையுள்ளிருந்தோர் வெளிச்சென்று முடிய முன்று நாட்கள் கழிந்தன. முதல் வெளிவந்த சேனையின் பின்னால் குருமார்முஷனி

யோர் வந்தனர். இம்மியளவேனு மிரக்கமின்றி ஆண் பெண் என்னும் பேதம் பாராது, ஒல்லாந்தர், வெளிச் செல்வோர் ஒவ்வொருவருடையும் உடைகளையுங் களைந்து சோதனை செய்தேவிட்டனர்.

**கோட்டை நிலைமை** சனங்கன் வெளிப்போந்தபின்பு, கோட்டைக்குள், ஒருநாள் படை உத்தியோகத்தர் விரும்பியவற்றை எடுத்துக்கொள்ளவும், மயநாள் படைவீரர் எஞ் சியவற்றை எடுத்துக்கொள்ளவுமாக விடப்பட்டனர். பின்நாற்றமும் ஊத்தையும் நிறைக்கிருந்தபடியால், சிலநாட்களாக அவைகளைச் சுத்திசெய்த பின்னரே ஒல்லாந்தர் கோட்டைக்குள் நடைய இடமுண்டாயிற்று. கோட்டையின் மதில்கள் உடைத்துஞ் சேதப்பட்டுஞ் கிடங்க்படியால், ஒல்லாந்தர் உடனே செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்து, பின் நாட்செல்லச் செல்லக் கோட்டையைப்பருப்பித்துங் திருத்தியுங் கூட்டியும் அரண்படுத்தினர்.

**பறங்கிகளை நடத்தின முறை** ஒல்லாந்தர் பறங்கிக் கன்னிகைகளையும் இளம் விதவைகளையும் தமக்காக்கி, ஐரோப்பாவிற்குப் போகவிரும்பிய சிலரை மிருகங்களைப் பட்டியிலைடப்பதுபோல் கப்பல்களில் கிறைத்து அனுப்பினார்கள். சீதாரியிலிருந்த சில பறங்கிக்குடிகள் ஐரோப்பாநாடு செல்ல விரும்பாது ஒல்லாந்தரின் கீழ் உத்தியோகங்களில் அமர்ந்தனர்.

**ஒல்லாந்தி** அன்றுதொடக்கம் கடற்கரையடுத்த நாடுகளிலும், ஃஆஸ்தினோ கீழாடு எனப்படுஞ் சிங்கள தேசத்திலும், ஒல்லாந்தர் அதிகாரம் ஒங்கியது. தாமடைங்க வெற்றியின் பயனாக இயன்றவரை தனம் பெருக்கும் நோக்கமே பெரிதும் முடையராயினர். ஆனால், அவர்களின் அசியலோ போர்த்துக்கேயரின் இரக்கமற்ற கடுமான அரசியலைப்போன்ற தல்ல. போர்த்துக்கேயர் பிடிவாதமுள்ள மதாபிமானத்துடன் தங்கள்

சமய விருத்தியொன்றையே நாடி நின்றனர். ஒல்லாந்தர் வியாபாரத்திலும் அதன் விருத்தியிலுமே நோக்கங் கொண்டனர். போர்த்துக்கேயர் சுதேசமன்னருடன் ஆண்மை கொண்டு போர் புரிந்து, அவர்கள் மாட்டுத் தமக்குள் வைரத்தை நிறைவேற்ற வேண்டி, அதற்காக எவ்விதசெலவுகளையும் பொருட்படுத்தாது சமராடிவந்தனர். ஒல்லாந்தரோ தம் வியாபாரங் குன்றுது வளரவேண்டிக், கண்டியரசன் அக்கிரமத்தையும் இறுமாப்பையும் பொருட்படுத்தாது, தந் தானுபத்தியத் தலைவன் கிறைப்படினும், சிரச்சேதமுறினும், தாமனுப்பிய பரிசுப் பொருள்கள் ஏற்கப்படாதெறியப்படினும், மனவருத்தமின்றி முன்னையினும் மிகப்பண்விடுனும் பொறுதியுடனும் அழமங்களு இன்பொழுதூரியே நடந்து வந்தனர்.

யாழிப்பாணம் ஒல்லாந்தர் கைப்பட்டுப் பலநாட் சதியாலோகள் கழியுமுன், ஒல்லாந்தரைக் கொன்று வேறாத சனையுங்குநுதொலைக்க வேண்டு மென்னுமோர் அந்தரங்க சூழ்சிக் காண்டனையாழிப்பாணத்தாரிட மிருப்பதாக மனுவேல் அந்திரோடா வென்னுஞ் சிங்கள முதலிகண்டு வெளிப்படுத்தினன். இச்சூழ்சித் தலைவரான பதினாண்கு பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுள் டொன்லாவிஸ் பூத்தம்பியெனும் யாழிப்பாண முதலியாரும், அரசு விரோதிகளல்லேமன் விசுவாசசத்தியஞ்சு செய்து கொடுத்து யாழிப்பாணத்தில் வசித்த பறங்கிகள் ஐவரும், மன்னார்த் தலைவன் ஒருவனும், கல் தேரூ (Caldera) வென்னுங் கத்தோலிக்க குருவும் இச் சதியாலோசனைக் கூட்டத்தலைவரா யிருந்தனர். பார்த்தோர் நடுங்கும்படியான மிகக்கொடுர வதைக்கு மூலார் ஆளாகினர். அவர்களைச் சிலுவைகளிற் பிணி த்து, செஞ்சகளைப் பிளந்து ஈரல்களை ஈர்த்தகடுத் ததுமன்றி, அவ்வீரல்கள் அவர்கள் வாய்களிலுங்கிக்கப்பட்டன. பின் அவர்கள் சிரங்கள் கொய்யப்

பட்டுக் கடைவிதியில் வைக்கப்பட்டன. கல்தேரு சிரச்சேதங்கு செய்யப்பட்டார். வேறுபதின்மர் தூக் கிளிட்டுக் கொல்லப்பட்டனின் அவர்கள் தேகங்கள் பருந்துகள் விருந்துண்ண மரங்களில் தொங்கவிடப் பட்டன. இத்தன்டனையைப்பற்றிப் பல்தேயஸ் பாகி ரியார் சித்திரத்தில் வரைந்து காட்டியிருக்கின்றார்.

புத்தமிய  
நடகம்

இச்சதியாலோசனையில் பூத்தக்கம்பியுடைய பெயரையுங் கபடமாய் அந்திருது முதலி நுழைத்துப் பூத்தக்கம்பியைக் கொல்லுவித்தான் என்பதே வைபவமாலீயார் கருத்தாகும். பூத்தக்கம்பிக்கு யாழ்ப்பாணத்தை இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். ஆகையினால் அவன் பறங்கிகளின் சதியாலோசனையிற் பிரவேசிக்க வேண்டிய நியாயமில்லை. பறங்கியர் செய்த சதியாலோசனை வெளிவந்தபோது, அவன் அதிற்பிரவேசியாதிருந்தாலும்: தருணம் பார்த்திருந்த அந்திருது பூத்தக்கம்பியையும் அகப்படுத்துவதற்கு இது ஏற்றதெனக் கருதினால், அவன் எழுதியதாகக் காட்டிய கடிதமொன்றே சாலுமன்றே. மயில்வாகனப் புலவர்கள்நபரம்பரையை ஆகாரமாகக்கொண்டே பூத்தக்கம்பிக்கதையை எழுதியிருக்கவேண்டும். பூத்தக்கம்பி இறந்து 78 வருடங்களுக்குள் தான் எழுதிய நாலில் பூத்தக்கம்பியின் உண்மைச் சரித்ததை மாற்றி எழுதவேண்டியதற்கு ஆவசிபகமில்லை. இப்பிரபல சரிதம் அக்காலத்தில் யாவர் வாயிலுங் கேட்கப்பட்டு வந்ததுபோலும். அன்றியும் இக்குளுரெகாலை நடந்தது விளம்பி வருடத்திலே யென்று (1658 A. D.) அவர் எழுதிப்போனதே அவர் கூற்றின் உண்மையை ஒருவாறு தெரிவிக்கும்.

ஒஸ்லாந்த் ஒல்லாங்குரென நாமிங்கே ஈறிச்செல்லும் “நஸ் ஆத்தியோக வாந்த சீழிந்திய கம்பனி” யாரின் கையிற் சிக்கிய நியமனங்கள் இவ்வகைக் கடற்கரைத் தேசங்களும், தென்னிந்திய கண்

யாவிலே சில பகுதிகளும், கொனும்பிலிருந்த தேசா திபதி ஒருவரின் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டன. இத்தேசாதிபதியின் கீழ் யாழ்ப்பாணமுங் காலியும் இருக்மமங்கோரின் (Commandeur) ஆட்சியிலிருந்தன. அதிகாரமுறையில், யாழ்ப்பாணக் கம்மங்கோர் உத்தியோகர் தேசாதிபதிக்கு இரண்டாவதாகவும், காலிக்கம்மங்கோருக்கு மேற்பட்டவராகவும் மதிக்கப் பட்டபடியால், தேசாதிபதி மாற்றம் பெறும்போது, யாழ்ப்பாணக் கம்மங்கோர் உத்தியோகரே அவர் பதவிக்கு நியமனம்பெற உரிமையுடையவராயிருந்தனர் கம்மங்கோருக்கு 'கெளரவு' என்னும் மகுடவாசகத் தால் அழைக்கப்படும் உரிமையுமிருந்தது. கம்மங்கோருத்தியோகருக்குக் கீழ், ஒல்லாந்த சாதியாரான ஒரு 'திஸ்லாவை' யையும், ஓர் உப திஸ்லாவையையும், ஒப் பர் கூப்மன் (Opper Koopman), கூப்மன், ஒன்டர் கூப்மன் (Onder Koopman) என வர்த்தக நாம சிவில் உத்தியோகத்தரையும், அவர்களின் கீழ் சூதேச தலைமைக் காரராக முதலியார், மேமேயாருல் அல்லது இறைச்வர், ஆராச்சி, கையாள், பட்டங்கட்டி முதலியோ வரையும் அமைத்தனர். பறக்கிக்காரர் காலத்திற் போலவே ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தை நான்கு பிரிவுகளாகவும், முப்பத்திரண்டு கோயிற்பற்றுகளாகவும் பிரித்து அதிகாரம் செலுத்திவந்தனர். நான்கு பிரிவுகளுக்கும், தீவுபற்றுக்கும் ஒவ்வொரு முதலியாரும் இறைச்வரும், களாக்கும் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கம்மங்கோருக்குக் கீழ் மன்னர், திருக்கோணலீலை, மட்டக்களப்பு என்னும் மூவிடங்களு மிருந்தன. லீலங்காரகிய கொளும்பைப் போல, ஒவ்வொரு உத்தியாகப்பகுதிக்கும் உத்தியோகத்தருங் காரியாலயம் உண்டு.

தீவுகளெல்லாம் ஒல்லாந்து தேசப் பொய்களி தீவுப் பேய னால் வழங்கப்பட்டன. காரைதீவுக்கு “அம்ஸ்ரெஸ் ரகஸ்

டாம்" (Amsterdam) என்றும், ஊராத்துறைக்கு "கைற்ஸ்" (Kayts) என்றும், தண்ணித்தீவுக்கு "லெய்டன்" (Leyden) என்றும், புங்குடுதீவுக்கு "மிட்டில்பேர்க்" (Middleberg) என்றும், நயினுதீவுக்கு "ஹார்ளெம்" (Haarlem) என்றும், அனலைதீவுக்கு "ரூத்ராம்" (Rotterdam) என்றும், நெடுந்தீவுக்கு "டெல்ந்" (Delft) என்றும், இரணைதீவுக்கு "ஹூன்" (Hoon) என்றும், "எங்கயிசன்" (Enkuysen) என்றும் பெயர் கள் கொடுக்கப்பட்டன.

தில்ஸாவை  
பிள்கடமை  
கள்

தில்ஸாவையின் கடமைகளாவன:— கோட்டைக்கு வெளியிலிருக்கும் படைப் பொறுப்பும், ரூட்டுகளைத் திருத்துவதும், சேற்று நிலங்களை நீர் போக்கி உலரச்செய்வதும், வேளாண்மையிலிருத்தி படுத்துவதும், நற்குணமும் நல்லொழுக்கமும் முடைய ஒருவரால் காலை மாலை பிரசங்கஞ் செய்விப்பதும், உணவுப்பொருள்களின் விலையை நியமிப்பதும், கடைகளையுஞ் சங்தைகளையும் மேற்பார்வையிடக் கணக்கர் களை நியமிப்பதும், மற்றும் பொருள்பெருக்கும் நன்மைக்கான வழிகளைத் திட்டஞ்செய்வதுமோயாம்.

முதலியாரி  
பிள்கடமை  
கள்

முதலியாரின் கடமைகளாவன:— தத்தம் பிரிவு களில் நடக்கும் சங்கதிகளை விசாரித்துக் காலத்துக்குக் காலம் அறிக்கைப்பத்திரம் அனுப்புவதும், அந்தப் பிரிவுகளில் எவ்வெவ்வேலைகள் நடாத்துவேண்டுமோ அவற்றை நடாத்துவித்தலுமோயாம்.

இறைகவர்  
கடமை

மேயொரூல், இறைச்வரின் கடைமைகளாவன:— தோம்புகளின்படி தலைவரி, நிலவரி, நல்வரி முதலிய வரிகளையும், ஊழியத்திற்காக 'சிக்கோஸ்' தண்டத் தையும் † அறவிடுவதும் மூன்று மாசங்களுக் கொரு

† இராஜகாரியம் என்னும் ஊழியன்செய்யவேண்டியவர் கள் ஊழியத்திற்குப் போகாத ஒவ்வொருஞாளுக்குங் கொடுக்கவேண்டிய ஒருபணம் 'சிக்கோஸ்' (Chicos) தண்டம் எனப்பட்டது.

முறை, கம்மந்தோரின் உத்தாவுப்படி, தனுதிகாரி யிடம் அறவிட்ட பணத்தைக் கட்டுவதும், ஊரார் தத்தம் ஏஜமான்களுக்குச் செய்யவேண்டிய கடமை களைக் குறைவற்றச் செய்கின்றார்களா வெனப் பார்ப்பதுமேயாம்.

கிளாக்குமார் மேயொரூல்மாரின் கணக்குகளைப் கிளாக்குமா பதிந்து வைத்துத் தோம்புக் கணக்குகளோ டொப் ரின்கடமை புடையனவோ எனப் பார்வையிடுவதேயாம்.

யாழிப்பாணத்தைப் பிடித்தபின் முதல் கம்மந் யயர்தலைத் தோராயிருந்த "றைக்கலாவ் வான் ஹான்ஸ்" தியோகம் (Ryckloff Van Goens), அரசிறை உத்தியோகங்களும் நீதிபரிபாலன் உத்தியோகங்களும் சுதேசிகளுள் உயர்ந்த சாதியினருக்கே கொடுக்கப்பட வேண்டுமென, 1658-ம் ஆண்டு ஒக்டோபர் மாசம் 31-ந் தேதி வரைந்து வைத்த அறிக்கையிற் கண்டபடியே, வேளாளருக்கு அதிகமாகவும் மடப்பளியாருக்குக் குறை வாகவுமளிக்கப்பட்டு வந்தது. பட்டங்கட்டியென் அமுததியோகம் கரையாருக்கும் முக்குவருக்குமேயுரியன். கி. பி. 1694-ம் ஆண்டில் மற்றைய சாதியாருக்கும் உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டபடியால், இதையிட்டு அவ்வருடத்து ஜாலை மாசத்தில் வேளாளரும் வன்னியருஞ்சேர்ந்து பெருங்கலகம் விளைத்தனர்.

அதிகாரம் மாசம் 6 இறைசாலும், முதலிமாரும் தலைமைக் கூடாது அறைச்வர்களும் பத்துப்பணமும் ஒருபறை அரிசி காரிவேத எஃபும், கிளாக்குமார் 8 பணமும் ஒருபறை அரிசியும் வேதனமாகப் பெற்றுவந்தனர். கி. பி. 1661-ம் ஆண்டில் சில முதலிமாரைத்தவிர மற்றையோர் வேலைகளினின்றும் சிறுத்தப்பட்டனர்.

சுதேசிகளுக்கு உயர்தாத் தலைமைக்கார உத்தியோக யோகங்கள் கொடுக்கப்போது, அவர்களுக்குக் கொவரிசைகள்

உத்த உத்தியோக நியமனச் சீட்டுகளில், அவர்களுடைய வரிசைகளுங்களறப்பட்டன. கி. பி. 1758-ல் நியமிக்கப்பட்ட யானைத் தரகளுக்கிய வண்ணஞர்பண்ணே வெள்: தொன்னிலிப்பு சிற்றம்பல முதலியாருக்கு அரசலூழியமில்லாது 12 சிவியார் கொடுக்கப்பட்டது மன்றி, என்னேரமும் எவ்விடத்திலும் தலைப்பாகை அணிந்து கொள்ளலாமென்றும், தண்டிகை பல்லாக் குக்கள் சிவியாரால் காவப்படலாமென்றும், போகு மிடமெங்குங் குடை கவித்துப் போகலாமென்றும் இடங்கொடுக்கப்பட்டது.

மன்னார் முதற் கணக்கப்பின்னோயாகிய டொன் மானுவேல் இராசகாரிய மானு முதலியார் உத்தியோகம் இளைப்பாற, அவர் மருகனுக்கிய மானிப்பாய் வெள்: வேலாடுதன் சவான் இராமநாதன் அவ்வுத்தியோகத் திற்கு, கி. பி. 1761-ல் ஆகஸ்தூ மீ 10-ந்வயில், டொன் சவான் இராசகாரிய இரத்தினசிங்க முதலியார் என் நூம் பெயருடன் நியமனமான பொழுது, சாதிவரி நூம் பெயருடன் சவான் இராமநாதன் முதலியார் என்றும் அரசலூழியமில்லாது 6 அடிமைகள் கொடுக்கப்பட்டன.

யாழிப்பாணக் கம்மங்தோரின் முசல் வைத்திய னுகிய மடப்பளி டொன் சவான் கந்தப்பன் இலங்கைகாவல முதலியார் இறக்க, அவரிடத்துக்கு 1756ம் ரூப செபடம்பர்மீ 29ங்க நியமனமான தெல்லிப் பளை வெள்: பூலோகசிங்க முதலியார் பிலிப்பு குமார வேலனுக்கு மாசம் ஒரு இறைசால் சம்பளமும், அரச கொடுக்கப்பட்டன. இக்கும் இறக்குக்களும் வெள்ளும் அடிமைகளும் சாதிவரிசைகளுடன் கொடுக்கப்பட்டன.

கப்மங்தோருக்கு உதவியாக, அரசாங்க மாகாண சபையென்று யாழிப்பாணத்திலிருந்தது. அதற்குக் கம்மங்தோர் தலைவராகவும், தீஸ்ஸாவையும் அரசிறை வருமான உத்தியோகத்தனும், சம்பளக் கணக்கனும் எடுக்கப்பட்டன.

Zoldy Bockhouder), வாத்தகப் பரிபாலனைத்தியோக கண்தனும் (Negotie Bockhouder), களஞ்சியக் கணக்கனும் (Pakhuis Meester), அரசாங்க நியாயவாதியும் (Public Prosecutor), அரசாங்க காரியத்திசியும், யாழிப்பாணத்திலிருந்த வண்ணிக் கப்பித்தானும் அங்கத்தினராக இருந்தனர்.

கி. பி. 1658-ல் யாழிப்பாணக் குடிசனம் தடிசனம் 1,20,000 என மதிக்கப்பட்டது. 1766-ல் மதிக்கப் பட்ட குடிசனத்தொகை 1, 87, 600.

யாழிப்பாணத்திலே, அங்காட்டுக் குடிசனங்களுள் நீதித்தீவியங்களுமிழுறைகளாகக் கையாளப்பட்டுவர்க்க வழக்கங்கள் விண்பதியே, நீதிபரிபாலனம் நடந்து வந்தது. பறங்கிய ரைப் போலவே ஒல்லாங்கரும் அதனைப் பின்பற்றி நீதி செலுத்தி வந்தனர். கொரும்பிற் போலவே யாழிப்பாணத்திலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. “ரூட் வான்ஜஸ்ல்ரிஸ்” (Raad Van Justice) என்பது தற்கால ‘ரூட்வாக் சுப்ரீம் கோடுபோன்ற ஒரு மேற் கோடாகும். இதில் ஜஸ்பிரிஸ் சிதாரிக்குப்பட்ட சுதேசிகளுக்கு 120 இறைசால்களுக்குமேற்பட்டதும், ஜஸ்பிரிஸ் வாதியாயிலும் பிரதி வாதியாயிலும், யாழிப்பாணவட்டாரத்துக்குள் எங்கு வசிப்பிலும், இத்தொகைக் குட்படவரிலும் சிவில் வழக்குக்களும், சிறிமினல் வழக்குக்களும் சிளங்கப் படுவதுமன்றிக், கீழ்க்கோடுகளிலிருந்துவரும் அப்பில் களும் கேட்கப்பட்டன. மரணசாதன வழக்குக்களும், சிவில்கோட்டாலைப்பப்படும் கலியாணகாரிய வழக்குக்களும் இக்கோட்டுக்குரியன. இக் கோட்டுக் குழுமம் இசாரிக்கும் நீதியதிபர் கம்மங்தோரே. இக் கோட்டுக்குழுமத்து அப்பில்கள் கொரும்புக்கோட்டுக் குழுமம், அதிலிருந்து 300 இறைசாலுக்கு மேற்பட்ட வழக்குக்கள் வத்தாவியா (Batavia)க் கோட்டுக்கும் எடுக்கப்பட்டன.

**‘லாங்ட்ரூட்’** அதற்குத்த கோடு ‘லாங்ட்ரூட்’ (Laandraad) எனப்படும். அதில், செதேசிகளின் எல்லாக் காணி வழக்குக்களும், சீதாரிக்கு வெளியே வசிப்பவர் களுக்கு, 120 இறைசால்களுக்கு மேற்பட்ட கடன் முதலியவழக்குகளும் விளங்கப்பட்டன. ஆகியில் காணிவழக்குக்களுக்கு மாத்திரம் கோடாயிருந்த இக் கோட்டுக்கு, 1742-ல் மற்றுஞ் சிவில் வளக்குக்கள் விளங்குமதிகாரங் கொடுக்கப்பட்டது. அதில் ஓர் ஒல்லாந்த திஸ்லாவை நீதியதிபராயமர்ந்து, ஒல்லாந்த காரியதரிசி ஒருவன் உதவியுடனும், தேசவழுமைகளை பெடுத்துக்காட்டும், முதலிமார் இறைசவர்களில் தேர்ந்தெடுத்த நான்குபேரைக் கொண்ட, ஓர் யூரிச் சபை உதவியுடனும் வழக்குக்கள் விசாரிப்பார். இப்பேரு யாழிப்பாணத்திலே ‘ஷில்தித்க்’ கோடாகப் பாவிக்கப்படுங் கட்டிடமே ஒல்லாந்தருடைய பின்திய காலத்தில் “லாங்ட்ரூட்” டாகவிருந்தது. முதலிமார் பாய் விரித்திருந்த மேடை இன்றும் உண்டு. 1696-ல் டொன்லூயிஸ் பூதரும் டொன்டெனிஸ் நிற்சிங்கராய ரும் அக்கோட்டிலிருந்த முதலிமார். மன்னார் முசியை சிற்தார்களில் ‘ரூட்வான் ஜஸ்ற்றிஸ்’ என்னுஞ் சுப்றிம் கோடில்லாதபடியால், அவ்வூர்களிலிருக்கும் “லாங்ட்ரூட்” டிலே ஐரோப்பியருடைய வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

**‘சிவில்ரூட்’** (Civil Raad) என்னுஞ் சின்னக் கோடுகளில் 120 இறைசால்களுக்குக் குறைந்த கடன் வழக்குக்களும், ஒப்பந்தம் முதலியவற்றைப் பற்றிய வழக்குக்களும் விசாரிக்கப்பட்டன. இவ்வழக்குக் வழக்குக்களும் விசாரிக்கப்பட்டன. இவ்வழக்குக் களுக்கு ஐரோப்பியருக்கென வேறு கோடில்லை. இக் கோட்டிலேயே கிறிஸ்தவர்களின் கலியாண அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன. விவாதமுண்டானால் கோட்டிலே விளக் ‘ரூட்வான் ஜஸ்ற்றிஸ்’ என்னுஞ் கோட்டிலே விளக்கம் நடக்கும். இக்கோடுகளில், இப்போதுள்ள முடிக்கும் நடக்கும். இக்கோடுகளில், இப்போதுள்ள முடிக்கும் நடக்கும்.

குரிய தரணிக்குச் சரியான ‘பிஸ்கால்’ என்னும் உத்தியோகத்தால் சீதாரிக்குள்ளும், திஸ்லாவையினால் சீதாரிக்கு வெளியே மாகாணப் பிறவிடங்களிலும், வழக்குக்கள் விசாரிக்கப்பட்டன. சிறுகுற்றங்களும் இக்கோட்டிலேயே விசாரிக்கப்பட்டன. பாரதூரமான கிறிமினல் வழக்குக்களைப் பிஸ்காலே, விசாரித்து, மேற்கோட்டுக்குப் பாரப்படுத்திப், பின்தானே முடிக்குரிய தரணியாககின்ற வழக்கை நடத்துவார். இக்கோட்டு விளக்கம் எழுதப்படுவதில்லை. சிவில்வழக்குக்களில், தீர்ப்பின்படி பணங்கொடாத கடன்காரன் கடன்மறியலுக்குள்ள எட்டுநாட்களுக்குச் சிறைக்கனுப்பப்படுவான். பணங்கொடுத்த நேரமே சிறை நீக்கம் பெறலாம். சிறையில்நெற்குத்தி அவரவரே சமைத்துண்ண வேண்டும்.

‘ஜோன்மற்குக்கர்’ (Joan Maatzuyker) என்னுங் சட்டங்கள் காலிக் கம்மங்தோர், ஒல்லாந்து தேசச் சட்டங்களைத் தழுவி யெழுதிய ‘வத்தாவியாச் சட்டங்க’னே இத் தேசத்திலும் பாவிக்கப்பட்டன. ஆனால் தேசவழுமைக்குள் அடங்காக் கருமங்களே அச்சட்டங்களாற் றீர்மானிக்கப்பட்டன.

கி. பி. 1707ல், கொஞ்சம்புக் தேசாதிபதி ‘கொர் தேசவழுமை’ னேவில் ஜோன்சிம்மன்ஸ் (Cornelis Joan Simonsz) மைச்சட்ட என்பவரின் கேள்விப்படி “களாஸ் ஐசாக்ஸ்” (Claasz Isaacs) என்னும் யாழிப்பாணத் திஸ்லாவையினால், யாழிப்பாண வழக்கங்களெல்லாம் ஒருங்கு சேர்த்து, ஒரு சியர்யப்பிரமாண நாலாக வெளியிடப்பட்டது. அந்தாலிற் கூறப்பட்டிருக்கும் வழக்கங்கள் உண்மையானவை யென்று, அந்தாள் யாழிப்பாணத்திலிருந்த முதலிமார் 12 பேர் கைச்சாத்திட்டிருக்கின்றனர். இக்தேச வழமை நால் 1 சுதந்தரங்களும் ஆதன உரிமையும், 2 மஞ்சளீர்ப்பிள்ளை, 3 காணிகள் ஆட்சி, 4

கன்கொட்ட, 5 ஒற்றியும், 8 மூம், 6 கலிக்குப்பிடித்தல், 7 கொள்வனவு, விற்பனவு, 8 சிறைகள், 9 வட்டிக்குப் பணங்கொடுத்தல், என்னும் ஒன்டது அதிகாரங்களைக் கொண்டது. இந்நாலிற் கண்ட சட்டங்களின்படியும், காலத்துக்குக் காலம் இன்ன குற்றத்துக்கு இன்னது தண்டமென விளம்பரஞ் செய்யப்பட்ட தண்ட விதிக் கட்டளைகளின்படியும் நீதிபரிபாலனம் நடத்தப்பட்டது.

தொடக்கத்தில் வந்த ஒல்லாந்தப் படைவீரர் பறங்கிக் கூடும்பங்களுடன் வராதபடியால், பறங்கிப் பெண்களையும் ஜோயே மணஞ்செய்து வந்தனர். ஆகையினால் ஒல்லாந்தரும் பறங்கிகளைப்பட்டனர். ஒல்லாந்தர் 148 ஆண்டுகளாக அரசு செய்திருந்தும், 38 வருடங்களே அரசாண்ட பறங்கிகளின் பாலையும் வழக்கங்களும் இவ்விவாக சம்பந்தத்தினால் கிளைபெறவாயின். பிற்றை நாட்களில் ஒல்லாந்தக் குடும்பங்கள் ஏராளமாக வந்து குடியேறியும், பறங்கிப் பாலை வழக்கற்றுப் போகமுடியவில்லை.

ஒவ்வாற்கூட குடும்பங்கள், பதனானது வருடங்களுக்கு முன் கம்மூர்க்குச் செல்லக்கூடா தென்றும், அப்படிக் கிரும்பிச் செல்ல கேளிடன் தத்தம் செலவிலே செல்ல வேண்டுமென்றும் பொருந்திக், கப்பற செலவில்லாமற் கொண்டுவரப்பட்டு, இலங்கையிற் பல பட்டினங்களிலும் குடியேற்றப்பட்டனர். வேளாண்மைக்கு வேண்டிய நிலங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், வேளாண்மையில் அதிக நயமின்மை கண்டு, அனேகர் தங்களுக்கு உவந்த வேறு தொழில்களைக் கைக்கொண்டனர். இலங்கையின் வளத்தையுள்ள செல்வத்தையும் பற்றிக் கேள்விப்பட்டுப், பேரவாடுடன் வந்த கம்பனி உத்தியோகத் தர தங்கள் சம்பளமும் மேல்வருமானமும் தஞ்சீவ

நீத்திற்குப் பற்றுதெனப் பன்முறையும் முறை பிட்டனர். சம்பளமோ அற்பம், வியாபார ஜதிய மோ அகணி நு மற்பம். கம்மங்தோருக்கு மாதச் சம்பளம் முப்பது பவுண் என்றாலும், மேலுதியம் பேறுதற்கு அநேக இரகசிய வழிகளிருந்தபடியால், சிலர் சிறிது காலத்துள் செல்வாயினர். - அரசிறை வருமானத்திற் சேர்ந்த உத்தியோகல்தார் சிலரின் களவும், கைலஞ்சும் ஏற்கும் உண்மையும் பிரசித்தி யெய்தின. அரசாட்சிப் பத்திரிகைளையுஞ் சிட்டுகளை யும் மாற்றுவதற்கும் அழிப்பதற்கும் அவர்கள் பின்னின்றாரல்லர்.

கம்பனி உத்தியோகத்தில் அமராத மற்றும் பறங் வியாபார கீ  
கிகளும் தக்கவாறு சன்மானிக்கப் பட்டனர். வேளா பந்தினைகள்  
ண்மைக்கு வேண்டியகாணிகள் அவர்களுக்குக் கொடு  
க்கப்பட்டன. வியாபாரசதந்தரம் அவர்களுடையதாயிருந்தது. அதனால் சுதேசிகளும் முஸ்லீங்களும் கடை  
வியாபாரஞ் செய்யாவாறு தடுக்கப்பட்டனர். முஸ்லீங்களின் புதுக்குடியேற்றம் தடைபண்ணப்பட்டது.  
முன்னே குடியேறிய முஸ்லீம்களுக்கு வேளாண்  
மையுங் கடலோடு தொழிலுமே சியமிக்கப்பட்டன.  
இந்திய முஸ்லீங்களுக்குத் தங்கள் வியாபாரப் பொ  
ருள்களுடன் தூறைமுகங்களுக்கு மாத்திரம் வருவ  
தற்கு இடங்கொடுக்கப்பட்டது.

பறங்கிகளுக்கும் சுதேசிகளுக்கும் பிறந்தபிள்ளை சுதேசிகள் கள் “துப்பாசி” யென்றமூக்கப்பட்டது போலவே, ஓல்லாந்தர் ஓல்லாந்தருக்குஞ் சுதேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகள் கலப்பு “மெஸ்ற்றிசீஸ்” (mesteces) என்றமூக்கப்பட்டனர். ஓல்லாந்தபடைவீரர் சுதேசப் பெண்களைக் கவியாணஞ் செய்வது அதிகரித்து வந்தபடியால், அப்பெண்கள் ‘இறைப்பிறமாது’க் கிறீஸ்தவர் என்று பாதிரி மாரிடமிருந்து அத்தாட்சிப்பத்திரம் பெறவேண்டுவ

தொடு, கிழப்பெருமூறை கோயிலுக்குப் போக வேண்டியவர்களும் மானுர்கள். அவ்வாறு செய்யாது நிடின் அவர்கள் கணவர்களின் சம்பளம் பறிமுதலாகக் கப்பட்டது.

சமயமயிற்  
கி

ஒல்லாங்கர் யாழிப்பாணத்தைப் பிடித்த காலங் தொடக்கம், தங்கள் சமயமாகிய “இறப்பிறமாது” அல்லது திருத்தியமைத்த கிறீஸ்துசமயத்தையே ஊக்கத்துடனும் வைராக்கியத்துடனும் போதித்துச் சனங்களை முன் கைக்கொண்டொழுகிய கத்தோ லீக்க சமயத்தினின்றும் திருப்ப முயன்றனர். சில சிவில் உத்தியோகஸ்தருங்குருமாருஞ் சேர்ந்த “ஸ்கோலாஸ்கென்” (Scholaschen) என்னும் ஒரு சபையாரால் சமயவிருத்திக்காக வேண்டியன் செய்யப்பட்டு வந்தன. முன்னிருந்த பறங்கிகளின் ஆலயங்களையே புதுக்கியுங் திருத்தியும் உபயோகித்தார்கள். கோட்டையிலிருந்த கோயிலிலும், பட்டினத்திலுள்ள பள்ளிக்கூடங்களிலும் ஒல்லாங்க பாஸையிலிலும், மாகாணத்திலுள்ள 38 கோயில்களிலும், அவற்றைச் சேர்ந்த வித்தியாசாலைகளிலும் தமிழ்ப்பாஸையிலிலும், நான்கு குருமாரால் பிரசங்கங்கள் செய்விக்கப்பட்டன. சனங்கள் திரள்திரளாய் ஞானஸ்நானம் பெற முதலும், உண்மையான விகவாசிகள் அல்லர் எனவும் தங்கள் பெய்வங்களை வணங்கும் வழக்கத்தைக் கை விட்டால்லரெனவும், அரசகட்டளைக்குப் பயந்தும், உத்தியோசம் பெறும் நோக்கமாகவும், கிறீஸ்தவர்களாக நடிக்கின்றார்களெனவும், சிறிதுகாலத்துள் அரசாட்சியார் அறிந்தார்கள். அன்றியும் அக்காலத்தில் கத்தோலிக்க பார்க்கக்கின்றும் அநேகர் இருந்தபடியால், அவர்களைச் சில “போக்கிலிகள்” குருமாரை ணாடித்து, இரகசியமாக அவர்களைத் திரும்பவிடாது ஆக்கப்படுத்தித் தடுக்கின்றார்களென நினைத்து, கி. பி. 1689ல் இந்தியாவுக்கும் இவங்கைக்கும் பிரதிகாவல

ஞக விருந்த ‘லோட் மைதிரெட்’ (Lord of Mydrecht) என்பவன் எல்லாக் கத்தோலிக்க கோயில்களையும், இரகசியமாயிருந்த மடங்களையும் அழிப்பித்துத், தங்கள் குருமாரைப்பழக்கும் பயிற்சிக்கழுகமாகிய ‘செமி னேரி’ ஒன்றை ஸ்தாபித்தான். 1690ல் இச் ‘செமீனேரி’ 5274 இறைசால் செலவழித்துக் கட்டப் பட்டது. இச்செமீனேரியில் எபிரேயு, கிறீஸ், வத்தீன், ஒல்லாங்கு, போர்த்துக்கீஸ், சிங்களம், தமிழ் என்னும் ஏழு பாஸைகள் பயிற்றப்பட்டன. சமய விருத்திக்கான பிரயத்தனங்கள் எவ்வளவோ முயன்று செய்தும், உண்மையாகக் குணப்படுவோர் தொகை அருகிவருவது, தமிழில் தமது சமய நூல்கள் இன்மையாலென எண்ணித், தமிழிலுஞ் சபயதுள்கள் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. குருமார் வசிப்பதற்கு வீடுகளுங் கம்பெனியாராற் கட்டிக் கொடுக்கப் பட்டன. குருமார் சற்றுப் பிரயாணஞ்செய்கையில் ஊழியக்காரர் அவர்களின் சாமான்களைச் சமக்க வேண்டும் என்றும், ஊரார் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் உதவ வேண்டும் மென்றும் விதிக்கப்பட்டிருந்தது.

பல்தேயல் (Baldeus) என்னுங்குரு கி. பி. பல்தேயல் 1658ம் ஆண்டு தொடக்கம் 1665ம் வருடம் வரை பாதியாரி யாழிப்பாணத்திலிருந்து சமய சேவைசெய்து பல ஈதுநிப்பு விடங்களுக்கும் பிரயாணஞ்செய்தார். அவர் அக்காலத்திலுள்ள சனங்களின் பழக்கவழுக்கங்களைப் பற்றியும், ஒவ்வொரு கோயிற் பற்றிலுங் குறிச்சியிலுமிருந்த சனத்தொகையைப் பற்றியும், அவ்விடங்களிலுள்ள கோயில்களைப்பற்றியும், நாட்டுப்புறத்தாரது ஆசார ஒழுக்கங்களைப் பற்றியும் விரிவாய்ப் படங்களுடன் எழுதியிருக்கின்றார். பிராமணர் சம்மார்க்கம், சத்தம், மரியாதையுடையவர்களென்றுர், கிறீஸ்தவர்களானுலும் மாமிச போசனிகள்லவென்றும், மது

பானிகளாகவரென்றும், தங்கள் குலத்திலென்றிப் பிற குலத்தில் விவாகஞ் செய்யார்களென்றும், வேவாளர் அரையிலேவேட்டியைத் தாறுகட்டிடுப்பார்களென்றும், மடியிலே வெற்றிலை பாக்கு வைத்திருப்பார்களென்றும், உறையிலே சொருகப்பட்ட கத்தி தொங்கிய இடுப்படையவர்களென்றும், அவர்கள் விடுகளும் வளவுகளுஞ் சுத்தமாயிருக்குமென்றும், தங்களைச்சேர்ந்த குடும்பங்களிலே விவாகஞ் செய்துகொள்வார்களென்றும், ஒருவரோடொருவர் பகைமை யுடையவரானபடியால், கோட்டுக்குப்போகவும் வழக்குப்பேசவும் நிபுணர் என்றஞ் சொல்லியிருக்கின்றார். சிவியாரைப்பற்றிப் பேசுங்கால், அவர்கள் தமிழரசருக்கு மாத்திரமே சிவிகை ஆழியஞ் செய்த படியால், அதுபோல் ஒல்லாந்த மேலுத்தியோகத்தருக்கும் சிவிகை சமப்படேயன்றிப் பிறருக்கு அத்தொழில் செய்யார்கள் என்றங்கூறியதோடு, இந்நாட்டிலே தங்கத்தாலும், வெள்ளி, தங்தம் முதலியவற்றாலும் சித்திரமான நுட்பவேலைகள் செய்யக் கூடிய கைதேர்ந்த தொழிலாளர் உண்டென்றும் எழுதியிருக்கின்றார். பல்தேயல் பாதிரியார் வின்று பிரசங்கஞ் செய்தாரென்ற ஜித்கமுடைய டுளியமரம் ஒன்று இன்றும் பருத்தித்தறைச் சங்கத்துக்கு கொண்டாம்.

**சமயநேரி  
டி.**

தொடக்கத்தில் சமயவிருத்தியைப் பற்றிக் கடுமையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலஞ்செல்லச் செல்ல, அதன் விருத்தியில் நாட்டம் வைத்தவராய், சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்றுக நிக்கி, கிறீஸ்த ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போகவேண்டும் என்றும், பின்னைகள் கிறீஸ்த பள்ளிக்கூடங்களுக்குப் போய்க் கிறீஸ்தசமய பாடங்கள் கற்கவேண்டுமென்றும் கட்டளையிட்ட நார். ஆகையினால், சனங்கள் உள்ளுக்கொண்றும் வெளிக்கொன்றுமாக நடித்து ஒல்லாந்தரை முன்னே

யிலும் அதிகமாக ஏமாற்றி வந்தனர். பாலர் துவக் சமயத்திப் கம் விருத்தர் வரை பலதலைமுறைகளாக இவ்வே பும் தலைமுறை வேலையில் சனங்கள் ஈடுபட்டுப் பழகிவந்த மதால், இக்காலத்துஞ் சிலரின் ஒழுக்கம் ஏமாற்ற நிலையேயன்றி உண்மையென்றியல்வெனக் கூறுவது மிகையாகாது. கிறீஸ்தமாத சிரோதியாக ஒருவன் ஒழுகி வந்தது காணப்படின், அவன் கடுங்தண்டனை விதிக்கப் பெறுவான். சைவப் பெண்களை மணங்கூறின்து ஆடவர் சிலருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டதெனப் பல்தேயல் குரு எழுதியிருக்கின்றார்.

ஒல்லாந்தர் தங்கள் அரசாட்சியின் பிற்கூற்றில் சமயாடிவாசமய விஷயமாகக் கொண்டவன்கண்மையைக் குறை தநெகிட்சீசீ த்துக் கொண்டனர். குண்டுக்கண் சிங்கையாரியன் காலத்தில் வரப்பட்ட காருகஷ்ணரது தொழில் விருத்தியற்றிருந்தபடியாற் போலும், தென் னிருத்தியாகிலிருந்து அக்கைத்தொழிலை நடத்துவதற்குக் கொண்டுவாட்பட்ட சேணியச் செட்டிகள் சமயத் தடையின்றித் தங்களுக்கு வேண்டிய சமய ஆல பேந்மாள் கோயில் யமாகிய பெருமாள் கோயிலைக்கட்டி அதில் வணங்கி வந்தார்கள். அவர்கள் சமயக் கொள்கைகளை விலக்கிக் கிறீஸ்த மதக்கைத் தழுவும்படி அவர்கள் மாத்திரம் வற்புறுத்தப்படவில்லை. இதைப்பற்றிக் குருமார் பலமுறைகளில் முறையீடுசெய்தும், அரசிறைவருமானத்திலும் தம் பொருள்வருவாயினும் முட்டுப்பாடுவருமென வறிந்து வாளாயிருந்தனர். சமய போதனைகளுக்கு வேண்டிய குருமாரும் வரவா அருகிவந்தனர். சனங்கள் உண்மைக் கிறீஸ்தவர்களாகது, உள்ளத்தில் தமது முன்னைய மதப் பற்றையே வளர்த்து வருபவர்களாயிருந்தபடியால், பலவந்தத்தினுற் பயனில்லையெனத் தேர்ந்து பராமுகமாயிருந்தனர்.

**வண்ணூர்பண்ணையிலிருந்த பெருந்தனவந்தரும் ஸ்னைச்சிவ ஸ்கோயில்** வண்ணூர்பண்ணையிலிருந்த பெருந்தனவந்தரும் சலாபம் முத்துக்குளிப்புக் குத்தகையைப் பலமு றைகளில் நடத்திவந்தவருமாகிய வைத்தியலின் கச் செட்டியார் யாழிப்பாணக் கம்மங்தோரின் நண்பரானபடியால், அக்கம்மங்தோரின் உதவி கொண்டு, கி. பி. 1787ம் ஆண்டு வண்ணூர்பண்ணை வைத்தில்வரன் கோயிலைக்கட்ட உத்தரவு பெற்று, 1791ல் கோயிலை நிறைவேற்றிக் கும்பாடிஷேகனு செய்து, அளவிறந்த மாணியங்களும் பொருள்களும் கோயிலுக்காகச் சாசனஞ்சு செய்துவைத்தனர்.

**நல்லூரிக்கந்த தகவாமி கோயில்** பறங்கிகளா லீடிக்கப்பட்டநல்லூர்க் கந்தகவாமி கோயில் அருச்சகரின் சந்ததியோராகிய சில பிராமணர், 1793ல் அரசாட்சியாருக் கோர் விண்ணப்பஞ்செய்து, கோயில் அமைக்க உத்தரவு பெற்று, முன் னே கோயிலிருந்த விடமாகிய யமுனைக்குப் பக்கத் தே கிறீஸ்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தபடியால், “பிராமண வளவு” என்னுந் தங்கள் உரிமைக் காணியில் சிறு கோயிலொன்றமைத்துக் தாங்களே வணங்கி வந்தனர். இக்கோயிலிருக்குமிடம் அம்பலவாணர் கந்தப்பெட்டி † பெயரில் தோம்பு பதியப்பட்டிருக்கிறது.

**ஒல்லாந்தர் திருத்தீர்த்திக் கோட்டை கள்** ஒல்லாந்தர் பறங்கியர் கட்டிவிட்ட கோட்டை களையே புதுப்பித்தும் பருப்பித்துஞ் செப்பனிட்டனர். கி. பி. 1695ல் யாழிப்பாணக்கோட்டை முருகைக்கற்களால் கட்டப்பட்டு முடிந்தது. அகழி மாத்திரம் தோண்ட வேண்டியிருந்தது. மன்னார்க் கோட்டையும் ஊராத்துறைக் கடற் கோட்டையும் அதற்கு முன் நிறைவேறியிருந்தன. மன்னார்க் கோட்டை அகழியுங் தோண்டவேண்டியிருந்தது. காங்கே

† இப்பெயர் அக்கோயிற் தெப்வத்தின் பெயரைக்குறிக்கும். இதுபோலவே அக்காலம் மறுகோயில்களுக்கும் தோம்பில் பதிஅண்டு.

யன்துறையிலுங் கோட்டையொன்று கட்ட ஒல்லாந்தர் எழுப்பிய அத்திவாரம் இன்றும் இருக்கின்றது. வருடத்தில் எட்டு மாதங்களுக்கு அவ்விடத்திற்குக் கப்பல்கள் வரமுடியாசிருத்தல் கண்டு கைவிட்டனர் போலும். பூநகரி, யானையிறவுக் கோட்டைகளையுஞ் செப்பனிட்டனர்.

**இக்கோட்டைகளுக்குக் காவலாயிருந்த படைக சேலுவார் கணக்கு**

ஜோப் பியர்	மெஸ்றி சீயர்	தூப்பா சிகன்	தொகை
யாழிப்பாணம்	287	56	7 350
மன்னார்	52	2	9 63
கடற்கோட்டை	21	4	1 26
பூநகரி	1	1	21 23
பைல், பெஸ்க ற்றர்	11	3	45 59
யானையிறவு	13	10	2 25
மறுபணிவிடை			
மொத்தம்	385	76	85 546

கி. பி. 1696ல் திருக்கோணமலை மட்டக்களப்புக் கோட்டைகளையிடத்து அத்துறைமுகங்கள் இரண்டையுங் கண்டியரசன் வசமாகவிட்டனர்.

கி. பி. 1768ல் யாழிப்பாணக் கோட்டைக்குள், கொத்தளத்தின் மீதிருந்த பேரங்களான்றி 64 பேரங்கீட்டிகள் கள் இழுக்கும் வண்டிகளுமிருந்தன. அவற்றில் 25 வண்டிகளில் பேரங்கிள் ஏற்றப்பட்டும் நாலு வண்டிகள் வெறுமையாயும் படைவீட்டில் விடப்பட்டிருந்தன. வெடிமாற்று 57,000 இருத்தல் கோட்டைக்குளிருந்தது.

மேற் சொல்லிய படையுடன், 31 ஆராச்சிமாரும் 4 கண்காணிகளும், 799 லாஸ்கொறீஸ் ஸ்டாம் கொண்ட லாஸ்கொறீஸ் படையும் யாழிப்பாணத்தில் வைக் கப்பட்டன. விற்படைக்கு ஒரு முதலியாரும் ஈடிப்

படைக்கு ஒரு முதலியாரும் கப்பித்தான்களாக விருந்தனர். அப்படையைச் சேர்ந்தவர்களில் 200 பேருக்கு மாதங்கோறும் 7 பண விதஞ்சம்பளங்கிடைத்தது. இவர்களுக்கரிசி கொடுப்பதில்லை. இவரிற் சிலர்மன்னர், அரிப்பு, கற்பிட்டி, திருக்கோணமலை ஆகியாமிடங்களுக்கு ஆறு மாசங்களுக் கொரு முறை மாற்றவும் பெறுவர். மற்றையோர் யாழ்ப்பாணத்தில் பலவிடங்களிலும் வேலையிலமர்ந்திருந்தனர்.

**கோட்டைக் கோயில்** கோட்டைக்குள்ளிருக்கும் கிரீஸ்த ஆலயம் ஆயிரம் மூன்றைப் பணமாக வாங்கிய இருபாலைச் செங்கற்களினாற் கட்டப்பட்டு கி. பி. 1706ம் ஆண்டில் முடிவுற்றது.

**அலுதைப் பிள்ளைகள் மடம்** ஒல்லாந்தரின் அனுதைப் பிள்ளைகளைத் தாபிரிக்கும் மடமும் அமைக்கப்பட்டது. இது, ஒருவிசேட நியாயப்பிரமாணத்தினால், இறங்தவர்களின் சொத்தில் உரிமைக்காரரில்லாத பணத்தைக்கொண்டு நடத்தப்பட்டது.

**வன்னியர்** வன்னியென்னும் விசாலமான நாடு பலமாகாணாந்தரிக்கப்பட்டு, வன்னியர்களின் அரசாட்சியில் விடப்பட்டிருந்தது. தொடக்கத்தில் வன்னித் தலைவர்கள் ஒல்லாந்தரால் மிகவுங் கண்ணியமாக நடத்தப் பட்டார்கள். போர்த்துக்கேயர் காலத்திலே, வரியாக 42 $\frac{1}{2}$  கொம்பில்லாத யானைகளும், 125 தீரங்திகளும் அறவிட்டு வந்தது போலத் தாங்களும் ஒப்புக் கொண்டு, வன்னியரிடமிருந்து திறையாகப் பெற்றார்கள். அதிகமாக அவ்வரியை அறவிட நெருக்களுள், வன்னியர்கள் கண்டியரசனுடன் சேர்ந்து கொள்வார்களென்று பயங்தும், வன்னிவழியாகக் கண்டி சென்று வரும் பொதிமாட்டு வியாபாரிகள் மூலமாகக் கண்டி இரகசியங்களையறிந்து கொள்ளலாமென்று கிணத்தும், வன்னியர்களை இத்மாக நடத்தி வந்தனர். ஆனால்,

பனங்காமத்துக் கைலாப வன்னியன் ஒரு கட்டுப் பாட்டுக்கு முடன்பட்டாணில்லை. அதனால், ஒல்லாந்தர், மற்ற வன்னித் தலைவர்கள் அவனேடு. பகைக்குமாறு, சில சூட்சிகள் செய்தனர்.

கி. பி. 1679லும் 1697லும் பின்னாற் கூறப்படும் வன்னியர் வன்னி மாகாணங்களில் அதிகாரிகளாயிருந்தனர்.

மாகாணம்	1679ல்	1697ல்	யானைத் திறை
1. பனங்காமம், பரந்தன் வெளி	பொன்பிலிப் கல்ல மாப்பாணன்	பொன்பிலிப் கல்லமாப்பாணன்	13 $\frac{1}{2}$
2. பேகன்விளாங்	பொன்கல்லப்பார் குளம் குஞ்சியனர், இபங்கைநாராயண முதலியார்	இலங்கை நாராயணன்	4 $\frac{1}{2}$
3. மேற்பற்று, முள்ளியவளை	குட்டிப்பிள்ளை	பெரியமெயினர் உடையார்	8 $\frac{1}{2}$
4. கரிக்கட்டுமூலை	சேந்தயினர்	பொன்தீயோகு புவி நல்லமாப்பாணன்	7
5. கருங்குற்று, புதுக்குடியிருப்பு	திரிகைலை	அம்பலவாண வன்னியன்	7
6. தென்னமரவாடி	செம்பாத்தை	சேதுகாவல் மாப்பாணன்	2
மொத்தம்			42 $\frac{1}{2}$

1697ல் புதுக்குடியிருப்பு பேகன் விளாங்குளத் தோடும், கரிக்கட்டுமூலை மேற்பற்றேடும் சேர்க்கப்பட்டு முள்ளியவளை தனியாக அமைக்கப்பட்டது.

வன்னியர் திறைகொடுப்பதற்குப் பலகாலுஞ் யானைத் தனைக்கியும், சிலகாலம் ஒல்லாந்தரின் மேலரசை ஏற் தீடை காதும் ஆண்மையுடன் நடந்தனர். வன்னி கம்பனியாரின் கைவசமாகி எட்டுவருடங்களுக்குள், 74 $\frac{1}{2}$  யானைகளும், 1680ல், 313 யானைகளுங் திறைப் பாக்கியாக இருந்து வந்தது. இதனை அறவிடமுடியாதிருங்

தகைக் கண்டு, பாக்கியை முற்றுய் நீக்கியின்னும், 1694ல், 18½ யானைகளும், 1696ல், 70 யானைகளும் நிலுவையாய் விட்டன.

வன்னியர்  
செநுக்கு

வன்னியர் செருக்கைப்பற்றியும், கீழ்ப்படியா மையைப்பற்றியும், கம்மங்தோர்களின் அறிக்கை வெளியீடுகளிற் காணலாம். உதாரணமாக, நல்ல மாப் பாணன், நிச்செய்சேஞ்சிராயன், இலங்கை நாராய ணன் என்னும் மூன்று வன்னியரும், 1694 தொடக்கம் 1697 வரை கம்மங்தோராயிருங்க ஹென்றிக் சுவாடிகுரான் (Hendrick Zwaarde Croon) என்பா னுடன் பினாங்கி, கொளும்பு சென்று, அங்கு தே சாதிப்தியினால் மிக்க மரியாதையுடன் வரவேற்கப் பட்டதும், யாழ்ப்பாணத்தில் கம்மங்தோரில்லாத கா ளங்களில் அரசியற்சபை அங்கத்தவரால் இவர்கள் கணம்பண்ணப்பட்டு வர்த்தும், ஒருகால் தேசாதி பதி யாழ்ப்பாணத்து நல்லூரிலே வந்திருந்த காலத் தில், இவ்வன்னியர்கள் பேள்தாளம் முதலிய வரி சைகளின்றி அழைக்கப்பட்டபடியால், அன்று பேர காது, பின்னெருநாள் ஆங்குச் செல்ல, தேசாதிபதி அழைப்பைப் பொருட்படுத்தாது விட்டகுற்றத்தைக் கவனியாது, அவர்களைக் கண்டமாத்திரத்தே கெளர வப்படுத்தி யனுப்பியது மாதிய செயல்களால் கம்மங் தோருக்குச் சீற்றம் பொங்கியது. இதனைத், தன் அறிக்கைப்பத்திரத்தில், “இவ்வன்னியர்கள் பிறப்பால் கம்பனியின் பிரசைகளாக விருந்தும், சாதியில் பொது வான் வேளாளராயிருந்தும், காலகதியிலே மிகவுஞ் செருக்குற்றோய், ‘வன்னியன்’ என்னும் பதவி மிக அம் மேம்பாடுடைய தொன்றென நினைத்திருக்கின் ரூர்கள். ‘வன்னியன்’ என்னும் பதவி கம்பனியா ரால் அளிக்கப்பட்டதாயிருந்தும், கம்பனியையாவது அதன் மேலுத்தியோகத்தரையாவது கணம் பண் ண வேண்டுமென நினைக்கின்றூரில்லை. கம்பனி உத்

தியோகத்தர்யுன்சென்று தக்கமரியாதையுடன் பணி வு காட்டுவது தங்களுக்கு வேண்டிய தொன்றல்ல வெனவுங் கருதுகின்றூர்கள்” என எழுதியிருக்கின் றன்.

அதன் பயனாக 1690ல் மூன்று மாசங்களுக் வன்னியர் கொருவன் மற்ற வன்னியரின் நன்னடைக் அடக்கு குப் பொறுப்பாக மாறிமாறி யாழ்ப்பாணத்தில் மிறை வசிக்க வேண்டுமென்று ஒரு கட்டளை ஏற்பட்டது. கம்பனிக் குரித்தான் தோட்டமொன்றில் இப்பினைக் குரிய வன்னியன் வைக்கப்பட்டான். அவனுக்குச் சங்கை செய்யும் மாதிரியாக வெளியிற் கூறி, ஓர் ஆராச்சியையுஞ் சில லாஸ்கொறீன்களையும் அவ்வன் னியனுக்குக் காவலாக வைத்தார்கள். எனினும், இவ்வேற்பாடு சில வன்னியரால் அற்பகாலம் மாத் திரங் கைக்கெர்ளப்பட்டுப் பின்னவர்கள் நிராகரித்து வராதொழிய அது நீங்கிறது.

வன்னியர், ஒல்லாந்தர் அறியாது, வெகுகால வன்னியரின் மாக மறைவு வியாபாரம் நடத்திவந்தார்களெனத் தன்னவியா பாரி தேசாதிபதி ஹெந்றிக் பெக்கர் (Hendrick Becker) காலத்தில் (கி. பி. 1714ல்) வெளிப்பட்டது. ஒல்லாந்தரின் காவலில்லாத அருந்தில், கியாளவத்தை யென் னுஞ் சிறு குடாக்களிலும், முல்லைத்தீவிலுமிருந்து பாக்கும் யானைத்தந்தமும் கள்ளத்தோணி மார்க்க மாக இந்தியாவுக் கணுப்பி, அங்கிருந்து புடைவை கள் எடுப்பித்ததை டொன் அந்தோணி குலசேகரம் என்பான் மூலமாக அரசாட்சியார் அறிந்தார்கள். இக் குற்றத்திற் கஞ்சிய வன்னியர் கண்டியரசன் துணையை நாடி, அவனுக்கு வெகுமதிகளு கண்டியரசன் ஒரு தானுபத்தியம் அனுப்பி, வன்னி நாட்டைக் கூக்குவன் கண்டியரசனுக்கு ஒப்புவித்து, தாமவ்வரசனுக்குக் கீழ் னியர் அனுப்பங்கி இருப்பதாகக் கெளிவித்தனர். ஆனால் அக் பத்தியம் காலத்தில் கண்டிய யாண்ட வரசன் ஒல்லாந்தரு

ட. நட்புக்கொண்டிருந்தமையால், இவ்வன்னியரின் வெகுமதிகளை ஏற்காது தானுபதிகளைச் சிறையாளராக்கி, அவர்களைக் கொளும்புக் தேசாதிபதியிட மனுப்பிவைத்தான்.

வன்னியர்  
தண்டனை

இச் சதியாலோசனைக்கு மூலகாரணராயிருந்த டொன் தீயோகு புவிசல்ல மாப்பாணையும், டொன் கஸ்பார் நிச்செய சேஞ்சிரயனையுங் தண்டிப்பதற்கு, 1715ம் ஆண்டில், ஒல்லாக்தர் படையொன்றை அனுப்பி, அவ்வன்னியர் இருவர்களையுங் கைதிகளாக்கி, அவர்கள் பொருள்களையும் பூமிகளையும் அபகரித்ததுமன்றித் தங்கள் படைச்செலவையும் அவர்களிடமே யறவிட்டனர்.

துறைழக்கூவல்

பின்பு, தங்களுக் குதவியாயிருந்த குலசேகரனை வன்னியனுக்கி, கீழ்க்கரையிற் கள்ளவியாபாரங்கள் நடவாது தடுப்பதற்குச் சேமக் கப்பலொன்றையும் நியமித்து, மூல்லைத்தீவில் மரத்தால் கோட்டை யொன்றியற்றி, 24 ஜோப்பியரையும் 20 லாஸ்கொறீன்களையுங் கொண்ட படையொன்றைப் படைத் தலைவருடன் அங்கிருத்தினார்கள்.

மாகாண  
வன்னியர்

க. டி. 1716ம் ஆண்டில்

1. டொன் அந்தோனி குலசேகரம்.
2. டொன் பிலிப்பு கந்தப்பு மயிலாத்தை
3. டொன் கஸ்பார் சேஞ்சையினார் வாரி
4. கந்தப்பர் சிலம்பயினார்.

என்னும் நால்வரும் வன்னிமாகாணங்களுக்கு வன்னியராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

1766ல் உள்  
எவ்வன்னியர்

க. டி. 1766ல் இருந்த அந்தோனி மோயாட் (Anthony Mooyart) என்னுங் கம்மங்தோரும் முன் சொல்லிய பிரகாரமே வன்னியருடைய செருக்கைப்

பற்றித் தன்னிறிக்கையிலுங் கூறியிருக்கிறார்கள்:-

யானைத்  
கிழை

பனங்காமத்திற்கு - மரியாகத்திரிகாச்சி வன்னிச்சி	16
கருநாவற்பற்று, கரிக்கட்டுமூலை, முன்னியவளை, மேற்பற்றுஎன் னும்நாலுபிரிவு களுக்கும்.	டொன் தீயோகு புவிசல்ல மாப்பாணை

தென்னமரவாடிக்கு-பிரான்சிஸ்கோ சேதுகாவல் மாப்பாணன் 1

பின் கூறிய இரு வன்னியரின் பெயர்களைக் கொண்ட வேற்றிருவர் 1697லும் அவ்வவ்தூர்களுக்கு வன்னியர்களாக விருந்தார்களெனத் தோற்றுவதால், பின்திய இருவரும் முந்தியவர்களின் பேரப்பிள்ளை என ஊகிக்கலாம்.

க. டி. 1766ல் பனங்காமத்து வன்னியனுகிய நிச்செயசேஞ்சையன் இறக்க அவன் மகளாகிய மரியா கத்திரிகாச்சி பராயமற்ற பிள்ளையாக விருந்த படியால், இலகுநாதகல்லநாச்சி பராமரிப்புக் காரியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேற்பற்று வன்னிச்சி இலங்கை நாராயணன் மேற்பற்று என்னும் மடப்பளியை மணங்து பெற்ற பிள்ளை வன்னிச்சி ரூக்கு வன்னியப்பதவி உரித்தீவிலை யென 1765ம் வருஷத்தோபர் மீ 1ந்தேதி அரசாட்சியார் தீர்ப்புச் செய்தபடியால், கருநாவற்பற்று வன்னியனுகிய புவிசல்ல மாப்பாணனே மேற்பற்றுக்கும் வன்னியனுணன்.

புவிசல்ல மாப்பாணன் மிக்கர்வமுடையவனுப் யானைத் தீயை ஒழுங்காகச் செலுத்தும் வழக்க தீயை மில்லாதவனுமாயிருந்தான். க. டி. 1766ல் அவனி டம்ருந்து 22 $\frac{1}{2}$  யானைகள் கம்பனிக்குப் போகவேண்

டியிருந்தன. வண்ணியரின் முடிவற்ற குழப்பங்களி னல், கம்பனியார் வண்ணியைத் தாங்களே பொறுப் பேற்று ஆளவேண்டுமென்று ஆலோசித்து, தங்கள் ஆளுகை முடிவுபெறப் பத்து வருடங்களுக்கு முன், கப்பித்தான் நாகெல் (Captain Nagel) என்பவனை வண்ணிக்கு அதிகாரியாய் நியமித்தனர். அவனும் பட்டாளத்துடன் போய் அங்கு தங்கினான். இதனால் தங்களதிகாரச் சூறைந்ததென நினைத்த அக்காலத் திருந்த நல்லீநாச்சி, சிதம்பரநாச்சி யெனும் இரு வண்ணிச்சிகளுக் குழப்பம் உண்டாக்கினாலும், கம் பணிப் பட்டாளத்துக்குப் பயந்தோடி நுவரகளா ஸியிற் காந்துறைந்தனர். இதன்பின், கப்பித்தான் நாகெ கு லுடைய சேள்விப்படி வண்ணி இறை வருமானம் வருடம் 10,000 இரைசாலாக அவனுக் குக் குத்தகையாய்க் கொடுக்கப்பட்டது. அவனே வரிகளை அரவிட்டுவத்தான். பின்டுவன்னிக் குழப் பங்கள் அமைகியுற்றன. வண்ணிச்சிமாருந் திரும்பிக் தத்தம் ஊர்வந்துறைந்தனர்.

**ஊர்வந்தாரா** தொடக்கத்தில் மன்னாருக்குச் சேர்ந்த மாதோட்ட மாற்றம் டம், நானுட்டான், முசலியென்னும் ஊர்களும் வண்ணியர் ஆட்சியின் கீழிருந்தன. கி. பி. 1692-ல் பொதுசன விருப்பத்தின்படி, பெருங்களிப்பற்று, வண்ணியர் ஆட்சியினின்றும் பிரிக்கப்பட்டு, பூசுகரி அதிகாரத்தின் கீழ் விடப்பட்டது. ஆனால் அப்பற்ற சுச்சனங்கள் வருடங்கோறும் இரண்டு யானைகள் திறையாகக் கொடுக்க வேண்டுமென நியமிக்கப்பட்டனர். மாதோட்டம் முதலிய மூன்று ஊர்களும் வேறொரு அதிகாரத்தின் கீழ் விடப்பட்டன. அவ் ஜூர்ச் சனங்களும் வருடங்கோறும் 8 அல்லது 10 யானைகள் திறையாகக் கொடுப்பதற்கு உடன்பட்டார்கள்.

உத்தியோகத்தருங் குருமாரும் பயணம் பண் உத்தியோக னும் வேளைகளில், ஊர்ச்சனங்களே அவர்களின் ந்தரி உலாச் செலவும், அ உணவுப் பொருள்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. திகாரிகள் இவ்வழக்கஞ் சனங்களுக்குப் பெரும் இடரை விளைக் காம்பிசேல் து, “மேமொரூல்” களுக்கு அதிக வருவாயை உண் விழ் டாக்கிற்று. பிற்காலத்தில், உத்தியோகத்தர் தங்கள், தங்கள் உணவுச் செலவைக் காங்கள் தாங்களே பொ றுக்க வேண்டுமென்றும், குருமாரின் பிரயாணச் செலவு ‘சிக்கோ’க் தண்ட இருப்புப்பணத்திலிருந்து கொடுப்பட வேண்டு மென்றும் ஒரு கட்டளை பிறங் திருந்தும், மேமொரூல்கள் அவ்வாறு அறவிடும் பணத்தைக் குடிகளுக்குக் கொடுப்பக்கிறது.

மன்னாருக்கும் யாழிப்பாணத்திற்கும் போக்கு உலாச்சேல வரவு செய்த அரசாட்சி உத்தியோகத்தர் முதலி வத்திக்கீ யோருக்கு உணவளித்து, அதனால் மிடியுற்ற இலுப் தம் பைக்கடலை பல்லவராயன் கட்டுச் சனங்கள் அர சாட்சியாருக்கு விண்ணப்பஞ் செய்தபடியால், கம் மந்தோர் ‘பைல்’ என்பவர், “கம்மந்தோரின் கைச் சாத்துடைய சீட்டுப்பெற்றவருக்கே உணவு கொடுக் கப்படும்” என்றும், “அவ்வணவுச் செலவு கம்பணியே பொறுக்கவேண்டும்” என்றும், “அச்சீட்டுகளும் அரச சபையைச் சேர்ந்தவருக்கே கொடுக்கப்பட வேண்டும்” என்றும், ஒரு கட்டளை பிறப்பித்தார்.

அடிமைகள் மற்றைய பண்டங்களைப் போல அடிமை விலைக்கு வாங்கி விற்கப்பட்டனர். பணமுடையோர் வியாபாரம் அடிமைகளை வாங்கித் தங்களுக்கு ஊழியர்கள் செய்விப் பார்கள். கம்மந்தோர் ஜாவாடக்குறுஹன் ஓரிடத்திற் கூறியபடி “ஒரு அடிமை ஒருபிடி அரிசியின் விலை” யை உடையவனுயிருந்தான். இந்திய நல்லினும் பார்க்க அடிமைகளே மலிவாயிருந்தார்கள். நல்லு வியாபாரத்திலும் பார்க்க அடிமை வியாபாரத்திலே

நயங்கூடிட்று. 1695-ம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டார்கள். இவர்களே வடசிறைக்கு கோவியம் எனப் பட்டார்கள். வன்னியிலும் கண்டி நாட்டிலும் அனேக அடிமைகள் விற்கப்பட்டார்கள். அடிமைகளை விற்கக் கொண்டுபோகுங்கால், மிருகங்களைப்போலக் கூட்டிற் பிணைத்துக் கொண்டு போவார்கள். கிறீஸ்த வராகு மதிமைகளுக்குச் சில வசதிகளுண்டு. ஆகையால் அடிமைகள் கிறீஸ்தவராகப் படாதென ஒல்லாந்தர் கட்டளையிட்டனர். அடிமைகள் தங்களை மீட்டுக் கொள்வதோ அருமையினருமை. அரசாட்சியாளின் அடிமைகள் அடிமை விலையைக்கொடுத்து நீங்கீக் கொள்ளாம். ஊரவர் அடிமைகள் விலைமீட்சியுடன் அரசினர் உத்தரவும் பத்திரமும் பெறவேண்டும். ஒல்லாந்தர், அடிமைகளின் ஒழுக்கங்களுக்குச் சட்டம் வகுக்குத் தட்டத்தில்தனர். அப்பிரமாணங்களைச் சேச வழுமைச் சட்டத்திற் காணலாம். கி. பி. 1824-ல், 15,341 சிறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தார்கள்.

அதிகாரப்  
போட்டு

தலைமைக்காரர் எல்லோரும் வருடம் இருமுறை கம்மங்கோரைக் கண்டு தங்குறை நிறை கூறிப் போக வேண்டும். அப்படிப் பேட்டிகாணச் செல்லுங்கால், வெறுங்கையாய்ப் போகாது வெகுமதிகள் கொண்டு சீசல்ல வேண்டும். மேபொருல்கள் கோழி ஏக்கையையினராகவும், சாந்தி தலைவர்கள் தக்கம் சாதித் தொழிற்குரிய பொருட்களைக் கொண்டுஞ் செல்வர். வன்னி ப் பிரதானிகளோ வருடமொரு முறையே சமூகங்கெல்வர். ஆனால் வெகுமதிகளோ ஆண்டுய் கிருமுறை அனுப்பவேண்டும். இவ்வழுக்கங்களில் காலங்கொட்டு நடைபெற்று வந்ததால், திது அரசாட்சியாருக்குக் கீழ்மைக்கு நடக்குக்கு நன்கை அடிகரிப்பிக்கும் என எண்ணியே கைபா

ளப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. உத்தியோகத்தர் பல முறைகளிலும் உபகாரங்கள் வாங்கும் நோக்கமாகத், தலைமைக்காரரையுஞ் சனங்களையும் தம்மிடத் துக்கு வரவழைப்பார். இவ் வந்த வழுக்கத்தாலாகும் கேட்டை யற்கு அரசாட்சியார் இதனைப் பிற்காலத்தே நிறுத்திவிட்டனர். ஆனால், இக்காலத்திலும், ஒருவன் முறைப்பாடு செய்யக் கூடியமைக்காரன் முன் செல்லும்போது, “என் வெறுங்கையோடு இவ்விடம் வந்தாய்?” என்று கேட்கும் வழுக்கமுடைய தலைமைக்காரரும் உத்தியோகத்தரும் உண்டு.

பறங்கிகள் ‘டொன்’ பட்டம் விற்றது பொல்வே, விலை ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதியெதிர்ப்பை அபேற்றாதிருத்து, பணங்கொடுத்தவர்களை ‘வெள்’ அல்லது ‘மடப்பம்’ என்றுதோம்பிற் பதிந்தனர். இக்காரணம் பற்றயே, முன் 118ம் பக்கத்திற் சொல்லப்பட்ட ஏழு ஊர்களைத் தவிர மற்றையலூர்களுக்கும் ‘மடப்பம்’ வந்தது. தொடக்கத்தில் 100 இறைசாலாக விருந்த விப்பட்டம் வரவரத் தேய்க்கு, 25 இறைசால் வரையும் விற்கப்பட்டது.

ஒல்லாந்தர் வர்த்தகத்தின் பொருட்டே இவங் அரசிறை கையை அடைந்தோராதலால், தமது அரசிறை வரு வருமானம் மானத்தைப் பெருக்குவதிலேயே கண்ணுங் கருக்குத் தாயிருந்தனர். கம்பனியிலொன்றும் பொறுக்காமல், ஆனாகைச் செலவுகளும் மேல் ஊதியமும் இத்தேச அப்சிறைவருமானத்தி லீருங்கே பெறவேண்டுமென்னும் நோக்கமாகவே, ஆரம்பமுகல் அடியமைப் பலையில் முபன்று வக்கனர். வியாபாரப் பெறுக்காலும், வரியாலும், சம்பளமில்லா ஊழியர்களும் பொருள் ஈட்டிவந்தனர்.

முதலாவது வியாபாரம்.

1. யானை - இலங்கைக் காடுகளில் வசீக்கும் யானை களைப் பிடிப்பிற்கும், திறையாகப் பெற்றும்,

வியாபாரம்

அவைகளை வருடங்தோறும் இந்திய அரசர்க் குக்கு விற்பதினால் பெரும் பொருள் ஈட்டினர். இவ்வியாபாரமே மிகவுஞ் சிறந்ததாயிருந்தது. வன்னிக்காட்டிலும் தென்மாகாணத்தில் துள்ள மாத்துறை, அம்பாங்தோட்டைக் காடுகளிலும் பிடிப்பிக்கப்பட்ட யானைகளோடு, வன்னியர் திறையாகக் கொடுக்கும் யானைகளையுஞ் சேர்த்து, யாழிப்பாணத்துக் கனுப்பி, அங்கிருந்து காரைதீவுத்துறையில் கப்பல் மார்க்கமாய் இந்தியாவுக் கனுப்பி வந்தார்கள். வங்காளம், விஜயநகரம், கொல்கொண்டா, தஞ்சாவூர் முதலிய பேரூர்களினின்றும் வியாபாரிகள் வந்து, யானைகளை எல்தில் வாங்கிச் செல்வர். பூநகரியில் ஒரு உபதிஸ்லாவை நியமிக்கப்பட்டு, அவன் மூலமாகவும் யானைகள் பிடிப்பிக்கப்பட்டன. கி. பி. 1697ல் டொன் பிலிப்பு நல்ல மாப்பாணவன்னியன் மகன் டொன் கஸ்பார் நிச்செய் சேதிராயன் பூநகரியில் யானைவேட்டைத் தலைவரங்க விருந்தான். பூநகரி, பல்லவராயன் கட்டு, இலுப்பைக்கடவை என்னுமிம் மூன்தின் களிலும் யானைக்கொட்டில்களிருந்தன. யானை கொண்டு வருபவன் 12 நாட்கள் வரை அக்கொட்டில்களில் யானையைக் கட்டிவைத்தல் வேண்டும். இக்குறித்த நாட்களுள் யானை நோய்வாய்ப்பட்டிறப்பின, அதைக் கொண்டு வந்தவனுக்கே நட்டம் அடையும். பன்னிரண்டு நாட்களுக்குப் பின் சுகமாயிருக்கும் யானைகளைக் கோட்டைக் குக்கொண்டு சென்று, அவற்றை யெல்லாம் அளங்து கம்பனிக்குறி சுடுவார்கள். விற்றுப் பணம் பெற்றுக்கொண்ட பின்னும் ஒருக்குறி சடப்படும். இவ்விரு குறிகளுமிருந்தாலன்றி யானைகள் கப்பல்களிலேற்றப்படமாட்டா. ஏற்காலகளை வருடங்தோறும் இந்திய அரசர்க் குக்கு விற்பதினால் பெரும் பொருள் ஈட்டினர்.

காலங்களில், இக்குறியைக்கிடிலுக்கங்களேசுடப்பட்டன. யானை எலம் அரசாங்கசபை அங்கத் தவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மன்னர்க்காடுகளில் பிடிக்கப்பட்ட யானைகளே விலையிற் குறைந்தன வாயிருந்தன. திம்மரச நாயக்கனும், டொன் பிலிப்பு சங்கரப்பிள்ளையும் யானைக்தரகாரியிருந்தனர். 1696ல் சங்கரப்பிள்ளை இறக்க, திம்மரச நாயக்கனையும் வேலையினின் நூமகற்றிக் ‘தரகர்’ பதவியை எடுத்துவிட்டனர்.

கி. பி. 1696ல், 161 யானைகள் 53,357 இறைசாலாக விற்கப்பட்டன. வருடங்தோறும் 30,000 தொடங்கி, 50,000 இறைசாலகள் வரைக்கும் யானைகள் விற்கப்பட்டு வந்தன. பின்பு, இந்தியாவில் நடந்த யுத்தங்களினாலும், குழப்பங்களினாலும், யானை வாங்குவோர் அரகிவர, வியாபாரமுங் குறைந்து வந்தது. 1765ல் 18 யானைகள் 6,700 இறைசாலாக விற்கப்பட்டன.

2. நெல்வேளாண்மை. உணவுப்பொருள் விருத்தியே இன்றியமையாத தெனவுணர்ந்து, ஒல்லாந்தர், நெல்வேளாண்மை செய்யும்படி சனங்களை ஊக்கப்படுத்தியும், கம்பனிக்குரிய சிலங்களிலே நெல்விளைவித்தும் வந்தார்கள். யாழிப்பாணம், பூநகரி, மன்னர் என்னும் மூவிடங்களிலும் விளைந்த நெல்லு இத்தேசவுணவுக்குப் போதியதாயிருந்தது மன்றி, மிகுதி யான நெல் மதுரை, நாகபட்டினம், முதலிய பிறதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. திருக்கோணமலையிலும் மட்டக்களப் பிலும் விளைந்த நெல் யாழிப்பாணத்துக்கு அனுப்பப்படாதெனக் கட்டளையிருந்தபடியால்,

கொளும்பு, காவி முதலிய இடங்களுக் கேட்டுப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் வருவிக்கப்பட்டுக், கம்பனிக்குறி பிடப்பட்டு, வயல்வேலைகளிலிருந்துப்பட்டனர். முன்னே, மாதோட்டம் வளம் பொலிந்து, சிறப்பும் செழிப்பும் பொருந்தக்காரணமாயிருந்து, பின் அழிந் து போன கட்டுக்கரைக்குள்ளத்தத் திருத்தவும், அதில் ஸீர்குறையாது நிறைவுடனிருந்து, முசலியாற்றுக் கட்டைப் புதுப்பிக்கவும் முயன்றார்கள். ஒல்லாந்தர் அக்குளத்தின் விரிவையும் பொலி வையுங் கண்டு அதை இராட்சதக் குளமென்ற நழைத்தனர். இந்தியாவிலிருந்து வந்த அடிமைகளில் 100 பேர் இக்குளவேலைக் கனுப்பப்பட்டார்கள். வேலைச்சிரமத்தினால் போலும் அவ்வருமையும் பெருமையுமான முயற்சி நிறைவேருதொளிந்தது.

யாழிப்பாணச் சனங்கள் பூங்களியிற் குடியேறும்படி தூண்டப்பட்டார்கள். பறங்கிப்படையின் உணவினாலும் நோயினாலும் குறைந்திருந்த மாடுகளுக்காக இந்தியாவிலிருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டன. ஒல்லாந்தரால் விளைக்கப்பட்ட நெல் ஒருபறை 14, 15 துட்டுகளாகவும், சுதேசிகள் நெல் 10 துட்டுகளாகவும் கம்பனியார் வாங்கினார்கள். ஆரம்பத்திலே அதிக ஊக்கத்தோடு வருவாயை முன்னிட்டுச் செய்யப்பட்ட கெல் வேளாண்மை பின் அக்குறைவினால் கைசோரவிடப்பட்டது. விளைவிலங்கள் பணமின்றி ஒல்லாந்தருக்கும் பறங்கிகளுக்கும் கொடுக்கப்பட்டாலும், வேளாண்மையில் அவர்கள் விருப்பம் வைத்தாரில்லை. அவர்களுக்கு இனுமாகக்

கொடுத்துச் செய்கையற்றிருந்த காணிகள் சுதேசிகளுக்கு விலையாக விற்கப்பட்டன. 1696க்கு முன் கம்பனிக்காணிகள் எல்லாம் விற்கப்பட்டொழிந்தன. சனங்கள் அதிகப்பட அதிகப்பட, வேளாண்மையுஞ் சுருங்கச் சுருங்க இந்தியாவிலிருந்தே நெல் வருவிக்கப்பட்டது. ஒல்லாந்தர் தங்கள் ஆட்சிக்கடைக்கூற்றில் பின்னும் கெல்வேளாண்மையில் அதிக ஊக்கமெடுத்தனர். கரைச்சிப்பகுதிக்காணிகளை அளந்து, அப்பகுதியிலுள்ள குளங்களைக்கட்டி, ஆங்குள்ள பரந்த நிலங்களில் நெல்விளைவு செய்வதற்கு 22,000 இறைசால்வரை செலவுக்குவேண்டுமென்றும், அச் செலவை 5 வருடத்துள்ளதன் வாயிதாவர்ணுவாயாற்பெறலாமென்றும்கப்பித்தான் பூனாந்தர் (Captain Foenander) செய்த அறிக்கையைக் கொண்டு, வண்ணி அரசிறைவருமானக்குத்தகை எடுத்திருந்த கப்பித்தான் நாகெல் (Captain Nagel) என்பவன், அச் செலவை உடனே செய்வதற்கு அரசாட்சியார் ஆயத்தமின் றேல், வடமாகாண அரசிறை வருமானக் கலக்டரே அச் செலவைவிட்டுக் குளங்களைக்கட்டி அறிக்கையின்படி வாயிதாவை 5 வருடங்களில் அறவிட்டுக் கொள்ளவேண்டுமென்றும், அத்துணிவு கலங்கட்டநூக்குமின் றேல், தானே அந்திபந்தனைகளுக்கமைய அக்கருமத்தை முடிப்பதாகப் பொருந்தீக் கரைச்சியை வண்ணி நாட்டுடன் சேர்த்துவிடும்படி கேட்டான். அக்காலத்தங்குரித்த அக்கேள்வியின்பயன் 125 வருடங்கள் சென்று இப்பொழுதே நிறைவேற்றியிருக்கிறது.

3. பருத்திச் செய்கை: கம்பனியே இந்தியாவிலிருந்து துணிகளை வருவித்து விற்றுவந்தாலும், பறங்க

யர் காலத்திலும் பார்க்க ஒல்லாந்தர் காலத்திலேயே, பருத்திச்செய்கை அதிகரித்திருந்தது. மன்னரிலும் பூங்களிலிருமே, மற்றவிடங்களிலும் பார்க்க அதிகமாக விளைந்து வந்தது. சனங்கள் கம்பனிக்கணக்கில், தென்மரூட்சியிலிருந்து பூங்களிக்குப் பருத்திச் செய்கைக்காகக் கொண்டு போகப் பட்டார்கள். பருத்திச் செய்கையினால் ஆடை செசவு தொழிலையும் விருத்திசெய்ய ஒல்லாந்தர் முயன்றனர். ஆனால் நெடுஞ்சீலிலே பருத்திச் செய்கை குதிரைவளர்ப்புக்கு இடை பூருத்திலைக் கண்டு, அதனைத் தடை செய்து இருந்த செடிகளும் மழிக்கப்பட்டன.

4. சாயவேர்:- சாயவேர் வியாபாரமுங் கம்பனிகை, பிலிருந்தது. இவ்வேரைக் கிண்டிக்கொடுப்பது, மாழிப்பாணத்தில் வேர்குத்திப் பள்ளருக்கும் மன்னரிற் கடையர்குலமக்களுக்குமுடைய தொழிலாயிருந்தது. கம்பனியாரின் சிறைகளிலும் 348 பேர் சாய வேர் கிளறந் தொழிலில்விடப் பட்டிருந்தனர். இவ்வேர்களில் காரைதீவு வேர் முதலாவதாகவும், மன்னர் வேர் இரண்டாவதாகவும், வண்ணி வேர் மூன்றாவதாகவும் விரும் பய்ப்பட்டது. சாயவேர் பிரத்தியேகமாக விற் கப்படாக்கனவும், வேர்குத்திகள் தங்களை அடைவுவைத்துப் பணம் பெறக்கூடாதென்றும் பிரமாணங்களிருந்தன. ஒரு வருடத்தில் 80 அல்லது 90 பகார் நீ கொண்ட வேர் யாழிப்பாணத்தில் அகப்பட்டது. சிலவருடங்களில் உள்ளுரச் சாயவேர் போதாமையால் தென்னிந்தியாவிலிருந்தும் வருவிக்கப்பட்டது.

§ ஒரு பகார் (Bahar) 480 ரூத்தல் கொண்டது, பாரம் எண்பட்டது.

மன்னரிற் சாயவேர் கிண்டுக் கடையர்அச் தொழிலைக் கைவிடும் நோக்கமாகத் தங்கள் பிள்ளைகளைச் சாயவேர்கிண்டாத கடையரின் பிள்ளைகளுக்கு மனங்கு செய்து வைத்தலே அறிந்து அவ்வாறு கல்யாணம் முடிக்கும் பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளும் சாய வேர்குத்தும் தொழிலாளர்களாகப் பட்டோலைகளிற் பதியப் பட்டு அக்கொழிலையே கட்டுவேண்டுமென்று கட்டளையிறந்தது.

5. புடைவை நெய்தல் சாயம் போதேல்: ஆடை கெய்யச் சேணியரையுங் கைக்கோளரையும் சாயம் போடச் சாயக்காரரையும் இந்தியாவிலிருந்து எடுப்பித்து, ஆடையின் போல் இந்திய நாடுக்குச் செல்லும் பொருளைக் குறைப்பதற்கு வெகுழுயற்சிகள் எடுக்கப்பட்டன. சேணியர் வண்ணுரப்பண்ணையிலும், கைக்கோளர் நல்லாரி லும், சாயக்காரர் ஆணைக்கோட்டையிலும் நல்லாரிலும் சூழ்யிருத்தப்பட்டார்கள். சாயக்காரருக்கு ஒரு ஒண்டர் கூப்மன் மேற் பார்வைக் காரனாகவும், ஒருபிராமணன் கண்காணியாகவும் நியமிக்கப்பட்டனர். நெசவுகாரருக்குஞ் சாயக்காரருக்கும் முற்பணங்கட்டியே கொண்டுவரப் பட்டது. கி. பி. 1664-ல் ஜாவான் மற்றைக்கர் (Joan Maatzuyker) எழுதிய அறிக்கையின்படி நெசவுகாரர் 2873 இறைசாலும், சாயக்காரர் 5820 இறைசாலும் கம்பனிக்குக் கடன்கொடுக்க வேண்டியவர்களாயிருந்தார்கள். அனேக வருடங்களாயுங் கடன்குறையாமை கண்டு, ஆடை கெய்வோருக்கு நூலைக்கொடுத்து, நெசவு கூலையில் ஜாந்திலொன்றைப் பழைய கடனுக்காகக் கழித்து வந்தனர். சாயக்காரருக்கு ஆடை, சாய

வேர், நீலம், மெழுகு முதலிய வற்றைக் கொடுத்துக் கூலியில் எட்டிடுவான்று எடுத்து வந்தார்கள். ஆனால் கம்பனிக்குக் கொடுக்கவேண்டிய கடன் குறைந்து வந்தாலும், அதிலைண்டு பங்கு வேறு ஜூட்களிடம் கடன்பட்டுக் கடன்காரராயிருந்தார்கள். களவாகச் சீலிசெவுகாரரும்சாயக்காரரும் டுடைவை விற்றும் சாயமேற்றிக் கொடுத்தும் வந்தார்கள். முன்னேகம்பனி முத்திரைபொறித்தகீலே விற்கப்பட வேண்டுமென்ற சட்டமிருந்ததால், அத்துடன் முத்திரையில்லாத துணிகள் உடுக்கப்படாதென்றங் கட்டளையிட்டனர். அதுவன்றியும் முன்னேயிருந்த டுடைவைகளெல்லாங் குக்தகைக் காரணிடங் கொடுத்து முத்திரை குக்தவிக்கு வேண்டுமென்றும், † நெசவுகாரருக்குஞ் சாயக்காரருக்குஞ் கடன் ஒருவருங் கொடுக்கப்படாதென்றும், நெசவுகாரர் ஊரவர்களுக்குக் துணி கெய்து கொடுக்கப்படாதென்றஞ் சாயக்காரர் சாயம்போட்டுக் கொடுக்கப்படாதென்றும், யாழ்ப்பாணவாசிகள் சாயப்படைவை தரிக்கப்படாதென்றங் கட்டளைகள் பிற்கன. சாயப்படைவைகள் பெரும்பாலும் இந்தியாவுக்கும் வத்தாவியாவுக்கும் ஏற்றப்பட்டன. சேணியச் செட்டிகளுக்குக் கொடுத்தகடன் குறையாத படியாலும், அவர்களின் விக்கிரக ஆராதனை மற்றைக் கிறீஸ்த சனங்களின் ஆராதனைக்கு இடையூரியிருப்பதாகவிண்ணப்பிக்கப்பட்டதாலும், அவர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்புவது தகுமென சீனாக்கும், கடனை எவ்விதமேனும் அறவிட

<sup>†</sup> ஒல்லாங்காலத்தில் முத்திரை குத்துகிடம் கல்லூரி முத்திரைச் சட்டத்தாயிருந்தது.

6. குத்தை வியாபாரம்:— நெடுந்தீவிலே குத்திரைகளை வளர்ப்பதற்குப் பறங்கிகளே தொடங்கினர். ஒல்லாங்கரும் அக்கொழிலை நெடுந்தீவிலும் இரண்ணதீவிலும் பெருகச் செய்தனர். இத்தீவுகள் ஒவ்வொன்றிலும் ஓர் ஒண்டர் கூப்மன் மேற்பார்வைக்காரனாக நியமிக்கப்பட்டான். ஒல்லாங்கர் பாரசியம் (Persia) சாவகம் (Java) முதலிய தேசங்களிலிருந்து நல்லினக்குத்திரைகளை வருவித்து வளர்ப்பித்தனர். கி. பி. 1697ம் ஆண்டில் ஒரு வயச தொடக்கம்  $2\frac{1}{2}$  வயச வரையுள்ள 500 குத்திரைக்குட்டிகள் நெடுந்தீவில் மாத்திரம் வளர்க்கன. பருவமானமின் குத்திரைகளைக் கயிரெற்றித்து பிடிப்பிக்கு இந்தியாவுக்கனுப்பி விற்று வந்தனர். இவ்வாறு பிடிப்பதற்குப் பழக்கியவர்கள் பறங்கிகளே. நெடுந்தீவுக்குத்திரை யொன்று 25 இறை சாலாகவும் இரண்ணதீவுக்குத்திரை 35 இறைசாலாகவும் விற்கப்பட்டன.
7. முத்தும், சங்கும்:— கி. பி. 1658ல் தென்னிட்டி, யாவிலும், இலங்கையிலும், போர்த்துங்கேப ருக்கிருந்த கரையுடுத்த தேசங்கள் ஒல்லாங்கருக்காயினமின், மன்னர் முத்துக் குளிப்புத் தூக்துக்குடி முத்துக்குளிப்பும் அவர்களுடையதாயின. ஒல்லாங்கர்காலத்தில் மன்னர்க்கடலில் முதற்குளிப்பு 1668ம் ஆண்டில் நடந்தது. 1768ம் ஆண்டுக்கு முன் பத்து முறை

குளிப்பு நடத்தப் பட்டது. இக்குளிப்புக்களில் குளிப்பவர்களிடமிருஞ்து கல்லு + வரி அறவிடப் பட்டது. சிறீஸ்தவர்கள் 70° பணமும், முஸ்லீன்கள் 120 பணமும், மறுசமயத்தவர்கள் 94° பணமும் கல்லெளன் றுக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. சி. பி. 1708-ல் தூத்துக்குடி முத்துக்குளிப்புக்குச் சென்ற 523 தோணிகளில் 4321° கற்கள் உபயோகிக்கப்பட்டன. ஒவ்வொரு கல்லுக்குங் குளிகாரர் இருவர்.

மன்னர்க்கடற்குளிப்பில் மதுரையக்க வரசனுக்கு 96° கற்களும், இராமநாதபுரம் சேதுபதிக்கு 60 கற்களும், காயிற்பட்டின முஸ்லீம் தலைவனுக்குப் 10 கற்களும், இந்திய பட்டங்கட்டிகளுக்கு 185 கற்களும், மன்னர்ப் பட்டங்கட்டிகளுக்கு 30 கற்களும், யாழ்ப்பாணத்தாருக்குப் 13 கற்களும், இனுமாக அவரவரே குளித்து முத்தெடுத்துக் கொள்ளும்படியான சலாக்கியங்கொடுக்கப்பட்டிருந்தது. இராமேச்சரம் முதலியகோயிலதிகாரிகள் தங்களுக்கு இனுமாகக் குளிப்பதற்குப் பறங்கியரால் கொடுத்திருந்த சலாக்கியம் போல, ஒல்லாந்த ஸிடத்திருந்துங் கிடைக்கவேண்டுமென்று அவர்களைப் பலமுறை கேட்டும், அப்படிக்கொடுப்பதற்கு ஒல்லாந்தர் மறுத்துவிட்டனர். சி. பி. 1732க்குப் பின் சிலவருடன் குளிப்பில்லாதிருந்து, 1746 தொடக்கம் அடுத்துடத்து 5 வருடங்கள், வருடஞ் சராசரி 3° இலக்ஷம் இறைசால் வீதம் குத்தகையாய் விற்கப்பட்டபடியால், இனங்கற்கள் ஒருவருக்குங் கொடுப்பதீங்களை.

குளிப்பவர்கள் ஒவ்வொருவரும் காலீற் கல்லெளன்றைக் கட்டித் தண்ணீரில் மூங்குவதனால், அவர்கள் கொடுக்கும் வரி கல்லுவரி யெனப்பட்டது.

இனங்கற்கள் பெற்றகாலங்களில், பெற்றவர்கள் தங்கள் தங்கள் சமயக் கோயில்களுக்குச் சில கற்களைக் கொடுத்து வந்தார்களேயொழிய, அரசாட்சியார் மனங்கொண்டு எப்போவாகுதல் எக் கோயிலுக்குங் கொடுத்தவரால்லர். ஒல்லாந்தர் காலத்தில் சி. பி. 1768 க்குப்பின் முத்துக்குளிப்பு நடக்கவில்லை.

சங்கு நயினதீவுக் கடலிலும், மன்னர்க் குடாக்கடலிலும், கற்பிடிக்கடலிலும் குளிக்கப் பட்டது. ஆனால், அதில் அதிகவருவாய்கிடைத்த தாகத் தோண்றவில்லை. 1697ம் ஆண்டு பெரிய தமிழ்யென்னும் முகம்மதியன் 3000 இறைசாலாகக் குத்தகை கேட்டும், முத்துச்சிப்பிகள் களவு போகுமென்னும் பயத்தால் கொடுக்கப் படவில்லை. தற்காலத்தைப் போலவே அக்காலத்திலும் சங்குகள் நகைகளின் பொருட்டு வங்காளத்துக்கு ஏற்றப்பட்டுவந்தன.

8. உப்பு- உப்பும் இக்காலத்திற்போல் அசினர் பொறுப்பிலிருந்தது. இருந்தும் அவர்களுக்குப் பொருள் வருவாயதிகம் இல்லை. யாழ்ப்பாணத்திலே பலவிடங்களிலும் தன்படுவன் உப்பு அதிகமாக விலைந்ததினால் அதை அசினர் காவல் செய்து பயன் பெறுகல் அசாத்தியமாயிருந்தது.
9. மரவியாபாரம்:- வன்னிக்காட்டில் நின்ற பெரிய மரங்களையெல்லாம் வீழ்த்தி ஒல்லாந்தர் தமிழகேளுக்குங் கட்டிடங்களுக்கு மாகப் பாவித்த தோட்டமையாது, பிறதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்து பொருளீட்டினர். அடிமைகளைக் கொண்டு, ‘இராசகாரியம்’ என்னும் சம்பளமில்லா நூழியத்தாலும் மிகவுங் குறைந்த செலவில் காட்டு

மரங்களைத் தறிப்பித்தார்கள். மரங்களை வெட்டிக் கடற்கரைக்குக் கொண்டு வரச் சில ஒழுங்கு காள் ஆக்கப்பட்டிருந்தனவென்பது 1679ம் ஆண்டு அறிக்கைப்பத்திறத்தினால் தெரிய வருகின்றது. அவ்வொழுங்குகளாவனா:—

மரங்தறிக்கும் ஊழியம் ஒரு தின்ஸாவையின் கீழ் நடத்தப்படும். இதற்குக் கம்பனி அடிமைகள் 293 பேர் குறிக்கப்பட்டிருக்கின்றனர். அஃதெவ்வாறெனில், 145 பேர் 20, 25, 30 பேர் சேர்ந்த கூட்டமாய்க் காட்டிற்சென்று மரங்தறிப்பர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதங்கோறும் ஒரு பறை அரிசியும், சில கருவாடுகளும், சில வேலைகளில் புகையிலையுங் கொடுக்கப்படும். புகையிலை ‘சிக்கோஸ்’ என்னுங்குற்றப்பணச் சேமித்தியினால் கொள்ளப்பட்டது.

தறித்த மரங்களை 148 அடிமைகள் கரையாருடைய உதவியோடு கடற்கரைத் துறைமுகத்திற்குக்கொண்டு செல்லவேண்டும். இவ்வடிமைகள் முன் பறங்கியர்களுக்கு அடிமைகளாய் இருந்தவாறுபோல் ஒல்லாந்தருக்கு மிருந்ததால் இவர்களுக்கு யாதும் சம்பளம் கொடுப்பதில்லை. அவர்களே தங்கள் உணவுப்பொருள்களைத்தேடிக் கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவருடமும் 173 கரையார் நாகர் கோயிலில் இருந்தும், 349 பேர் வடமாரட்சியிலிருந்தும், 276 பேர் பச்சிலைப்பள்ளியிலிருந்தும், மொத்தம் 798 பேரும் சேர்ந்து மரங்களைக் கடற்கரைக்குக் கொண்டுசெல்வார். இவர்களுக்கு தங்களைவின் செலவைத் தாமே பொறுக்குங்கடப்பாடுடையர். மரங்கள் கோடைகாலத்திற்குக்கிலைப்பக்க காலங்களில் தறித்து மாரியில் ஏற்ற வேண்டும்.

பணைமரங்களுக்கு சொற்ப விலைக்குக் குடிசனங்களால் கம்பனிக்குக் கொடுக்கப்பட்டன. நின்றும் பல்லாண்டு வீழ்ந்தும் பல்லாண்டுக்கு அழிவின்றிப் பயனுதவங்கற்பகதருவின் மேன்மையை நன்கறிந்த ஒல்லாந்தர், ஆண்டுக்கோடோறும் பல்லாயிரக்கணக்கான மரங்களை வீழ்த்திக் கொள்ளும்புக்குங் காவிக்கும் ஏற்றி, எஞ்சிபவற்றை இந்தியாவுக்கு மனுப்பிப் பெருமூதியைப் பெற்றனர். தென்மரூட்சியிலும், பச்சிலைப்பள்ளியிலும் முதிர்ந்த மரங்கள் அதிகமாயிருந்தபடியால், அவ்விடங்களிலேயே பெரும்பாலும் மரங்கள் தறிக்கப்பட்டன. ஒவ்வொருமரமும் கைமரங்களாகப் பிளக்கப்பட்டபின், அக்கைமரங்களை வயோதிபரல்லாதார் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கடற்கரைத் துறை முகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றும், வயோதிபர் இரண்டுசலாகைகள் மாத்திரம் கொண்டுபோக வேண்டுமென்றும் கட்டளையிருந்தது. 1677ம் ஆண்டில் 50,687 கைமாங்களும், 26,040 சலாகைகளும் நாகபட்டினத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்டன. இத்தொழிலை நடத்தித்து உத்தியோகத்தர் தங்களுக்கும் இவ்வாறு குறைந்தவிலையில் மரங்களைக் கொண்டுவந்து கொடுக்கும்படி சனங்களை நெருக்கினுர்கள். இந்த அாதீத வழக்கம் பிற்காலத்தில் அரசினரால் ஒருவாறு தடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அரசினர்க்கு வேண்டிய மரங்கள் தவிர மற்றவை ஊர்விலைப்படியே வாங்கப்பட்டன.

10. முருகைக்கல்லுங் சுண்ணாட்டும்: செங்கற்களினாற் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தவிர, மற்றுக் கோட்டை கொத்தளங்கள், மன்றங்கள், கோயில்கள் முதலிய கட்டிடங்கள் முருகைக்

கற்களினுலேயே கட்டப்பட்டன. செங்கல், ஒடு இரண்டும் இருபாலையிற் சுடப்பட்டன. சன் னும்புச் சூளைகள் பருத்தித்துறையிலுக் காங் கேயன் துறையிலும் மிருந்தன. செங்கல் லுஞ் சன் னும்புஞ் சுடுவதும், கற்கள் கிளறுவதும் அதிக செலவின்றி ஊரவர்களால் செய்யப்பட்டன. முருகைக் கற்களும் சன்னும்பும் அதிகமாகப் பிறதேசங்களுக்கும் அனுப்பப்பட்டன. 1687ம் ஆண்டுதுவக்கம் 1696ம் ஆண்டு வரையும் 52, 950 வெட்டப்பட்ட முருகைக் கற்களும், 4751 லாஸ்தர் சன்னும்பும் நாகபட்டினத்திற் கனுப் பப்பட்டன.

11. மறுவிபாபாரம்: கொளும்புப் பகுதியிலிருந்து வருவிக்கப்படும் மிளகும், பாக்கும், பிறதேசங்களிலிருந்து வரும் பித்தளை, துத்த நாகம், பிங் கான், கோப்பை, சினிமுதவிய சில்லறைச் சாமான்களும் கம்பனியாரால் ஊரவர்களுக்கு விற் கப்பட்டன. 1697ல் 50,000 இறுத்தல் மிளகும், 350 அவணம் பாக்கும் மற்றுஞ் சில்லறைச் சாமான்களும் 9000 இறைசாலாக விற்கப் பட்டன. பட்டுநாற் பூச்சி வளர்ப்பதற்கும் பார சீப தேசத்துக் கீர்மன் ஆடுகள் வளர்ப்பதற்கும் எடுத்த பிரயத்தனங்கள் பயன் பெற தொழில் தன.

### இரண்டாவது வரிகள்.

1. தலைவரி: பள்ளிக்கூடங்களிற் கல்விகற்று விலகும் என்வதுடைய ஒவ்வொரு ஆணும் இவ்வரி கொடுக்க வேண்டியிருந்தது. வயோதிப்பரும் அங்கவீளாருமே நிக்கப்பட்டனர். இவ்வரிக்காக ஆட்தோம்பு மூன்று வருடங்களுக்க் கொரு முறை எழுதப்பட்டுப், பிறப்பெழுதிய கோயில்

வரிகள்

அட்டவணைகளுடன் ஒப்புநோக்கப்படும். தலைவரி வருடத்திற்கு 2 அல்லது 4 பணமும், சிறைகளுக்கு, 1 பணமும், பின் காலத்துக்குக்காலங்கூட்டியுங்குறைத்தும் அறவிடப்பட்டது. 1675ல் குறைத்தும் பின்பு கூட்டியும், 1690ல் குறைத்தும், 1700ல் கூட்டியும் மாற்மாறி யமைக்கப்பட்டது. திருக்கோணமலை மட்டக்களப்பு என்னும் இடங்களிலுள்ளவர்களிடம் “வாயிதா” வரித்திர வேறு வரிகள் அனேக வருடங்களாக அறவிடப்படவில்லை. ஆனால் அவர்கள், மரங்களைச் தோந்தி, கைமரம், சலாகைகளாகவும், தேன், மெழுகு முதலியனவும் நியமித்தபடி கொடுக்க வேண்டிய கடமையாயிருந்தது. 1678ம் ஆண்டில் இவ்விரண்டு இடங்களிலும் அறவிடப்பட்டவரி 500 இறைசால் மாத்திரமே.

2. நிலவரி, மரவரி: நிலத் தோம்பும் மூன்றுவருடங்களுக் கொருமுறை புதிதாக எழுதப்பட்டது. தோம்புகளில் நன்செய் நிலங்களும், குடியிருப்புக் காணிகளும் அவற்றின் பெயர்களும், புன்செய்நிலமாயின் அதிலுள்ள பளை, மா இருப்பை வேம்பு ஆகியாம் வாண்பயிர் விபரங்களும், அவைகளின் சொந்தக் காரர் பெயரும், பயிர்ச் செழிப் பின்படி விதித்த வரியுங்குறிக்கப் பட்டுவேந்தன. இவ்வரிகள் வருமான மதிப்பில் பத்திலொன்றுக்கு மதித்து அறவிடப்பட்டன. இவ்வரிகளை அறவிடும் உரிமை குக்கையாகப் பலமுறைகளில் அம் விற்கப்பட்டது. 1679-ம் வருடத்தில் 40,480 இறைசால் தலைவரி நிலவரி இரண்டுமாக அறவிடப்பட்டது. 1697-ல் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நிலவரியாக 16,318 இறைசாலும், வாயிதாவாக 8632 இறைசாலும், தலைவரியாக

5998 இறைசாலும் அரசினை வருமானமாக வந்தன.

1679-ம் ஆண்டுக்குமுன் தலைவரித்தோம்பும் நிலவரித்தோம்பும் ஒல்லாந்த பாதையில் தானிலும், தமிழ்ப்பாதையில் ஒலையிலும் எழுதப்பட்டு, † தொளைழுத்துத்தோம்பு அரசாங்கசபைக் கங்கோரிலும், ஒலைத்தோம்பு ஒவ்வொரு வரி அற விடுபவரிடத்தும் கொடுக்கப்பட்டிருந்தன. காணித்தோம்பு சரியாக எழுதுவதற்காகக் காணிகளெல்லாம் முழுமூறை அளக்கப்பட்டன. வரி அற விடுவோர் பலமுறைகளிலும் தோம்புகளை மாற்றுவதையறிந்து அவைகளைக் கச்சேரிப் பிரதிகளுடன் காலங்தோறும் ஒப்புநோக்கும் வழக்கம் இருந்தது. தோம்புகள் மாற்றப்பட்டிருப்பின், அவற்றைச் செய்தோரை விலங்கிட்டகையினார்ய யாவருங்காண நகருக்கு நடுவாகச் செல்லச் செய்து பிறதேசத்துக் கணுப்பப்படுவர். இத் தோம்புகளுடன், ஒவ்வொரு கிராமங்களில் வசிப்போர் பெயர்களும் அவ்வக்கிராமங்களுக்குத்தொகை வேண்டிய மொத்த வரியைக் குறிக்குங் தொகையும் எழுதிய ஒரு சிறுத்தோம்பும் உண்டு. அதில் ஊழியர்த்தினின்றும் விலக்கப்பட்டோர் பெயர்களும், அவ்வக்கிராமம் இராசகாரியத்தின் பொருட்டு அனுப்பிவைக்க வேண்டிய ஆட்கள் தொகையும், அவ்லூர்க் குடிசனமதிப்பும் எழுதப்பட்டிருக்கும்.

கம்மங்தோர் ‘பைல்’ இருந்தகாலத்தில் (கி. பி. 1674-1679) வடமறுட்சி, தென்மறுட்சி, பச்சிளைப்பள்ளியென்னும் பதுதிகளிலுள்ள சனங்

† இதற்குப்பின் 20 வருடங்களுக்கொருமூறை தோம்புகள் திருத்தி யெழுதப்பட்டன.

கள் இவ்வரிகளைக் கொடுக்க முடியாது கலகம் விளைத்துப், பலர் வண்ணிக் கோடிக் கண்டியரசு துதவியை வேண்டினர். ஆனால் ஒல்லாந்தர் அவர்களைச் சமரதானமாக்கித் தமது வரிகளை ஒருவாறு அறவிட்டு வந்தனர்.

3. துறைமுகத்திரவை: பெரிய துறைமுகங்களினின்றும் வெளியே போகவேண்டிய கப்பல்கள் உத்தரவுச் சீட்டுகள் பெற்றே போகவேண்டும். இவ்விடங்களில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குத் தீர்வை தீயமித்து அறவிடப்பட்டது. 1697-ம் ஆண்டில் இவ்விதமான துறைமுகங்களில் அறவிடப்பட்ட தீர்வை 3150 இறைசால் என்ப.

பணியின் பயனுகைய பண்டு, கிளங்கு, ஒடியல், பாய் கயிறு முதலிய பொருள்கள் தென்னிந்தியாவிற்கு அதிகம் தேவையாயிருந்ததால் அவற்றின் விலை அதிகரித்ததுமல்லாமல், யாழ்ப் பாணத்துறைமுகங்களுக்குவரும் மரக்கலங்களுமதிகரித்தன. ஒல்லாந்தர் வந்து 40 வருடங்களுக்கிடையில் யாழ்ப்பாணத் துறைகளுக்குவருங் கப்பல்கள் மூன்றுமடங் கதிகரித்தன.

ஆயவரி: கணவாய்கள் வழியாகவும் ஓடுபோக்குகள் வழியாகவும், பருத்திப்பஞ்ச, புடையை, மிளகு, பாக்கு முதலிய பொருள்களைக் கள்ளமாகக் கொண்டு போகாமலும், சிங்களப்படையெடுப்பு திகழாமலும், காட்டு மிருகங்களைருட்புகாமலும், அடிமைகளைக் களவாய்க்கொண்டு செல்லாமலும் அங்கங்கு காவல்வைத்து, ஆயவரியும் அறவிடப்பட்டது. யானையிறவு, ‘பைல்’, ‘பெஸ்குற்றர்’ என்னும் மூன்றிடங்களிலும் வன்னிக்குப்போய் வருபவர்கள் சீட்டுப் (Plass) பெற-

மேற்போகவேண்டுமெனக் கட்டளையிருந்தது.இச் சீட்டுக்கள் ஈர்க்கற்ற பனை யோலைத்துண்டுகளில் எழுதப்பட்டன. ஆனால் பிறதேசப் பிரயாண உத்தாவுச்சீட்டுக்களும் மற்ற அதிகாரச் சீட்டுக்களும் ஈர்க்குள்ள சட்டத்தில் எழுதப்பட்டன. பிரயாணிகள் உடன் கொண்டு செல்லுஞ் சாமான் களுக்குத் தீர்வையிறுத்தே செல்லவேண்டும். வண்ணிக்குப்போய் வருபவர்கள் ஓர் ஆளுக்கு நான்கு பாக சீஸமூள்ள மரநார்க் கயிறும், உடன் கொண்டுவரும் மாட்டுக்கும் ஏருமைக்கும் ஒவ்வொன்றிற்கு நங்நான்கு பாகமூள்ள கயிறும் ஆயவரியாகக் கொடுக்க வேண்டும். வருடந் தோறும் 10,000க்கு மேற்பட்டோர் நெல்வி தைப்பிற்கும் அருவி வெட்டிற்குமாக யாழ்ப் பாணத்திலிருந்து வண்ணிக்குச் செல்வது வழக்கம். வரியாக அறங்கிப்பட்ட கயிறுகள் அரசாட்சியாரின் தேவைபோக, எஞ்சியவை நாக பட்டினத்திற்கு அனுப்பப்பட்டு, ஒரு கயிறு ஒரு தட்டு விதம் விற்கப்பட்டன.

ஆயவரி கொடாது மறைவிற் செல்வோ நௌத் தடுப்பதற்கு இம் மூன்று கோட்டைகளுக்கு மிடைப்பட்ட தூரத்திற்கு, நெருக்கமாக வட்டிகளும் மூன்வேலிகளும் இடைப்பட்டதோடு, சேமங்திரியுங் காவலாளர்களும் வைக்கப்பட்டனர். வட்டிகள் வளர்ந்து உயரும் வரை, காட்டுப் பன்றிகளால் சேதம் அடையாவண்ணம், ஒவ்வொன்றையுஞ் சுற்றி வேலி கோலப்பட்டிருந்தது. கொளும்புச்துறை, கச்சாப்துறை, பூநகரித்துறையிலும் அவ்வாறே காவல்களமைத்துச் சுங்கம் அறங்கிப்பட்டது.

5. தென்னைவரி: தென்னை மரங்களிலிருந்து யானைக்கு ஒலையும் வரியு மறங்கிடப்பட்டது. கி. பி. 1696ல் வரி நீக்கப்பட்டு ஒலை மாத்திரம் கொடுக்க வேண்டிய கடமையிருந்தது. சில பகுதிகளில் எண்ணெய்யே வரியாக எடுக்கப்பட்டது.
6. புகையிலைவரி: புகையிலைச் செய்கையை விருத்திசெய்யும் கோக்கமாக முற்பகுதியில் வரி யறங்கிடாது, காலங்தாழ்த்து அறங்கிடப்பட்டது. துவக்கத்தில் புகையிலை விளையுங் காணிகளைத் தோம்பிற்பதின்து, பின்பு புகையிலை விளைவியர்து விடினும், உயர்ந்த வரி அறங்கிடப்பட்டது. பின், சனங்களின் வேண்டுகோளுக்கிணங்கிப், புன் செய் சிலங்களாகத் தோம்பிற்பதின்து, புகையிலை விளைவித்தால் மாத்திரம் அவ்வரி அறங்கிடப்பட்டது. இவ்வரியால் வருடந்தோறும் 7000 இறைசால் வருவாயாயிற்று. பிறதேசங்களிலிருந்து வரும் புகையிலைக்கு 100க்கு 30வீதம் வரி அறங்கிடப்பட்டது.
7. புடைவைவரி: கம்பனிச் சார்பால் நெய்யப் படாத துணிகளுக்கும், பிறநாடுகளிலிருந்து இறகுமதியாகுங் துணிகளுக்கும், துவக்கத்தில் வரி நூற்றுக்கு இருபத்தைந்து விதமாயிருந்து பின்பு இருபதாக்கப்பட்டது. வரிப்பண மீந்தபின்பே முத்திரை குத்திக் கொடுக்கப்படும். 1696ல் புடைவைவரியால் வந்ததொகை 4732 இறைசால்.
8. பூணுஷனி: அக்காவத்தில் கலைநித்தாடிய சீராடிய வரிகளில் இதுவுமொன்று. தற்காலத்து மங்கையர்' தம்மையலங்காரப்படுத்த அளவு கடங்க ஆபரணங்களை அணிவதைப்போலவே, அந்நாளிருந்தவர்களும் அதே ஆசைவாய்ப் பட்டிருந்ததை யறிந்த ஒல்லாந்தர், பொன்னுலாய்

நகைகளுக்குப் 'பூனூரவரி' யெனவொரு வரியைத் தனர். அதன் பயனுக்குப் பல்லோர் நகையணி வதை யொழித்தனர், ஆசையடங்காச் சிலர் வெள்ளி நகைகளை மாட்டி மகிழ்ந்தனர். வருவாய்க்குத் தக்க வாழ்வு கொண்டு அதற்குத் தக்க வலங்களிப்பைப் பயின்று கொள்ளத் தாகைப்பிக் கூட பிடித்த மாதர் மயக்கிற பட்டு அல்லது ரம் ஆடவர் பலர், இக்காலத்திலும் இவ்வரி இருந்தாலோவன அவாவுகின்றனர்.

9. விவாகவரி: பண்ணை நாட்டெடாடக்கம், வரிசை வாத்தியங்களுக்கு உரிமையுள்ள சாதியார் நன்மை தீமை வந்த காலத்தில், வாத்தியம் வேண்டின் வரி கொடுத்தே பெற்றுவண்டியிருந்தது. இதன் பலனுகச்சிலர் பிளையார் பூசையுடன் விவாகத்தை கிரைவேற்றிக் கொள்வார். சிலர் ஆபரண வரிக்கஞ்சித் தாலியுங் கொடியுமின்றிக் கூறைச்சேலையோடு மணம் முடிப்பர். இச்சட்டத் தாலஞ்சிய வேளாளர் முதலை மேல்சாதியார் ஒல்லாந்த அரசுக்கு விரோதமாகச் சுதியாலோசனை செய்யவுங், கண்டியாசன் உதவியை நாட வந் துணித்தனர். இவற்றையறிந்த தேசாதிபதி அவ்வரியை நீக்கிப் பண்டுபோலத் தத்தமக்குரிய வரிசைகளை அவ்வங்சாதியார் கொண்டு நடத்த வாமென உத்தரவு செய்தார். பண்ணைக்கால வரிசைகளைக் கூறுதல் ஈண்ணைக்கியையுடைத்தாகுமெனல் பற்றிக் கூறுகின்றும்.

இராமணர்களின் விவாக காலங்களில் மேலாாத்தியமும், வேளாளர்க்கும் அவரோடொத்த சாதியார்க்கும் விவாககாலத்தில் மேளமும் சாவுக்குப் பறையும், இவ்விரு சடங்குகளுக்கும் மேற்கட்டி, நிலபாவாடை, சங்கு, தாரை குடவோ

கையும், அவருள் மேலதிகாரிகளுக்கு மேற்கூறி வரிசைகளுடன் பகற்றிவட்டியும், ஊர்வலம் முதலையற்றில் மூன்னே கசையடித் தொலி செய்து செல்லும் வரிசையும், கோவியர்க்குச் சாவுக்குப் பறையும், ஏனை மறவர், அகம்படியர், இடையர், சிவியாராகியவர்க்கு, விவரகத்திற்கு மேளமும், சாவிற்குப் பறையும், பண்டாரங்களுக்குச் சங்கும், கரையார், முட்குவர், திமிலர் இவர்களுக்கு ஒற்றைச் சங்கும், கம்மாளருக்குச் சேகண்டியும் குடவோசையும், குயவர்க்குக் குடவோசையும், அம்பட்டர் வண்ணைக்குத் தாரையும் வரிசைகளாக இருந்தன. மற்றைச் சாதியாளர்க்கு வாத்தியமும் வரிசையும் விரித்துக் கூறப்படவில்லை. தற்காலத்திற் சாதியுக் கிரிபுற்று வழக்கங்களும் முறைமாறியிட்டன. வாத்தியத்திற்கும்வரிசைக்கு மாசைப்பட்டுக், கானல் நீரை அவாவிச் சென்ற மானினம்போற் கிக்கித், தம் முயிரைக் கொடுத்துஞ், சிறைப்பட்டு முழல்வார்மிகப்பலர் யாழ்ப்பாணத்திலுண்டு. முன்னர் அவாவிய வரிசைகளிலும், பின்னர்க்கிடைக்கும் கரும்பொற் கடசமும் உப்புச்சாத வரிசையும் மிகச் சிறந்தனபோலும்.

10. அதிகாரிவரி:- இவ்வரி அதிகாரிகளுக்கு வேதனமாகும்படி வேளாளர், சாண்டார் (சாஞ்சர்), தனக்கார் என்னும் மூன்று சாதி யினரால், ஆளுக்கு வருடமொன்றிற்கு ஒரு பணத்திற்கு மேற்படாது கொடுக்கப் பட்டது. தமிழர்காலத்திலே நடந்ததைப்பின்பற்றி இவ்வரி ஏனைச் சாதியாரிடம் அறவிடப்படவில்லை. 1697ம் ஆண்டில் இவ்வரியால் 1178 இறைசால் கிடைத்தன. இதைப்பற்றி “இவ்வரி பண்ணைக் காலங்கொட்ட

6. இம்முன்று சாதியினர் மாத்திரம் கொடுப்பதா யிருந்தது. இன்னும் இவர்களே கொடுத்து வரு கின்றார்கள். இதைப்பற்றி யாரும் முறையிட வில்லை. ஆகையால் இம் முச்சாதியினரும் தாங்களே மிகப் பழைய சாதியினர் என்றும், இவ்விரியிறக்குஞ் சுதங்கிரம் ஏனையோர்க்கின்றித் தங்களுக் களிக்கப்பட்டது தங்கள் மேண்மையின் பொருட்டென்றும், தாங்களே அதிகாரிகளைத் தாங்கும் சுதங்கர முடையவர்கள் என்றும் பாராட்டுகின்றனர். இம் முச்சாதியார்க்கும் முறையே ஒப்புடையரெனக் கணித்துக்கொள்ளும் மடப்பளி, அகம்படி, பரதேசி என்னுஞ் சாதியார்களின் விருப்பத்தையும் ஆதரித்தால் கம்பளி யார் எனிதிற் பொருளீட்டலாம். வரியிறுக்கத் தகுதியுடைய பிறசாதியாருள்ளும் இவ்வரியைப் புகுத்தினால், தாழுஞ் சாதியிற் கண்ணியமடையலாம் என்னும் மனக்களர்ச்சியால், பேருவகையுடன் வரி கொடுப்பார்கள் என்பதற் கைய மில்லை". என்று கம்மங்கோர் ஜாவாடக்குறுஞ் தன்னறிக்கைப் பத்திரமொன்றில் வரைந்துள்ளான். எனினும், அரசாட்சியார் பிறரிடமிருந்து வரியறவிட மனமொவ்வாது அதனை விட்டனர்.
11. ஒப்பிசெவரி: ஊழியம் விதிக்கப்படாத சில சாதியினர் இவ்வரியை யிருத்தனர். தொடக்கத்தில் ஒரு சாதிக் கிவ்வளவெனக் குறித்து அறவிடப்பட்டது. பின் சனத்தொகை பெருகப் பெருக ஒவ்வொருவருக் கிவ்வளவென ஆள்வி தம் அறவிடப்பட்டது. 1697ல் இவ்வரியால் 365 இறைசால் கிடைத்தன.
12. மீன்வரி: போர்த்துக்கேயர் காலங்கொடாடக்கம் அறவிடப்பட்ட இவ்வரி ஒல்லாந்தர் காலத்திலும்,

- பின், ஆங்கிலேயர் காலத்திற் சில வாண்டுகள் வரைக்கும் அறவிடப்பட்டுவந்தது. 1679ல் மீன்குத்தகையரல் 6050 இறைசால் வருவாயாயிற்று.
13. மரணவரி: இறந்தவரது இருவகைச் சொத்துக்களிலும் மூன்றலொரு பங்கு 'மழை' யென்ற சொல்லப்படும் வரியாயிருந்தது. இவ்வரியை கிறிஸ்தவர்களிடமிருந்து பறங்கிகள் அறவிடாத படியால், இது குடிசனங்கள் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்க வாய்ப்புடைத்தான் எதுக்களிலொன்றுயிருந்தது. ஒல்லாந்தர் சமயவித்தியாசமின்றி யாவிடத்தும் அறவிட்டாலும், சனங்கள் வரியிறுக்க முடியாத நிலையிலுள்ளவர்களாயிருந்தபடியால், அவ்வரியை நிறுத்துவது நன்றென எண்ணினர். ஆனால் நிறுத்தவில்லை.
14. சங்தைவரி: பெரியகடை முதலிய சங்தைகளிலிருந்து 1679ல் கிடைத்த இவ்வரிப்பணம் 346 இறைசால்,
15. தவறிணைவரி: கள்ளுச் சாராயக் குறவினைகள் குத்தகையில் விற்கப்பட்டன. ஐரோப்பிய மதுபானத்துக்கும் வரிவாங்கப்பட்டன. பறங்கிகள் மதுபானஞ் செய்யாது ஒருங்களேலுமிராரென வறிந்த ஒல்லாந்தர், பட்டாளத்தாரின் பாவிப்புக்காக ஒருவகை மது நெல்லிலிருந்து வடித்தனர்.
- 1679ம் ஆண்டில்,  
ஊராத்துறைக் கள்ளுக்  
குத்தகை 180 இறைசாலாகவும்  
சீதாரிக் கள்ளுக் குத்தகை 50 ,,,  
சீதாரிச் சாராயக் „ 500 „,  
ஐரோப்பிய குடிவகை வரி 26 „,

- விற்கப்பட்டன.** இவ்விருசிடங்களுமே அந்த விற் துடிவகைக் குத்தகை விற்கப்படு மிடங்களா யிருந்தன. தற்காலத்தில் மதுபானக் குத்தகை யால் அரசினருக்கு வரும் வருவாயையும், அந்த விற் வந்த வருமானத்தையும் ஊன்றி நோக்கும் போது, இந்நாளில் நாம் மதுக்களியாட்டில் அடைக்கிருக்கும் பெருஞ் சிறப்புக்கு உத்தினையும் ஈடுசொல்ல முடியாது.
16. **தாகுவரி:-** யாழ்ப்பாணத்தில் தாகுவேலை செய் வோர் அதிகமாயும் பெரும் பொருளீட்டுப் பார்களாயிருந்தபடியால் அவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. 1679ம் ஆண்டில் தாகுவரி யால் வந்தவரும்படி 3150 இறைசாலென்ப.
  17. **அடிமைவரி:-** இந்தியாவினின்றும் கொண்டிரப் பட்டு விற்கப்படும் அடிமைகளை வாங்குவோர் ஒவ்வொரு அடிமைக்கும் 11 பணம் வீத மாக அரசாட்சியாருக்கு வரியிறுக்க வேண்டியிருந்தது.
  18. **மான்தோல்வரி:-** யாழ்ப்பாணத்திலும் வன்னி யிலுமள்ள ஒவ்வொருபகுதியும் 10 துவக்கம் 40 வரை மான் தோல்கள் அரசாட்சியாருக்கு வரியாகக் கொடுத்தல் வேண்டும். இப்போது குடிகளின்றிக் கிடக்கும் வண்ணிநாட்டுப் பள்ள காமம் 40 மான் தோல்கள் கொடுத்தது. யாழ்ப் பாணத்திலுள்ள வலிகாமம் 15 தோல்கள் கொடுத்து வந்தன.
  19. **மறுவரிகள்:-** கலைவரியினின்றும் ஊழியத்தினின்றும் நிக்கப்பட்ட வயோதிகரும் நொண்டிகளும் வரியாக இறக்க வேண்டியது இவ்வளவென

ஷியமிக்கப்பட்டிருந்தது. வலிகாமம் தீவுப்பற்று வடமறுட்சியிலுள்ள மேற்சொல்லியவர் ஒவ்வொருவரும்குறிக்கப்பட்ட அளவு கதவைத்தொடருக்க வேண்டும். அவ்வாறேதென்மறுட்சிப் பச்சிலைப் பள்ளியிலுள்ளோர் பாய்களுங் கடகங்களும் கொடுக்கவேண்டும். வேறு ஊழியமே வரியோ கொடாது எஞ்சியிருப்போர் மாதங்தோறும் ஐந்து கூடை ஊமற்கரிசுட்டுக் கம்பனிக் கம்பாலைகளுக்குக் கொடுக்கவேண்டும். அதனால் மாதங்தோறும் 1180 பறை கரிகடைத்துவங்தது. இவ்வரிசெலுத்துவோரின் 'நாமாவசியுள்ள அட்டவணை' அதிகாரிகளிடமிருந்தது. வயோதிகரன்றிப் பள்ளிப்பிள்ளைகளுங் தகரைவிதைசேர்த்துக் கொடுக்கவேண்டும். உபாத்தியர்கள் இதைப்பற்றிக் கவனிக்கவேண்டுமென எச்சரிக்கை பண்ணப்பட்டார்கள்.

சோனகரும், வண்ணுரும், சேணியருங், கைக்கோளரும், வேறு ஆடைநெய்வோரும், குசவருங், தட்டாருங், சித்திரகாரரும் சைவசமயச் செட்டிகளும், கிறீஸ்த செட்டிகளும் தொழில்வரியென்னும் ஒருவரியிறுத்துவங்தார்கள். 1794ல் சோனகர் 554 இறைசாலும், கிறீஸ்த செட்டிகள் 301 இறைசாலுங், சித்திரகாரர் 8 இறைசாலுங் கொடுத்தனர்.

### முன்றுவது கைமாறில்லாத ஊழியம்

1. **ஊழியம் அல்லது இராசகாரியம்:-** கம்பனிக்கு ஊழியஞ் செய்வோருள் சில சாதிகளுக்கெல் வகுக்கப்பட்டதோம்பில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டன. ஊழியசேவையினின்றும் விலக்கப்பட்ட வயோதிகரும் அங்கவினரும் சிறு

தேர்மிற் பதியப்பட்டனர். ஒவ்வொரு ஊழியனும் மாதமொருநாளாக முன்று மாதத்திற் கொருமுறை மூன்றாண் ஊழியஞ் செய்ய வேண்டும். இவர்களை முப்பதுக்கு மேற்படாத கூட்டமாகப் பிரித்துப், பண்டாரப்பிள்ளை பென் றழைக்கப்படும் ஒரு கண்காணிக்குக் கீழ், கட்டு வேலை, கல்லுடைத்தல், தென்னம்பிள்ளை நடுதல், மாந்தறித்தல் வேளாண்மைசெய்தல் முதலிய வேலைகளில் விடப்பட்டார்கள். யானைபிடிப் பதற்கும் இவ்லூழியக்காரரே பிடிப்போர்க் குத்தியாய் வைக்கப்பட்டனர். இவர்கள் பதினைந்து நாட்களுக் கொருமுறை புதுக்கூட்டத்தாரர் மாற்றப்படுவர். பச்சிலைப்பள்ளியார் யானைபிற வில் மாந்தறிக்கவும் தாணையக்குத்தகு (பட்டாளத்துக்கு) தண்ணீர் சமக்கவும் விடப்பட்டனர். துவக்கத்தில் ஊரவர் அடிமைகள் யானைகளுக்கு உணவுதேவும், உத்தியோகத்தரையுங் குருமானையுங் சிவிகைகளிற் காவிச் செல்லவும், அவர்கள் சாமான்களைச் சுமக்கவும் விடப்பட்டு விகவுங் கொடுமையாக நடத்தப்பட்டனர். சில காலத்தின்பின் இவ்விதமான அவர்கள் ஊழியம் நிறுத்தப்பட்டது.

ஊழியஞ் செய்யச் செல்லாதவர் பெயர் களை மேமொற்றுவங் கணக்கப்பிள்ளையுங் தத்தம் ஏடுகளிற் குறித்து வைத்து, வேலைக்குப் போகாத ஒவ்வொரு நாளுக்கும் மும்முன்று நாட்களத்திக்காக வேலைசெய்விப்பர். அல்லது வேலைக்குப் போகாத நாளொன்றுக்கொரு பணம் ‘சிக்கோ’த் தண்டம் இறுப்பினுமாம். தண்ட வேலைக்கெனக் குறித்த காள் கழிந்தபின் பணத்தண்டமே இறுக்கவேண்டும். 1679ல் ஒரு பணமாயிருந்த ‘சிக்கோ’, பின் இரண்டு

துட்டாக்கப்பட்டு, 1697ன் பின், ஒருபணமாகக் கப்பட்டது. இக்குற்றத்தால் வரும் பணத்தொகை அதிகரிப்பதைக்கண்ட அரசினர்மேலும் மேலுங் கட்டிவைப்பதற் கெண்ணினர். சில வறையான செலவுகளுக்கெல்லாம் இச்சிக்கோப் பணத்திலிருந்தே செலவு செய்தனர். 1695ல் 24,000 பேர் ஊழியஞ் செய்யச் செல்லாது 2000 இறைசால் குற்ற மீங்களனர். 1784 சிலக் கோத்தண்டம் 25,000 இறைசாலாகக் குத்தகையாய் விற்கப்பட்டது. ஒல்லாந்தரின் பிறகாலத்தில் ஊழியஞ் செய்ய வேண்டியவர்கள் அதிகமாய் ஊழியஞ் செய்யாது வருடம் கூட இறைசால் வரியாகக் கொடுத்துவந்தனர். பள்ளங்களவு அடிமைகளும் ஊழியஞ் செய்யாது 2<sup>1</sup>/<sub>2</sub> இறைசால் வரிகொடுத்தனர்.

கரையார் கம்பனியாரின் மரக்கலங்களில் மாதத்துக்கு 1<sup>1</sup>/<sub>2</sub> நாள் ஊழியஞ் செய்யக் கடமைப்பட்டனர். இதுவும் மற்றைச்சாதியார்க்குளதைப்போல ஒருநாள்க்கப்பட்டது. கீழ்ச்சாசாதிகளுக்கு இராசகாரியலூழியமில்லை. இராசகாரியம் என்னும் ஊழியம் ஆங்கில அரசினர்காலத்திலும் சின்னாள் சின்று 1832ம் வருடத்திலுண்டான ஒருசட்டத்தினால் அது தள்ளப்பட்டது.

2. சிறைகள்:- யாழ்ப்பாணம் ஒல்லாந்தக்கம்பனியின் நாடாயினபோது, பறங்கிகளின் சிறைகள் ஒல்லாந்தர்க்காயினர். 1679ம் வருடத்தில் கம்பனிச் சிறையினரில் 348 பேர் சாயவேர்கண்டுபவராயும் 293 பேர் மாந்தறிப்பவராயும், 22 பேர் கோட்டையில் வெடிமருந்தரைப்பவராயும்; 22 பேர் குதிரைகளின் உணவு தேடு

பவராயும், சிலர் உத்தியோகத்தின் சமானன் கள் சமயபவர்களாயுமிருந்தனர்.

கம்பனிச் சிறையானென்றாலும் முத்த ஆண்பிள்ளையே ஊழியத்திற்குரியன். அப்பிள்ளை கம்பனியார் ஊழிய உரிமை பெற்றுன் இறந்து விட்டால் அப்பிள்ளைக்குத்த ஆண்பிள்ளை அதற்கு குரியன், கம்பனிக்குச் சிறையான பின் மரித்தால், பின்னுள்ளோர்க் கவு வுரிமையில்லை. இவ்ஸுழியச் சிறையென்னுடைய முதல்வாயினின்றுந் தப்பவேண்டி ஆண்பிள்ளைகளை மறைக்கும் வழக்கஞ் சிறையினர்க்குளிருந்த படியால், 1679ம் ஆண்டில் டொன் பிரான்சிஸ்கோ ஆராச்சி யென்னுந் தலைமைக்காரன் ஒருவன் இதுபற்றிய விசாரணைக்காக சியமிக்கப்பட்டான். சிறையினர்க்குக் கம்பனியிலிருந்து ஒருவித வருவாயுமில்லை. ஏனை மக்களைப் போலவே இவர்களுந் தத்தங் தொழிலால் உணவும், உடையும், பிறவுந்தே தடிக் கொள்ளவேண்டும். ஆனால் வேண்டிய நேரம் கம்பனியின் ஊழியஞ் செய்யத் தாமதமின்றி ஆயத்தமாயிருக்க வேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்காது நெடுங்காலமாகக் கம்பனிக்கே ஊழியஞ் செய்துவரின் அரிசிமாத்தி ரங் கொடுக்கப்படும். அந்தோ! இவர்கள் கதிபிருந்தவாறென்னே! என்னே!!

தலைமைக்காரர் உத்தியோகங்கள் அதிகமாக வெள்ளாளருக்கே கொடுக்கப்பட்டனவென்றும் குறித்தே மன்றே? அவ்வுத்தியோகங்கள் டொன்பிலிப்பு சங்கரப்பிள்ளையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்க்கே பெரும்பாலும் கொடுக்கப்பட்டன. சங்கரப்பிள்ளை பின்பணிவிலா ஒழுக்கத்தின் பயனாக 1690ம் ஆண்டிலீடு அட்டீயம்.

இல் அவனுக்கும் அவன் சன்பர்களுக்கும் விலக்கிட்டுக் கொளும்புக்கனுப்பும்படி தேசாதிபதியின் கட்டளையிலிருந்தது. சங்கரப்பிள்ளை ஒருவாறு தப்பியோடி நாகபட்டினாஞ்சேர்த்து, ஆங்குள்ள பெருஞ்செல்வரான ஒருவியாபாரியின் உதவியால் இலங்கைத் தேசாதிபதியின் சிற்றத்தைத் தணித்துப், போற்றப்பெற்று, முன்னையினு மதிக பெருமித்துடன் திரும்பினன். அவனுடைய நன் மதிப்பால் பள்ளிக்கூடங்களை விட்டகன்ற வாலிபர்க்குஞ் தலைமைக்கார உத்தியோகங்கள் கிடைத்தன. சங்கரப்பிள்ளை இறந்த பின் அவனுக்கு அடப்பைக் காரணியிருந்து, பின் மேயோரூலான முதலித்தம்பிக்கும், அவன் மைத்துன னும் தென்மருட்சி இறைச்சுவருமாகிய டொன் ஜா வான் மண்டலாயக முதலியாருக்கும், சங்கரப்பிள்ளைக்கிருந்தது போலக் கண்ணியழும் அதிகாரமும் பெருகிவந்தன. இதனையறிந்த அரசினர் வேளாளருடைய செல்வாக்கைக் குறைப்பதற்காக, ஓரிடத்தில் இரு வேளாளரைத் தலைமைக்காராக சியமிக்கப் படா தென்றும், மூன்று வருடங்களுக் கொரு முறை மாற்றப்படவேண்டுமென்றும் கட்டளை உண்டாக்கினார். 1692ல் வலிகாமத்திலிருந்த இரு தலைமைக்காரரை நிக்கி வேறுசாதியாரை இறைச்சுவர்களாக்கிய படியால், வேளாளர் மனம்புழுங்கி, நல்வமாப்பாணன் இலங்கைநாராயணன் என்னுமிரு வன்னியர்களைத் துணைக்கொண்டு கலகம் விளைத்தனர். இக்கலகத்தாலும், வேளாளரிடையே எழுந்த பாபரப்பாலும், இப்புதிய மாறுதலைப் பிறவிடங்களிற் செய்யாது விடுத்தனர். வேளாளருக்கும் மட்பப்பள்ளியாருக்கு மிடையேயுள்ள சாதிப் பினக்கைப் பற்றிக் கம்மக்கோர்களின் அறிக்கைகள் பன்னிப் பன்னிமுறையிட்டிருக்கின்றன.

பறங்கியர் தங்களுக்கு வேண்டிய ஊனுக்காகத் தோயாக்கள் செலவிலே மாடுகள் வளர்த்துக் கொன்று மிகக் 28

உண்டுவந்தனர். ஒல்லாந்தர் துவக்கத்தில் மாட்டிறை ச்சிபெற்றுக்கொள்வதற்கு மிகவும் இடர்ப்பட்டனர். ஊன்கடைகள் திறப்பதற்குச் சனங்கள் மாருயிருந்து படியால், கிறீஸ்தவராகிய சில நெடுந்திவுப் பறையரைக் கொண்டுத் து கோட்டைக்குள்ளே ஊன்கடை திறக்கு, தங்களுக்குரிய மாடுகளையே கொண்டு தின்றனர். பால் குடிப்பதற்கெனப் பசுக்களை வாங்கிக் காளைக் கண்றுக் களைக் கொண்டு தின்று வந்தனர். பின் பசுவினங்களை யுங் கொண்றனர். நாட்டுப் பல சென்றுள்ள, ஊரார் என்னத்தையுங் கவனியாது, சனங்களிடமிருந்து மாடுகளை வளிக்கு பற்றி உண்டு வந்தனர். இன்ன காலத்திற்கு இன்னார் இவ்வளவு மாடுகள் கொடுக்க வேண்டுமெனக் கட்டளையுஞ் செய்தனர். இந்தியாவிலிருந்து வளர்ப்பதற்கெனச் சனங்கள் கொண்டு வரும் மாடுகளில் அடிமாட்டுக்கெனச் சில வற்றைப் பறிக்கனர். தாம் வளர்த்துப் பிள்ளைகளைப்போல் அன்பு பாராட்டிய மாடுகளை “ஊனைத்தின் ராஜைப் பெருக்காமை முன், னினிகே” யென்பதை உணராத அறிவிலிகளுக்கு அளிக்க மனமில்லாத உத்தமர் சிலர், தண்டனை பெறுவதிலும் ஊரைவிட்டுப் பிறதேசம் போவதே தரும மாருமென நினைத்து இந்தியாவுக்குப் போயினர்.

ஆனப்பிர  
காக்கவாமிகள்

அவ்வாறு சென்றிருள் கல்லாருக் கடுக்க திருச்செல்வேலீயிலிருந்த ஞானப்பிரகாசர் என்பவரும் ஒருவர். இவர் இந்தியாவிலே தமிழ் சமஸ்கிருதம் என்னுமிரு பாலைகளையும் அதிலுள்ள அறிவுதால்களையும் ஜூபந்திரிபறத் தாழ்ப், பேற்றவாளியாய்த், திருவண்ணாமலைச் சிக்காங்க மடத்திலே ஆதீனத் தம்பிராண்பத்தியில் வீற்றிருந்து, சமஸ்கிருத பாலையிற் பல கிரங்கட்களை யியற்றிக் கமிழில் அருணங்கி சிவாச்சாரியியற்றிய சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குச் சிறந்த அகலவூரை ஒன்று மெழுதி வெளியிட்டார்.

இன்னும், வரணிப் பகுதியிலே யிருந்த சைவ வேளா தில்லைநாதர் ஒருவர் இதனிமித்தம் இந்தியா சென்றுபெரும் த்தம்பிராண்புக்கும் படைத்துத் தில்லைநாதத் தம்பிராண் எனப் பெயர் பூண்டு தம்பிராண் பதவியிற் சிறந்து விளங்கினார்.

தாழ்ந்த சாதியார் ஒல்லாந்தர் காலத்திற்குரேனே சாதிவழக்க தங்கள் வழக்கங்களுக்கு மாருக்க தலைமயிர் சீனமாக நீக்கம் வளர்க்கவும், பொன் வளையங்களைக் குலக்குறியாகக் காதிலனிவதை நீக்கவும் தொடக்கியதைக்கண்ட வேளாளர் அரசினருக்கு முறையிட, அப்போது (1686ல்) சோதிபதியாயிருந்த “லோறான்ஸ் பைல்” என்பவர் அவ்வாறு அவர்கள் மாறி நடவாது பழையன கொண்டு நடக்கக் கட்டளை செய்தனர்.

இரப்பவர்களும் நாடோடிகளும் இந்தியாவிலிருங் குபாதுகாது வருத்தற்கனுமாதியில்லை. வண்ணி நாடுகளுக்குச் செல்வ ப்புதற்கும் உத்தரவுச் சிட்டு (Pass) க் கொடுக்கப்பட வில்லை. முன்னே வந்து தங்கி நின்றேர் ஏச்சரிப்புடன் இந்தியாவுக்கே யனுப்பப்பட்டார்கள். மன்னர் அதிகாரிகளும் இதில் கவனம் வைக்க வேண்டுமென அச்சறுத்தப்பட்டார்கள்.

கி. பி. 1651ல் கொட்டியாரக் கரையில் வியாபார ஆஷ்டிலைப் போக்கமாக வந்து தங்கி நின்ற ஆங்கிலேயக் கப்ப பிரயாணியிலை வரலாறுக்காகவும், அதைப்படிகொண்டு கொட்டியாரமுந் துறைமுகங்களாகவும், அதுவரையும் முன்னாருக்காலத்தில் திருக்கோணப்பள்ளியுங் கொட்டியாரமுந் துறைமுகங்களாகவும், அதுவரையும் அதிலிருந்து வர்களுக்கும் தப்பிச் செல்ல, வியாபாரத்திற்கு ஊரினுட்சென்றிருந்த ‘ரூபேட் நொக்ஸ்’ (Robert Knox) முதலிய சிலர் கைத்திகளாகக் கண்டிக்கனுப்பப் பட்டனர். கொட்டியாரத்தில் அவர்கள் அகப்பட்ட விடத்திலுள்ள புனியமரம் இன்றும்

நொக்ஸ் மரமென அழைக்கப்படுகின்றது. கண்டிக்குச் சென்றேர் சில சுதங்தரங்களுடன் அந்நாட்டிற்குரேன் மணஞ் செய்திருந்து சிலர் இறந்தனர். ‘இருபேட் நொக்ஸ்’ 20 வருடங்களாகக் கண்டி நாட்டிலிருந்து பல விடங்களுக்கும் வியாபார காரணமாகச் சென்று சென்று வந்து, தன்னிற் சங்கேதம் கொள்ளவாறு நடந்து, ஒருங்கள் அனுஷாதபுரம் வரை வந்து நகரிக் கூடாகச் செல்லும் மல்வத்தைஒயா,(இது கடம்பன்ற என்றும் அருவி ஆறு என்றும் அழைக்கப்படும்) கரை வழியே ஒழித்துப்போப்ஸ் சலாபக் கரையை அடைந்து, மன்னூர் மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான். கி. பி. 1679ம் ஆண்டு யாழிப்பாணக் கம்மங் தோராகிய ‘லோறென்ஸ்பைல்’ என்பவர் கொளும்புக் தேசாதிபதியாகக் கொளும்புக்குச் செல்லும் வழியில் மன்னூருக்குச் சமீபத்தில் கரந்து வரும் ஆங்கிலேய ஜிங்க் கண்டு, விசாரித்துச், சம்பவமறிந்து கொண்டு, அவனை யழைத்துச் சென்று, கொளும்பினின்றும் வகுதாவியாவுக்கனுப்பிவைத்தார். அங்கு ஜிங்கீ வாங்து சென்ற இருபேட் நொக்ஸ் தனது வரலாற்றையுங், கண்டி நாட்டையும் பற்றி ஒரு நால் எழுதி வெளியிட்டான்.

வெள்ளப்  
பிரவாகம்

கி. பி. 1726ம் வருடத்தில் பொழிந்த அதிக மழையினால் உண்டாகிய வெள்ளப் பிரவாகத்கால் பயிர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும், மனிதருக்கும் மிகவு மழியு கேர்ந்தது. இதனால் பிந்திய இரண்டு வருடம் வரை நடந்த பஞ்சத்தில் சனங்கள் வாடி, நொந்து, துண்புற ஏதுவாயிற்று. இவ் வற்கட நிலைமையால் 1733ம் ஆண்டு வரை வரிப்பணங்கள் சரிவர அறவிட முடியாது நிலுவைப்பட்டன. கோட்டையிலுள்ளவீடுகளும், நல்தூர் வண்ணர்பண்ணைக் கிறீஸ்க் கோயில்களும் இப் பெரும் புயலால் பழுதடைந்து,

நெடுங்காலம் புதுக்கப்படாதிருந்தன. அரசினர் இவ் வெள்ளச் சேதக்கைக் கண்டு, மேலுமிவ்வாறு நடை நிரோப்ட பெருவண்ணம், ஏரிகள் குளங்களைச் செப்பனிட்டு வோழுக்க வாய்க்கால்கள் வெட்டுகிறது, எஞ்சிய தண்ணீர் சென்று கடலுட் பாயும் படியான நன்முறைகளைச் செய்து வைத்தனர். இவ்வாறு செய்தது இது வே முதன்முறையாகும்.

கி. பி. 1736ல், 1 $\frac{1}{2}$  மாசங் கொளும்புக் தேசாதி யாழிப்பாணபதியாயும் அக்குமுன் யாழிப்பாணக் கம்மங்தோரு வைபவமாயிருந்த ‘ஜான் மக்காரூ’(Jan Macarau) என்பவரின் மாலை கேள்விப்படி, மாதகல் மயில்வாகனப் புலவர் என்பவர் யாழிப்பாணச் சரித்திருக்கைக் கூறுக் ‘ராழிப்பாணவைபவமாலை’ யென்னும் நாலைக் கத்திப்பறுபாகச் செய்தனர். ஒரு தேசத்தின் சரித்திரப் புக்கேசத்தவர்களின் முன்னேற்றக்கிற்கு இன்றியமையாத தொன்றென்பதை ஒல்லாங்கர் அக்காலத்தே அறிந்து, அவ்வாறு எழுதுவித்தது, அவர் யாழிப்பாண சாட்டில் வைத்திருந்த மதிப்பையும் அன்பையும் காட்டுதற்கு அறிகுறியாகும்.

யாழிப்பாணத்துச் ‘செமினேரி’யிற் படித்துக் கொ பிலிப்புதே ரூம்பு சென்று பல பாலையுங் கற்று வல்லவராக ஒல் மேல்லோ லாந்து தேசத்தில் குரு அபிடேகம் பெற்ற பிலிப்பு கே ப்பாத்தி மெல்லோ (Philip de Melho) என்னும் யாழிப்பாணத்தவர் 1753ல், யாழிப்பாணத்திற்குப் போதகாய் வந்தனர். அவர்களிரேயு, கிறீக், லக்தீன், போர்த்துக்கேயம், ஒல்லாங்கு, தமிழ் என்னும் ஆறு பாலைகளில் கற்றுக் கேறி, ஒல்லாங்கு, போர்த்துக்கேயம் தமிழ் என்னும் முப்பாலைகளிலுள்ள சொற்பொழிவு கிடமிக்கும்காலவல் வைராயிருந்ததுமன்றித் தமிழ்ப் புலவருபாயிருந்தாலர். மானிப்பாய் அச்சுக் கூடத்தில் அச்சிட்ட குடாமனி கிகண்டுடன் சேர்க்கப்பட்டிருக்கும் 20 உவாக்கி சுங்

கிரகப் பாட்டுக்கள் இவர் பாடியனவே. இவர் கிரேக்க பாலையிலிருந்து தமிழிலே மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு 1749ல் ஒல்லாந்தருடைய அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. இவர் 1790 ம் ஈஸ் ஆகஸ்தூ மீ 10 ந்வ இறந்தனர். 1715ம் ஆண்டில் யாழிப் பாணத்திற்குப் போயிருந்த தேசாதிபதி ‘ஹெங்கிரிக் பெக்கர்’ (Hendrick Becker) என்பவர் ஒரு சூதேச பிரசங்கியார் தம்முன்னே ஒல்லாந்த பாலையிற் செய்த பிரசங்கத்தைப் பற்றி வியந்து எழுதியிருக்கின்றார்.

யாழிப்பா  
ணப் புல  
வரிச்சீலி

யாழிப்பாணத்திலேதமிழ்வளர்ச்சிதமிழ் அரசின்பின் குண்றியிருந்தாலும், தமிழ்ல் உயர்கரக்கல்வியை விருத்திசெய்வாரில்லா திருப்பினும், ஆங்காங்கு இலை மறைகாய் போலக் கமிழிப் புலவரும் தமிழிப் பண்டிதருங்காலத்திற்குக் காலம் உதித்து வந்தனர். சன்னுகம் வரதபண்டிதர், மாதகல் மயில்வாகனப் புலவர், சிற்றம்பலப் புலவர், தெல்லிப்பழை அருளப்பு நாவலர், வட்டுக்கோட்டை கணபதி ஜீயர், அச்சுவேலி நமச்சிவாயப் புலவர், மன்னர் கவுரியேல் பச்சேக்கு, வண்ணுர்பண்ணைக் கூழங்கைக் கம்பிரான், இருபாலீ சேநூதிராய முதலியார், இனூவில் கதிர்காம சேகர சின்னத்தம்பிப் புலவர், சண்டிருப்பாய் வில்லவராய சின்னத்தம்பிப் புலவர் முதலியோர், ஒல்லாந்தர் காலக்திற் பெரும் புகழ் படைத்த பாவல்லோரும் நாவல் லோருமாவர்.

தோற்று  
நோய்கள்

ஒல்லாந்தர் ஊர்ச் சுகாதாரத்தைப் பற்றியும் கொற்றுநோய்களைப் பற்றியும் அவைகளைத் தடுக்கும் வழிகளைப் பற்றியும் பராமருகமாயிருந்தன ரெனாக் கூற முடியாது. முதலாம் பராக்கிரபா அரசனால் நபினுதீவில் நாட்டப்பட்ட கற் சாசனத்திற் பொறிக்கப் பட்டி ருக்கும் துறைமுகச் சட்டத்தினை யொப்பத், தானியங்

கள் ஏற்றி இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் கோணிகள் முதலியன ஊராத்துறையிலன்றி மறு ஊறைகளில் தங்கவேனும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேனும் டாடாகென்றும், துறைமுகங்களுக்கு மரக்கலங்கள் வந்தால் சோதனை செய்து உத்தரவிடு முன், கட்டு மாங்களாதல் படகுகளாதல் அவைகளின் சட்டப்பதே போகக்கூடாதென்றும் கட்டளையிருந்தது. இருக்கும், அம்மைஞோயுங் கோதாரியும் பலமுறைகளிலுண்டாகி அநேகரைக் கொன்றெழுதித்தன. கி. பி. 1762இதொடக்கம் யாழிப்பாணக் கம்மங்தோயிருந்த அத்தோனி மொயாட் (Anthony Mooyart) எனபவரின் இரு பிள்ளைகளே அப்பை நோய்க் கிரையானு ரென்றுள், மற்றை எழைச் சனங்கள் கதி எவ்வாறு ருந்திருக்குபென ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். வண்ணியிற் சிற்சில் விடங்களில் மண்டியிருந்த காட்டுக் காப்ச்சலும் மெல்ல மெல்ல நகர்ந்து யாழிப்பாண நாட்டினுள்ளும் நுழையலாயிற்று.

ஒல்லாந்தர் செம்பு நாணகங்களை அடிக்குங் கம் நாணகங் பட்டசாலையை முதன் முதல் தூத்துக்குடியில் வைத்தி கள் ருக்கு, பின்பு 1784ல், கொளும்புக்கு மாற்றினர். இவ்விடங்களிற் செய்த நாணகங்களையே ஊரில் வழங்கச் செப்தனர். அதினால் மறு தேயச் செப்பு நாணகங்கள் யாழிப்பாணத்திற்குக் கொண்டு வரப்படாதென்றும், நாகபட்டினம் பழையக்காடு (Pulicat)என்னும் ஊர்களிற் செய்த வராகன் அன்றி வேறு வராகன்கள் அங்கீகாரம் பெற மாட்டாதென்றும் கட்டளை செய்தனர். தங்காணகங்கள் வியாபாரப் பொருளாகப் பாகிக்கப்பட்டன. 1679ம் ஆண்டில் இலக்கையிலிருந்த செப்பு நாணகங்கள் 66,000 இறைசால் பெறுமதிகொண்டன. யாழிப்பாணத்தில் நாணகங்கள் அதிகமாயிருந்த படியால், திருக்கோண

பலை மட்டக்களப் பென்னு மிடங்களுக் கனுப்பி வந்ததுமன்றி, இடையிடையே கொரும்புக்கு மனுப் பப்பட்டன. ஒரு இறைசால் 60துட்டு அல்லது 12 பண்களைண்டது. ஒரு பணம் 5 துட்டும், 1 துட்டு 2 காசம், 1 காச 5 சின்னமுங் கொண்டது. இக்காலத் தில் ஒரு பணக்கிலாறிலொன்றுகிய 1 சதமே மிகவும் குறைந்த நாணகமாய் வழங்கவும், அக்காலத்தில் அப்பணத்தின் 50ல் ஒரு புங்காகிய ஒரு சின்னமே குறைந்த நாணகமாயிருந்தால், அக்காலத்திலிருந்த பொருள்கள் எவ்வளவு மலிவாயிருந்தன வென்பதை அறியலாம். ஒல்லாந்தரின் பிற்காலத்தில் இறைசால் விலைகுறைந்து 48 துட்டுக்குச் சரியாயிற்று. ஆகையால் முந்திய கணக்குச் சரியாகும்படி அரசாட்சியார் துட்டுக்களைப் பெரிதாயடித்தனர்.

க. ஏ. 1785ல், வெள்ளி நாணகங்கள் குறைந்த படியால் தாள் நாணகங்கள் அடித்து ஸிடப்பட்டன. உடனே தங்கம்வெள்ளி நாணகங்களின்விலை யேறியது.

## அ நுபந்தம்.

யாழிப்பாணச் சரித்திர ஆராய்ச்சித் துணிடு.

1. உக்கிரசிங்கன் இராசதானியெனக் கைலாயமாலையிலும் யாழிப்பாண வைடவுமாலையிலும் சொல்லப்பட்ட கதிரமலை யெங்கே? இக்கிரமலை கதிர்காமம் எனவும், உக்கிரசிங்கன் தெருண்மலை மலைமுழுஞ்சில் எனவும் கைலாயமாலை ஆக்கியோன் நினைத்தார். ஆனால் மயில்வாகனப்புலவரோ, அவன் கதிரமலை யில் வீற்றிருந்து இலங்கையின் வடபாக்கதை யாண்டானென்றும், தென்பாகத்தைவேறேராசன் ஆண்டானென்றும் கூறி விருப்பதால், கதிர்காமமென்னும் கொள்கை தவறென்று நினைத்தார் போலும். கதிர்காமமே கதிரமலையென் நினைத்த விண்வக்தோர் கதிர்காமத்திலெக்காலத்திலாவது இலங்கை யரசர் இருந்து அரசாண்டார்களாவென்று சிற்கேளுந் சிந்தித்தாரில்லை. கீறில்துவக்குமுன் ஒருநூற்றுண்டாவில் நாகவர சர்கள் தானும் திஸ்ஸமகாருமாயிலிருந்து அரசாண்டார்களே யன்றிக் கதிர்காமத்திலிருக்கவில்லை. கதிர்காமம் ஒரு இராசதானிவகுக்தற்குத் தகுந்த இடமுமல்ல. வனவேடரைத்தகவிரவேறுயாரும் அவ்விடத்தில் வசித்தார்களென்ற ஜூதிகந்தானு மில்லை. ஆகையால் கைலாயமாலைக்காரர் கூற்று ஆராய்ச்சியற்ற கூற்றேயாம். உக்கிரசிங்கனுக்கு 800 வருடங்களுக்குப் பின் னெழுதிய கைலாயமாலையின் ஆக்கியோனுக்குக் கர்னபரர்ப்பரையிலிருந்த உக்கிரசிங்கனுடைய கதிரமலை, அக்காலத்திற்கிரசிங்க யெய்தியிருந்த கதிர்காமமாகிப கதிரமலைபெயன் தீன்வெறுத்தேயது பெயரொற்றுமைபோகும். அங்றி, அங்கர்னபரர்ப்பரையை உண்மையாக்குவதற்கு வடவிலைக்காரிலைப்பேறு கதிரமலையைத்தேடவேண்டும். 14-ஆற்றுண்டில் சிங்கன்பாலையைலை முதப்பட்ட ஆரம்ப வசுப்புத்துறிய ‘நப்போத்த’ வென்றும்

பாலர் பாடத்தில், புக்தபள்ளிகளிருந்த நகரங்களைக்குறிக்கும் போது, கந்தரோடையென்றிப்போது கூறப்படும் இடத்தைக் 'கதிருகொடு' வெனச்சொல்லியிருக்கிறது. அது இப்போது கூறப்படும் சன்னுகம், மல்லாகம், உடுவில், வீமன்காமம் முதலியவற்றையுங் கூறி, அவைகளின் அண்ட்கே கூறியிருப்பதுங் கொண்டு துணியலாம். அன்றியும் அனேக புக்தாலயங்களிருந்து அழிந்த சின்னங்களாலும், பழைய இந்திய ரோமநாணகங்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டபடியாலும், அது வேர் இராசதானியாகவும், சிறந்த வியாபாரத்துந்துரிய ஸ்டமாகவும் இருந்ததென்பதற்குச் சிற்கேளும் ஜைமில்லை. இக்கதிருகொடு வென்னும் பழைய கூர் பறங்கீயர் காலத்தில் கந்தர் குடையெனவும், ஒல்லாந்தர் காலத்தில் கந்தரோடையெனவும் வழங்கிவந்தது தினைவூர்ப்பாலது. கதிரமலையென்பது கதிருகொடு வென்னும் அச்சிங்களர் பெயரின் திரிபாருப். கதிரு - என்பது எட்டிமரம், கொடு - ஈன்பது பிட்டி, இடம், கிராமம் என்பனவாம். கதிரு - கதிரவாகிப், பிட்டியென்பகையுணர்ச்துஞ் சொல் மலை யாகிக், கதிரமலையென நின்றதென அச்சொல் கருத்திடந்திருகின்றது. கதிருகொடு கதிரமலையான்றேல், கதிரபலையிலிருந்து உக்கிரிசிங்கன் வடனிலங்கையை அரசாண்டான் என்னுங் கூற்றுக்கு, இடைப்பட்டவேற்றரசர் இராசதானிக்கப்பாலுள்ள கதிர்காமத்தை அவன் இராசதானியாகக் கருதுவது அச்சபவுமொரும். பிற்காலத்தில் தலைநகராகிருந்த நல்லூரிலும் பார்க்க அதிகமான அரண்மனைக்குடிடி. நக்கள் அழிந்திருப்பதை அங்கேயெயின்றுங்காணலாம்.

இனிப் கதிரமலையைத்தெடிப் பலவாதாங்களோடு காட்டிக், கதிரமலை கதிரு கொடையின் குமிழ்கூபமென்றும், அப்பழைய கதிருகொடையே இப்போது கந்தரோடையென்ற காருக்கப்பட்டுமிடமெனவும் நிலைட்டமின், 'கொடை' யென்பது பக்கமலைக் கிராமம் என்றே மூர்மான் வேதுப்பின்லை சொல்லுகிறார், ஆலையில்லை கதிர்காமமுங் கதிருகொடையுமென்றென ஈரதிப்பவரின் ஆராய்ச்சித்திரலை யென்னென்போம். கதிர்காமமுங் கதிருகொடையுமாக வேற்றுவது, கதிருகொடையுங் கதிரமலை

மொன்றுதானே. கதிருகொடை கந்தரோடையாம்போது, கதிரமலை கந்தரோடையாகும் என்பது தானே போக்கும். நம் சிக்கையும் விசுவாசமும் மனிதனீடேற்றத்திற்கு அவசியமே. ஆனால் சரித்திரவாராய்ச்சிக்கும் விசுவாசத்திற்கும் வெகுதுராமென்பதைக் கார்ணபரம்பனாயிற் பள்ளிகொள்ளுவாரறிவாராக. ஆகலால் நாம் இங்கே கூறிப்பிட்ட பிரபல நியாயக்கொண்டு கதிரமலை கந்தரோடையே யென்பது உறுதிபெற நிலையிடப்பட்டது.

2. சின்னட்டுப்பின் உக்கிரசிங்கன் தன்னிராசதானியைக் கதிரமலையினின்றும் செங்கடக நகரிக்கு மாற்றினுணென வைபவமாலை கூறும். அது உண்மையாகுமா? அப்படியென்றால் அந்தகரியெங்கே? பிற்காலத்தார் ஏதோ காரணத்தால் கண்டிடப்பட்ட செங்கடகலவெனப் பெயரிட்டமூத்தனர். உக்கிரசிங்கன்காலத்தில் கண்டிக்கப்பெயர் இருந்ததென்பது எவ்வாதாரத்தாலுமுற்றிப்படுகின்றது? கண்டி அக்காலத்தில் நகராயிருந்தாலால் ரே அப்பெயர் பெறும். கதிர்காமத்தினிருந்து வடனிலங்கையை யான்டான் என்பதை நம்பக்குத்துணிப்பவர் சுகத்திருக்காகக் கல்லிட சென்று அங்கிருந்தாண்டான் என்பதை நம்பாது விடுவா? இவ்விதமயக்க அறவினர்க்கு ஆராய்ச்சிதால்தான் என்னபயனீச்செய்ய முடியும்; ஒன்றுமேயில்லை. பின்வருக்க யாழிப்பாலாந்துரசர் காலத்தில் எழுதப்பட்டதால்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்தரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைக்கருக்கு மாற்றினுணென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் செங்கடக ககரெனத் திரிந்திருக்கவேண்டும்.

இன்னேன்ன வேதுக்களால் கதிரமலையிலிருந்து உக்கிரசிங்கன் மாற்றிய விராசதானி சிங்கை நகருக்கே யென்பது தெளிவாயினதற்க. இச் சிங்கைக்கர் அடியடியாகப்பல வாரிடச் சக்கரவர்த்திகளுக்கு மகோன்னத விராசதானியாவதற்கு முதன் முதலடியிட்டவன் இவ்வுக்கிரசிங்கனே. 'போங்கொநி நீர்ச் சிங்கைக்கர்' எனச் சிறப்பைட கொடுத்து விதக்கோதப்பட்டிருப்பதால், சிங்கைக்கர் பொங்கியெழுஷ் திரையொலியையுடைப

சமுக்திரக் கரையோரமென்பது நிதர்சனமாயிற்று. அவ்வாறுமைந்துள்ளவிடம் வல்லிபுரக்கோயிலேச் சார்க்க கடலோரத்தில் மணற்றிடரிற் புதைக்கு, ஆங்காங்குக்கூட்டுக்கும் அனைக பாரிய கட்டிடங்களாலும், ஆங்குக்கூட்டுக்கூப்பட்ட பற்பல சின்னங்களாலும் வலியுற்று பெலிவற்று உறுதிபெற்றிருக்கின்றன வென்க.

3. யாழிப்பாடிக்குக் கொடுத்த மணற்றிடர் யாழிப்பாணக்குடாநாடா? அங்காடு முழுவகையும் அவன் காடுகெடுத்து நாடாக்கினானு? என்பவைகள் ஆழங்கு சிந்திக்கத்தக்கதொன்றும். யாழிப்பாடிக்கு ஆயிரம் வருடங்களுக்குமுன்னே தொடக்கம் யாழிப்பாணத்திலுள்ள கந்தரோடையாகிய கதிரமலைஅனைக நாகவராக்கருக்கு இராசதானியாகவிருந்திருக்கத் தக்கதாகவும், தேவநப்பியதில்லை முதலிய வரசர்கள் கந்தரோடையிலும் மறுவிடங்களிலும் அதேகம் புத்த பள்ளிகளுஞ் தாது கர்ப்பங்களும் எழுப்பி யிருக்கத்தக்கதாகவும், யாழிப்பாணக்குடாநாடு மணற்றிடராயிருந்ததெனக் கொள்வது அறியாமையின்பாலதன்றே? யாழிப்பாடி காடுகெடுத்து நாடாக்கினான நம்பிக்காதாலன்றே சரித்திரக்காரர்கள் உக்கிரசிங்கன் இராசதானியை அக்குடாநாட்டுக்கு வெளியே வைத்தனர். உக்கிரசிங்கனுக்கு முன் வந்த மாருதப்பிரவல்லி யென்னும் அரசி யார்வண்ணுக்கு சுற்காக மாவிட்டபுத்திற் கோயிலைக் கட்டினான்? எம்மத்தினாலேனும் ஓர் இடத்தில் ஓர் ஆலயம் எடுக்கப்புதுமிடத்து, வணங்குதற்குரிய அவ்வும் மத்தினர் ஆண்டுறைத்தலைனின், ஆயிரபாரியாகச் செலவிட்டு எதற்காகச் செய்கின்றார்கள்? பாலை நிலத்திற் கோயிலெடுப்பதுக்காலத்திலுமில்லாவழுக்கு. அதிந்து போயிருக்கும் ககிரிகளைப்பற்றியேனும், சிங்களப்பெயர்களைக் கொண்ட ஊர்கள் காணிக்கைப்பற்றியேனும், அனைத்தொள்ள முடியாவிட்டாலும்; மாவிட்டபுக்கோயில் கட்டப்பட்டதிலிருந்துனும் ஏது ஷபரீத் சரித்திரக்காரர், சிறிதுஞ்சித்ததாகில்லையே. சரித்திரப் பயிற்சிமிக்குடையறிஞர்க்கிவை புலனும்.

அரசர்கள் தமிழ்மரப் புகழ்ந்து பாடும் இயற்றமிழ்ப் புலவர்க்குப் பேசுகிறீர்க்குவல்ல பாணர் விறவியர்க்கும் பெர : வாலி.

ஆடை, பொருள், பூமி முதலியன பரிசாகக் கொடுக்கும் வழக்கம் முற்காலத்திற் நமிழ்காடுகளிலும், மறுதேசங்களிலுமிருந்தது. ஆனால் தமிழ்காட்டில், அக்காலத்தில் இழிகுலத்தவரெண்டென்னப்பட்ட பாணர், விறவியர்க்கு உயர்க்கோர் தாழுக்கோர் குழுமியுள்ள நன்னுட்டை யரசாளும்படி ஓர் அரசன் கொடுத்தானென்பது கிடையாது. அவ்வாறு ஓர் அரசன் செய்வானுக்கு அஃத்துறகோர் ஈனாய்முடியுமன்றே? கூழங்கையென் அரசு செலுத்தினுள்ளென்பதற்கெப்பக் குருடனு மப்பதவியில் வீற்றிருந்தானென வறுதியிட்டு முடிக்கனர். அவ்வாறு அரசாண்டானெனின் எங்கிருந்தாண்டானென வறிதல் வேண்டும். ஒருபோது ஜோன் ஆகிரியர் நினைத்தபடி நல்லாரிலிருந்தென முடியுமா? கூழங்கையென நல்லாரைக் காடு கெடுத்து நாடாக்கி கூக்குவித்தானென முந்தால்களிலிருக்கண்றிப் பாணன் நல்லாரிலிருந்தாண்டான் என்பதற்கு எவ்வகைஆகாரங்களுமில்லையே! யாழிப்பாடி அரசாண்டானெனின் அவனுக்கு மந்திரி பிரதானி முதலிய அவைத் தலைவர்கள் இருக்கத்தானேவேண்டும். இருப்பின் அவர்கள் அவன் குலத்தவர்கள்லாத உயர்குடிப் பிரபுக்களாயிருக்க முடியுமா? அன்றியும் யாழிப்பாணன் இங்கியாவிலிருந்து பல குடிகளைக் கொண்டுவந்தானென வாய்க்காசாது சொல்லி விட்டனர். பாணர் குலத்தானை நுருவனுடன் மனைவிமக்களொடு பிள்சென்று துணைவேண்டி மேற்குலத்தானை ருவனங்களுக்கு அறியாத தேயம் செல்வது யாண்டும் நிகழூ நிகழ்ச்சி. யாழிப்பாணத்திலிருந்த பாண்டி மழவன் போன்ற உயர்குடிப் பிறப்பினர் பாணனுக்கு அரசரிமை வழக்கவுடன்படுவார்களா? இத்தைனைப் பறங்கி ஒல்லாந்த காலத்திற் நலைமைக்கார வயர்வு தாழுவுக்கே கலகங் கொண்டோரின் முன்னேர் தம்மிற் ரூதுந்தோர் அரசனுதற்குடன்படாரென வறியலாம்.

முன்காட்டியபடி கதிரமலையுஞ் சிங்கைக்கரும் யாழிப்பாணக் குடாநாட்டிலிருக்கும்போது, யாழிப்பாணத்தைப்பிறவினானுவனுக்கு முடிகுடியாக்காள் எவ்வாறு கொடுக்கமுடியும்? ஆகலால் யாழிப்பாணனுக்குக் கொடுக்கப்பட்டவிடம் அம்மானினர்க்குரிய நெப்தல் சிலமேயாம். அது அவன் பெயரினுல்லமுக்கப்

பட்ட யாழிப்பாணப் பட்டினமாகிய கரையூர், பாசையூர் முதலிய விடங்களேயாம். இப்பாணன் கொண்டுவந்த குடிகள் தன் மரபினராகிய பாணர் வகுப்பினராகவால், அவர்கள் தொழில் துக்கு குரியவிடமாகிய கரையோரத்திற் குடியிருந்தினான். அவர்களுக்கங்கள் தொழிலாகிய மீன் பிடிக்கலைச் செய்து வருகின்றனர். இவ்விடம் யாழிப்பாணப், யாழிப்பாணப் பட்டினம், யாழிப்பாணப் பட்டினத்துறை, பட்டினத்துறை யென்னும் நாமங்களிலும் வழங்கப்பட்டுப், பறங்கிக்காரர் காலத்துக்குப் பின் அவர்கள் துக்கு நகரியின் பெயராகிப், பின் முழுக்குடா நாட்டுக்கும் பெயராகவிட்டது.

4. பாண்டிமழுவன் இந்தியாவுக்குப் போய் உயர்குடிவேளான் மக்களைப் பற்பலவிடங்களினின்றுங் கொணர்ந்தானென்று முன்னாலாகியிர்கள் கூறிமுடித்தார்கள். ஜோன் போதகரோ தமிழ்நாட்டு மூலேந்தருக்கும் கூழுங்கையன் ஓலை போக்கி, நாலிற் கூறியுள்ள அவ்வயர்குடி வேளான் மக்களை அழைப்பித்தனன் என்பர். இவ்வாறு அடிமை குடிமைகளாலும் செல்வத்தாலும் மேம்பட்ட அவ்வேளான் மக்கள் பொன் கொழிக்கும் யாற்றுவளம் சிரமிய தங்கள் தேசங்களை விட்டு, வேளான் மக்களுக்குரிய வளன்று நிலப்பாங்கினையுடைய சிற்காட்டிற்கு வருதற்கேற்ற இன்றியமையாத காரணத்தானென்னையோ? பஞ்சமா? அன்றி அங்காட்டினும் இங்நாடு கவருந்தாத்தா! இங்களிலுக் தமிழர் மலாய் பர்மா முதலிய தூர்கேங்களுக்குப் போய்ப் பணமிட்டிக் குபோசெல்வும் பெற்றிருக்காலும், தங்கள் தங்கள் ஜூனன் பூமியைக் கைவிட்டார்காரணமில்வழி மிகச் சிலரே. பதினாண்காம் நாற்றுண்டில் ‘பாலிக்கூர்’ என்னும் முஸ்லீம் படையெடுத்துவந்து தென்னிச் சியாவைக் கைப்பற்றியின், அவனுடன் வந்த முஸ்லீம் பிரதானிகள் அங்குள்ள உயர்குடி வேளான் மங்கையரைத் தீண்டத் தொடக்கியதை யற்றதும், கம்பண்ணன் விஸ்வநாதன் என்னும் விஜயகார நாயக்கர் வரசர்கள் மதுரையை யரசாண்டிருந்த காலத்திலே, தமிழ் அந்தகாரிகளை கீக்கிப் பாளையக்காரரையமைத்த போதும், பெங்கள் மாணபங்கத்துக்குப் பயந்தும், தங்களில்

கார கீக்கத்துக்கு மனமிடிந்தும், “கொடுங்கோல் மன்னன் வாழுநாட்டில் கடும்புலி வாழுங் காடு நன்றே” என மதித்துத், தமது அயல்நாடாகிய இலக்கையை கோக்கி வந்து குடியேறினர் என்பதே சாலச் சிறப்புடைத்தாம். அங்காளில் சிங்கள நாட்டிற் குடியேறிய உயர்குடிவேளான் பிரபுக்களை எந்தப் பாண்டிமழுவன் கூட்டிவந்து குடியேற்றினான்? இவைகளைச் சிக்கிக்கவேண்டாமா? மேலும் யாழிப்பாணத்திலிருந்துபோன பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழுவன் கொண்டுவந்த அரசகுமாரன், வேளாளன் குடிகளாகியவர்களில் பின்னுமொராகு பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழுவனிருப்பதைச் சரித்திரகாரர்மோசியாது விட்டதென்னே? இவைகளால் தெரிவது யாதெனின் பாண்டிமழுவன் சென்று குடிகளைக் கொண்டுவந்தான் எனக் கூறுவதற்கு ஆகாய கங்கையில் மலர்ந்த தாமரையோடொக்குமென்பதே.

கி.பி.1933ல், தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பதிப்பித்ததிரு: வ. குமாரசவாமியவர்கள் வேளாளன்குடிகளைப் பாண்டிமழுவன் இந்தியாவினின்று கூட்டிவந்ததையுர், குழங்கையென் சேர, சேரம், பாண்டியவரசர்களுக்கு ஒலைபோக்கி அழைப்பித்ததையும் நம்பாமல், குழங்கையென சென்று முடிசொடுவதற்குஞ், துலாபாரம் நிறுப்பதற்கும், பிறஅரசு சின்னங்கள் சமப்பதற்கும் வேளாளன்குடிகளைக் கூட்டிவந்தான் எனால்லே கற்பித்த காரணங்காட்டியதோடமையாது, அங்குடிகள் சேர, சேரம், பாண்டியதேசங்களிலிருந்து வர்தார்களெனின், இங்காலத்திற் போல வக்காலத்திற் பிரயாணவசதியின்மையால், குழங்கையென் நாடு நாடாய்ச் சென்று அலைந்து திரிவது இயலாக்குவோர்க்கு, அவன்மீதிருங்கி, அவ்வேலையைக் கொண்டுடமன்டலக்கிலுள்ள மூன்றுஜில்லாக் களுள் அமைத்து, அதற்காக யாழிப்பாணம் வக்க வேளாளன்குடிகளின் ஊர்களை காவித்துக் கிரித்தும் தமது கொள்கைக்குடும் படுத்த உடம்படுமெய் வருஷித்துஞ் சரிப்படுத்துவதுபோற் செய்து, அவர்கள் ஊர்களைத் தொண்ணடமன்டலர்ஜில்லாக்குள்ள வைத்து மகிழ்க்கனர். காபில் ஊர்க்க காநகராண் சிசாடி மைக் காஞ்சிகார்க் காரைக்காட்டினாலோர்க்கு காட்டுவதற்கு

அவர் சுற்றியலைந்தவிடமோ மிகவதிகம். ஆனபடியால் அதைச் சிற்று ஆராய்வாம்.

தெல்லிப்பழையிற் குடியேறிய வாலிநகர்ச் செண்பக மாப்பாண்ணும், அவன் குலத்தினாகிய சந்திரசேகரனும், அவ்லூரிற் குடியேறிய காயில்ககர்க் கனகராயன் செட்டியும் ஒருவர்க்கொருவர் எவ்வழியாலேனும் ஞாதியராயிருந்தார்களெனக் கைலாய மாலையிற் சொல்லப்படவில்லை. பின்திப் வைபவமாலையிற் சொல்லியிருப்பதைக் கொண்டு, கனகராயன் செட்டியும் வாலி நகரானே யென நம்பி, வாலி ஈகரை வலிந்துதேடக் குமாரசவாமியவர்கள் புறப்பட்டனர். இக்காலத்திலுங் செட்டிகள் வைசியரே யென்றும் வேளாளர் சூக்கிரே யென்றும் வாதிடும் அனேகர் இருக்கும் போது, அக்காலத்தில் அவ்வாறு இருக்கவில்லையெனக் காட்டுவதற்காகவா மயில்வாகனப் புலவர் கைலாய மாலைக் கூற்றை மாற்றினார்? கைலாயமாலையில் அவ்வித்தியாசம் நன்றாய்க் தொனிக்கின்றதை எவரும் நன்கறியலாம்.

“வாலிநகர் வாசன் மருள்செறி வெள்ளாயரசன்

கோலமிகுமீழிக் கொடியாளன் மூலமிகு

செண்பக மாப்பாண்ணையும் சேர்ந்த குலத்தில் வந்த

தண்ணுவலைத்தார் சந்திர சேகரனும் பண்புடைய

மாப்பாண்ணபைனையும் மாசில் புதழுங் காயங்கர்க்

பூப்பாண வென்ன வந்த போன்வசியன் கோப்பான்

சீரகத்தார் மார்பன் செற்றி கனகராயனையும்”

என்பது கைலாயமாலையில் அப்பகுதியைக் கூறும் அடிகளாரும். இவ்வடிகளில் செண்பகமாப்பாண்ணும் சந்திரசேகரமாப்பாண்ணும் ஒரு குலத்தவர்களெனச் சொல்லியிருப்பதேயன்றி, ஞாதியர் அல்லது உறவினர் என இருவரையும் குறிப்பிடவில்லை. குலமென்பதற்கு ஞாதியர் என்னுங் கருத்தும் இரு வழக்கினுமில்லை. கனகராயனை வேறு குலத்தவரென வெளிப்படையான வித்தியாசங் காட்டியிருக்கும்போது, வைபவமாலையார் அரிமுன்றுபேரும் ஞாதிகளெனக் கொண்டது தவறெனவேற்படத் திட்டுத், தவறை ஆகாரமாகக் கொண்டதே, முதற்கோடில் முற்றுங்கோதுமெயன் நும் பழுமொழிப்பாடி, கனகராயன் செட்டி வாலிநகரானல்லதென்பது தேற்றும்.

(2) “திருக்காரைக்காட்டுப்பிச்சன்கையாலித்தேவன்” என்னுஞ் சொற்றெட்டரைக் காரைக்காட்டுச் சாசனமொன்றிற் கண்டு, “வைபாலித்தேவன்” “ஆலிக்கைத்தேவ” னயிருக்கலாமென மாஸ்துகிள்ளூர். பிச்சன்கையாலித்தேவன் என்னுஞ் சொற்று ரூட்டரை கோக்கிற்றிலர். தனது தேவைக்கரகநடுகின்ற ‘கை’பென்னும் ஏழுத்தை வேறிடம் அனுப்புகின்றூர். சரி, இன்னென்றாவர் ‘கைப்பிச்சன்வித்தேவன்’ எனக் கூறின் அதற்கு எங்கு ஊரைத் திரிக்கிறது? ஆலிக்கை காரைக்காட்டுக்கு மறுபெயராயிருக்கலாமென ஐசீக்து, அதற்குத் திருவென்னுஞ் சிறப்படையொன்றை வைத்துக் கட்டினார். ஏனெனில் வகராடம்படு மெய்பெற்று தன் கருத்து வாய்க்குமென கிணத்தே. அவ்வாறே ‘ஆலிக்கை’யைத் ‘திருவாலிக்கை’யாக்கி முடிவெடுத்துப், மின் ‘திரு’வை கீக்கி முன்மொழியைகோக்காது ‘வாலிக்கை’ யெனப் பிரிக்து, வாலிக்கை காரைக்காட்டின் மறுபெயரைன் கின்றூர். ஆலியை வாலியாகச் செய்த உடம்படுமெய்யே திரு: குமாரசவாமியவர்களினும் பார்க்க வல்லமையுடையது. இச்சிரபமெல்லாம் வாலிநகரைத் தொண்டைமண்டலத்துள் கொண்டு வரத்தானே! மற்றும் மண்டலவங்களிலிருந்தாற் சிறப்பன்று போலும். சோழமண்டலத்திலுள்ள திருமக்கையாழ்வார் திருவாலி நகரையும் இச்சந்தரப்பத்தில் கோக்குதல் இயைபுடைத்து. காரைக்காடு வாலிநகர் அல்லது வாலிக்கை நகர் என அழைக்கப்பட்டதென வேறு ஆகாரங் காட்டாதொழியின், அவர் எடுத்தாரும் மதிவல்லழுகுத்தில் இது யூக்யாகத்தான் முடியும்.

கனகராயனைக் காயல்கர் வேளாண் செட்டி யென்றால் வரும் இழுக்கென்னை? காயில் பட்டினத்தில் வேளாண் செட்டிகள் எக்காலத்திலாகுதல் குடியிருக்கவில்லையெனத் தாடித்தின்னன்றே கனகராயனை அவ்லூர் விட்டுத்தாத்தவேண்டும்.

(3) பாண்டி மழுவனுடைய பொன்பற்றியூரையும் தென்னார்க் காட்டிலைமைக்கனர். அவன்து பெயரிலிருந்து பாண்டிகாட்டின என்னத் தெரிவதால், பாண்டிகாட்டில் அவ்விதலூர் இல்லை யெனத் தெரிக்குதொண்டபின்னன்றே தொண்டைகாட்டில்

தூக்கிப்போடவேண்டும். தனக்கும் மற்றைபோர்க்கும் என்குள்ளெனத் தெரியாத மற்றவூர்களையும் தொண்டைமண்டலத்தில் வைத்து மகிழ்கின்றார்.

இந்த முடிவுக்கு வந்தபின், மகம்மதிய வச்சும் பாளையக்காரர் அதிகாரமும் தொண்டைமண்டல வேளாளரைத்தானு அல்லோலக் லோலப் படுத்தியதென்னுங் கடாவால் எமது கொள்கையை மறுக்கொழித்ததாக வகமகிழ்ந்து, “தொண்டைநாடு சான்றேருருடைத்து” என ஒளவைப்பிராட்டியார் சொல்லியபடி யால், “வாய்மையையேஆபரணமாகப்படுனைத் தொண்டைநாடு வேளாண்மக்கள்” மூஸ்லீம் அதிகாரிகளின் மறங்செயல்களுக்காகுதல், மானபங்கத்துக்காகுதல், கங்கள்முன்னிலைமை குறைக்க ஏழ்மைக்காகுதல், மனமிடிந்து துன்புற்று, “மயிர்நீப்பின்வாழுக்கவரிமாவன்னார்” வேற்று நாடு புக்காது இருந்தார்களென்றும், முடிதொடுவதற்கும், துலா பாரம் நிறுப்பதற்கும், வரியறவிடுவதற்கும் ஆசைப்பட்டுத் தங்கள் பெண்டு பின்னோ, சற்றமித்திரர், அடிமை குடிமைகளுடன் யாழிப்பாணம் வந்தார்களெனப் பெரியதோரிமுக்கை அவர்க்கேற்றி, வற்றேக்குறி வைபவமாலீயார் போக்கையே தழுவியதாகக் காட்டிவிட்டார்.

தொண்டைமண்டலம் மூஸ்லீம் அதிகாரத்திற்கு உட்பட வில்லையா? பாளையக்காரர் தொண்டைநாட்டில் வைக்கப்படவில்லையா? தொண்டைமண்டலத்து மூன்று ஜில்லாக்களென்றால் சிறு தேசமா? கூழங்கையனுக்குக் காலூனமில்லாதபடியால் பிற மண்டலம் ஜில்லாக்களில் சென்று வேற்றுகாட்டில் குடியேற மறுத்தாலும், முடிதொடுவதையும் துலா பாரஞ் சமப்பதையுங்கறி, அப்பெருமையை முன்னிட்டுக் கூட்டிச் செல்வதற்கு ஆங்காங்கு சென்றவிடமெல்லாம் வேளாளரில்லாததை யுன்னிக், தொண்டைநாட்டு மூலூர் வேளாளரே தக்கோரெனக் கொண்டு போந்து சரித்திரவாராப்சியில் இதுவுமோர் புது வழிப்பட்டது.

மண்ணுடுகொண்ட முதலியும் அவன் சந்தியாருங் தசிரமறுவேளாளர் முடிதொடப்படாதா? சோழவரசன் முடியைந்

தொட்ட மண்ணுடுகொண்டமுதலி தன்பழுமையானாலிமையை விட்டு, அதே வேலையைப் பிறாட்டுக்குச் சென்று வேற்றரசு னுக்குச் செய்யச் சம்மதித்துக் கொண்டுட்டைக் குறங்கு செல்லக் கூழங்கையன் சோழனிலும் மேம்பட்டவனே? அல்லது சோழ வரசனால் அவ்வுத்தக்கோட்டுக்குனின்றும் நீக்கப்பட்டானு? சிறுக்கலைவையில் வல்லவனுன கனகாரயன் செட்டி சந்தியற்றிறங்கால் துலா பாரக் கடமையும் அத்துடன் ஒழியவேண்டியது தானே. கனகாரயன் செட்டி சந்திய வளர்க்கிருந்தாலும், யாழிப்பாணவரசர் எக்காலத்திலாயினும் துலா பாரஞ் செய்கார் கவென்ற சாட்சியில்லையே. ஜீயோ! எவ்வளவோ அரும்பாடு பட்டுப் போய் அரசுகுமாரனைக் கொணர்ந்த பாண்டிமஹவனுக்கு இவ்வுத்திகாரங்களிலொன்றையாகுதல் கொடுத்தால் ஆகாதா? தெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டி யென்றும் மூன்றார்க்குடி காரும்பிற்காலத்தில்லறங்காரயினர்போற்காட்டவே இவ்வாராய்ச்சி எழுந்ததுபேசலும். தெல்லிப்பழையில் குடியேறிய செண்பகமாப்பாணன் சந்திரசேகரமாப்பாணங்கைய இருவரையும் விட்டு மயிலிட்டிக்கும் இருபாலைக்கும் உறவுதேடிப்போனது தான் வியப்பு! வைபவமாலீயார், தெல்லிப்பழையிற் குடியேறிய மூன்று குடியினரும் தன்காலத்தில் உறவினராய் வந்தபடியாற் போலும், கைலாயமாலீயிற் சொல்லியதை மாற்றி மூன்றுபேரும் ஞாதிகளெனச் சொல்லிப் போயினர்.

தெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டிக் குடிகளைத் தவிர மற்றுவும் குடிகளைக் கொணர்ந்தது, அரசன் பவனி போம்போது விதியிற் கட்டியஞ் சொல்லவும், நிலபாவாடை விரிக்கவும், மேலாப்புப் பிடிக்கவும், முரசறையவும், யானை குதிரை பார்க்க வும் பிறவுக்குமாகுமெனச் சொல்லரததே யவ்வாராய்ச்சியின் குறை:

கைலாயமாலை எழுதிய காலத்தில் யாழிப்பாணம் பாணாற்குடியேற்றப்பட்டதென்றும், அங்கு வேளாளரிருக்கவில்லை யென்றும் நினைத்து, அரசுகுமாரன் ஏரும்பொழுது சில வேளாளர்க் குடிகளையுங் கொணர்ந்தான் எனத் தன் காலத்தில் பிரபல்ய

முற்று யாழிப்பாணத்திலிருந்த சில வேளாளரின் முன்னேர்களின் பெயர்களைக் கைலாயமாலோ ஆக்கியோன்குறித்துவிட, அதற்குக் காரணம் காட்டக் கங்கணங்கட்டிய குமாரசவாமியவர்களின் மதியுகம் விபக்கத்தக்கதே. அம்மாலையிற் சொல்லப்பட்ட குடிகள் ஒழிய வேறு வேளாளர் யாழிப்பாணத்திற்கு வரவில்லை யென்பதே அவர் கருத்தாகிறது.

அக்காலத்தில் சிங்களாட்டிற் குடியேறிய நூற்றுக்கணக்கான வேளாளர் யாராடைய முடிதொடவந்தனர்? எனது ஆராய்ச் சியில் பாண்டிமழுவன் அரசனைக் கொணர இந்தியாவுக்குச் சென்ற நதையும் கூழங்கையன் என்னுமரசன் யாழிப்பாணம் வந்து கல் ஹரில் முடிகுடி யாண்டான் என்பதையும் பிரபல ஏதுகளால் நியாயங்காட்டி மறுத்து கிளைஞாட்டியிருக்க, அம்மறுப்பைத் தக்க நியாயத்தால் மறுத்துக்காட்டி, முன் சரித்திரகாரர் கூறியதே உண்மையென்று நிலைறித்தாது, முன்று குடிகளின் பெருமை யைக் காட்டுவதெந்தையே முன்னிட்டு “இராசநாயக முதலி யாரும் யாழிப்பாணக் குடியேற்றமும்” என அங்காரம் வகுக்குத் துவக்கியது வெளிற்றுரையாயினதே யன்றிச் சரித்திரவாராய்ச்சியோ டெந்றிச் சென்றதாகத் தெரிந்தில்.

மேலும் வரியறவிடுவதற்கு வாத நாசிங்கதேவனின் காவிரி யூரையிலாப்பூராக்கி அது தொண்டைநாட்டது என்றார். மயிலாப்பூர் தொண்டைநாட்டதாகையால், சோழாட்டுக்காவிரியூர் தொண்டைநாட்டி. லெப்படி வருமோ தெரியவில்லை. நாசிங்கதேவன் யாழிப்பாண காட்டிற் குடியேறியவிடத்திற்குக்கண்ணுட்டு பெயரையிட்டு மயிலையென வழங்கினான் என்கிறார். அதற்கு முன் ஒருவரும் அவ்லூரிற் குடியிருக்கவில்லைப்போலும். 15ம் நூற்றுண்டில் சிங்களவாசன் யாழிப்பாணத்தைவெற்றிகொண்டு அரசாண்ட காலத்தில் அவனுடன் வந்த சிங்களர் சிலர் அகனை மயிலைசிட்டியெனுஞ் சிங்களப் பெயராக்கி விட்டனராம். ‘மயிலை’ யென்னுஞ் தமிழ்ப் பெயர் ‘மயிலசிட்டி’ யென்னுஞ் சிங்களப் பெயரான காரணந்தான் தெரியவேண்டும். இப்போது சிங்களப் பெயர்களுடனிருக்கும் பல்லாயிர ஓர்களும் காணிக்கூடும்.

அக்காலத்திலா தமிழ்ப் பெயர்களைவிட்டுச் சிங்களப் பெயர்கள் கொண்டன? சன்னுகம், மல்லாகம், அளவெட்டி, வீமன்காம் என்னுஞ் சிங்களப் பெயர்களைக் கொண்ட ஓர்களுக்கு முந்திருந்த தமிழ்ப் பெயர்களைத் திரு: குமாரசவாமியவர்களே அறிவர் போலும்.

மயிலசிட்டி, மயிலசிட்டி யென்னுஞ் சிங்கள நாமத்தின் திரிபென்பதை ஒத்துக்கொள்ளும்போது, அதன்கருத்தினாலெனத் தெரிந்தால் மயிலை மயிலசிட்டியாகத் திரிந்ததெனச் சொல்லி யிருக்கமாட்டார். மயிலசிட்டியென்றால் மயில (Sinh: mahila) மரம் நின்ற, ஓரென்பதே அதன்கருத்தாகும். (சிட்டிய = இருத்தல் அல்லது நிற்றல்) மயிலன் இருந்தலுரெனவுங் கொள்ளலாம். மயிலையிலிருந்து வந்த ஒருவன் இருந்தலூர் என்பதை எவ்விதத்திலும் காட்டாது. தம்பசிட்டி, கையிட்டி, போயிட்டி, மீபிட்டி முதலிய விடங்கள் எவ்வாறு மரப்பெயர் கொண்டமைக்கத்தோ, அவ்வாறே மயிலிட்டியும் அமைந்துளவென்பது வெளிப்படை. இச்சிங்களப் பெயர்கள் 15ம் நூற்றுண்டில் வந்த சில சிங்களர் வைத்த பெயர்களன்று, தீஸ்து பிறக்கப் பல நூற்றுண்டுக்கு முன் அவ்விடங்களில் வசித்த நாகரென்னுஞ் சாதியார் வைத்த பெயர்களாகும்.

5. ஜெயதங்களுக்குப் பின்னரசாண்டவன் கூழங்கைப்பனைக்கையமாலையிற் கூறப்படாதிருக்க, அதனை யாதாரமாகக் கொண்டு எழுதினேன் என்று சொன்ன மயில்வாகனப் புலவருக்கு அப்பெயர் எங்கிருந்து கிடைக்கது? அவர்தான் அவ்வாறு எழுதின்ரென்பதற்குச் சாட்சியென்ன? எடைழுதுபவர் வழக்கமாகச் செய்து வைக்கும் தோன்றல், திரிதல், கெடுகலாகிய விகாரங்கள் இதிலும் தலைநிட்டி யிருக்கக் கூடாதா? ‘காவிங்க’ வென்னுஞ் சொல்லைக் ‘கூழங்கை’ யெனக் கொண்டு பின்னால் ஏடைழுதியவர் மாற்றிவிட்டார்களென்பது கீழ் வருவனவற்றைக் கொண்டு தெரியலாம். வைபவமாலை ஆசிரியருக்கு முன் கூழங்கையெனென வொருவன் இருந்தானென்னுங் கர்ன்பர்ம்பரையேனும் நூலாதாரமேனும் இருந்தாகத் தெரியவில்லை. கூழங்க

கையன் சக்கரவர்த்தியாயிருந்தானெனில், சக்கரவர்த்திப் பட்டம் பெறுதற்கு, அத்தேசத்துப் பிறவரசர் யாவரையும் வென்று முடிகுட வேண்டியது மாடி. சுகாப்தம் 870ம் ஆண்டாகிய கி. பி. 948ல் முடிகுடப்பட்டவெண்ணால், அதன் பின் படை பெடுத்துப் பிறதேசங்களை வென்றதற்கு ஒரு ஆதாரமுமில்லை. கி. பி. 944ல் சோழ பராந்தகன் வடவிலங்கையை வென்று, உத்தம சோழன் இராசப்பிரதிகித்யாக சியமித்துப்போனதாகவும், கி. பி. 1070 வரைக்கும் இலங்கை சோழவரசருக்குக் கீழ்நிற்க தாகவும், பிறசரித்திரங்களாலும் சிலாசாசனங்களாலும் அறியக் கிடப்பதால், கூழுங்கையன் சக்கரவர்த்தியாயிருந்தானென்பது எவ்வாறு பொருந்தும்? பொருந்தாதொழியவே அஃதும் வெற்றுறையாஹாறு தெற்றிறனப் புலப்படும். பிற்காலச்சில் செக்ராச சேரான் எனவும் விஜய ஊலிங்கக் சக்கரவர்த்தி யெனவும் புகழ்ப்படத்தவரசல்லாறுவினைக் கூன்பரம்பலர்யாலறிந்தகைலாமயமாலைக்கரர் செக்ராசன் எனவும் அவனே ஜெபதுங்க னுக்கும் யாழ்ப்பாடிக்கும் பின்னரசாண்ட முதற் சிங்கையாரிய னெனவும் எழுதி வைத்ததை, மயில்வாகனப்புலவர் விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியென எழுதிவிடப், பின்புவடைமுதியவர்யாரோ விஜய கூழுங்கைச் சக்கரவர்த்தியெனத் திரித்துச் சிருட்டிசெய்து வைக்க. அதுவே உண்மையாகப் பிற்காலத்தில் வேறுஞ்றி நிற்கலாயிற்ற. ஒருபோது கூழுங்கையன் என்னும் பெயரைக் ‘கோருறு காத்துக் குரிசில்’ என வையாபாடவிலிருப்பதையறிந்து அப்பொருஞ்கேற்ப அவ்வாறு எழுதினாலோ வென சினைத்தால், யாம் முன் சொல்லியபடி, அவ்வையாபாடல் வில்லவராய முதலியாருக்குப்பின் ஆங்கலேயர் காலத்திலெழுதப்பட்டபடியால், வையாபாடற்காரே வைபவமாலையிலிருந்து எடுத்திருக்க வேண்டுமென உறுதிப்படுவதால், வைபவமாலையர் இப்போதிருக்கும் வையாபாடலைத் துணைக்கோடினால்ல வென்பது மலையில்க்காம்.

மேலே காட்டிய பிரபல நியாயங்கள் கொண்டு ஜெயதுங்க னுக்குப் பின்னரசாண்டவன் கூழுங்கையனுமன்று, சக்கரவர்த்த

தியு மன்று. அவனுக்கு மூன்று நாற்றூண்டுகளுக்குப் பின் பிரபலமடைந்த விஜய காலிங்கக் சக்கரவர்த்தியாகிய கலீங்க மாகளையே எட்டெடுத்தில் கா-வைக் கூ-வைனவும், வி-யை எ-வைனவும் எழுத்துருவில் மாறுபடக் கண்டு, விஜய களங்கைச் சக்கரவர்த்தியென, வைபவமாலையார்க்குப் பின் வந்தோர் நம்பி ‘எ’காத்தகைச் சிறப்பெழுத்தாக்கி முடித்துவிட்டாரென்பதே இவ்வாராய்ச்சியிப் பிதளிந்து விறுவிய முடிபாகும்.

வேளாண் குடிகளை அரசுகள்ள மூழியஞ் செப்பவதற்காக வோரசன் கூட்டிவாந்தான்பதை நிலைசிறுத்த அவாவும் திருவ. குமாரசவாமியவர்கள் கூழுங்கையன் வரவை பிறுக்கிப்பிடித் தாற்றுன் தன்னபிப்ராயத்திற்கு அது இன்றியமையாததாகு மெனக் கண்டு அக் கூழுங்கையன்

1. கி. பி. 1458ல் யாழ்ப்பாணம் வக்து நல்லூர் என்னும் சுரியைக் கட்டுவித்தானென்றும்,
2. கி. பி. 1260க்கும் 1275க்குமிடையில் நல்லூரில் முடிகுட்டுளைன்றும்,
3. அவன் தெலுங்கனுணபடியால் அவனும் அவன் பின் னேருந் தங்களை ஆரியரென வழைத்தார்களென்றும்,
4. அவன் யாழ்ப்பாணத்தை நவகோட்டங்களாகப்பிரித்துக் தான் கூட்டிவந்த வேளாண் குடிகளை அக்கோட்டங்களுக்குப் பிரதானிகளாக்கி, தன்னைச் சக்கரவர்த்தியென்றமூக்க வதற்குரிய சிறப்புடைக் காரணங்களின்மையால், தன்னுட்டுச் சிற்றார்களிலுள்ள அப்பிரதானிகளையே சிற்றரசர்களாக வைத்துத், தன்னைச் சக்கரவர்த்தியாக மதித்து நடந்தானென்றும் கூறுவர். குமாரசவாமியவர்கள் கற்பனு சக்தியானது முந்சுத்திராசிரியரின் குறிப்புக்களைப்பற்றி மயங்கும் மயக்கத்தை இன்னும் அதிகரிப்பித்ததேயன்றித் தெளிவடையச் செய்திய. ஆகையால் அவர்கள் ஆராய்ச்சியில்லாக் கூற்றுக்கள் சரித்தோ சினைவிற்கு வருமுன் ஒதுக்கி விடவேண்டியது ஆவசியமாகும்.

(1.) “இலக்ய-சுகாப்தமென்னுற்றெழுபதாமாண்டினெல்லை அவர் பொலிமாலீ மார்பனும் புவனேகவாகு நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லீக் குலவிய கந்தவேட்டுக்கோயிலும் புரிவித்தானே”

என்னும் திக்கற்ற பாட்டோன்றின் முதலடியிற் காணப்படும் ‘எண்’ என்னும் பதம், பேரெண்ணையை 1000க்கைத் துறிக்கும்’ எனக்கொண்டு, ‘எண்னுற்றெழுபதாமாண்டு’ சகம் 1170ஆகு மாகையால், கி. பி. 1248ல் நல்லூர் நகரி கட்டப்பட்டதென்ற நர் (பக்கம் 32). ஆனால் அவருடைய முங்கிய ஆராய்ச்சி முடிபின்படி (பக்கம் 8) கூழுங்கையன் “அரசியல் ஆரம்பம் கி. பி. 1260க்கும் 1275க்கு மிடையிலென ஒருவாறு சிச்சயிக்கலாம்” என்றனர். நகரி கட்டிய பின் 20 வருடங்களுக்குமேல் முடிகுடுவதற்குக் காலஞ்ச செல்வதற்குக் காரணமென்ன? நகரிகட்டு வதற்கு மேற் சொன்ன பாட்டை ஆகாரமாக வைத்துக் கொண்டாலும், முடிகுடிய காலத்திற்கு ஆகாரமிதுவென வொன்றைக் காட்டாதொழிந்தது, சோழவரசரும் அரசகட்டி ஆம் இல்லாதொழிந்த பின்னரே இந்தாட்டரசருக்கு முடிகொடு வதற்குந் துலாபாம் சிறுப்பதற்கும் வேளாளர் இனங்கி வருவாரென வெண்ணியதாற்போலும். சோழவரசர்களிற் கடையோ னையை முன்றும் இராஜேந்திரன் கி. பி. 1264 வரை அரசாண்ட தாகத் தெரிய வருதலால், அதன் பின் சிலவாண்டுகள் வரை பார்த்துச் சோழவரச கட்டில் இல்லையெனக் கண்டின்னன்றே வேளாளக் குடிகள் வருவதற்கு உடன்படுவர! இதற்காக 1275 வரை காலத்தை நீட்டினர். யாழ்ப்பாணன் காடு கெடுத்து நாடாக்கி யாழ்ப்பாணத்தை யாசாண்டது கி. பி. மூன்றும் நூற்றுண்டென வாதிக்கு மிவர், அவன் இறந்தபின் 1500 வருடங்களாக அரசரில்லாதிருந்த யாழ்ப்பாணத்திற்கு, கி. பி. 13ம் நூற்றுண்டில் கூழுங்கையடினைகிலும் ஓராசன் வருவதற்கு ஏற் பட்ட காரணந்தான் யாதோ அறிந்திலேம். இதனைத் திரு: சூமாரசவாமியவர்கள் யாழ்ப்பாணநாடு செய்த தவமெனக்கூரு தொழிந்தது வியப்பே! ஆனால் ஒருபோது அரசின்ன தூழி ருஞ் செய்ய வந்த வேளாண் குடிகள் செய்த தவமாயிருக்கலாம்.

(2) யாழ்ப்பாணத்து ஆரிய வரசரின் அரசியல் ஆரம்பம் கி. பி. 1260க்குப் பிற்படச் சொல்வது தெளிவற்ற ஆராய்ச்சியின்பாற் பட்டதென்பது வெளிப்படை. கி. பி. 12ம் நூற்றுண்டு கடுப்பகுதியிலே இலங்கைக்கு வந்த புகழேந்திப் புலவர்,

“பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்குங் காவலர் வைகும் படிவைத்த வாகண்டி யொன்பதினும் மேலவர் மார்பினுங் திண்டோளி னுஞ்செம்பொன் மேருவினுஞ் சேவெழு தமிழ்பெருமான் சிங்கையாரிய சேகரனே”

“அது விதிபோ வட்லா ரியர்கோமான்

என வலரா லிழந்தாள்-ஒன்  
தருக்கண்ணீ ஹங்குளிர்த் தண்ணளிதந் தாண்ட  
திருக்கண்ணி ஹங்ஸுமோ தி”

யென்னும் பாக்களை யாரைக் குறித்துப் பாடினாரென்பதைக் குமாரசவாமியவர்கள் சிறிது சிந்தித்தாரில்லை. புகழேந்திப் புலவர் விக்ரமசோழன் காலத்தவரென்பது,

“தாமங் கமமும்பைங் கோதையன் விக்ரம சோழமன்னர் தீபன் புறங்கடை வந்துநின் ரூனின் றிருப்புருவச் சாபங் குனிய விழிசிவப் பத்தலை சாய்த்துநின்ற கோபங் தண்ணென மேயெளி தோங் குடிப்பிறப்பே”,

என்னுங் கவியைச் சோழன் தேவி ஊடிக்கதவடைத்தபோது அரசனுக்காக அவர் பாடியதிலிருந்து அறியலாம். இவ் விக்ரம சோழனே ஒட்டக் கூத்தரால் உலாப்பாடப்பெற்றவன். அவன் அரசாண்ட காலம் கி. பி. 1118 தொடக்கம் 1143 வரை என்ப.

புதுவைச் சடையப்ப வள்ளல் இலங்கையிலேற்பட்ட பஞ்சத்தைத் தீர்க்க ஆயிரங் கப்பலில் கெல்லனுப்பியபோது, அதற்கு நன்றியறிதலாய்த்தமிழப் பாட்டோன்று பராராச சிங்கன் என்னும் அரசன் பாடியனுப்பியதாகத்,

“தேனைர் தொடையார் பராராச சிங்கப் பெருமான் செழுங் கானூர் கொல்லின் மலைகோடி கண்டி நாடு கரைசேக் [கமிழ்க்குக்

கனுர் கப்ப லாயிரத்திற் கொடுபோ யளித்த கொடைக்தடக்கை மானு கரன்சங் கரன்சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே” யென்னுஞ் சோழமண்டல சதகப்பாவிற் கூறியிருக்கும் பராச சிங்கன் சிங்களவரசனான்று, அவன் யாழ்ப்பாணத்து ஆரிய வரசன் என்பது வெளிப்படை. நெல்லனுப்பிய சடையப்பஸள் எல் கம்பன் காலத்தவர்.

ஆகையால் 12ம் நூற்றுண்டு முற்பகுதியிலே விடை. முத்திரை பொறிக்கும் ஆரியவரசர் சிங்கை நகரிலிருந்து அரசாண்டாககளென்பது உறுதியாகும்போது, அவ்வாரிய மன்னருக்கு முன்னேனுனை கூழங்கையன் கி. பி. 1218ல் நல்லூர் நகரியை எழுப்பி 1260க்குப் பின் முடிகுடினெனனக் கண்டுபிடித்த வாராய்ச்சி வந்தி பெற்ற மகன் பேரவாமென விடுக்கற்பாலதே யாம்.

கி. பி. 1256ல் இலங்கையை வெற்றிகொண்ட அந்தர பாண்டியன் தனது குடுமியமலீச் சாசனத்தில், இலங்கையிலுள்ள ஓராண்டரசர்களில் ஒருவனைக் கொன்று மற்றவனிடம் யானை த்திறை பெற்றதாக வரைக்கிறுப்பதால், அவ்வரசர்கள் யாராயிருக்கலாம். அக்காலத்தில் தப்பதெனியில் அரசாண்ட இரண்டாம் பராக்கிரமவாகு வெனுஞ் சிங்களவரசன் கொல்லப்படவில்லை. மற்றவரசன் யாழ்ப்பாணத்திற்கு கி. பி. 1248ல் வந்த கூழங்கையன்றுள்ளே. அவன் 1256ல் கொல்லப்பட்டால் 1260க்குப்பின் முடிகுடுவகெடுப்பதி?

(3.) யாழ்ப்பாணத்தை அரசாண்டவரசர்கள் தெலுங்கானா படியால் ஆரியரெனத் தங்களை அழைத்தது தெலுங்கர் ஆரியராணபடியாலா? அல்லது தெலுங்கேதை வரசர் ஆரியராணபடியாலா? தெலுங்கருந் திராவிடருளொருவரென்பதே ஆராய்ச்சி யாளர் துண்டு. ஆரியக்கலப்புச் சற்றுமில்லாத இலங்கையிலுள்ள வொரு சாதியார் இப்போது தங்களை ஆரியரெனக் கூறுவதுபோல அவர்களுஞ் சொன்னார்கள்போலும்.

(4.) சோட்டங்களிலுள்ள பிரதானிகள் சிற்றரசர்களென்றும் அவர்களுக்கு மேலான வரசன் சக்கரவர்த்தியென்றும் திரு:

குமாரசவாமியவர்கள் சொல்லக் கேட்டதேயன்றி வேறுதாரங்கண்டிலேம், பிறர் சொல்லவுக் கேட்டிலேம். இக் கொள்கை சின்றறுத் தவழையின் கைதைப் போகப்படுக்குசின்றது.

இப்படியே முன்னேடு பின்முரணிக் தலைதடுமாற்றமாய் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது திரு: குமாரசவாமியவர்களின் ஆராய்ச்சி, தெல்லிப்பளையிற் குடியேறிய கன்காரயன் செட்டியின் புகழைப் பின்பற்றிச் சென்றதேயன்றிச், சரித்திர வாராய்ச்சியிற் சென்றதன்று என்பதே முடிபாம்.

6. புவனேங்கவாகு வென்னுஞ் செண்பகப் பெருமாள் கி. பி. 1450ல் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டு தன்கீழாக்கியவிலை யம் எவராலும் மறுக்கமுடியாததொன்று. கூழங்கையன் கி. பி. 948ல் அரசாண்டவன் எனக் சொல்லுவதால், அவனுக்குப்பின் கி. பி. 1450 வரை வைவழாலீப்படி அரசாண்டபத்தரசர்களுஞ் சேர்ந்து பதினெட்டுவருக்குப் தலைமுறையொன்றுக்கு 45 வருட விகிதம் வருவது ஆராய்ச்சி நிருபணத்துக்கு முரணுவதால், 948 முதல் 1450 வரையும் பதினெட்டுவர் அரசாண்டாரென்பதை யொப்புக்கொள்ள முடியாது. நாம் முன்பு கூறியிருக்கும் விழய காலிங்கச் சக்கரவர்த்தியைக் காலிங்க மாகன் ஆண்ட கி. பி. 1210 முதல் செண்பகப் பெருமாள் வரையும் 240 வருடங்களுக்கு சென்றிருப்பதால், பதினெட்டு அரசர்களுக்கும் தலைமுறை விகிதம் பங்கீடு 22வருடம் மாருபுக்கொத்து வருக்காலால் எமது கூற்றே வளியுடைத்தென்பது தெளியலாம். இன்னும், ஜெயதுங்கலுக்குப் பின்னும் செகராசனுகையை விஜப் காலிங்கனுக்கு முன்னும் பல வருடங்கள் சென்றிருப்பதாலும், அனேக வரசர் யாழ்ப்பாணத்தில் அரசாண்டாரென்பது உறுதிப்பட ஏதுவாகின்றது. அன்றியுஞ் சோழசாசனங்களுமிகை யாதரிக்கின்றன. ஆகலால் யாழ்ப்பாணவரசர்களில் ஜெயதுங்கனுக்குப் பின் எக்களையோ வரசர்கள் அரசாண்டபின், 1210 அளவில் விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியென்று மொருவன் அரச பரம்பரையில் வந்து முடிகுடியிருப்பதால், அவன் ஆகிக் கலிங்கவரசனுகையைக்கிரகிங்கள் வம்மிசத்தவனேயென்பதும், அவன் சோழபாண்டிய வம்மிசத்தவனல்லவென்றாதும். மறுக்கொண்டு வண்மையாகும்.

புவனேகவாகு முதலரசனுக்ய செகராசனுடைய மந்திரி யெனக் கைலாய மாலையும், அவனே நல்லூர்க்கங்கஶவாமிகோயி லைக் கட்டினுளென வைபவமாலையுங் கூறும். ஆனால், புவனேக வாகு நல்லூர்க்கங்கஶவாமிகோயிலைக் கட்டினுளென் னுங்கேள்வி வழக்குவரை யுண்மையாகலாம். கேள்விப்பட்ட கைலாயமாலையார் நாலெழுத முன்னாறு வருடக்களுக்குள் வாழ்ந்த புவனேக வாகுவை இன்னுளென வறியமுடியாமலோ, அன்றிச் சிங்கள வரசனென்பதை மறைத்துவிட வேண்டுமெனக் கருதியோ, யாதினாலோ, அவனைச் செகராசனுடைய மந்திரியென அவங்க ரித்துவிட்டார். நல்லூர்க் கங்கஶவாமிகோயிற் கட்டியத்தில் \*ஸ்ரீசங்கபோதி புவனேகவாகுவெனப் புகழ்ந்து கூறுவது கேட்கப்படுவதால் அதனை மறைக்க எவ்வாலும் முடியாது! முடியாது!!

7. மயில்வாகனப்புலவர் கூற்றுப்படி செகராச சேகரன் பராச்சேகரன் என அப்பெயரினைக்கொண்ட இருவர் மாத்திரம் இருந்தார்களென்னுங் கொள்கையிலும், அப்பெயர்களை மாறி மாறிச் சிங்காளனப் பெயர்களாகக் கொண்ட பலர் இருந்தார்களென யாழ்ப்பாணக் தமிழரசர் (இராமேச்சரப்பிராமணக் கலப்பின் பின் சூட்டிக்கொண்ட ஆரியவரசர்கள்) சக்காவர்த்தி களாக முன் வந்த புலவர்கள் கூறிய செய்யுட்களாலும், பிற்காலத்தில் பறங்கியாசிரியர்கள் எழுதிவைக்க நால்களாலும், ஒரு வர் பிள்ளைருவர் அப்பட்டங்களை வகித்து வந்தார்களெனப் பிரமாண சக்தமாக யாம் நிறுவிய முடிபே வலியுடைத்தாய் உறுதியாயிற்று. இப்பு சரித்திர வாராய்ச்சியிற் சிறந்து விளங்கும் ஸ்ரீமான் கொட்டின்றன் (Codrington) அவர்களுக்கும், வண: ஞானப்பிரகாசவாமியவர்களுக்கும் ஒப்புமுடிந்த முடிபாகும். தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழராய்ந்து, தமிழ்நால்களை யியற்

\*ஸ்ரீசங்கபோதியிங் குமணாலும் ஒருவனென எமது ஆங்கில நூலில் எம் மால் கொள்ளப்படாதிருப்பவங், கொண்டதாகப் புதுவது புனைந்து புவனேகவாகு தமிழன், அவனேர் மந்திரியென அழுங்குப்பிடி பிடிக்கும் மருத்துவ சன்பருக்கு எமது ஆராய்ச்சிச் சிங்களம் தெளிந்து நழைவது முடியாது! முடியாது !!

ஆனித்துப் புகழ் படைத்த செகராச சேகரனையும் பராச்சேகர ஜெயிங் கர்ன் பாம்பரையாலறிந்த மயில்வாகனப் புலவர் அப்பெயர்களைக்கொண்ட இருவரை மாத்திரம் தமது நாலில் எழுதி விட்டுப்போக, அதை மற்கடசம்பங்கமாகப்பின்பற்றியதூராய்ச்சி யற்ற சரித்திரகாரர் கூற்றே யுண்மையென வாதிப்போர்க்கு எம் மால் சொல்லத்தகுவது யாது? ஒன் நுமேயில்லையென்பதாம்.

8. வண: ஞானப்பிரகாச சவாமியவர்களும் இடப் பெயர் வாலாறு ஆசிரியாசிய திரு: S. W. குமாரசவாமி யவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையேயெனவும், இதுபோன்ற கதைகள் வையாபாடிலிலும் தகவினை கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவிவீரர்கவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவ பாலைக்காரர் கட்டிவைத்தனரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவற்குக் கொடுப்பது மில்லையெனவும், சிங்களர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பே’ ‘யாப்பா பட்டுப்பே’ யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாண மென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவங் கூறுவர். ஆனால், மேற்சொல்லிய நூல்களில் தகவினை கைலாயபுராணம் 14ம் நூற்றுண்டிலும், கைலாயமாலை 17-ம் நூற்றுண்டின் முற்பகுதியிலும், வைபவ மாலை 18ம் நூற்றுண்டிலும், இப்போது வெளிவங்கிருக்கும் வையாபாடல் 19ம் நூற்றுண்டிலும் எழுதப்பட்டன. ‘யாப்பே’ ‘யாப்பாப்பட்டுப்பே’ என்னும் பெயர்கள் 15ம் நூற்றுண்டில் எழுதப்பட்ட ‘கோகில சந்தேச’ வென்னுஞ் சிங்கள நூலினின்றே முதன் முதற் கிடைத்திருக்கின்றது. அந்தநூல் சென்பகப்பெருமாளின் யாழ்ப்பாண வெற்றியைக் குறித்துத் தூதுநாலாக வியற்றப்பட்டது. (கோகில சந்தேச = குமில்விடுதாது). அரசன் வெற்றி வீரம் முதலியென பேசப்படுவதால் வெற்றியின் சமீபகாலத்திற்குருணே நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முன்னரே நல்லூர் சென்பகப்பெருமாளால் இராசதானியாகப்பட்டது. கைலாயமாலை எழுதிய காலத்தில் யாழ்ப்ப

பாணம் என்னும் நாமம் வழக்கிலிருந்த தென்பதற்கு இராம நாதபுரச் சேதுபதிகளின் சாசனங்களே சான்றுகும். தகவினை கைலாய புராணத்தில் ‘வீணாகாணபுர’ த்தைப் பற்றிய பாட்டுக்கள் இடைச்செருகல் என்பது சரித்திர முறையில் யாவர்க்கும் வெளிப்படை. ஆகையால் கோகில சந்தேச வெழுதிய சி. பி, 1450க்குப் பின்னும் முதற் சேதுபதியின் சாசனம் வரைந்த சி. பி. 1604க்கு முன்னும் யாழ்ப்பாணம் என்னுஞ் சொல் வழக்காற்றி விருந்திருக்கவேண்டும். நல்லூரென்னுஞ் தமிழ் நற்பெயர் இற்றைகாள்வரை வழக்கிலிருந்து வாவும், சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட ‘யாப்பா பட்டுநே’ யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். ‘யாப்பா பட்டுநே’க்கும் ‘நல்லூரு’ க்கும் கருக்குத் தொகூருத்த மிருந்தாலும், முங்கிய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென வழங்குஞ் சிங்களர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரெனும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தனரென்பது விந்தையே! யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயரூடைய ஓர்களையுங் காண்சலையுங் தமிழர் தமிழ்ப்பெயராக்காது விட்டது அதினும் விந்தையே!! இனிப், ‘பட்டுநே’ வென்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுஞ் தமிழ்மொழியின் சிதை வென்பதைப் பள்ளிச்சிருநூற்று மறிவலா. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுஞ் தமிழ்ப்பெயரையே ‘யாப்பாப்பட்டுநே’ யென்சிங்களர் சிவத்து வழங்கினர் என்பது தெளிவாகும். பட்டினம் என்பது கலரபோரங்களிலுள்ள நெய்தல் நிலவுர்களுக்குத் தமிழ் மூக்காறடைய பெயரென நூன்முறை நன்கறிந்த எமது நண்பர்கள் உண்ணெட்டிலிருக்கும் நல்லூருக்குப் பெயரிட்டுத் தமிழர் வழங்குவது தமிழ்முறையல்ல வென்பதையறியாதென்னே? பறங்கியரும் நல்லூருக்குத்தானு யாப்பாணத்துறை, யாப்பாணப் பட்டினத்துறை, பட்டினத்துறையென வழங்கினார்கள்? பறங்கியாசிரியர்கள் தத்தம் நூல்களில் நல்லூ

வரும் யாழ்ப்பாணத்தையும் இடத்தால் வேறு வேறுகப் பிரித்தே எழுதியிருக்கின்றார்கள். அன்றியும் இலங்கையில் அரசு செய்த பறங்கியரின் சரித்திர மெழுதிய கைஞால் பாதிரியார் யாழ்ப்பாணத்திற்கு பாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்த காரணம் அவ்விடத்திற்குச் சனங்களைக் கொண்டு வந்து குடியேற்றிய ஒருவன் பெயர் சம்பந்தமாகவே வந்ததென்று எழுதியிருக்கின்றார். அவர் காலத்திலும் நல்லூர் என்னும் பெயர் பிரிந்து பகுதி விகுதிகளாய்ச் சிங்களப் பெயர் கொண்டதென்னுங் கொள்கை மறைந்து, எமது நண்பர்கள் கட்டுக்கைதயெனப் பன்னும் புனைந்துரைதானு வழக்காற்றிவிருந்து வராந்தக்கைப்பது சிக்கிக்கக்கூடுது. இவைகளையுண் சிறிது யோசித்துச் சொல்லப் புகுந்திருந்தால் முன் கூறிய முடிபுக்கு வந்திருக்கமாட்டார்கள். ஆகையினால், இந்றால் 30ம் பக்கத்திற் காட்டியபடி யெழுத கொள்கையே சரியென்பதைச் சரித்திர வறிஞர்கள் ஒப்புக் கொள்ளாதிரார். அன்றியும், கர்னபரம்பரையான யாழ்ப்பாடிக் கதையையுமிச் சந்தர்ப்பத்தில் ஒட்டி யறியத்தக்கதாம். மேலும் சி. பி. 9ம் நூற்றுண்டு முதல் 13ம் நூற்றுண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேச முஸ்லீம் பிரயாணிகளும் ‘ஜப்பா’ ‘ஸப்பா’ வென அத்தொணிப்படவே கூறியிருக்கின்றனர் என்பதையும் இங்கு நினைவுறுத்துகின்றும்.

இனி யாழ்ப்பாணச் சரித்திரத்திலுள்ள ஆராய்ச்சித்துறை யொல்வொன்றையுமீண்டு விசாரிக்கப்படுகின் இவ்வனுபந்தம் மிகப் பெருகிவிரியுமெனவஞ்சிச் சிலவற்றைவிளக்கியும் விளக்காதலைற்ற எமது ஆங்கிலதூவிற் கண்டுகொள்க வெனவும் விடுகின்றும்.

**இந்தாவுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டு**

## **மேற்கோள் நால்கள்.**

### **1. ஆங்கில நால்கள்.**

1. Ancient India as described by Megasthenes and Arrian, translated by J. W. Mc Crindle
2. Annual Report of South Indian Epigraphy
3. Annual Report of the Madras Government Epigraphist
4. Archaeological Report of Kegalle District, by H. C. P. Bell
5. Archaeological Survey of South India
6. Archaeological Survey Report (South India)
7. Asia Portuguesa, by Manuel de Faria Y. Sousa
8. Cathay and the Way Thither, by Col. H. Yule
9. Castanheda, Extracts from, translated by D. W. Fergusson
10. Ceilao, The Historic Tragedy of, by Capt. Joao Rebeiro, translated by D : P. E Pieris, M A ; D. Litt:
11. Ceylon, A description of the Great and Most famous Isle of, by Philip Baldeus
12. Ceylon Almanacs
13. Ceylon, An Account of the Island of, by Capt. Robert Percival
14. Ceylon, Ancient, by H. Parker
15. Ceylon, Ancient Inscriptions in, by Dr. E. Muller
16. Ceylon and Portugal or Kings and Christians, by Dr: P. E. Pieris and M. H. Fitzler
17. Ceylon and the Hollanders, by Dr: P. E. Pieris
18. Ceylon and the Portuguese, by do do
19. Ceylon, An Historical, Political and Statistical Account of, by Charles Pridham

20. Ceylon, An Historical Relation of the Island of, by Robert Knox
21. Ceylon Antiquary
22. Ceylon, A Portuguese History of, by Diogu de Couto, translated by J. Fergusson
23. Ceylon, A View of the Agricultural, Commercial, and Financial Interests of, by Anthony Bertolacci
24. Ceylon, by an Officer late of the Ceylon Rifles
25. Ceylon, by Sir Emerson Tennent
26. Ceylon, by Valentyn
27. Ceylon, Christianity in, by Sir Emerson Tennent
28. Ceylon, Eight Years in, by Samuel W. Baker
29. Ceylon, Eleven Years in, by Major Forbes
30. Ceylon Gazetteer, The, by Simon Casie Chetty
31. Ceylon, History of, by H. W. Codrington
32. Ceylon, History of, by Philalathes
33. Ceylon in 1613, Description of, by Manoel Barradas
34. Ceylon Literary Register—Old Series
35. Ceylon Literary Register—New Series
36. Ceylon, Old, by Reginald Farrar
37. Ceylon, Over Lordship of, by Dr. S. C. Paul, M. D.
38. Ceylon, Portuguese Era, by Dr. P. E. Pieris
39. Ceylon, Portuguese Maps and Plans of, published by Dr. P. E. Pieris
40. Ceylon, Rebellion de, by Joan Rodriguesz de Say Meneses, translated by H H. St. George
41. Ceylon, The Dutch Power in, by Dr. P. E. Pieris
42. Ceylon, The Temporal and Spiritual Conquest of, by Padre Fernao de Queiroz translated by Rev. S. G. Perera
43. Ceylon, Travels on Foot through the Island of, by J. Haffner
44. 'Da Asia', A Portuguese work by Joao de Barros
45. Deccan, History of the, by Professor G. Jouveau Dubreuil

46. Dipavansa and Mahavansa, by William Geiger, translated by Ethel M. Coomaraswamy
47. Dutch Records, Report on the, by R. G. Anthonisz
48. Epigraphia Indica
49. Epigraphia Zeylanica
50. Fa Hian, the Chinese Traveller, The Travels of, translated by Professor Legge
51. Forgotten Coinage of the Jaffna Kings, by Rev. S. Gnanapragasam
52. Forgotten Empire, A, by Robert Sewell
53. Francis Xavier, Life and Letters of, by Henry James Coleridge
54. Government Records at the Archives
55. Government Records at the Jaffna Kachcheri
56. Hindu History, by A. K. Muzumdar
57. Hiouen Thsang, History of the Travels of, translated by S. Beal.
58. History of the District of Hughli or the Ancient Rada, Notes on the, by Nandalal Deg.
59. Ibn Batuta, The Travels of, translated by Rev. S. Lee
60. do do do do Albert Gray
61. India, Ancient, by Vincent Smith
62. India, Ancient Geography of, by Sir A. Cunningham
63. India and China, The Accounts of, by Suleyman and Abu Zaid, translated for the Hakluyt Society
64. India, Early History of, by Vincent Smith, 4th Edition
65. India, History of, by Talbhoys Wheeler
66. Indian Antiquary, The
67. Indian Chronology, by Swamikannupillai
68. Indian Shipping, History of by Rhadakumad Mookerjee
69. Indian Culture, Some Contributions of South India to, by Dr S. Krishnaswamy Aiyangar
70. Indian Culture, The Dravidian Element in, by Gilbert Slater
71. Indian Historical Quarterly
72. India, The Coins of Ancient, by Sir A. Cunningham

73. India, The Portuguese in, by F. C. Danvers
74. Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon (Dutch) translated by Sophia Peters.
75. Jaffna, Ancient, by Mudr. C Rasananayagam
76. Jaffna, History of, by Simon Casie Chetty
77. Jaffna. Notes on, by John H. Martyn
78. Jaffnapatam, The Kingdom of, (1645), by Dr. P. E. Pieris
79. Jaffna Peninsula, A Handbook of the, by S. Kathiresu
80. Journals of Indian History
81. Journals of the Bengal Branch of the Royal Asiatic Society
82. Journals of the Bihar and Orissa Research Society
83. Journals of the Bombay Branch of the Royal Asiatic Society
84. Journals of the Ceylon Branch of the Royal Asiatic Society
85. Journals of the Mythic Society
86. Journals of the Royal Asiatic Society
87. Mackenzie Collections
88. Malabar and the Dutch, by K. M. Panikkar
89. Malabar and the Portuguese, by K. M. Panikkar
90. Mannar, A Monograph of, by W. J. S. Boake
91. Marco Polo, The Travels of, translated by Col. H. Yule
92. Memoir of Anthony Mooyart (Dutch), translated by Sophia Peters
93. Memoir of Baron Gustaff Wilhelm Imhoff translated by Sophia Peters
94. Memoir of Cornelis Joan Simons translated by Sophia Peters
95. Memoir of Hendrick Zwaarde Croon translated by Sophia Peters
96. Memoir of Jacob Christian Pielat translated by Sophia Peters
97. Memoir of Ryclof Van Goens translated by Sophia Peters

98. Memoir of Thomas Van Rhee, Governor, translated by R. A. VanLangenberg
99. Monthly Literary Register, The
100. Nagadipa and Buddhist Remains in Jaffna, by Dr. P. E. Pieris
101. Nicolo Conti, The Travels of, translated for the Hakluyt Society
102. Nights, Thousand and One, translated and annotated by Lane
103. Numismata Orientalia, by T. W. Rhys Davids
104. Numismatics, Ceylon, by H. W. Codrington
105. Pallavas, The, by Prof. C. Jouveau Dubreuil
106. Pallavas of Kanchi, History of the, by R. Gopalan
107. Pandyan Kings, Some New Dates of, by Swamikannupillai
108. Periplus of the Erythrean Sea, translated by Vincent do do do J. W. Mc Crindle
109. Periplus of the Erythrean Sea, translated by W. H. Schoff
110. Pliny, Natural History of, translated by J. W. Mc Crindle
111. Portuguese Manuscripts found in the Hague, by E. Reimers
112. Portuguese Period, The Kings of Jaffna during the, by Rev. S. Gnanapragasar
113. Portuguese Records, by F. C. Danvers
114. Ptolemy, Geography of the World by, translated by J. W. Mc Crindle
115. South Indian History, Lectures on, by Dr. S. Krishnaswamy Aiyangar
116. South Indian Inscriptions, edited by Prof. H. E. Hultzsch
117. South Indian Inscriptions, edited by Rao Bahadur V. Venkaya
118. South Indian Inscriptions, edited by Rao Sahib Krishna Sastri

120. Tamils 1800 Years Ago, by A. Kanagasabaipillai
121. Tamil—English Lexicon, by Rev. W. Winslow
122. Tamil India, by M. S. Puranalingampillai
123. Tamil Saints, Ten, by do
124. Tanjore Gazetteer, The
125. Taprobanian, The
126. Thesavalame, translated by H. F. Muttukistna
127. Travancore Archaeological Series, The
128. Vijayanagara, The Aravidu Dynasty of, by Rev. H. Hera s
129. Vijayanagar History, Sources of, by Dr. S. Krishnaswamy Aiyangar
130. Voyages of Francis Pyrard of Laval, The, translated by Albert Gray
131. Wanni, A Historical Sketch of the, by J. P. Lewis.

## 2. தமிழ் நால்கள்.

1. ஆகானாறு
2. அங்காதிபாதம்—செகராச்சேகரம் என்னும் வைத்திய நாலின் பகுதி (எட்டுப்பிரதி)
3. இடப்பெயர் வரலாறு, S. W. குமாரசவாமி இயற்றியது
4. இரகுவிசம்
5. இலங்கைச் சரித்திரம், S. ஜோன் ஆசிரியர் எழுதியது
6. இறையன்றி உகப்பொருள்
7. ஐங்குறு நாறு
8. கடலோட்டுக்காலத், (எட்டுப்பிரதி)
9. கங்கபுராணம்
10. கம்பராமாயணம்
11. கலிங்கததுப்பரணி
12. கலித்தொகை
13. கிள்ளைவிடு தாது
14. குழங்தொகை
15. கைலாயமாலை
16. சங்கரேஷாமுண் உலா

17. சரசோதிமாலை
18. சர்ப்பசாஸ்திரம், செகராச்சேகரம் என்னும் வைத்திய நூலின் பகுதி (எட்டுப்பிரதி)
19. சிலப்பதிகாரம்
20. சிறுபாண்ற்றுப்படை
21. செகராச்சேகரம், சோதிட நூல்
22. " , வைத்திய நூல் (எட்டுப்பிரதி)
23. செங்கமிழ் (மாச சஞ்சிகை)
24. சோழமண்டல சதகம்
25. சோழவுமச சரித்திரம்
26. தகவினங்கலாய புராணம்
27. தண்டிகைக் கணகராயன், பள்ளு
28. தமிழ் நாவலர் சரிதை
29. தமிழ் வரலாறு, K. S. ஸ்ரீநிவாசபிள்ளை எழுதியது
30. " , ச. பூபாலபிள்ளை எழுதியது
31. தனிப் பாடற்றிட்டு
32. திருக்கோணமலைக் கோணேசர் கல்வெட்டு
33. திருக்கோணைசல புராணம்
34. திருக்கோவையார்
35. திருப்புகழ்
36. திருவாசகம்
37. திருவாதலூரடிகள் புராணம்
38. திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர்
39. " , " , புவியூர் நம்பி
40. " , " , வசனம்
41. தேவாரம்
42. தேவையுலா
43. தொண்டைமண்டல சதகம்
44. தொல்காப்பியம் (இளம்பூரணருவை)
45. நற்றினை
46. நன்னூல்
47. நான்மணிக்கடிகை
48. நெடுங்கல்வாடை
49. பதிற்றுப்பத்து

50. பட்டமாழி
  51. பாவலர் சரித்திர தீபகம்
  52. புறானாறு
  53. பேரிய புராணம்
  54. பெரும்பாண்ற்றுப்படை
  55. பொருகராற்றுப்படை
  56. மகாபாசதம், (வியாசபாரத மொழிபெயர்ப்பு) ரூமானுஜாசாரியார் பதிப்பு.
  57. மணிமேகலை
  58. மதுரைக்காஞ்சி
  59. மதுரமாண்மியம்
  60. மலைப்புக்டாம்
  61. மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரம், கா. சுப்பிரமணியபிள்ளை எழுதியது
  62. மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும், சுவாமிவேதாசலம் எழுதியது
  63. மாங்கதைப்பட்டங்கு, சிதம்பரதாண்டல மதுரகவிராயர் எழுதியது
  64. முத்தொள்ளாயிரம்
  65. முல்லைப்பாட்டு
  66. யாழ்ப்பாணச் சரித்திரம், S. ஜோன் ஆசிரியர் எழுதியது
  67. " , " , டக்றர் D. ஜோன் பதிப்பு
  68. " , " , ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியது
  69. யாழ்ப்பாண வைபவகளமுதி
  70. யாழ்ப்பாண வைபவ மரலை
  71. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
  72. வித்தகர்ம காட்கஂ, வண்ணர்பண்ணை இ. இராமசுந்தரன் எழுதி யது (எட்டுப்பிரதி)
  73. வில்வ புராணம், கிளிவனார் சிதம்பரகவிராயர் எழுதியது (எட்டுப்பிரதி)
  74. வையாபாடல்.
3. சமவ்கிருத, பாளி, சிங்கள நூல்கள்.
1. Atanagalawansa (Sinh)
  2. Dambadeniya Asna (Sinh)
  3. Dipavansa, Upham's translation
  4. Kavyasekaraya (Sinh)

5. Kokila Sandesaya (Sinh)
6. Kurunegala Vistaraya (Sinh)
7. Kustantinu Hatane (Sinh)
8. Mahavansa (Pali), Sumangala's edition
9. do , Mudr. Wijesinghe's translation
10. do , Geiger's translation
11. Mahabharata (Sans), Maumatha Nath Dutt's translation
12. do , Pratap Chandra Roy's translation
13. Nampota (Sinh)
14. Nikaya Sangrahava (Sinh), translated by C M. Fernando
15. Paravi Sandesaya (Sinh)
16. Parangi Hatane (Sinh)
17. Peracumba Srita (Sinh)
18. Pujaivaliya, translated by Gunasekara Mudr.
19. Rajaratnacari, Upham's translation
20. Rajavaliya, translated by B. Gunasekara Mudr.
21. " , Upham's translation
22. Ramayana, (Sans), translated by Manmatha Nath Dutt
23. do , metrical translation, by Griffith
24. Saddharma Ratnakaraya (Sinh)
25. Seruwawila Vistaraya (Sinh)
26. Suda Samhita (Sans)
27. Vishnu Puranam (Sans), translated by Wilson.

## பிழைத்திருத்தம்.

உக்கம்	சூறிப்பு	எரி	பிழை	திருத்தம்
1	கீழ்க் குறிப்பு †	7	பட்டன,	பட்டன.
3		10	காலத்துக்கு	காலத்திற்கு
3	கீழ்க்குறிப்பு †	1	ஸ்தானம்	ஸ்தானம்
4		9	இவ்வியாழ்ப்பாண	இவ் யாழ்ப்பாண
4	கீழ்க்குறிப்பு †	2	நாகவரசனின்	நாகவரசனின்
6		4	பாவித்ததாக	பாவித்து
7	கீழ்க்குறிப்பு †	2	மாக்ஷதப்பள்	மாக்ஷதப்பள்ளு
9	"	1	எமது	எமது
13		3	குடுப்பத்தை	குடுப்பத்தை
13		23	வங்திறங்கின.	வங்துதங்கின.
14		7	சம்புகோவளத்	சம்புகோவளத்
15	பக்கக்குறிப்பு 1			அடுத்தபிரகாணத்தி
		2		லமைத்துக்கொள்க
16		9	வாசந்கார	பிரகாணமுடிலிலமைத்
18		21	கொற்றறைக்	துக்கொள்க
19		3	என்னுங்	வாசந்காவற்கார
		13	சோர்ந்தது	கொற்றக்
		18	மகிழ்ந்து	என்னுங்
20	பக்கக்குறிப்பு 2	2	தொழிலும்	சேர்ந்தது
21		7	யிருந்திகுக்கு	மிருந்திருக்கு
28		5	என்று	என்றுங்
29		4	ஆலய	ஆலயச்
30		3	அங்வியாழி	அங்வியாழி
30		14	மாக்கள்	மக்கள்
31		13	ஆராச்சி	ஆராய்ச்சி
32		28	கூழங்கைச் க்கரவர்த்தி	கூழங்கைச் சக்கரவர்த்தி
36	கீழ்க்குறிப்பு †	3	சோதகராசிய	சோதகராசிய
38		19	ஐற்றுமை	ஐற்றுமை
40	கீழ்க்குறிப்பு	3	இராஜிவராஜ	இராஜா இராஜ
41	பக்கக்குறிப்பு 4	1	பராக்கிரம	பராக்கிரம
		5	சிர்ப்பாய்ச்சல்	சிர்ப்பாய்ச்சல்

உயிர்	குறிப்பு	வரி	பிழை	திருத்தம்
44	ஏக்கக்குறிப்பு 3	1	கரையேராத்	கரையோரத்
45	"	1	பிரயாணிகள்	பிரயாணிகள்
53	"	11	மகிழ்ச்சு	மகிழ்ச்சு
53	ஃத்க்குறிப்பு †	1	பிராடெறிக்	பிராடெறிக்
55	"	9	அாசனுக்கு	அாசனுக்கு
55	ஏக்கக்குறிப்பு 3	1	அாசனுக்கு	அாசனுக்கு
56	"	23	ஓன்றுயிருத்தல்	ஓன்றுயிருத்தல்
56	"	25	அரசாண்டிருந்திருந்த	அரசாண்டிருந்த
57	ஏக்கக்குறிப்பு 2	1	விக்கிம	விக்கிம
57	"	3	கிடக்குமெனக்	கிடங்ததாகச்
57	"	20	சமஸ்கிருத	சமஸ்கிருத
63	ஃத்க்குறிப்பு †	18	திரிபுகழ்	திரிபுகன்
68	"	15	கோழுமை	கோழுமை
70	"	6	ஒருவனே	ஒருவனே
79	"	10	இராச்சியதைக்	இராச்சியதைக்
81	"	3	ஷ்னத்து	ஷ்னத்து
81	"	5	அருள்வசத்தாற்க	அருள்வசத்தாற்
82	"	5	எழுதியிருக்கின்றார்	எழுதியிருக்கின்றார்
83	"	12	தேர்ந்தவன்	தேர்ந்தவன்.
88	ஏக்கக்குறிப்பு 2	2	வீயாபார	வீயாபார
89	"	3	மயாதுண்ணை	மயாதுண்ணை
90	"	1	மயாதுண்ணை	மயாதுண்ணை
92	"	1	பிரூன்சில்கு	பிரூன்சில்
"	"	1	யரழ்ப்பாண	யாழ்ப்பாண
ஃத்க்குறிப்பு †	"	7	இக்குறிப்பைபீச்சிவிடுக	இக்குறிப்பைபீச்சிவிடுக
101	"	7	தங்கள்	தங்கள் தங்கள்
103	"	25	வழித்துச்	வெழித்துச்
103	"	25	பறங்ககளிறக்க	பறங்கிகளிறக்க
110	ஏக்கக்குறிப்பு 3	1	மன்னர்	மன்னர்ப்
121	"	1	இஊச்சியப்	இஊச்சியப்
122	"	7	(Joao de Cruz Girao)	(Joao de Cruz Girao)
125	"	29	செய்யப்பட்டனன்	செய்யப்பட்டனன்
125	ஏக்கக்குறிப்பு 4	1	சுவகிலி	சுங்கிலி
133	"	2	சிறீஸ்து	சிறீஸ்து
136	"	16	Ouvdor	Ouvidor
148	"	27	பணம்	பணம்.
156	"	34	16,192·7·0	15,192·7·0
"	"	35	38,850·3·14	37,850·3·14

உயிர்	குறிப்பு	வரி	பிழை	திருத்தம்
156	"	36	77,700	75,700.
162	"	13	தாண்டியனதாகும்	தாண்டியனவாகும்
168	"	17	குண்டிகள்	குண்டுகளைச்
173	"	10	மிருந்தனர்	மிருந்தனர்.
181	ஏக்கக்குறிப்பு 1	1	நீபந்தனைகள்	நீபந்தனைகள்
181	"	30	தீரைப்பிரமாது	தீரைப்பிரமாது
183	"	32	போசனிகளன்லவேன்	போசனிகளன்லவேன்
"	"			ஆப் ரப்
184	"	5	பார்க்கென்றும்	பார்க்கென்றும்
200	"	17	தொள்ந்தது	தொழிந்தது
202	"	13	கம்பனிகை,	கம்பனிகை
218	"	19	மில்லை." என்று	மில்லை"யென்று
221	"	3	கத்தோவிலை	கத்தோவிலை
223	"	8	1784ல் சிலக்	1784ல் சிக்
231	"	7	மிருந்தது	மிருந்தது.
240	"	20	காயங்காக்	காயங்கார்ப்
247	"	13	1428	1248

